

சிலப்பதிகாரச்
சுருக்கம்



சித்தாந்த கலாநிதி வித்துவான்
திரு ஓளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள்
எழுதியது



கழக வெளியீடு

சிலப்பதிகாரச் சுருக்கம்

சித்தாந்தகலாநிதி
ஓளவை சு துரைசாமிப் பிள்ளை.

கழக வெளிமீடு : ௩.௩.௩

சிலப்பதிகாரச் சுருக்கம்

உரைக் குறிப்புக்களுடன்



திருப்பதி கீழ்க்கலையாராய்ச்சிக் கழகத் தமிழாசிரியரும்
ஐங்குறுநூறு உரையாசிரியரும் ஆகிய
வித்துவான்

ஒளவை சு துரைசாமிப் பிள்ளை யவர்கள்
தொகுத்தெழுதியது.



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விமீடெட்,
திருநெல்வேலி-6. சென்னை-1.

1968

ஓளவையார் சூப்பம் சுந்தரம் பிள்ளை துரைசாமிப் பிள்ளை (1903)

1968 THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED

Ed 1 July 1942

Reprints : Apr 1952 ; June 1968

O31,1C82y8

K8

SILAPPADIKAARACH CURUKKAM

Appar Achakam, Madras-1. (I-1)

பதிப்புரை

சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்ப் பெருங் காப்பிய நூல், கந்தமிழன்னையின் திருவடிச்சிலம்பாய் அணிதரலுற்று ஏறக்குறைய ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளாக நம் தமிழகத்தே இனிய தமிழ் நாதவொலி யெழுப்பி எல்லாரையும் இன்புறுத்தி வருகின்றது. அதனால் இந்நூலை ஆன்றோர், 'சிலம்' பென்றே மகிழ்ந்து வழங்குகின்றனர்.

உலகத்தில் எத்தனையோ மகளிர் தங்கால்களிற் சிலம்பணிந்துகொண்டு பண்டும் இருந்து இன்றும் இருக்கின்றனராயினும், கண்ணகியின் காற்சிலம்பு காரணமாகத் தமிழகத்தில் ஒரு நூற்சிலம்பு தோன்றி, அது தமிழன்னையின் திருவடிக்கண் அழியாப் பெருங் கலனாக நிலைபெற்று நின்று என்றும் இன்னொலி மிழற்றுதல் ஒரு பெரும் புதுமையன்றே! கண்ணகி தனது காற்சிலம்பைப் பயன்படுத்துமா றறிந்து பயன்படுத்த, அது தூய துறவறப் பெரியாரான ஆசிரியர் இளங்கோவடிகளின் மாட்சிமை நிறைந்த அருளுள்ளத்தைக் கவர்ந்துகொண்டு, இவ்வாறெல்லாம் விளக்கம் பெறுவதாயிற்று. இதனால், கோவலன் கண்ணகி வரலாறுணர்த்தும் இந்நூல் உணர்ச்சி முதன்மையும் தூய்மையியல்பும் ஆற்றற் சிறப்பு முடையதாய் நமமுன் துலங்குகின்றது.

பெறலரியதான இச் சிலம்பு நூலினைத் தமிழ் வளம் விளங்கச் செஞ்சொல்லுஞ் செம்பொருளுந்

தொடுத்து நமக்கு அருளோடு வழங்கிய நல்லிசைச் சான்றோரான ஆசிரியர் இளங்கோவடிகளை,

“அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேணெடுந் தூர்த்து
அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து”

என்று இந்நூலின் கதைத் தலைவியாகிய கண்ணகி தேவியே தூய தேவவடிவில் நின்று உள்ளங்குளிர்ந்து சிறப்பித்துப் பாராட்டுகின்றனள். அவர் இயற்றிய தாகலின், மர்சு கலவா மெய்யுணர்வமுத நிரம்பி இந்நூல் தமிழரனைவருக்கும் அவர் வாயிலாக உலகோர் பிறருக்கும் பெரியதோர் அருள விருந்தளித்து அவரவர் பிறவியை இருமையினும் வளம்படுத்தி இன்றும் உய்வித்து வருகின்றது.

ஆதலால், இந்நூலின் நலங்களை நம்மவர் ஒவ்வொருவரும் இயன்ற வரையிலாயினுங் கறறு, அதன் மொழிச்சிறப்பிலும் பொருள் வளத்திலும் கலைப் பெருக்கிலும் ஞான நலத்திலும் பழகி இன்புற வேண்டுமென்று கழகம் மிக விரும்புகின்றது. நூன் முழுமையுங் கற்றல் இயலாதேனும், அதன் நலங்கனிந்த பகுதிகள் சிலவேனும் நம்மோர் நன்கு பயின்று நலமபெற வேண்டுமென்று வேட்கை பெருகுகின்றது. ஆதலால், அக் கனிந்த பகுதிகள் பலவும் ஒருங்கு திரட்டி அவற்றின் பொருள் விளங்க உரைக்குறிப்புகளுந் தந்து இச்சிலப்பதிகாரப் பெருநூலுக்கும் ஒரு சுருக்கப் பதிப்பு வெளியிடுதல் இன்றியமையாததாயிற்று.

முழுநூலைக் கற்க வேட்கை யெழுப்பி, அது கிறைவேறுதற்கு முற்பயிற்சியாகவும் பழக்கந் தந்து

கைக்கட்டு இப்பதிப்பு நலம்பயக்கக் கூடும். பிறநாட்டவர் தம் மொழிக்கண் உள்ள வளமான நூல்கட்கெல்லாம் இங்ஙனம் நயமுடைய சுருக்கப் பதிப்புகள் வெளியீட்டுத் தந் நாட்டவரையும் பிறரையும் எளிதில் இன்புறுத்தி வருகின்றனர். நந் செந்தமிழ் நூல்களிற் சிலவற்றிற்கேனும் நாமும் அங்ஙனம் செய்து கொள்ளல் முதன்மையாகும். முன்னும் இது கருதியே 'சீவக சிந்தாமணி--சுருக்கம்' என்னுஞ் சுருக்கப் பதிப்பு நங் கழக வெளியீடாக வெளிவருவ தாயிற்று.

அந்நூலினை முன் அழகுறத் தொகுத்து தவிய ஆசிரியரான திருப்பதி கீழ்க்கலை யாராய்ச்சிக் கழகத் தமிழாசிரியரும் சங்கநூற் புலவருமான வித்துவான் திருவாளர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை யவர்களே இப்போது 'சிலப்பதிகாரச் சுருக்கம்' என்னும் இந் நூலையும் நன்கு தொகுத்து அவ்வப் பக்கத்தின் அடிக்குறிப்புகளேளாடும் ஆராய்ச்சி முகவுரையோடும் இயற்றி உதவியிருக்கின்றனர். இது காலத்துப் பணியாய் நின்று பலர்க்கும் உதவுதலின், இந் நலம் மிக மகிழற்பலாதா யிருக்கின்றது. அவர்கட்குக் கழகத்தார் தம் நன்றியறிதலை அன்புடன் அறிவித்துக் கொள்கின்றனர்.

தமிழுமக்கள் இச் சுருக்கப் பதிப்புக்களின் நலன் கினைந்து யாண்டும் இவற்றைப் பரவச்செய்து தமிழ்க்கு நலம் விளைத்து வருவார்களாக!

சைவசித்தாந்த னுற்பதிப்புக் கழத்தார்.

உள்ளுறை

		பக்கம்
1. முகவுரை	11
2. உரைபெறு கட்டுரை	66
3. புகார்க் காண்டம்		
க. மங்கல வாழ்த்துப் பாடல்	க
உ. மனையறம்படுத்த காதை	...	க
ஈ. அரங்கேற்று காதை	...	அ
ச. அந்திமாலைச் சிறப்புச் செய்ய	கஉ
	காதை	...
சூ. இந்திரவிழுவூரெடுத்த காதை	...	கஎ
சூ. கடலாடு காதை	...	உஈ
எ. கானல் வரி	உசு
அ. வேனிற் காதை	சஈ
கூ. கனத்திறம் உரைத்த காதை	சஎ
கஊ. காடுகாண் காதை	சூக
4. மதுரைக் காண்டம்		
கக. காடுகாண் காதை	கக
கஉ. வேட்டுவ வரி	எஉ
கஈ. புறஞ்சேரி இறுத்த காதை	அஉ
கச. ஊர்காண் காதை	...	கஊ
கசூ. அடைக்கலக் காதை	...	கஎ
கசூ. கொலைக்களக் காதை	கஊச
கஎ. ஆய்ச்சியர் சூரவை	ககச

கஅ.	துன்ப மாலை	...	கஉக
கக.	ஊர்குழ் வரி	கஉஎ
உ௦.	வழக்குரை காதை	...	கநக
உக.	வஞ்சின மாலை	...	கநஎ
உஉ.	அழற்படு காதை	...	கநசூ
உங.	கட்டுரை காதை	...	கசந

5. வஞ்சிக் காண்டம்

உச.	குன்றக் குரவை	...	கசஅ
உடு.	காட்சிக் காதை	...	கநசூ
உசு.	கால்கோட் காதை	...	கசக
உஎ.	நீர்ப்படைக் காதை	கஎச
உஅ.	கடுகற் காதை	...	கஅந
உகூ.	வாழ்த்துக் காதை	ககந
ங௦.	வரந்தரு காதை	...	உ௦உ

6.	நூற் கட்டுரை	உக௦
----	--------------	------	-----

முகவுரை

“நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக்
கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே—கூடலார்
கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன்
தண்டா உரைமுத் தமிழ்.”

சிலப்பதிகாரம் என்பது செந்தமிழ் இலக்கியங்களுள் மிக்க தொன்மையும் சிறப்பும அமைந்த பேரிலக்கியமாகும். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என இந்நூற்றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த தேசிய கவி, சுப்பிரமணிய பாரதியார் பாராட்டினார். பண்டைய ஆசிரியன்மாரும் இவ் விலக்கியத்தை மிக்க சிறப்பாகக் கருதியுரைத்துள்ளனர். சென்ற நூற்றாண்டில் இருந்த ஒரு சான்றோர், “சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்” என ஒரு நயந்தோன்றக் கூறியது, இன்று நாம் நினைக்குந்தோறும் நம் நெஞ்சத்தே இன்பம நிறைவிக்கின்றது.

இச் சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத் தமிழும் விரவிவரும் பேரிலக்கிய மாதல்பற்றி, இதனைப் பண்டையாசிரியன்மார், இயலிசை நாடகத் தொடர்நிலைச் செய்யுள் என்றும், நாடகக் காப்பியம் என்றும் உரைப்பர். இதன்கண் இடையிடையே உரைநடையும் விரவுதலால், இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் சான்றோர் கூறுவர்.

I. நூலாசிரியர்:—இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள். இவர் சேரர்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை “ஆராத் திருவின் சேரலாதன்” என்னும் வேந்தர் பெருந்தகை; தாயார், நற்சோனை எனப்படுவார். சேரலாதனுக்கும் நற்சோனைக்கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்; இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒரு நாள் மக்கள் இருவரும் தம தந்தை யுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகள் ஒருவன் வந்தான்.

வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாரும் ஏற இறங்கு
நோக்கி, “இவனை அரசரிமை பெறுவன்” என்றான். அது
கேட்ட செங்குட்டுவன் சினந்து எரிதவழ நோக்கினன். மூத்
தோன் இருப்ப, இளையனான தான் அரசரிமை செய்து தல்
ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு
பூண்டார். அதனால், இவ்விளங்கோ, இளங்கோ அடிகள்
எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படுவாராயினர். இவ்வா
லாறு, இச் சிலப்பதிகாரத்துக்கு உரைவிரித்த ஆசிரியர்
அடியார்க்கு நல்லாரால் பின்வருமாறு உரைக்கப்படுகிறது :

“குமரியொடு வடஇமயத்து,
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலா தற்குத் திகழொளி ஞாயிற்று
ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன்மகள்
நற்சோனை ஈன்ற மக்கள் இருவருள்
முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப்
பின்னோன் தன்னையும் பெருநம்பி யாகளன
அன்னவர் தம்மொடு தென்னவர் செம்பியர்
தன்னடி போற்றத் தமனிய மண்டபத்துச்
சிங்கம் சுமந்த பொங்களை மீமிசை
உவரித் திரையின் கவரி இரட்ட
வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகள்
அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி
“இன்தோன் கழியப் பொன்திகழ் உலகம்
சேர்தி நீ” எனச் சேரலற்கு உரைத்தவன்
மைந்தரை நோக்கி, “நந்தாச் செங்கோல்
அந்தயில் இன்பத்து அரசான் உரிமை
இளையோற்கு உண்டு” என உளைவனன் நனிவெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன்
கண்ணெரி தவழ அண்ணலை நோக்கிக்
கொங்கவிழ் நெடுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்

சிந்தை செல்லாச் சேண்டெடுந் தூர்த்து
அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து
ஆயினன்.”

என்பது.

II. நூலாசிரியரின் காலம்:—இவ்விலக்கியத்துட் கூறப் படும் கண்ணகி வரலாற்றினை மதுரைக் கூலவாணிகள் சீத் தலைச் சாத்தனார் எனனும் நல்லிசைப் புலவர், இந் நூலாசிரியரான இளங்கோ அடிகட்கு உரைத்தனர்; அது கேட்ட அடிகள் இந்நூலை இயற்றி அவரைக் கேட்பித்தனர். சாத்தனார் கடைச்சங்கப் புலவராதலின், இளங்கோவடிகளும் கடைச்சங்க காலத்தவர் என்பது பெறப்படுகிறது.

இனி, இலங்கைநாட்டு வரலாற்றினை விளக்கும் மகா வம்சம் என்ற நூல் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகட்குமுன் இலங்கையைக் கயவாகு என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான் என்று கூறுகின்றது. அவனுக்குப்பின் எண்ணூறு ஆண்டுகள் கழிய, வேறொரு வேந்தன் கயவாகு எனனும் பெயருடன் இலங்கையை ஆண்டனன் என்றொரு செய்தியும் தெரிகிறது. இச் சிலப் பதினாறாம் சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயி லெடுத்து வழிபட்டபோது, கயவாகு எனனும் இலங்கை வேந்தன் ஒருவன் வந்திருந்து வழிபட்டு வரம்பெற்றான் என்று கூறுகிறது. இவ்வேந்தனுடன் நூற்றுவர் கன்னர் எனனும் வடநாட்டு அரசர் பெயரும் இச்சிலப்பதிகாரத்திற் காணப்படுகிறது. அவர்கள் வடநாட்டு வரலாற்றுட் காணப்படும் சதகரணிகள் என்பர். அவர் காலம் கி. பி. 77-ம் 133 மாகும். ஆகவே, இவர் காலத்துக் கயவாகு முதற் கயவாகுவே என்பது தெற்றென விளங்குகிறது. எனவே, இளங்கோவடிகள் காலம் முதற் கயவாகுவின் காலமான கி. பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.

இனி, வேறு சிலர் இச்சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

இக் கூற்றுக்களை நோக்கின், இப் பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது. இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்பட்டுத் துணையும், இளங்கோவடிகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூறு யாண்டுகட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம்.

III. தூண்கிரியின் சமயம்:—இவர் காலத்தே நம் தமிழ் நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்விசெய்தலுமாகிய வைதிக சமயமும், புத்த சமண சமயங்களும் பரவி இருந்தன. தமிழ்நாட்டிற்கே உரிய சிவவழிபாடாகிய, இக்காலத்தே சைவம் எனப்படும்—தமிழ்ச்சமயமும் இருந்துவந்தது. இளங்கோவடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதியினைத் தக்காங்கு அறிந்திருந்தனர். அவற்றைக் கூற வேண்டுமிடங்களில், அவ்வவற்றிற்குரியவர் போலவே கூறுவதுகொண்டு, இவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாரும் பலதிறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவரென்றே துணியுமாறு டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறுகின்றார். அஃதாவது:

‘கால்காட்காதையில் செங்குட்டுவன் இமயம் விசல்லப் புறப்பட்டபோழ்து, “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தீதான் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு” எனவும், “ஆடக மாடத்து அறிதுயி லமர்ந்தீதான், சேடங்கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள, வண்ணச் சேவடி மணிமுடி வைத்தவின், ஆங்கனா வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” எனவும் செங்குட்டுவனை நோக்கி இமயத்தினின்றும் வந்த முனிவர்கள் கூறியதாகச் “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும், வரந்தரு காதையில், மாடலன் கூறியதாக “ஆனேறு ஊர்ந்தீதான் அருளினில் தேரன்றி, மாநிலம் விளக்கிய மன்னவ ராதவின்”

எனவும் இவரே (இளங்கோவடிகளே) கூறியிருத்தலானும் இவர் அவனுடைய (அச்செங்குட்டுவனுடைய) தம்பியாதலாலும், இவரது சமயம் சைவமென்று தோற்றுவின்றது.”

IV. நூல் வரலாறு:—இளங்கோ அடிகள் துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் உறைந்து வந்தனர். அவர்பால், ஒருகால், தண்டயிழாசானுகிய சீத்தலைச் சாத்தனார் வந்திருந்தார். அப்போது குறவர் பலர் கூட்டமாக வந்து, தமது குன்றத்தே நிற்கும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கண்ணகியார் வந்து நின்று ஆங்கு அப்போது விண்ணவர் கொணர்ந்த வானவூர்தியில் அவள் ஏறி விண்ணுலகு சென்றதைத் தாம் கண்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட அடிகள் பெருவியப்புக்கொள்ள, சாத்தனார், “யான் அறிகுவன் அது பட்டது” என்று கூறலுறறு, கண்ணகியின் வரலாறு முற்றும் எடுத்துரைத்து, “கண்ணகி மதுரையைத் தீயூட்டியபோது மதுராபதி அவள்முன் தோன்றி அவள் பழம் பிறப்பையுணர்த்தி, ‘இன்றைய பதினான்காம் நாள் நீ நின் கணவனை வானவர் வடிவில் காண்பாய்’ என்று சொல்லிற்று; அதனை யான கேட்டேன்” என்றார். கேட்டதும் அடிகள் மனமகிழ்ந்து,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவனாஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பனாஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்,
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்”

என்று மொழிந்தனர். அதற்கு அச்சாத்தனார் “இந்நிகழ்ச்சி முடிசெழு வேந்தர் மூவர் நாட்டினும் நிகழ்ந்ததாதலால், அவ்வேந்தர் குலத்து அடிகளாகிய நீரே இதனை அருளுக” என்றார். அவ்வாறே, அடிகள் இச் சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தைச் செய்தருளினார். பின்பு, இதனை அடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டனர்.

V. நூற்பொருள் :—இச் சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களாகப் பகுத்தோதப்பெற்றுள்ளது. கண்ணகியார் வரலாற்றுள், சேரநாட்டில் நிகழ்ந்தன புகார்க்காண்டத்தும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன மதுரைக் காண்டத்தும், சேரநாட்டில் நிகழ்ந்தன வஞ்சிக் காண்டத்தும் கூறப்படுகின்றன. புகார் என்பது காவிரிப்பும் பட்டினம்; இது சேரநாட்டிற்குத் தலைநகர். மதுரை, பாண்டிநாட்டின் தலைநகரம். வஞ்சி, சேரநாட்டின் தலைநகரம். வஞ்சி நகரமென்பது இப்போது கோயமுத்தூர் சில்லாவினுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக்களம் எனபாரும் பலதிறத்தர் ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சிநகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை. இதனை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

1. புகார்க் காண்டம் :—புகார் நகரத்தே, கோவலனும் கண்ணகியும் பெற்றோர் உவப்பத் திருமணம் புணர்ந்து மணையறம் செய்து வருகின்றனர். அந்நகரத்து நாடகக் கணிகையான சித்திரபதியின் மகள மாதவி, ஆடலும் பாடலும் வல்லளாய் அழகு மேம்பட்டுத் திகழ்கின்றாள்; அவள்தன் நாடகக் கல்வித்திறத்தைச் சேரநாடு கரிகாறபெருவளத்தானுக்குக் காட்டக்கருதி அரங்கேற்றுகின்றாள். அவளது கல்வி நலங் கண்ட கரிகாலன் “ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அவட்குத் தலைவரிசை” என அருள்செய்கின்றான். அச்செய்தியறிந்த கோவலன், அவட்கு அப் பொன்னைப் பரிசமாகத் தந்து, அவள் மணையை யடைந்து அவள் பான்மையனாகித் தன் மணையை மறந்து ஒழுகுகின்றான். மாதவி அவனொடு கூடி அந்திமாலையின இன்பம் நுகர்ந்து நகரத்தார் இரத்திரவிழா அயர, தன் ஆடல் பாடல்களால் அதனைச் சிறப்பிக்கின்றார். விழாக் கழித்த உவாநாளில் மக்கள் கடலாடச் செல்கின்றனர். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று, புன்னைநீழற் புதுமணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்; அப்போழ்து, வசந்தமலை யென்னும்

தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள்கோவலன்பால் தந்து பாடவேண்டுகின்றாள்; அவனும் தான் ஒன்றின் மேல் மனம் வைத்துக் காவிரி பற்றியும் கடற்கானல்பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான். பாட்டுக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினானென்ப புலந்தாள் போல் அவ் யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக்கின்றாள். அக் குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளின் நீங்கித் தன் மனையை அடைகின்றான். மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள்.

இதுநிற்க, கோவலன் பிரிவாற் பெருந்துயர் உழந்து, கற்புநெறி வழுவாது, மனையறம் ஒம்பிவந்த கண்ணகி, தீக்கனா ஒன்று கண்டு நெஞ்சுகலுழந்து தன் தோழி தேவந்தியுடன் சொல்லாடி யிருக்கின்றாள். கோவலன் அவள்பாற் போந்து,

! "சிலம்புமுத லாகச் சென்ற கலனோடு
உலந்தபொருள் ஈட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச் சென்று; (பக். 45)

என்னோடு வருக" என்று மொழிகின்றாள். "அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு அன்மையின்" கண்ணகியாரும் உடன் செல்ல இசைகின்றனர். இருவரும் விடிவதற்குள் புகார் நகர் நீங்கி, மதுரை நோக்கி நடந்து செல்கின்றனர். வழியிற் கவுந்தி யடிகளின் துணை அவர்கட்குக் கிடைக்கின்றது. அவருடன் செல்லும இருவரும் புனல் நாடு நல்கிய இயற்கைக் காட்சியின் இன்பத்தை ஆர நுகர்ந்துகொண்டே உறையூரை அடைகின்றனர்.

2. மதுரைக் காண்டம்:—உறையூரை யடைந்த மூவரும் ஆங்கிருந்த அருகன் கோயிலைச் சார்ந்து சமண முனிவர்களைக் கண்டு அன்றைய பகற் போதினைப் போக்கி, மறுநாள் மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்; வழியில் மறையவன் ஒருவனைக் காண்கின்றனர்.

அவன் கோவலனுக்கு மதுரைக்கு ஏகும் நெறியின் திறத்தை விரியக் கூறுகின்றான். பின்னர், தெய்வம் ஒன்று போந்து, மாதவியின் தோழிபோல் உருக்கொண்டு நின்று, கோவலனை மருட்ட முயல்கின்றது. அவன் ஒரு மறை மொழி யோதி அத் தெய்வ மயக்கைப் போக்குகின்றான். வேனில் வெப்பம் மிகுகின்றது. கோவலன் கவுந்தியடிகட்கும் கண்ணகிக்கும் நீர் கொணர்ந்து தருகின்றான். பின்பு மூவரும் ஐயைகோட்டமடைந்து ஆங்கே ஒரு புறத்தே தங்குகின்றனர்.

அக்காலத்தே, அக்காட்டில் வாழ்ந்த வேட்டுவர் தமக்கு வேட்டம வாய்த்தல் வேண்டி, ஐயைக்கு வழிபாடு செய்ய வருகின்றனர். அவருள் ஐயையின் கோலத்தில் வந்த சாலினி, தெய்வமருள் கொண்டு கண்ணகியைப் பார்த்துப் பலபடப் பாராட்டுகின்றாள். கண்ணகி நாணி நிற்ப, அவ் வேட்டுவர் பல்வகைப் பாராட்டுகளைப் பாடிக்கூத்தாடுகின்றனர்.

பின்னர் மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரை அடைகின்றனர். அவர்களை ஓரிடத்தே இருத்திக்கோவலன் தன் காலைக்கடன்களைக் கழிக்கச் செல்கின்றான். சென்ற விடத்தே கவுசிகள் என்னும் பார்ப்பனனால், மாதவி ஆற்றாது விடுத்த ஓலை காண்கின்றான். அதனையே தன் பெற்றோர்க்கும் அமைய விடுக்கின்றான். பின்பு அம்பணவர் என்னும் இசைப்பாணர் காட்டிய நெறியால் மதுரை அண்மையில் இருப்பதை அறிகின்றான்.

அன்றைப் பகற்போது கழிதலும் மூவரும் மதுரை மூதாரை யண்மி, வையையாற்றைக் கண்டு, அதன் கரை வழியே சென்று, மதுரைப் புறஞ்சேரியை அடைகின்றனர். அங்கே மாதவர் உறையும் தவப்பள்ளியில், கவுந்திபால் கண்ணகியை விடுத்துக் கோவலன் மட்டில் மதுரை நகர்க்குட் புகுந்து பல்வேறு தெருக்களையும் கண்டு பெயர்கின்றான். பின்பு, மாதரி என்னும் ஆய்ச்சியொருத்தி அங்கே வருகின்றாள். அவளைக் கண்ட கவுந்தியடிகள், கண்ணகியை அவள்பால் அடைக்கலப்படுத்த, அவள் கண்ணகியையும்

கோவலனையும் தன் ஆயர் சேரிக்கு அழைத்துச் சென்று தன்மனையில் ஒருபுறத்தே இருக்கச் செய்கின்றான். கண்ணகியார் இனிய உணவு சமைத்துக் கோவலனை உண்பிக்கின்றார்.

உணவு கொண்டபின் கோவலன் கண்ணகிபால் விடை பெற்றுக்கொண்டு அவரது சிலம்பொன்றை விற்கும் கருத்துடன் மதுரைக் கடைவீதியில் பொற்கொல்லன் ஒருவனைக் காண்கின்றான்; அவன் சூழ்ச்சியால் அரசமுறை கோடுகின்றது; கோவலன் கொலைசெய்யப்படுகின்றான்.

ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி நிகழக் கண்டு அவர்கள் குரவையயர்கின்றனர்; அவரால் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியாருக்குத் தெரிகிறது. உடனே, திடுக்கிட்ட அவர், ஞாயிறறை வினவிக் கோவலன் குற்றமில்லாதலைத் தெளிந்து, கோவெனக் கதறி யரற்றிக்கொண்டு ஊர்க்குட்புகுந்து, கொலைக்களம் அடைந்து அவ்வே கோவலன் உடல் துணிபட்டுக் கிடப்பது கண்டு பெருவருத்தமுற்றுப் புலம்பி அவ்வுடலைத் தழுவுதலும், அவன் எழுந்து “ஈண்டே இருக்க” எனப் பணித்து விண்ணகம் செல்கின்றான். தீரத்துயரத்தால் மனம் திண்ணியராகிய கண்ணகியார், பாண்டியன் கோயிலுக்கு வந்து அவன்முன் வழக்குரைத்துக் கோவலன்பால் குற்றமின்மையை மெய்ப்பிக்கப் பாண்டியன் தனது ஆராயாமையுணர்ந்து ஆவிவிடுகின்றான்; அவன் மனைவியும் உயிராவிடுகின்றாள். உடனே, கண்ணகியார் வெளிப் போந்து தமது இடப்பக்க மாற்பைத் திருகி நகர்மீது எறிகின்றாள்; மதுரை மூதூரில் பெருந்தீ எழுகின்றது.

மதுரையை எரித்தும் செற்றம் தணியாது திரிந்த கண்ணகியை மதுராபதி என்னும் தெய்வம், கோவலனது பழம்பிறப்புணர்த்தி, “இன்றைய பதினான்காம் நாளில் நீ நின் கணவனை வானவர் வடிவிற கண்டு கூடுவை” என்று சொல்லுகின்றது. கண்ணகியார் பின்பு ஐயை கோயிலையடைந்து, தன் கை வளையை உடைத்தெறிந்துவிட்டு வையைக் கரை வழியே சென்று திருச்செங்கோடு என்னும்

இடத்தை மடைந்து ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கின்றார். பதினான்கு நாட்களும் கழிந்து விடுகின்றன. விண்ணவர் வந்து தாம் கொணர்ந்த வானவூர்தியில் கண்ணகியாரை ஏற்றிக்கொண்டு, தம் விண்ணுடு செல்கின்றனர்.

3. வஞ்சிக் காண்டம்:—கண்ணகியார் விண்ணுடு ஏகியது கண்ட வேடுவர், அவ்விடத்தே அவரைப் பரவித் தெய்வம் கொண்டாடி மகிழ்கின்றனர். இஃதிவ்வாறாக, சேரன் செங்குட்டுவன் இலவந்தி வெள்ளி மாடத்தில் தேவியோடு எழுந்தருளியிருக்கின்றான். ஒரு நாள் மலைவளம் காணவிரும்பித் தேவியும் உரிமைமகளிரும் அரசியற் சுற்றமும் உடன்வரச் சென்று பேரியாற்றங் கரையை மடைந்து ஓரிடத்தே தங்குகின்றான். அவர்களைக் காண விரும்பிய குறவர் யானைக் கோடும், அகிலும், கவரியும் இவைபோல்வன பிறவும் கொணர்ந்து வழிபட்டுக் கண்ணகி விண்ணுலகு புக்க செய்தியை விளம்புகின்றனர். அங்கே, அப்போது, உடனிருந்த தண்டமிழாசானாகிய சாத்தனார், கண்ணகியின் வரலாறு முற்றும் விரிவாக எடுத்தோதி வாழ்த்துகின்றனர். பின்பு, குட்டுவன், அவரும் பிறரும் கேட்ப, அரசியலின் அருமையை யுரைத்துத் தன் தேவியை நோக்கி, “பாண்டி மாதேவியோ, கண்ணகியாரோ, வியத்தற்கு உரியோர் யாவர்?” என்று வினவ, அரசமாதேவியாகிய வேண்மாள், “கண்ணகியைப் பரவுதலே வேண்டுவது” என்று கூறுகின்றாள். அதனைச் செங்குட்டுவன் உடன்பட்டு நோக்க, அவனுடைய அமைச்சர், “கண்ணகியின் படிமம் சமைத்தற்குப் பொதியிலிலாவது இமயத்திலாவது கல்கொணர்ந்து காவிரியிலாதல் கங்கையிலாதல் நீர்ப்படை செய்தல் தகவுடைத்து” என்கின்றனர். செங்குட்டுவன், “இமயத்துக் கல்கொண்டு கங்கையில் நீர்ப்படை செய்தல் சீரிது” எனச் செப்பலும், அமைச்சர் உடன்பட்டுத் தகுவன கூற, வடநாடு செல்வது குறித்து வஞ்சிகர்கர்க்கண் முரசு அறையப் படுகின்றது.

இமயச் செலவு கருதிய செங்குட்டுவன், கணிகள் மொழிந்த நன்னூலில் புறப்படுகையில், வடநாட்டு அரசரான

கனக விசய ரென்பார் தமிழரசரை இகழ்ந்தனரென்று ஒரு செய்திவரக்கேட்டுச் சினம் மிகுந்து, தான் கொணரக் கருதும் சிலையை அக்கனகவிசயர் தலைமேலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறிப் புறப்பட்டுச் செல்கின்றான். அவற்கு நட்பரசர்களான நூற்றுவர் கன்னர் அவனை வரவேற்றுக் கங்கையைக் கடத்தற்கு ஓடம் அமைத்துத் தருகின்றனர். கங்கையை இனிது கடந்து சென்ற செங்குட்டுவன், தன்னை யெதிர்த்த கனகவிசயரை வென்று, அவர்கட்குத்துணையாய் வந்து தோற்றோடிய பிற அரசர்களையும் பற்றி வருமாறு வில்லவன கோதை யென்பானை ஒரு பெருஞ் சேனையுடன் செலுத்துகின்றான். தான் இமயத்திலிருந்து, வேண்டும் சிலையொன்றை வருவித்துக் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து தன் வஞ்சினம் முடிக்கின்றான்.

அக்காலையில், மாடலன் என்பான் குட்டுவன்பால் வந்து, கோவலன் வரலாறும், பாண்டியனுக்குப் பின் இளங்கோ வேந்தன் நாடாளும் திறமும் கூறுகின்றான். அவற்குக் குட்டுவன் ஐம்பது துலாம் பொன்னை நிறுத்துத் தந்து, கனகவிசயரை ஏனைத் தமிழரசர்கட்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய தானைத் தலைவர்களைப் பணிக்கின்றான். சின்னளில் தானும் புறப்பட்டு, இடையே இருந்த நாடுகளின் பல்வகை வளங்களையுங் கண்டு மகிழ்ச்சியுடன் வஞ்சி மாநகர் வந்து சேர்கின்றான்.

கனகவிசயரைக் கொண்டு சென்ற நீலன் முதலியோர் திரும்பப் போந்து, “அஞ்சியதனால் மாறுவேடம் பூண்டு ஓடிய இவரைப் பற்றிவருதல் தூய வீரமன்று எனச் சோழரும் பாண்டியரும் இகழ்கின்றன” ரென்று கூறுகின்றனர். அது கேட்டலும் செங்குட்டுவனுக்குச் சினத்தீ, மூண்டு எழுகின்றது. அருகே, ஆங்கு வந்திருந்த மாடலன், இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையா மையை எடுத்தோதி, வேள்விசெய்து உயர்நிலை யுலகத்துக்கு உறுதிசெய்து கோடலே தக்கதென மொழிந்து அவ்வெகுளித்தீயைத் தணிக்கின்றான். செங்குட்டுவன், மாடல

னுக்கு வேள்விக்கு வேண்டியவற்றை உதவுமாறு ஏற்பாடு செய்து, கண்ணகியாருக்குக் கோயில் எடுப்பித்து, இமயத்துச் சிலையாற்செய்த கண்ணகிப் படிமத்தைக் கோயில்கொள்ள நிறுவிச் சிறப்புப் பலவும் செய்து வழிபாடு ஆற்றுகின்றான்.

சிலநாட்கள் கழிகின்றன. கோவலன் மாண்டதை மாடலன் சொல்லக் கேட்டு அறிந்த தேவந்தியும்; கண்ணகியின் செவிலித்தாயும், அடித்தேதாழியும் மதுரைக்கு வந்து, மாதரி மகளான ஐயையைக் கண்டு அவளுடன் வையைக் கரைவழியாக மலைநாடு வருகின்றனர். அங்கே கண்ணகியாரின் கோயிலைக் கண்டு, அங்கிருந்த செங்குட்டுவனுக்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாது வருந்திப் புலம்புகின்றனர். அப்பொழுது கண்ணகியார் தெய்வவடிவிற்போந்து அவர்கட்குக் காட்சி வழங்கிச் செங்குட்டுவனை வாழ்த்தி மகிழ்விக்கின்றார். அவ்வடத்தே, கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய நற்றாயரும் மாதரியும் என்ற இவர்தம் பிறப்பு வரலாறு வெளியாகின்றது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளான மணிமேகலை துறவுபூண்டதும் அங்கே தேவந்தியால் சொல்லப்படுகிறது. அங்கே வந்திருந்த ஆரியமன்னரும், மாளவ மன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும் தம் நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட அருளுமாறு வேண்டி வரம்பெற்றுச் செல்கின்றனர்.

இந்நூலாசிரியரான இளங்கோவடிகளும் கண்ணகி கோயிற்குச் செல்கின்றார். அங்கே இவர்க்கும் இவரது முன் பின் நிகழ்ச்சி தெரிவிக்கப்பெறுகிறது. முடிவில், சோழவேந்தனை பெருநற்கிள்ளியும் கயவாகு மன்னனும் தத்தம் நாட்டில் கண்ணகியாருக்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்கின்றனர். பாண்டி வேந்தனும் கண்ணகி கோயிலில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு வழிபட்டான் என்று சொல்லப்படுகிறது.

VI: நூற்பயன்:—ஒருநூலை யெழுதும் புலவன், தான் எழுதும் நூலைப் படிப்பவர், படிப்புக்காகச் செலவிடுங் காலம்

அவர் வாழ்நாளின் ஒரு பகுதி யென்பதை நன்கு உணர்ந்து, அப்பகுதி நல்லமுறையில் செலவாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் உடையவனாவான். அதனால், அவன் தான் எழுதும் நூலின் நோக்கம் இன்னதெனத் தொடக்கத்தே சுட்டிக்காட்டுதல் பெரிய நாகரிகமாகும். இதுகுறித்தே, நூற்குப் பாயிரமாவனவற்றுள் நூற்பயன் என்பதை ஓர் இன்றியமையாத உறுப்பாகச் சான்றோர் வரையறுத்தனர்.

இந்நெறியை நன்குணர்ந்த சான்றோராதலின், இந் நூலாசிரியரான இளங்கோ அடிகள், தொடக்கத்தே, தாம் இந்நூலைச் செய்வதன் நோக்கம் இதுவென்பாராய்,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றுவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதூஉம்
குழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாழ்ப்பாட்டுடைச் செய்யுள்”

(சிலப் - பதிகம்)

என்று எடுத்தே தாதுகின்றார். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்” என்பதனால், இவர் தாம் பாடும் நூற்குப் பெயர், “சிலப்பதிகாரம்” என்பது என்று கூறுதல் காண்க.

இவ்வாறு நன்னெறி காட்டித் தொடங்கிய இவர், தமது நூலின் முடிவில் வறிது செல்கின்றாரல்லர். ஆங்கும் பல நன்னெறிகளை வற்புறுத்தி யோதுகின்றார்.

“தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்,
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
 பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
 பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்;
 அறமனை காமின்; அல்லவை கடிமின்;
 கள்ளும் களவும் காமமும் பொய்யும்
 வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
 இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
 உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது,
 செல்லும் தேளத்துக்கு உறுதுணை தேடுமின்”

(பக், ௨௦௮)

என்று இவ்வாறு கூறுகின்றார். இவற்றில், இவர் தமது நூல், படிப்போர்க்கு அறிவு நலமும் ஒழுக்கநலமும் அறவுணர்வும் பெருக வழங்கும் பேரிலக்கியமாய்த் திகழ்தல் வேண்டுமென்ற குறிக்கோளுடன் அதனைச் செய்துள்ளார் என்பது இனிது தெளியப்படும்.

VII. நூல்நுவலுந் திறம் :—தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளங்கவுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது; தான் உணர்த்தக் கருதுவனவற்றை நன்கு ஆராய்ந்து பலநெறிப் படப் பகுத்தும் தொகுத்தும் செம்மை செய்து இலக்கணவரம்பு கடவாது உரைக்கும் மாண்பே, புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர்* கூறுவர். அது நம் அடிகள்பால் மிகச் சிறந்து நிற்கிறது என்றற்கு ஒன்று காட்டுதும்.

கோவலன் கண்ணகியுடன் வாழ்பவன், மாதவியொடு கூடியிருந்து, பின் அவளினநீங்கி, தன்மனைவியுடன் மதுரை சென்று கொலையுண்டு இறத்தலும், கண்ணகி, ஆராயாது கொலை புரிவித்த பாண்டியன் முன் வழக்குரைத்துக் கோவலன் பால் குற்றமின்மை காட்டி மதுரைமாநகரைத் தீக்கிரையாக்கி, மலைநாட்டுச் செங்குன்றத்தில் தேவர் கொணர்ந்த ஊர் தியேறி விண்ணுலகு செல்லுதலும், சேரன்

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுதலும் இச்சிலப்பதிகாரத்தின் பிண்டித்த கருப்பொருள் என்பது மேலே கூறிப் போந்த நூற்பொருளால் இனிது விளங்குகின்றது.

இதனை மூன்று காண்டமாக வகுத்துச் சீரிய முறையில் பெயரிட்டு, அடிகள் உரைக்கும் திறம் ஆராய்வார்க்கு மிக்க இனபம தருகின்றது. தொடக்கமுதல் கோவலன் கொலை யுண்பதுவரை ஒரு காண்டமாகவும், கண்ணகி கோவலனை யிழந்து வருந்தி முடிவில் விண்புகுவதுவரை ஒரு காண்டமாகவும், செங்குட்டுவன் இவ்வரலாற்றினை யறிந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதுவரை ஒரு காண்டமாகவும் வகுத்து ஒதுதலாம்; அவ்வாறு ஒதியவழி, பொருட்பாகு பாடும் பொலிவு குன்றாது.

இனி, இதனையே, தொடக்கமுதல் கோவலன் இறப்பது வரை அவனது செயலே மிக்கு நின்றலால், அவன்பெயரால் ஒரு காண்டமும், அவன் இறந்தது முதல் விண்புகுமளவும் கண்ணகியார் செயலே மிக்குச் சிறத்தலால் அவர்பெயரால் ஒரு காண்டமும், இவ்வரலாறு கேட்டதுமுதல் கோயிலெடுத்து வழிபடுதல்வரை சேரன் செங்குட்டுவன் வெற்றிச் சிறப்பும் பிறவுமேம்பட்டு நின்றலின அவன்பெயரால் ஒரு காண்டமும் வகுத்தோதினும் பாகுபாட்டு நெறி பிழையுறாது.

இக்காட்டிய நெறியேயன்றி வேறு திறத்தால் பகுத்தோதினும் பகுப்பு முறையேயாகும். இவ்வாறு, நெறி பல இருக்கவும், இளங்கோவடிகள், புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் எனப் பகுத்துக்கொண்டிருக்கும் முறையொன்றே அவரது உயர்வற உயர்ந்த புலமைக்குச் சீரிய சான்று பகருகின்றது. இவர் கூறியதுபோலப் புகார்க் காண்டமென்னுது கொலைவினைக் காண்டமென்றோ, கோவலற் காண்டமென்றோ பிறிதென்றோ வகுத்துப் பெயர் கூறலுறின், அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிகழுமிடத்து, அதற்குரிய வினைமுதல், வினை, செயப்படுபொருள், காலம், இடம் முதலியன இன்றியமையாது ஆராயப்படும். இதனோடு, இந் நிகழ்ச்சிதானும், ஏதுவும் பயனுமாக வரும் பல உள் நிகழ்ச்சிகளையுடையதாக இருக்கும். இந் நிகழ்ச்சிகளை ஒரு பெயரால் குறிக்க வேண்டின, மேற்கூறிய வினைமுதல் முதலியவற்றையும் உள் நிகழ்ச்சிகளையும் தேர்ந்து அவற்றுள் யாதேனும் ஒன்றைத் தலைமைபற்றியோ பன்மை பற்றியோ வரைந்துகொண்டு அதனால் பெயர் குறித்தல் மரபாம். அன்றியும், வினைமுதல் முதலியவற்றுள், வினைமுதல் நூற் பெயரிலாதல் பிறவாற்றாலாதல் உணரப்படுமாதலின், வினை செயப்படுபொருள், காலம், இடம் என்ற இவையே சிறப்பாகத் தேறப்படுகின்றன.

முதற்கண், புகார்க் காண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதனகண் நிகழும் வினை, கோவலன் தன் மனையை நீங்கி, மாதவிபால் தங்கிப் பொருளிழந்து, கண்ணகியுடன் மதுரைக்கு ஏகுகின்ற செய்தியாகும். கோவலன் தன் மனையை நீங்குவது மாதவிபால் தங்குதற்கும், அவ்வாறு தங்குதல் பொருள் இழத்தற்கும், அவ்விழப்பு மதுரைக்கு ஏகுதற்கும் ஏதுவும் பயனுமாய் வரும் உள்நிகழ்ச்சிகளாகும். சுருங்கிய சொல்லால் இவ்வனைத்தும் தோன்றக் கூறுதல் ஆகாமையால், வினைவகை தேர்ந்து இக்காண்டத்திற்குப் பெயர் குறித்தல் அமையாதாகின்றது. இவ்வினைகளாற் செயப்படு பொருள், கோவலன் உயிரிழத்தலும், கண்ணகி ஆரூத் துயருழத்தலும் யாதலின், கேடுபற்றிய முடிபால் பெயர் குறித்தல் பொருந்துவதாக இல்லை. இந்நிகழ்ச்சி கட்டுச் செலவாகிய காலமும் பலவாதலால், காலத்தாற் பெயர் குறிப்பதும் பொருத்தமன்று. இவ்வெல்லாத் திறங்களையும் நனகு தேர்ந்தே, அடிகள், இந்நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்தற்கு இடனாகிய புகார நகரத்தால், புகார்க்காண்டம் எனப் பெயர் குறித்துள்ளார். இவ்வாறே ஏனைக் காண்டங்களும் பெயர் குறிக்கப்பெற்றுள்ளன.

கோவலன் புகார் நகரத்தில் இருந்து பின் மதுரை நகரை நோக்கிச் சென்று சோழநாட்டின் நலம்பலவும் கண்டு

கொண்டே உறையூரையடைவது கூறும் பகுதி புகார்க் காண்டம். இதனை உரைக்கப்புகுந்த அடிகள் பத்துப் பகுதிகளாக வகுத்துக்கொள்கின்றார். கோவலனும் கண்ணகியும் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சியும், இருவரும் மனையறம் புரிதலும், மாதவி ஆடல்பாடல்களில் வல்லளாய் அரங்கேறுதலும், கோவலனைக் கூடியிருக்கும் மாதவியின் இன்பமும், பிரிந்துறையும் கண்ணகியின் இடும்பையும், இந்திரவிழாவும், அதன் இறுதியாய் கடலாட்டும், இவற்றால் இன்புற்ற கோவலனும் மாதவியும் பிரிந்து நீங்குவதும், மாதவி படும் பிரிவுத்துயரும், கோவலன் மனமாற்றமும், கோவலன் சென்று கண்ணகியோடு கூடி மதுரைக்குச் செல்ல ஒருப்படுதலும், செல்பவர் சோழநாட்டின் நலமும் கவுந்தியடிகளின் துணையும் பெறுதலும் எனப்பல திறமாய் வரும் நிகழ்ச்சிகளை மங்கலவாழ்த்து முதலாக நாடுகாண்காதை ஈறாகப் பத்துப்பகுதிகளால் உரைக்கின்றார். மாதவி கோவலனுடன் கூடி இன்புறும் நிகழ்ச்சியை அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடு காதை என்ற மூன்று காதைகளிலும், அவள் அக் கோவலனைப் பிரிந்து வருந்தும் நிகழ்ச்சியை மட்டில், வேணிற் காதையிலும் விரித்து உரைக்கின்றார். இஃதே போல், கண்ணகி கோவலனையிழந்துவருந்திய வருத்தத்தை, துன்பமாலை, ஊர்குழ்வரி, வஞ்சினமாலை முதலிய பல பகுதிகளில் விரித்துக் கூறுகின்றார்.

இப்பகுதிகள் பலவும் காதை என்ற சொல்லால் பெயர் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் காதை யென்று பெயர் பெறுவன இருபத்திரண்டாகும். இவை பெரும்பாலும் வேற்றிசை விரவாது செந்தூக்குத் தனிப்பாட்டுக்களாகவே இருத்தலால், ஒரு தனிப்பாட்டைக் காதை என்று வழங்குவது முறையென்று தெரிகிறது. இவ்வாறே மணிமேகலையின் ஒவ்வொரு பகுதியும் காதையென்றே பெயர்பெற்றுள்ளது. அக் காதைகள் முப்பதையும், அந்நூலாசிரியரான சாத்தனார் முப்பது பாட்டுக்களில் உரைத்தனர் என்று அம் மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது. “வளங்கெழு

கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணியேம
கலை துறவு, ஆறாம் பாட்டினுள் அறியவைத் தன்னென்”
என்பது அப்பதிகக்கூற்று. இனி, இச் சிலப்பதிகாரப்
பதிகம், “இவ்வாறெந்தும், உரையிடை யிட்ட பாட்டுடைச்
செய்யுள்” என்றே உரைக்கின்றது. மேலும், மங்கலப்
பாட்டும், வரிப்பாட்டும், குரவைப்பாட்டும், பிறவுமாய் வரும்
ஏனைய எட்டினுள் பல்வகைப் பாட்டுக்கள் உரையிடையிட்டு
இசையும் நாடகவுறுபும விரவிவந்ததனால் அவற்றை
ஆசிரியர் இளங்கோவடிகள் “காதை” என்று பெயர் கூறிற்
றிலர். ஆகவே, ‘காதை’ என்பது வேறறிசை விரவாது
செந்தூக்காய் வரும் பாட்டு என்று பொருள்படுவதொரு
சொல்லாக அடிகள் முதலியோரால் வழங்கப்பெற்றுள்ளது
என்பது முடிபாகிறது. இனி, நீலகேசி உரைகாரரான
சமயதிவாகர வாமன முனிவர், அடிகள் கூறியவாறே
காதையென்னுஞ் சொல்லைச் செய்யுள் என்னும் பொருளில்
வழங்கியுள்ளார். “மாடுதெத்த நோக்கி” (நீல 117)
என்னும் செய்யுளில் வரும், “உயிராதிப உள்பொருள்கள்
தான் நற்கு உணர்தல் இதுவாம்” என்பதன் கருத்தை,
அதனை அடுத்துவரும், “காண்டலு மல்லதே” (நீல. 118)
என்னும் செய்யுளுரையில், “மாடுதெத்த நோக்கி என்னும்
காதையுள் உயிராதிபொருள் நற்குணர்தல் நன்ஞான
மென்றார்” என்று கூறுதலால், செய்யுள் என்னும்
பொருளில் காதை என்ற சொல் வழங்குவதைக் காணலாம்.

இனி, டாக்டர். உ. வே. சாயிநாதையரவர்கள், “காதை
யென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள்
என்று பொருள்படுகிற ‘காதை’ என்னும் வடமொழிச் சிதை
வென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வட
மொழியாளர் கூறுவர்” என்று கூறுகின்றார். இசையுள்
நாடகவுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று
குறியாது; பிறவற்றையே அக் ‘காதை’ யென்னும் சொல்
லால் அடிகள் குறித்திருத்தலின், அவ் ‘வடமொழியாளர்’
கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக
இருத்தலின், அது பெரியதோர் இழுக்காம் என்று தெளியத்

தோன்றுகிறது. இதுகுறித்தே, திரு. ஐயரவர்களும், “இதனாலேயே, இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர்பெற்றன போலும்” என நெகிழ்ந்தோதிச் சென்றனர்.

இனி, “வாழ்த்துக் காதை”யுள், பல்வகை இசையும் கூத்துமீ விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையோடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம். என்பது அடிகள் கருத்தாமன்றே எனின், வாழ்த்துக் காதைக்கு அது பெயரன்றதலால், அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப்படும். வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” எனபதே பெயரென்பதிகம் கூறுகின்றது.

பதிகத்துப் பொருளையும், சிலப்பதிகாரப் பகுதிகளின் பெயரையும் ஆராய்ந்து நோக்கின், காடுகாண் காதை புகாரக் காண்டத்தும், குன்றக் குரவை மதுரைக் காண்டத்தும இருக்கற் பாலனவாம் என்பாரும் உளர்.* இப் பிறழ்ச்சியை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

VIII. நூற் புணர்ப்பு:—இச் சிலப்பதிகார நிகழ்ச்சி ஆற்றொழக்காகச் செல்கின்றதனால், இதனால் புணர்ப்பு வகையில் நுண்ணிய புணர்ப்பு ஏதும் இல்லை. கோவலன் கண்ணகி முதலாயினார் பிறப்பு வளர்ப்புக்களில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுமில்லை; அவ்வரலாறுகளைக் கூறுது, திருமணம் புணரும் செயலையே எழுவாயாக அடிகள் மேற்கொள்கின்றார். மணத்துக்குப் பின் இருவர்க்கும் மனையறம் இனிது செல்கின்றது. கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் கூட்டற்கண் அடிகள், மாதவியின் அரங்கேற்றத்தால், அவளை இலக்கியக்காட்சிக்குக் கொணர்கின்றார். மாதவி அரங்கேற்றம், சோழவேந்தனை கரிகாற் பெருவளத்தானை நமக்குக் காட்டி, அவனால் அவட்குப் பரிசு

* இச் சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தை இளங்கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாரும் பல திறத்து ஆராய்ச்சியாளர் உளர். —History of the Tamil by P. T. S. Ayyengar.

மாலை தரப்பெறும் சிறப்பினை யுணர்த்துகிறது. கோவலன் “நகர நம்பியர் திரிதரும் மறுகில்” வந்து தோன்றுகின்றான். அவ்விடத்தே மாதவியின் பரிசுமாலை அவன் கண்ணுக்கு இலக்காக, அவன் அதனை வாங்கி மாதவிபால் சென்று சேர்கின்றான்.

ஈண்டுக் கூறற்பாலன கண்ணகியின் பிரிவுத்துன்பமும் மாதவியின் புணர்ச்சியின்பமுமே யாகின்றன. மாதவியை அரங்கேற்றி, கோவலனைக் கூடச்செய்தபின், அக்கூட்ட வின்பத்துக்குச் சிறப்புச் செய்வது அந்திமாலையாதலின், அதனை அடிகள் எடுத்தோதுகின்றார். ஒதுமிடத்து மாதவியின் இன்பத்தை முதற்கண் விதந்தோதி, கண்ணகி துன்பத்தைப் பிற கூறுகின்றார். இருவர் நிலைக்கும் உரியகாலம் அந்திமாலையாதலின், அதனையே வரைந்துகொண்டு, “தாழ் துணை துறந்தோர் தனித்துயர் எய்த, காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ வெய்த...மல்லல் மூதூர் மாலை வந்திறுத்தது” என்று தொடங்கி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக், கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி” என்று மாதவியின் இன்பச் சிறப்புக் கூறி, கண்ணகியின் துன்பநிலையைச் சிறிது விரித்து, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள நுதல் திலகம் இழப்ப, தவள வாள நகை கோவலன் இழப்ப, மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப, கையறு நெஞ்சமொடு கலக்கமுற்றனள்” என்று கூறுகின்றார். இதற்குப் பின், புதுமணம் புணர்ந்து, இன்புறுவார்க்கு இன்பம் மிகுவிக்கும் விழாச்செய்தி கூறுவார், ‘இந்திரவிழுவூர் எடுத்த காதை’ உரைக்கின்றார். அதன் இறுதிக்கண், பின்னர் நிகழ இருக்கும் பிரிவுக்குத் தோற்றுவாயாக, “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உளநிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன, எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன” என்கின்றார். கடலாடுகாதைக்கண் கோவலன் உள்ளத்தில் தோன்றும் ஒரு சிறு மாறுதலைக் காட்டுகின்றார். அஃதாவது இந்திரவிழாவில், மாதவியின் “ஆடலும் கோல

மும் அணியும் கடைக்கொள, ஊடற் கோலமோடு” கோவலன் இருப்ப மாதவி, அவனுவக்குமாறு தன்னை மிக்க சிறப்புடன் புனைந்துகொண்டு, அவனுடன் கடலுக்குச் செல்கின்றாள். கானற்சோலையில், இருவர்க்கும், பாடிய பாட்டு வாயிலாகக் கருத்து வேறுபடுகின்றது. கோவலன் மாதவியைப் பிரிந்து நீங்குகின்றான்.

வேணிற் காதையில் கோவலனது மனவன்மையும் அவன் பிரிவாற்றாது துயருறும் மாதவியின் கற்பு மாண்பும் எடுத்தோதி, அவள் வரலாற்றை ஓராற்றால் முடித்துக் கோவலனைக் கண்ணகிபால், கதைத்திற முரைத்த காதையில் சேர்ப்பித்து மதுரைக்குப் புறப்படுவிக்கின்றார். காடுகாண் காதையில் கவுந்தியடிகளோடு தொடர்பு எய்து வித்து அவரது தவப்பெருமையும், கோவலன் கண்ணகி யிருவரது அருள் நிலையும் தெரிவித்து, உறையூரை அடைவிக்கின்றார்.

இவ்வாறு மதுரைக் காண்டத்து, காடுகாண் காதைக் கண், வழிகூறும் மறையோன் வாயிலாகப் பாண்டியர் குடிச் சிறப்பும், திருவேங்கடம், திருவரங்கம முதலியவற்றில் திருமால் எழுந்தருளிய இயல்நலமும் கூறி, வேட்டுவவரிக் கண், கண்ணகிக்குப் பின்னே விளைய இருக்கும் துயர்நிலையைக் குறிப்பாகக் காட்டி, புறஞ்சேரி இறுத்த காதையில், மாதவியின் மாறாக் காதன்மையும், கோவலனுக்குப் பெற்றோர்பாலுள்ள அன்புடைமையும் உணரவைத்து வையை யாற்றின் வணப்பும் மதுரை மூதூரின் மாண்பும் கூறுகின்றார். ஊர்காண் காதையில் கோவலன் தனக்கு நேர்ந்த வருத்தத்தை யெண்ணிமயங்க, கவுந்தியடிகள் தருவன கூறித் தேற்றரவு செய்ய, அவன் தேறி மதுரை மூதூர் சென்று அதன் கடைதெரு, வாணிகவளம் முதலியன கண்டு வருகின்றான். அடைக்கலக் காதையில், அடிகள் கோவலனுக்கு மாதரியின் வேளாண் பகுதியின் தொடர்பு எய்துவிக்கின்றார். கொலைக்களக் காதையில் பிரிந்திருந்து கூடியபின் கண்ணகி கோவலன்பாலும், அவன் அவள்பாலும் கொண் டிருந்த மெய்க்காதற் சிறப்பைத் தெரிவித்து, அவனைக்

கண்ணகியைவிட்டு நீங்குவித்துக் கொலையுண்டு இறக்கச் செய்கின்றார். இதன்கண் பொற்கொல்லனது களவு வன்மை அவன் கூறும் களவுநூற் குறிப்பால் இனிது விளக்குகின்றார். ஆய்ச்சியர் குரவை தீக்குறி காட்ட, துன்பமலை, கண்ணகியின் - கடவுளும் ஏவல் செய்யும் - கற்பு மேன்மை புலப்படுத்த, ஊர்குழுவரி அவளது ஆறத்துயர் தெரிக்க, வழக்குரை காதையால் பாண்டியனது கோடிய அரசுமுறைக்குக் கழுவாய் பிறப்பிக்கு மாற்றால் அவனையும் வீழ்வித்து, வஞ்சினமலைக்கண், கண்ணகியின் தீராத் துயர்ப்பட்ட நெஞ்சம் மாறி அவளைச் சீறிய கற்புடையளாகத் திகழ்வித்து நகரைத் தீக் கொளுவுதல் கூறி, அழற்படு காதையில் அவளது சினத்தீயின் வெம்மை தெரிவித்து, கட்டுரைகாதையால் அவட்கு எய்திய துன்பத்துக்கு ஏது பழம்பிறப்பில் தோன்றிய வினையாம் என்பது காட்டி நம்மனோர் மனத்தை அமைதி பெறுவிக்கின்றார்.

வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில், கண்ணகியின் கடவுட்டன்மைக்குரிய இயைபுகாட்டி, காட்சிக் காதையால், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்துப் படிமம் சமைத்தற்கு இமயம் செல்லும் செலவுக்குத் தோற்றுவாய் பிறப்பித்து, கால்கோட் காதையில், செங்குட்டுவனது சிவபத்தியும் வட ஆரிய மன்னர்க்கும் தமிழவேந்தர்க்கும் உள்ள போர் மாண்பும் வெற்றிச்சிறப்பும் விளக்கி, கோவலன் நீங்கியபின் புகார்நகரத்தே நிகழ்ந்த பிறவற்றையும் தெரிவித்து, கண்ணகிப் படிமத்திற்குரிய சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்தது கூறி, நடுகற்காதையில் கண்ணகிக்குக் கோயிலெடுப்பதும், மாடலன் வாயிலாக வேள்வி வேட்டலின் சிறப்பும் பிறவும் விளக்கி, வாழ்த்துக் காதைக்கண், மாசாத்துவான் துறவும், அவன் மனைவி இறத்தலும், காவற்பெண்டும், அடித்தோழியும், தேவந்தியும் பிறரும் வந்து கண்ணகிகோயிலைக் கண்டு பாராட்டலும் உரைத்து, வரந்தருகாதையில் மணிமேகலை துறவும், செங்குட்டுவன் வரப்பேறும் இளங்கோவடிகளின் வரலாறும் பிறவும் குறிக்கப்படுகின்றன.

இனி, இடையிடையே அடிகள் தொடுத்திருக்கும் உரைநடைகள் மிக்க அழகுவாய்ந்தவை. ஆயினும், அவை, இக்காலத்து நாம எழுதும் உரைநடை போலாது பாட்டுத்தன்மை விரவியுள்ளன. இது கருதியே இவற்றை உரைப்பாட்டு* என்று கூறுகின்றனர். இவ்வரைப்பாட்டுக்களைச் சில இடங்களில் உரைப்பாட்டு என்றும், சிலவிடங்களில் கட்டுரை யென்றும் இந்நூல் வழங்குகின்றது.

இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்ட மென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பது போலச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்ட தன்பின, இலங்கை வேந்தனான கயவாகு எனபானும் சோழ பாண்டிய வேந்தரும் வழிபட்டதும், மதுரை எரியுண்டபின் நிகழ்ந்த பாண்டிநாட்டு அரசியல் நிகழ்ச்சியும் உரைபெறு கட்டுரை† யென்னும் பகுதி உரைக்கின்றது. இதுவும், மேலே கூறிய உரைப்பாட்டு வகையைச் சேர்ந்ததே யாகும்.

IX. இந்நூற்கண் வரும் பெருமக்களின் குணமாண்புகள்

1. மாசாத்துவான் : மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பதவுரைகாரர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும், “மாசாத்துவான் என்பான்” என்றே கூறியிருத்தலால், அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

இம் மாசாத்துவான் கோவலனுக்குத் தந்தை; உயர்ந்த குடிப்பிறப்பும் மிக்க செல்வமும் உடையன்; சுற்றம் சூழ வாழும் பெருமாண்பினன். கண்ணகி, பாண்டியன் முன் வழக்குரைத்தபோது, இவன் குடிமைச் சிறப்பையே விதந்து, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகள்” என்பதும், செல்வச் சிறப்பை,

*இதனை டிரைடன் (Dryden) என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர். †இதனை இம்முகவுரைக்குப் பின் காண்க.

கோசிகமாணி யென்பான், “இருவிதிக் கிழவன்” என்பதும் நன்கு விளக்குகின்றன. முடிவில் கோவலன் இறந்தது கேட்டு இவன் துறவு பூண்டுவிடுகின்றான்.

இனி, கண்ணகியின் தந்தை பெயர் தெரிந்திலது. மாநாய்கன் என்பது இயற்பெயரன்று, குடிப்பெயர் என்றே உரைகாரர் கூறுகின்றனர். “மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்” என்றே அடிகள் கூறி மொழிந்தனர். இவன் தன் மகனாற்றது கேட்டு ஆசீவகப்பள்ளியில் அறம் கேட்டுத் துறவு பூண்டான்; இவன் மனைவியும் உயிர் துறந்தாள். இவனைப்பற்றி வேறே செய்தியொன்றும் அடிகள் குறித்திலர். கண்ணகியாரின் கற்பு மாண்பே ஓராற்றல் இவன் குடிப் பெருமை விளக்குதலால், அடிகள் வேறொன்றும் குறியாதொழிந்தார் போலும்!

2. கோவலன் : இவன் சிலப்பதிகாரத்துக்குத் தலை மகளாகிய கண்ணகிக்குக் கணவன். உயர்குடிப் பிறப்பும் செல்வ மிகுதியும் வாய்த்தவன். பிறர்க்குத் தன்னால் இயன்ற உதவிபுரியும் அருளுள்ளம் நிறைந்தவன். மத யானையின் கைப்பட்ட முது வேதியனைக் காத்ததும், பார்ப்பனியைக் கைவிட்டுச் சென்ற பார்ப்பனன் ஒருவற்கு மிக்க பொருள் தந்து இல்லிருந்து அறம் செய்யச் செய்ததும், மகனை யிழந்த தாயொருத்தியின் வருத்தம் கண்டு ஆற்றாது தன்னுயிரை இவன் கொடுக்கத் துணிந்ததும், பிறவும் இவனுடைய அருளுடைமையைப் புலப்படுத்துகின்றன. கவுந்தியடிகளால் குறு நரியாக்கப்பட்ட இருவர் பொருட்டு, அடிகள்பால், “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமையென் றறிதல் வேண்டும” என்று கூறுவது இவனது ஈர நெஞ்சின் இயல்பை விளக்குகின்றது.

இன் நலம் பலவும் உடையனாயினும், இக் கோவலன் கண்ணகிபால் தீராக் காத்தற்காமம் கொண்டு அவளது நலம் புனைந்தும் பாராட்டியும் ஒதுவதை நோக்கின், பெருங் காமத்தான் என்பது புலனாகின்றது. ஒருவரையொருவர் முன்னுறக் காண்டலும், காதல் கொளலும், பின்பு கடி மணம் புணர்தலுமாகிய காதற் காமத்துறை இவன் வாழ்

வில் காணப்படவில்லை. மாதவியிடத்தும் இவனது காதல் உயிரொடு கிடந்து தொடரும் உயர்காதலாக இல்லை. மாதவியின் மாலையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு அவள் மனைக்குச் சென்று,

“மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்” (சிலப். உ: ௧௭௨-௪)

என்றே அடிகள் கூறுகின்றார். மாதவியினின்று பிரிந்த போதும் இவறகு அவளது தொடர்பு ஒரு வருத்தமும் பயக்கவே இல்லை. கருத்து வேறுளது போலத் தோன்றிய குறிப்பேதுவாக மாதவியை அறவே வெறுத்துப் பேசும் இவன் மனக்குறிப்பு, பின்னர் மாதவியைப் பற்றிய பேச்சு கிகழுந்தோறும் முற்பட்டுத் தோன்றுகிறது. கொலையுண்டு கிடந்தபோது கண்ணகியாரால் உயிர் பெற்று விண்ணுலகு சென்றபோதும், இவன், கண்ணகிக்கு, “உண்கண்ணாய், நீ ஈண்டே இருக்க” என்கின்றான்; இதனால், இவன் கண்ணகி பால் கொண்டிருந்த காதலும் உயர்ந்த காதலாகத் தோன்ற வில்லை. மாதரியின் மனையில் இருந்து, கண்ணகி சமைத் திட்ட உணவுண்டு இனிதிருக்கும்போது, கண்ணகியை நோக்கி, “பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” என்பன முதலாகப் பல பாராட்டுரைகளை இவன் வழங்குகின்றான். அவை முற்றும் கண்ணகியின் கற்பு மாண்பு கண்டு தெளியப் பிறந்த வியப்புரையாமே தவிர, காதற் கட்டுரையாகா.

“குடிமுதற் சுற்றமும் குற்றினை யோரும்,
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து என் தயர் களைந்த
பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்”

(சிலப். ௧௬ : ௮௪-௯.)

என்ற இக் கூற்று, கோவலன் மனத்தெழுந்த வியப்பும் கன்றியறிவும் தோன்ற நின்றல் காண்க.

ஆயினும், தான் செய்த தவற்றினை நன்கு உணர்ந்து வருந்துகின்றான். “தேற்று ஒழுக்கத்தால் தீநெறிப்பட்டேன்” என்றும்,

“இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறமுதுக் குறைவிக்குச் சிறமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன்” (சிலப். கக: சுஎ-க)

என்றும் கூறுவன உருக்கமாக உள்ளன.

இனி, இவன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் காவலருடைய கைப்படுத்தப்பட்ட போதாவது, கொலைக்களத்தாவது ஒன்றும் கூறவே யில்லை. காவலரிடம் பொற்கொல்லன் களவர் செயல் பலவும் வகுத்து விரித்து உரைக்கின்றான். அதனைக் கோவலன் அறிந்தாமிருக்கலாம். அக்காலை இக் கோவலன் தன்பாற் களவின்மையை இனிது கூறியேனும் இருக்கலாம்; அஃதும் இல்லை. அப்போது தன் நிலைமையையோ, கண்ணகியையோ, பெற்றோரையோ, கவுந்தியடிகளையோ யாரையாவது எதனையாவது நினைந்து சில கூறியிருக்கலாம். அவன்பால் ஒரு பேச்சும் நிகழவே இல்லை. எதிர்பாராவகையால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கண்டு அறிவு மயங்கி நினைவு, சொல், செயல் யாவும் மழுங்கித் தம்பித்து விட்டான் போலும். இன்றேல், ஏதேனும் ஒன்று மொழிந்திருப்பன்; வினைப்பயன் என்கூட அவன் எண்ணவில்லை; எண்ணியிருப்பின், அதனையேனும் விதந்து ஒதியிருக்கலாமே!

3. மாடலன் : இவன் தலைச்செங்கானம் என்னும் ஊரிற் பிறந்த வேதியன்; நான்மறையும் வல்லோன்; மறையோதிய ஒழுக்கம் நிரம்பியவன். குமரியாடி வருமிடத்தே கவுந்தியடிகளுடன் இருந்த கோவலனைக் கண்டு அளவளாவி கோவலன் தனக்கு மாதவிபாற் பிறந்த மகட்கு மணிமேகலையென்று பெயர்வைத்த சிறப்பினை நாமறியச் செய்கின்றான். மேலும், இவரை கோவலன் முதுமறையோன் பொருட்டுக் “கடக்களிறடக்கிய கருணை” (சிலப். கடு: ௫௩) யும், பார்ப்பனியொருத்தியை அவள கணவனுடன் கூட்டி, “நல்

வழிப்படுத்த செல்வ” (சிலப். கடு : எடு) நிலையும், மகன் பூதத்துக் கிரையாகியதால் வருந்திய தாய் ஒருத்தியின் பொருட்டு, அம் மகனுடைய,

“ சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைக்கும்,
பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த ” (சிலப். கடு: ௮௮-௯0)

பண்பும் நமக்குத் தெரிகின்றன. கோவலனை இவன் தேற்றுகால்,

“ இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்சொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”
(சிலப். கடு: ௯௧-௯௩)

என்று கூறுவது இவனது இனிய அரிய சொல் வன்மையைக் காட்டுகின்றது. கோவலன் தான் கண்ட தீக்கனவு கூறிய வழி, அதற்குத் தக்க விடை கூறுது வேறு கூறுவது மிக்க வியப்புத் தருகிறது.

இனி, செங்குட்டுவன் கங்கைப் பேரியாற்றின் தென்கரையில் ஆரிய மனனர் அழகுற அமைத்த பாடிவீட்டில் இனிதிருந்தபோது, இம்மாடலன் வந்து அவனைக் காணும் திறம மிக்க இன்பம் தருவது. கோவலன் மாதவியைப் பிரிந்தது முதல், செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை கொணர்வான கங்கையிடை நீர்ப்படுத்தது ஈருகக் கிடந்த வரலாறு முற்றும் மிக்க சுருங்கிய அளவில் அழகுறக் கூறுவான,

“ வாழ்க எங்கோ, மாதலி மடந்தை
கானற் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது ” (சிலப். உஎ: ௪௬-௫௧)

என்கின்றான். இவனன்றோ “சொல்லின் செல்வன்.” இதனால் குட்டுவன் அவ்வரலாறு முற்றும் அறிய அவாக்கொள்ளவே, அவன் பின்பு விரித்துக் கூறலுறுகின்றான்.

இவனாற்றான, பின்பு, செங்குட்டுவன், கண்ணகியாரின் முழுவரலாறுமே யன்றி, மாதரி தீயிற் புகுந்ததும், கவுந்தி யடிகள் உண்ணு நோன்பிருந்து உயிர் துறந்ததும், மாசாத்துவான் துறவு பூண்டதும், அவன் மனைவி உயிர் துறந்ததும், மாநாய்கன் ஆசீவகப்பள்ளியில் அறம் பூண்டு துறவு மேற்கொண்டதும், கண்ணகியின் நற்றாய் உயிர் விட்டதும், மாதவி புத்த சமயமேற்கொண்டதும் பிறவும் அறிந்து கொள்கின்றான். கோவலன் கொலையால், கோல் வழுவிறறென உயிர் இழந்த பாண்டியற்குப் பின் வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர் ஆயிரவரை உயிர்ப்பலி யூட்டி, மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினன் என்று சொல்லும் மாடலன்,

“ உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத்து அலமரும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலில்,
நிராமணிப் புரவி ஒரேழ் பூண்ட
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவு ளேறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதோ றாழி உலகம் காத்து
வாழ்க எங்கோ வாழிய பெரிது ” (சிலப். ௨௭: ௧௩௧-௪0)

என்பது மிக்க இறும்புதும் இன்பமும் பயத்தல் காண்க.

பின்பு அச் செங்குட்டுவன், தன் மைத்துன வளவனான கிள்ளி யென்பானது ஆட்சிமுறை எத்திறமென வினவிய போது மாடலன்,

“ வெயில்வளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் நெறிந்த இசல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றுகும் காலமும் உண்டோ ?

தீதோ இல்லை செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” (சிலப். உள: ககச-எக.)

என்று உள்ளூந்தோ றினிக்கும் உரை பகர்கின்றான். அப் போது, பெரு மகிழ்வுற்ற குட்டுவன் தன் நிறையான ஐம்பது துலாபாரம பொனனை அம் மாடலனுக்கு அளிக் கின்றான்.

பிறிதொருகால், செங்குட்டுவன் சோழ பாண்டியர் மேல் ஆறுச் சினங் கொள்கின்றான். அப்போது அங்கிருந்த மாடலன், அவன் சிற்றந் தணியுமாறு தகுவன கூறி, மேலும்,

“ அரைச ரேறே! அமைகரின் சீற்றம்;
மண்ணாள் வேந்தே நின்வா ண்ட்கள்
தண்ணாள் பொருரை மணலினும் சிறக்க;
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி!
இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்;
வையங் காவல் பூண்டரின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாக்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினே” (சிலப். உஅ: கஉச-கஉ)

என்று தொடங்கி, யாக்கை, செல்வம், இளமை முதலிய வற்றின் நிலையாமை விளங்கக் கூறி,

“ விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்.....
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது;
செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின்...
(சிலப். உஅ: ககக-அ.)

ஈ பெரிய வேள்வி செய்தல் வேண்டும்;

நானைச் செய்குவம் அறம், எனில், இன்றே

கேள்வி நல்லயிர் நீங்கினும் நீங்கும்;

இதுவென வரைந்து வாழாராள் உணர்ந்தோர்

முதுநீ ருலகில் முழுவதும் இல்லை” (சிலப். உஅ: கஎக அஉ)

என்று கூறி முடிக்கின்றான். செங்குட்டுவனும் வேள்வி செய்கின்றான்.

முடிவில், கண்ணகி கோயிற் கு வந்த தேவந்தி, செட்டி மகளிர் முதலியோரால் நிகழ்ந்தவற்றைக் கண்டு செங்குட்டு வன் பெரு வியபபெய்த, மாடலன் அதுவே வாயிலாக, அவனுக்கு அறமுரைக்கக் கருதி, “கோவலன் தாயும், கண்ணகி தாயும், மாதரியும் நல்லறம் செய்யாமையின் செட்டி யொருவனுக்குச் சிறுமகளாயினர் ;

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,

அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்

புதுவதன்றே; தொன்றியல் வாழ்க்கை” (சிலப். ௩௦: க௩௬-௪௦)

என்று தெளிவித்து, மறுவலும், அச் செங்குட்டுவனை நோக்கி, “அரசே,

ஆனேறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,

மாநிலம் விளக்கிய மன்னவ குதலின்,

செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும்

கையகத் தனபோல் கண்டனை யன்றே” (சிலப். ௩௦: க௪௧-௪௪)

என்று சொல்லி, அவனை அறத்தாற்றில் நிற்கப் பண்ணுகின்றான்.

4. செங்குட்டுவேன் :—இவன வரலாறு இந்நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்தும், மாடலன் செய்தி கூறுமிடத்தும் ஓராறரூல் விளங்குகின்றன. இவன் மறம் மிக்க வேந்தன். இவன் தன தம்பி இளங்கோவுடன் தந்தைபால் இருக்கும்போது, கணி யொருவன் போந்து, இளங்கோவுக்கும அரசாளும் குறிப்புண்மை யறிந்து கூறக், கேட்டமாத்

திரையே கண் சிவந்தது. காய் சினம் பொங்கிற்று. தன் உடன் பிறந்து உடன் வளர்ந்து உடனொழுகும் இளங்கோவின் உள்ளப்பான்மையை உணராது இவன் சினங்கொண்டான். இதனை, “அரசாளுரிமை இனையோற் குண்டென உளைவனன நனி வெகுண்டு அழுக்காற் றொழுக்கத்து இழக்கும் நெஞ்சினன், கண் எரி தவழ அண்ணலை நோக்கும்” என அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார்.

இதுவேயன்றி, தான் பற்றிக் கொணர்ந்த ஆரிய மன்னரை ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்க்குக் காட்டி வருமாறு விடுப்ப, அவர்களைக் கொண்டு சென்றோர் அவண்ணமே காட்டித் திரும்ப வந்து, சோழ மன்னனும் பாண்டியவேந்தனும்,

“ அமார்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது ” என்றனர் (சிலப். உஅ: ௧0௪-௭.)

என்று கூறினர். அது கேட்டலும், “தாமரைச் செங்கண் தழல் நிறம் கொள்ள” அச் செங்குட்டுவன கொண்ட சினம் சொல்லும் தரத்ததன்று; அக்காலை மாடலன் ஆங்கிருந்து தகுவன கூறி அவன கருத்தை மாற்றாதிருந்திருந்தால், இவ்வரலாறே வேறு வகையாகச் சென்றிருக்கும்.

தமிழ் வேந்தரை ஆரிய மன்னர் இகழ்ந்து பேசினர் என மாதவர் சிலர் கூறக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு உண்டாகிய சினம், காலம் கருதி அமைந்து கிடந்து, கண்ணகிக்குக் கல் கொணர நோர்ந்தபொழுது எழுந்து நிற்கிறது. அப்போது அவன்,

“ இமையத் தாபதர் எமக்கு ஈங்குணர்த்திய,
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின ஆங்கலீது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்”
(சிலப். உசு: ௧-௧௨)

என்று கூறி, மறணிழுக்கா மானமுடைமையைப் புலப்படுத்தினான். அவன், அக்காலே கூறிய வஞ்சினம், நெஞ்சிற்குமிக்க மருட்கையைப் பயக்கின்றது.

“ வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதலூர் கற்கொண்டல்லது
வறிது மீளும் என் வாய்வா ளாகின்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயக்கெழு வைப்பில்
குடிநடுக் குறுஉம் கோலேன் ஆகுக” (சிலப். உக:கந-கஅ).

என்பது அவ் வஞ்சின வாய்மொழியாகும். அவ்வஞ்சினமும் தப்பாமே செய்து முடித்தான இச் செங்குட்டுவன்.

இவ்வஞ்சினம் மொழிந்தபோது மாடலன் ஆங்கில்லை. ஆசான் வேறொருவன் இருந்து பொருந்தாக் கூற்றொன்று புகலுகின்றான். “அவ் வடவாரிய மன்னர் இகழ்ந்து பேசியது நின்னையன்று; ஏனைச் சோழபாண்டியரையே யாகும்.

“ அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல், நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப! நின் இகழ்ந்தோ ரல்வர்;
அமைகநின் சினம்” (சிலப். உக: உக-ச)

என்பது அவ்வாசானுடைய உரை. ஆனால், அவன் உரையை இச் செங்குட்டுவன் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை வரலாறு கூறுகின்றது.

இனி, இவன் பெற்றுள்ள ஏனை வெற்றிச் சிறப்புக்களை உரைக்கின் இம் முன்னுரை பேருரையாய் விரியும். அவை மிகப் பலவாகும்

இவன் சிவனிடத்தில் மாறா அன்புடையவன். இவன் இமயம் நோக்கிப் புறப்பட்டபோது, திருமாலின் சேடம் கொணர்ந்து சிலர் கொடுப்ப, அதனைத் தன் மணிப்புயத்தே பெய்து கொண்டான். அதற்குக் காரணம் கூறப் புகுந்த இளங்கோவடிகள்,

“ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தவின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின்” (சிலப். ௨௬; ௬௨-௭)

சென்றான் என்று கூறுகின்றார். மாடலன் ஒருகால் இச் செங்குட்டுவனை நோக்கிக் கூறுமிடத்து, “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோனறி, மாநிலம் விளக்கிய மன்னவனாதவின்” என்று கூறுகின்றான்.

இவன் அறிஞருடன் சொல்லாடுங் காலத்து மிக்க கம்பீரமாகப் பேசும் பண்பு படைத்தவன். மாடலன், கண்ணகி வரலாற்றை மிக்க சுருக்கமாகக் கூறக் கேட்டதும்,

“பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா
நகைத்திறங் கூறினை நான்மறையாள!
யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு” (சிலப். ௨௭:௫௨-௫)

என்கின்றான். இதன்கண், “நான் அறியாத நகை யென்னுது மன்னர் பலரும் அறியாத என்றான், இராசபாவத்தாலே” என்று உரைக்கின்றார் அரும்பத வுரைகாரர்.

செங்கோல் கோடிய பாண்டியன் செய்தி கேட்டதும், இச் செங்குட்டுவன் கூறும் கூற்று நம்மனோர்க்குப் பெருமிதத்தைத் தருகின்றது. அது,

“எம்மோ ரன்ன வேந்தற்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உறுபதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்லினை வளைத்த கோலை, மன்னவன்
செல்லியிர் நியிர்த்துச் செங்கோ லாக்கியது” (சிலப். ௨௮ ௬௫-௬)

என வருவதாகும். இம்மட்டில் நில்லாது, இன்றோரன்ன வழக்கிற்கு இடமாகி, அரசரை வருத்தும அரசியலின் தன்மையைச் செங்குட்டுவன் நன்கு உணர்ந்திருக்கின்றான். சீத்தலைச் சாத்தனார் மதுரைநிகழ்ச்சியை விரியக் கூறக்

கேட்டு மனம் வருந்திய இவன், பாண்டியன் உயிர் துறந்ததை நினைத்து மேலே காட்டியவாறு கூறி,

“மழைவளம் சரப்பின் வான்பே ரச்சம்,
பிழையி ரெய்தின் பெரும்பே ரச்சம்,
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்” (சிலப். உடு: ௧00-௪)

என்று கூறுகின்றான்.

5. கண்ணகி*: கண்ணகியாரின் காற்சிலம்பே இப்பேரிலக்கியத்துக்குப் பெயராவது. இவர் வடிவில் திருமகனையும், கற்பில் வடமீனையும் நிகர்ப்பர் என அவரை யொத்த மகளிரால் பாராட்டப்படுபவர். நற்குண நற்செய்கை மிகவுடையவர். இவரது உருவனும் மனை மாண்பும் கோவலனுக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. அவன் இவரை, “அரும்பெற்றபாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடிவாணிகள் பெருமடமகளை” எனப் பாராட்டிப் பரவுகின்றான். இவர் கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தமிழ்மகள் என்பதைப் பலவிடங்களில் இவர் கூறும் சொற்களால் இனிது தெளியலாம்.

*கண்ணகி யென்னும் பெயர் பண்டைத் தமிழ்மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுள் ஒன்று வையாலிக் கோப் பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது. ஒருகால், இக் கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில்கிழார், கபிலர், பரணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப்பட்டனர்.

இனி, நம் கண்ணகியார் தம் மாற்பொன்றைத் திருகியெறிந்த செய்தி போல்வதொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனினநாகனனால் குறிக்கப்பெறுகின்றது. “இதணத் தாய்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுதத திருமாவுண்ணிக், கேட்டோ ரனைய ராயினும், வேட்டோ ரல்லது பிறர் இன் னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகியாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராயதற்குரியது.

கணவனாகிய கோவலன், காதலொழுக்கத்துக் கண்ணிய நெறியால் வாராது, பெற்றோர் புணர்ப்பவந்த காதலனாயினும், அவன்பால் இவர் கொண்டொழுகிய காதலொழுக்கம் தமிழ் வழங்கும் காதலின்ப ஒழுக்கமாகவே திகழ்கின்றது. அவன் மாதவி வயப்பட்டு மயங்கித் தன்னைப் பிரிந்து ஒழுகிய காலத்து, கணவருவப்ப அணியும் அணிகலன்களை இவர் அணியவே யில்லை. இதனை, அடிகள்,

“ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதான்
மங்கல அணியின் பிறிதணி அணியான்
கொடுங்குழை துறந்த வடித்துவீழ் காதினன்”

(சிலப். ச: சஎ-௫௧)

என்று கூறுகின்றார்.

கோவலனது பிரிவாற்றாது வருந்தி மெலிந்த கண்ணகியார் ஒருநாள் தீக்கனாக் கண்டு தம் தோழி தேவந்திக்குத் தெரிவிப்ப, அவள், “பிரிந்த கணவனைப் பெறக் கருதும் மகளிர், கானறகண் உள்ள சோமகுண்டம், சூரியகுண்ட மென்னும் துறைமுகிக் காமவேள கோட்டம் தொழுவர்,

‘காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்

போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்’ (சிலப். க: ௬௦-௨)

யாம ஒருநாள் ஆடுதும், வருக” என்கின்றாள். அவட்கு நம் கண்ணகியார், “கணவனையல்லது பிற தெய்வங்களைத் தொழுதல் கற்புடைய மகளிர்க்குத் தீது” என்ற கருத்தால், “அது பீடன்று” என்று மறுத்துவிடுகின்றார்.

அக்காலை, திரும்பப் போந்த கோவலன், தன் காதற் குறிப்புத் தோன்றும் மொழிகள் சிலவேனும் கூறலாம்; கூறிற்றிலன். துவண்ட மேனியும் சோரந்த முகமும் கொண்டு அவர் எதிரில் நிற்பவன், கண்ணகியார் செய்யும் வழிபாட்டையும் நோக்கிற்றிலன்; அவன் உள்ளம் கண்ணகியின் “வாடிய மேனி வருத்தங் கண்டு” பெருங்கலக்கம்.

எய்துகின்றது. உடனே, அவன் மனத்தே மிகக் நாணம் தோன்றி அலைக்கின்றது;

“ சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிச்
குலந்தரு வான் பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு” (சிலப். க: ௬௬-௭௧)

என்று சொல்கின்றான். காமக்களியாட்டில் மயங்கினார்க்கு வேறு நாணமேது; நல்ல காதலேது. பொருளின்மையொன்றே அவரை வருத்தக்கூடியது. அவன் வருத்தத்தின் பெற்றியை யறிந்த கண்ணகியார்,

“ நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புள கொள்ளும்” (சிலப். க: ௭௨-௭௩)

என்று மொழிகின்றார். செனிவழிச் சென்று அவன் நெஞ்சு துளைத்து வருத்தும் சுடுசரம் இதனிற்காட்டில் அக்கோவலற்கு வேறு வேண்டாவே.

ஆனால், அவன், அச்சிலம்பையே முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளிட்டக் கருதித் தன்னுடன் வருமாறு அழைக்கின்றான். இவ்வாறு தன் மனைவியையும் உடன அழைத்தது இவன் வரலாற்றில் தான் புதுமையாய்க் காணப்படுகிறது. அக் கண்ணகியாரும் அவன் சொற்படியே புறப்பட்டுவிடுகின்றார்.

நெடிது நடந்தறியாப் பெருஞ்செல்வத் திருமகளாகிய கண்ணகியார் அவனுடன் ஒரு காவதம் சென்று, ஆங்கிருந்த கவுந்தியடிகளின் தவப்பள்ளியை யடைந்து கோவலனை அன்புகனிய நோக்கி, முள்ளெயிறு இலங்க முறுவலித்து,

“ மதுரை மூதூர் யாது?” என வினவ, (சிலப். ௭0 ச௧)
கோவலன்,

“ ஆறைங் காதம் அகல்நாட் டும்பர்,
நாறைங் கூந்தல், நணித்து” (சிலப். ௭0: ௭௨-௭௩)

என்று விடையிறுக்கின்றான். அவனது நயமென் மொழி யினைக்கேட்டு உவகை நகை செய்து, கவுந்தியடிகளை

வணங்கி வழிபடுகின்றார். வழியில் கோவலன் கண்ணகி மார்பால் காட்டிய காதல், சான்றோராகிய கவுந்தியடிகள் உணர்ந்து, “கயல்நெடுங் கண்ணி காதற்கேள்வ” எனப் பாராட்டப்பெறும் பேறு பெறுகின்றது.

உயிரினும் சிறந்த நாணும், அதனிற் சிறந்த கற்பும் உருக்கொண்டாற்போலும் உயர்மகளாதலின், கண்ணகியார், வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் கவுந்தியடிகள்பால் தீமொழி பகரக்கேட்டதும், உடல் நடுங்கி மனங் கூசித் தன் செவி புதைத்து நிற்கின்றார். அது காணப்பொருமையால் கவுந்தியடிகள் அத் தீயோர் இருவரையும், “முள்ளடைக் காட்டில் முதுநரியாக” எனச் சபிக்கின்றார். மேலும், வேட்டுவர் கூட்டத்துட் சரலினி தெய்வமருள கொண்டு, கண்ணகியாரைப் பார்த்து, “இவளோ ஒரு மாமணியாய் உலகிற்கோங்கிய திருமாமணி” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறுகின்றாள். அது கேட்டதும், கண்ணகியார், “பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி” என்று கோவலற்குப்பின்னை சென்று ஒடுங்கி நிற்கும் தோற்றம் உள்ளக்காட்சியில் உவகை செய்கின்றது.

கண்ணகியார் மாதரியென்னும் ஆய்ச்சி வீட்டில் இருந்து, அவள் உதவிய காய், கனி, அரிசி முதலியவற்றால் இனிய உணவு சமைத்துக் கோவலற்கு இடும திறம் மிக்க இன்பம் தருவதாகும். கோவலனைப் பணையோலைத் தடுக்கில் அமர்வித்து,

“தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவித்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என” (சிலப். ௧௬: ௪௧-௩)

அவர் மொழியும் மொழிகள் இற்றை நாளை மகளிர்க்கு இனிய நல்லுரையாகும்.

உணவு கொண்டபின் கோவலன், கண்ணகியாரின் வழிநடை வருத்தத்திற்கு வருந்தியும் தன பெற்றோரை

நினைந்தும் சில கூறுகின்றான். அவற்குக் கண்ணகியார்தம் பேரறிவுடைமை சிறக்க ஒரு நல்லுரை கூறுகின்றார்.

“ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
தறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலப். கக:எக-ஈ)

நும் பெற்றோர், அன்பு சிறந்து அருள்மொழி வழங்கி இனிது பாராட்டி வந்தனர். என் பொய்முறுவல் கண்டு என் உள்ளுறு வருத்த முணர்ந்து வருந்தினர். அவர் அவ்வாறு வருந்தவும் நீவிர்,

“ போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதவின்,
ஏற்றெழுந்தனன் யான்” (சிலப். கக: அக-ஈ)

என்று கூறித் தெருட்டுகின்றார்.

இதுகாறும் காட்டியவற்றால் கண்ணகியாரின் கற்பும் நற்பாலொழுக்கமும், மெல்லியற் பொறையும் யாம் தெளியக் காண நிற்பது விளங்கும். கோவலனது பரத்தைமையும் பிரிவுமபெரிது ஆற்றியிருந்த இக்கண்ணகியார், கோவலன் கொலையுண்டது கேட்டதும், ஆற்றாமையின வரம்பு கடந்து விடுகிறார். அவரது ஆறிய கற்பு சிறிய கற்பாக மாறுகிறது; மெல்லியற் பொறை வல்லியற் பொறையாகின்றது; மென்மொழி வழங்கிய மலர்வாயில் வன்மொழி வருகிறது; அருள கிடந்த உள்ளத்தே மருட்கை இடம் பெறுகிறது; அழகையும் அவலமும் அவரைக் கவர்ந்து கொள்கின்றன; பெண்மையின் வரம்பாகிய பெருநாண் நெகிழ்ந்து நீங்குகின்றது.

“ பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த்
திங்கள் முகிலொடும் சேண் நிலம் கொண்டென்ச
செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனை,
எங்கணு என்ன இணைந்தேங்கி மாழ்குவான்”
(சிலப். கஅ: ஈ0-ஈ)

என அடிகள் அழகுறக் காட்டுகின்றார்.

கண்ணகியார்க்கு இவ்வுலகமே புல்லிதாகத் தோன்றுகிறது; எதிர்காலம் புலனாகிறது, கணவனை இழந்த மகளிர்கைம்மை நோன்பு நோந்து வாழும் பாட்சி தெரிகிறது; மன்னவன ஆட்சியில் நோந்த தவறும் இனிது விளங்குகின்றது. தன்னை நோக்குகின்றார், “கணவனை இழந்தேன் யான்” என வாயளிட்டு அரற்றுசினார்; கைம்பெண் எனத் தான ஆவது கண்டு அநுவருக்கின்றார்: அவலம் மிகமிக அவருள்ளம் திண்ணிதாகின்றது. அறிவு சிறிது அவர் வசம் வருகிறது. ஏனை மகளிர் காணத் தம கணவனுன கோவலன களவனல்லன் எனபதனை, செங்கதிர்ச் செல்வனைக் கேட்டுத் தெளிகின்றார்; பிறரையும் தெளிவிக்கின்றார்.

மதுரைநகர்க்குட் கைபிற சிலம்பேந்திப் புகுந்து, தெருவில் தாமரைக் கண்டு வியந்து நிற்கும் நனமகளிர் அறிய வனமொழி சில கூறுகின்றார்.

“முறையில் அரசன்தன் ஊர்ருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்!... ..
கள்வனா அல்லன் கணவன். என காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே,
ஈதொன்று” (சிலப். கக: ௩-௮)

என் கணவனைச் சென்று காண்பேன்; கண்டு அவனவாயில் “தீதறு நல்லுரை கேட்பேன்” என்கின்றார். கேளாதொழியின், அது நன்மகளிர் எள்ளி இகழ்தற்கு இடனாகுமன்றே; அதனையுணர்ந்து,

“தீதறு நல்லுரை கேளா தொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்” (சிலப். கக: ௧௩-௪)

என்று இனைந்து கூறுகின்றார்.

பின்பு இவர் நேரே கொலைக்களம் சென்று கோவலன உடல் கொலையுண்டு வருகின்றதறந்து மொடியாடிக்கிடப்பது கண்டு ஆறும் துயரமுறிய அவளித் தழுகின்றார். பத்தினிப் பெண்டி. சா. ௪. ௨. ௪, தெய்வம் என்ற தீவரமுற நினைந்து நோகின்றார். கோவலன உடலை எடுத்துத் தழித்தீக்

கொள்கின்றார். அவன் உயிர் பெற்று, கண்ணகியாரின் “நிறைமதி வாண்முகம் கனறியது” என்று அவர் கண்ணீரைக் கையால் மாற்றுகின்றான். அவர் அவன் திருந்திய அடிபைத் தன் வளைக்கையால் பற்றுகின்றார். உடனே, அவன், “இருக்க” என்று சொல்லிவிட்டு விண்ணாலகு சென்று விடுகின்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாகின்றது கண்ணீர் ஆரூகச சொரிகிறது. உள்ளம் சொதிக்கின்றது. உடல் நடுங்குகின்றது; சுற்று முற்றும் கண்களைப் பரக்க விழித்துப் பார்க்கிறார்; “போய் எங்கு நாடுகேன” என்று புகல்கின்றார். கோவலன் கொலைக் காரணத்தை நினைக்கிறார் அவர் முகம் சிவக்கின்றது; வாழி தழ் துடிக்கின்றது; கண்கள் சிவந்து சாய சினங்காட்டுகின்றன; கணவன் நினைவும் இடையே நிகழ்கின்றது.

“காய்சினம் தணிந்ததற்க்க் கணவனைக் கைகூடேன்;

தீவேந்தன் மனைககண்டுஇத திறம்கேட்பல் டான்”

(சிலப். கக: 80-8)

என்று சொல்லிக்கொண்டு அரசன்பால் வருகின்றார்.

இவரது காய்சினக் கோலத்தைக் கண்டு அச்சமும் வியப்பும் அடையக்கொண்ட, அரசனது வாயிற் காவலன் அரசன்பால், “கொற்றவையோ, பிடாரியோ. பத்திர காளியோ என்று கூறற்துரியளல்லள, கணவனை யிழந்த ஒரு நங்கை” என்கின்றான். இக்குறிப்பறியாத, கல்லா நாடகமக்கள், எங்கள் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியாரை, உயிர்க்கொலை வேட்டுத் திரியும் கூளியாகக் கடித்துத் திரிகின்றனர். இஃது அறிஞர்க்கு எத்துணை அரு வருபபையும் வருத்தத்தையும் தருகிறது, காண்மின.

அரசன்பால் இவர் வழக்குரைக்கும் திறம்மிக்க நயமும் இலக்கிய நலமும் நிரம்பியதாகலின், அதனை ஈண்டு உரைப்பிற் பெருகும்.

வழக்குரை முடிவில் அரசன் இறந்ததும், கோப்பெருந் தேவிக்கு உரியன கூற அவள் இறந்ததும் கண்டபின்னும் கண்ணகியார்க்குக் காய்சினம் தணிந்திலது;

“மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறத்தேன்,
பட்டாங்கு யானுமோர் பக்தினியே யாமாகில்
ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும்”

(சிலப். ௨ க: ௧௫-௭)

என்று மதுரை நகரைத் தீக்கிரையாக்குகின்றார். எரிக்கடவுள் போந்து, “என்றால் விலக்கற குரியார் யாவர்?” என்று இரந்து கேட்க, கண்ணகியார், அறத்தாறு நுவலும் பூட்கை குன்றாது,

“பார்ப்பா அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்,
மூத்தோர் குழலி னனுவிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பககமே சேர்க”

(சிலப். ௨ க: ௧௬-௫)

என்கின்றார். வீரபத்தினியாகிய நம கண்ணகியார் பின்பு மதுராபதியால் பழம்பிறப்புணர்ந்து, செங்கோடு அடைந்து தனனைக் சண்டு வினவிய வெட்டுவர்க்கு, “மணமதுரையோடு அரசு கேடுற, வல்வினை வந்து உருத்த காலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையென, யான்” என்று கூறிவிட்டு, தமபால் வந்த வானவூர்தியேறி விண்ணுலகு செல்வதால் தோனறும் நலம பலவும் இனி விரிச்சில் மிகப்பெருகும்.

6. மாதவி: காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் சித்திராபதியென்பாட்கு மகள லும் மாதவி. இவள, ஆடல், பாடல், அழகு என்ற இவற்றுள் ஒன்றிலும் சிறிதும் குறைபாடு இல்லாதவள. ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வரையில் ஆடலும் பாடலும் அறிவுமிகு கல்வியும் நனகு பயின்றவள. திருந்திய அறிவும பொருந்திய கல்வியும் விரிந்த மனமும் உடையவள. கரிகாற் பெருவளத்தான் முன்நிருமித்த நாடக அரங்கில், இளங்கோவடிகள், இவளை நமக்குக் காட்டுகின்றார். அங்கே,

“பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்”

(சிலப். ௩ க: ௧௫-௨)

காண்கின்ற நம் மனம் மகிழத்தன் நாடக நூற்புலமையை நன்கு காட்டுகின்றார்.

மாதவி கோவலனுடைய தொடர்பு பெற்று, அவன் பால் சிறந்த காதல் கொண்டு ஒழுக்குகின்றாள். இதனை, அடிகள்,

“நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி” (சிலப். ச: ௩௧-௪)

எனகின்றதனால் அறிகின்றோம். இவளோடு கூடியிருக்கும் கால் கோவலனை இனபுறற திறம்,

“காதற் கொழுநனைப் பிரிந்தவர் வய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு ..
காமக் சளிமகிழ் வெய்திக் சாமர்
பும்பொதி நறவிரைப் பொழிலாட் டமர்ந்து...
பூமலி கானத்துப் புதுமணம் புக்கு,
புகையும் சாந்தும் புரொது சிறந்து,
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்” (சிலப். இ. ௧௮௧-௨0௧)


என்பதனால் இனிது விளங்குகிறது.

இந்திரவிழாவில் இம் மாதவி அரங்கேறி, திருமாற் குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும தேவபாணி யீராகப் பலவகைத் தேவபாணி பாடி, பாரதி, கொடு கொட்டி, பாண்டரங்கம் முதலாகவுள்ள பதினொருவகைக் கூடதும் ஆடி மக்களைக் களிப்பிக்கின்றாள். அவளுடைய பாடலும் ஆடலும் அழகும மக்கள் மனத்தை இன்புறுத் தக் கண்டு கோவலன் “ஊடறகோலம்” உறுகின்றான். இங்கே தான் அவன் மாதவியைப் பிரிதற்குத் தோற்றுவா யாகிய மனப்பிளவு தோன்றுகிறது.

இதனை மாதவி தெளிய உணராது, வாளாது கூடற் குரிய ஊடலென்றே கருதி யொழிகின்றாள். அவனுவக்கு மாறு தனது கூந்தல் முதல் சேறடி எராகப் பலவகை

யுறுப்பும் அழகு திகழப் புனைந்து கொள்ளுகின்றாள். இக் கோலம் கொண்டது அவன் உவக்குமாரே யன்றித் தன்னைக் காண்பார் மகிழுமாறு அன்று என்பதை அடிகள், “ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப” (கடலாடு. 75) என்றும், “கூடலும் ஊடலும் கோவலற களித்துப், பாடமை சேரகைப் பள்ளியுள் இருந்தோள்” (கடலாடு. 109—10) என்றும் நன்கு வற்புறுத்துவதால், இம்மாதவி, நாடகமகளாயினும் குலமகட்குரிய கற்பும் பொற்பும் உடையளாய் இருந்தமை தெளிய விளங்குகிறது. கடற் கானற்குச் செல்லும்பேர்தும் இம்மாதவி, கோவலனுடன் ஒரே ஊர்தியிற செல்லாது, அவன் ஒரு கோவேறு கழுதைமே லிவரந்து வர, தானொரு வையமேறிச் செல்கின்றாள்.

மாதவி கடற்கானற் சோலையில் இருந்தபோது, தொடக்கத்தே தனையிலிருந்த யாழை அவனபால் தந்து அதனை இசைத்துப் பாடுமாறு வேண்ட, அவனை குறிப்பு வேறுடைய பாட்டுக்களை முதற்கண் பாடலுறுகின்றாள். இவற்றைக் கேட்ட மாதவி, இசையின்பத்தோடு பொருள் நலமும் தேர்ந்து, “இவன் மனத்தே வெறு குறிப்பு உளது போலத்தோன்றுகிறது; அவவாறு இருததற்கு இடமில்லை; இவன தன் நிலையங்கினுள்” என்று உட்கொண்டு “சலவியால் மகிழந்தாளபோல் புலவியால் யாழ கை வாங்கித், தானும் ஒரு குறிப்பினளபோல்” பாடுகின்றாள். இப்பாட்டுக் குறிப்பை நன்கு ஆராய்ந்து காண்டற்குரிய கோவலன் அதனைச் செய்யாதது அவன் குற்றமே. குறிப்பு வேறு உண்மை கண்டதும், அவன் உள்ளத்தே பொருமை குடி கொண்டுவிடுகிறது; அறிவு மழுங்கிவிடுகிறது. வெகுளி எழுகின்றது. “காவல்வரி யானைப் பட்டி, திரை ஒன்றின் மேல் மனம வைத்து மாயப்பொய் பல கூட்டும மாயத்தாள் பாடினாள்” என்று நினைக்கின்றாள். நினைத்தவன் குறித்தேனும் அங்கே இருந்தானே எனின் இல்லை; உண்மையிலே அப்போது, பொழுதும், பெரிது கழிந்தது. “பொழுது கழிந்தது, வருக, செல்லோம்” என்றேனும் கூறி, அவளு



டன் புறப்பட்டுத் தான் வேண்டுமாயின் தனித்தேகி யிருக்கலாமன்றோ! அஃதன்றோ ஆடவர்க்குப் பண்பு. சட்டி சுட்டது, கை விட்டது என்பதுபோல, குறிப்பு வேறுபாடு கண்டதும், “பொழுது எங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்று உடனெழுது” சட்டெனத் தனக்குரிய ஏவலர் சூழ்வரத் தான் ஈட்டில் பிரிந்து ஏகிவிடுகின்றான். மாதவி உண்மை விளங்காளாய்க் கையற்று மனம் வருந்தித் தன் மனையை அடைகின்றாள். இதற்குக் காரணம் ஊழ்வினை என்கின்றார் இளங்கோவடிகள். இதனால், கோவலன் பரிவுக்கு மாதவி ஏதும் பிழை செய்திலள் என்பது பெறப் படுகிறது.

பின்பு, அவள் கோவலன் பிரிவாற்றாது வருந்தி அவற் குத் தன் தோழி வயந்தமாலை வாயிலாகத் திருமுகம் விடுப்ப, அதனையுள் அவன் மறுத்துவிடுகின்றான்; அவளோ மனம் வெறுது, “மாலை வாராராயினும், காலை காண்குவம்” என்று எண்ணிக் கையற்று இருந்தொழிகின்றாள். கோவலன் புகாராகரின் நீங்கித் தன் மனைவியுடன் வேற்று நாட்டிற்குச் சென்றொழிந்தது அறிந்து கோசிகமாணி என்பான்பால் ஓலையென்று விடுக்கின்றாள். அதனைக் கண்டபின்பே கோவலன், “அவள் எழ்திய இசைபொழி யுணர்ந்து தன் தீதிலள்” எனத் தளர்ச்சி நீங்குகின்றான். முடிவில் கோவலன் கொலையுண்டது கேள்வியுறறுப் புத்த மாதவர்பால் அறம்கேட்டு புத்தபிக்குணியாய் விடுகின்றான். இவ்வரலாற்றால், அவள் முடிவுகாறும் கோவலனையன்றிப் பிற ஆடவரைக் கருதாத பெருங் கற்புடையவளாய் விளங்கினதை அறிகின்றோம். இதனையறியாது, இக்கால நாடக மாக்கள், மாதவியை வன் கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்புமுடைய ‘மாதகியாக்கி நடித்துத் திரிகின்றனர்.

7. கவுந்தியடிகள்:—இவர் சமண்சமயத் துறவிகளில் பெண்பாலருள ஒருவராவர் இவர் சோழ நாட்டில் புகார் நகர்க்கு மேற்கில் ஒரு காவதத் தொலைவில் பள்ளியமைத்து அறம புரிந்து வருகையில், தம்பால் வந்த கோவலனையும் கண்ணகியையும் காண்கின்றார். அவர்களைக் கண்டதும்,

“உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்” என்று வினவுவது இவரது நல்லொழுக்கத்தைப் புலப்படுக்கின்றது.

மேலும், இவர் சோவலனை நோக்கிக் கண்ணகியின் மென்மைத் தனையை விதந்தாதி மதுரைக் கேகுதலை ஒழிக என விலக்குகின்றார்; அவன் அதனைக் கேளா தொழியவே, தானும் மதுரைக்கு அவருடன் வர இசைக்கின்றார்.

வழிகாட்டிச் செல்லுமிடத்து முதற்கண் அவர் மனத்தேக கண்ணகியின் அநுமையம் மென்மையும் முன்னின்று வருத்தவே, அக் கண்ணகிக்கு அவலம் செய்வனவற்றையே எடுத்தே தாதி விலக்கிச் செல்கின்றார். எனை யுயிர்கள்பால் அவர் கொண்டிருந்த அருள்கிலை மிகப் பெரியது.

“குறுநர் இட்ட துவளையர் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்” (சிலப். ௧0 அச-௧)

என்றும்,

“எறிநீ ரடைசரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தம் போற்றது
ஊழடி யொதுக்கத்து உறநோய காணின்
தாழ்கரு தன்பர் தாங்கவும் ஒண்ணு” (சிலப். ௧0: ௬0-௬)

என்றும் கூறுவன அவரது அருளறத்தின் இயல்பை நன்கு தெரிவிக்கின்றன.

சாரணர் தோன்றி அக்கவுந்தியடிகளை நோக்கி,

கழிபெருஞ் சிறப்பின் சவுந்தி காணாய்;
ஒழிகனை ஒழிபாது ஊட்டும் வல்வினை,
இட்ட வித்தின் எசிர்த்துவந் தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணு;
சடுக்கான் கெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் கில்லா உடம்பிடை யுயிர்கள் (சிலப். ௧0: ௭0-௮)

என்று ஓதி அருகனுடைய பல மாண்புகளையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றைக் கேட்டதும் கவுந்தியடிகள் கூறுவனவற்றால் அவர் தம சமய மெய்ப்பொருள்பால் கொணர்ந்த திண்ணிய பற்று விளங்குகிறது. அவர்,

“ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
 திருமொழிக் கல்லதென் செவியும் திறவா ;
 கரணை வென்றோன் ஆயிரத் தெட்டு
 நாம மல்லது நல்லாது என நா ;
 ஐவரை வென்றோன் அடியினை யல்லது
 கைவரைக் காணினும் காணா என்கண் ;
 அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லது என
 பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது ;
 அருகர் அறவன் அறிவோர்க் கல்லதென்
 இருகையும் கூடி ஒருவழிக் குவியா ;
 மலர்மிசை நடந்தோன் மலரடி மல்லது என
 தலைமிசை யுசரி தான் அணிப பொருஅது!
 இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
 மறுதர ஓதி என மனம்புடை பெயராது”

(சிலப், 30: 333-208)

என்பது அதற்குத் தக்க சான்றாவதாம். வழியில் வந்து இகழ்வுரை வழங்கிய வம்பப்பரத்தையரைக் குறுநரியாகுக எனச் சபித்தும், பிறகு சரபவிகை வழங்கியதும் அவருடைய ஆற்றற்குத் தக்க சான்றாகின்றன.

மாடலன் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான் பிலத்தின் பெற்றியினைக் கூற, கவுந்தியடிகள், “நலம்புரி கொள்கை நான்மறை யாள, பிலமபுக வேண்டும் பெற்றியீங் கில்லை” என்று மறுத்து,

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்புநர்க்கு
 யாவது முண்டோ - ய்தா அரும்பொருள்
 காமுறு தெய்வம் சண்டடி பணிய
 நீபோ; யாங்களுந் நீநெறிப்பட்டர்குதம்”

(சிலப், 33: 334-335)

என்று மொழியும் திறம் அவரது விழைவின்மையைக் காட்டுகின்றது

தன்பால் கண்ணகியை விடுத்துத் தான் தனியே மதுரை மூதார்க்குச் சென்று வரவேண்டுமென்று கூறி வருந்திய கோவலனுக்கு அவர் மனைத்தொடர்பின் துன்பமும் இராமன் நளன் முதலியோர் வரலாறும் கூறி, தெருட்டுவது அவரது துறவு நெறியும் அறிவின் ஒப்பமும் நன்கு உணரக் காட்டுகின்றது.

அவர் கண்ணகியை மாதரியென்னும் ஆய்ச்சிபால் அடைக்கலப்படுத்து மிடத்துக் கூறுவன, மிக்க இன்பத் தருவனவாகும். கண்ணகியைப் பேணுமாறு இஃது எனபார் போல், கவுந்தியடிகள் மாதரியை நோக்கி,

“மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி,
தேமென் கூந்தல் சின்மலர் பெய்து
தாமடி உடஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கு” (சிலப். கடு: ககக-க)

என்றும், கண்ணகியின் சுற்றுப் பெருமையைக் குறித்து,

“இன்னுணை மகளிர்க்கு இன்றி யமையாக்
சுற்றுக் கடம்பூண்ட இதெய்வ மல்லது
பொற்படைத தெய்வம் யாங்கண் டிலமால்;
வானம் பொய்யாது வனம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் சொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடுஎன்னும்
அத்தகுநல்லுரை அறியா யோநீ” (சிலப். கடு: கசஉ-அ)

என்றும், துறவியாகிய தான் தரும் அடைக்கலத்தைத் தாங்கின் வரும் பயன் குறிப்பாராய்,

“தவத்தோர் அடைக்கலம் தாள்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்” (சிலப். கடு: கசக-கூ)

என்றும் கூறுகின்றார்.

இவ்வண்ணம் கண்ணகிபால் பேரன்பு செலுத்திய கவுந்தியடிகள், கோவலன் கொலையுண்டதும் பிறவும்கேட்டு உண்ணு நோன்பிருந்து உயிர்பதிப் பெயர்க்கின்றனர்.

இவ்வாறே பிறர் ஒவ்வொருவருடைய குணம் செயல் களையும் தனித்தனியே காணலுறின், வரம்பின்றிப் பெருகு மாதலின், இம்மட்டில் நிறுத்தி, இவ்விலக்கியத்துள் காட் டப்படும் வரலாறுகள் சில காண்பாம்.

X. வரலாறுகள்:— ஓதன்கண் சோழவேந்தர் மரபில் தூங்கெயில் எறிந்ததொடித்தே தாட் செம்பியன், முசுசுந்தன், மணுவேந்தன், கரிகால்வளவன் முதலியோர் செய்த சிறப்புடைச் செய்திகள் குறிக்கப்படுகின்றன. பாண்டி வேந்தருள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தியும், இந்திரன் சென்னியில் வளையுடைத்தவன், கடலில் வடிவே லெறிதலும், இந்திரன் ஆரத்தைத் தான் பூண்டு கோட லும், மேகத்தைச் சிறை செய்தலுமாகிய செய்திகளும், பாண்டியன் கைகுறைத்துக் கோடலும் பிறவும் காணப் படுகின்றன. சேரவேந்தர் இமயத்தில் விற்பொறித்தலும், கடலில் கடம்பரையெறிந்ததும், நேரிவாயில் எனனுமிடத்து எதிர்த்த வேந்தர் ஒன்பதின்மரை வென்றதும், முடிவேந்தர் எழுவரை வென்று, அம் முடிப்பொன்னும் மணியும் கொண்டு ஆரமொன்று செய்து சேரவேந்தர் வழிவழியாக மார்பிற பூண்டொழுகியதும், ஆரிய மன்னரையும் பிறரையும் வென்றதும் பிறவும் விரியக் கூறப்படுகின்றன.

இவையெய்ன்றி, இறைவன் மூவெயில் முருக்கியதும், முருகனைப் பயந்ததும், முருகன் சரவணத்தே அறுவர் பாலுண்டு வளர்ந்ததும் அவுணரை வென்றதும், வள்ளியை வேட்டதும், திருமால் வையாளந்ததும், நரசிங்க மானதும், இராமன் சீதையை இழந்து வருந்தியதும், இராவணனை வென்றதும், கஞ்சனைக் கண்ணன் கொன்ற தும், பஞ்சவர்க்குத் தூது சென்றதும், இந்திரன் மலைகளின் சிறகை யரிந்ததும், அவன் மகன் சயந்தன் எனபான் அகத்திய முனிவனால் சாபமுற்று மூங்கிலானதும், நளன் கதையும், பிறவும் ஏறறவிடத்து எடுத்துக் காட்டப் படுகின்றன.

இவற்றோடு இடையிடையே துறவிகட்குத் தானம் செய்வோர் பெறும் பேறும், களளர் தொழில் வன்மையும்

கற்புடைய மங்கையர் சிறப்பும் பிறவும் விளக்கும் வரலாறுகள் பல ஒதப்படுகின்றன.

கோவலன, கண்ணகி, மாதவி, தேவந்தி முதலியோர் பிறப்பு வரலாறும், பழம் பிறப்பும், சுட்டப்படுகின்றன.

XI. இசை நாடகக் குறிப்புக்கள் :—இந்நூல் “இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள்” எனப் பண்டை ஆசிரியன்மாரால் சிறப்பித் தோதப்படுவதென்று முன்பே கூறினோம். ஆகவே, இதன்கண் இசையும் நாடகமும் குறிக்கப்பெறும் என்பது சொல்லாமலே விளங்கும். இதன்கட் காணப்படும் மங்கல வாழ்த்துப் பாடல், கானலவரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ வரி, குன்றக்கரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசையும் நாடகமும் பயின்றவரும் பகுதிகளாகும். துன்ப மாலையும் வஞ்சினமாலையும் இசைவிரவி அழகைச்சுவை மிக்கு நிற்பனவாகும்.

அரங்கேற்று காதை, வேளிற் காதை முதலியவற்றுள் பண்டை இசை நாடக நூறகுறிப்புகள் செறிந்திருக்கின்றன. காண்டந்தோறும் உறுதியில நிற்கும் கட்டுரைகள் இசை நாடகக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.

இவற்றை இப் பேரிலக்கியத்துக்கு உரை கண்ட அரும்பதவுரைகாரர், அடியார்க்கு நல்லார் என்ற இப் பெருமக்கள் வழங்கியுள்ள உரைக் குறிப்புகளால் ஒருவாறு காண்டல் கூடும் விரிய வுணர்ந்தற்கு ஆகாதவாறு அவ்விசை நாடக நூல்கள் பலவும் இறந்தொழிந்தன. இக்குறை அறிஞர் உலகிற்குப் பேரவலத்தைச் செய்து நிகழ்ந்து. இத்துறையில் சுவாமி விபுலானந்தர், மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேன் செட்டியார், நாவலர் பெருந்தகை பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் உழைத்து வருகின்றனர். அவர் முயற்சி வெறறி பெறுவதாக.

XII. சில வழக்காறுகள்: ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தும், சங்கநூற்காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் இருந்த திருமணமுறை இச் சிலப்பதிகாரக் காலத்தே மாறியிருக்கிறது. தொல்காப்பியனார் முதலியார் காலத்தே நிலவிய களவு வழி நிகழ்ந்த காதல்மணம் இளங்கோவடிகள் காலத்தே இல்லையென்பதை, கோவலற்குடி கண்ணகிக்கும் நிகழ்ந்த மணவினை காட்டுகின்றது. “ஒரு பெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்ந்தனர்” என்பது அடிகள் உரையாகும் மேலும், “மாழது பார்ப்பான் மறைவழி காட்டிடத், தீவலன செய்வது” என்ற முறை இவர் காலத்தே தோன்றிவிட்டது

திருமணம் புணரும் மக்களை வாழ்த்துமிடத்தும், கடவுட் பூசை நிகழ்த்துமிடத்தும் பிறுணடும் அரசனை வாழ்த்தும் நன்முறை, “செருமிகு சினவேற செம்பியன், ஒரு தனியாழி உருட்டுவான எனவே” (மங்கல.) என்றும், “பொறையுயா பொதியிற பொருபபன் பிற நாட்டுக, கட்சியும் கரநதையும பாழபட வெட்சி குடுக விறல் வெய்யோனே” (வேட்டுவ.) என்றும், “உண்டு மகிழ்ந்தானை வைகலும் வாழியா, வில்லெழுதிய ஜமயத்தெதாடு, கொல்லியாண்ட குடவர் கோவே” (குன்றக்.) என்றும் வருவன வறறால் இனிதுணரப்படுகின்றது.

இவ்வாறே, மனையறம் செய்தலும், வாணிப முறையும், கைத்தொழில் வளமும், இசை நாடக நலனும், ஆய்ச்சியர் வாழவும், குன்றவர் செல்வ நிகையும், அரசியல் முறையும் பிறவும் பண்டைத் தமிழ் வாழ்வின் உயிரோவியம் போல இந் நூற்கண உருக்கொடுத்துக் காட்டப்படுகின்றன. அவற்றை ஈண்டு விரிக்கிற பெருகும்.

வேள்வி வேட்கும் வழக்கு அடிகள் காலத்தே தமிழ் காட்டில் இருந்திருக்கிறது. மதுரை நகரிலும், சேரனாட்டிலும் ஆகுதிப புகையும், மாடலன் அவ்ளவியும் பிறவும் நாம் காண்கின்றோம்.

அடிகள் காலத்தீத, இசை, நாடகம், சாமயம், அரசியல், வாணிபம், மருத்துவம் முதலிய துறைகட்கேயனறி, கனவு, களவு முதலியவற்றின் உண்மை காண்டற்கும் நூல்கள் பல ஆருந்திருக்கின்றன. கனத்திறமுரைத்த காதையும், கொலைக்களக காதையும் இவற்றைப் புலப்படுத்துகின்றன.

அடிகள் காலத்தீத வடநூறபுராண இதிகாசக்கதைகள் தமிழ்நாட்டில் வந்துவிட்டிருக்கின்றன. அவை வாயிலாக, வடவர் வழக்க ஒழுக்கங்களுட்பல தமிழகத்தீத புகுந்திருக்கின்றன.

முடிப்புரை: இப்பேரிலக்கியததுக்கு அருமபதவுரை யொன்றுண்டு; அதன பிற்போந்த அடியார்க்கு நல்லார் என்னும் பெராசிரியா அழகியதொரு விரிவுரை எழுதியுள்ளார். அருமபதவுரை நூல் முழுமைக்கும் உண்டு; அடியார்க்கு நல்லார் உரை தொடக்க முதல் வழக்குரை காதை வரையில் தான் உள்ளது. இவற்றின் ஒட்டைய காணல் வரிக்கு இவரது உரை கிடைத்திலது. இஞானு என்று நடுக்காவிரி நாவல் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நனகாராய்ந்து, நூன்முழுமைக்கும் எழுதிய நல்லுரை தமிழ்மககள தவபபேறரூல் வெளிவந்திருக்கின்றது. இப்பெருமக்களின் உரைநலத்தை முதலூலைப் படித்து இன்புறுதல் வேண்டும். இச்சிறு நூலகத்தும் ஆங்காங்கு ஒன்றிரண்டு காட்டப்பெற்றுள்ளன.

இப்பெருநூல், பண்டைத் தமிழ வாழவும் தமிழறிஞர் அறிவு நுண்மையும் பிறவும் நாம் அறிந்துகோடற்கு ஏற்ற பெருமணியாயத் திகழ்வது. இதன் நலம் முற்றும் காண்பதற்கு வேண்டும் அவாவைப் படிப்போருள்ளத்தில் எழுப்புவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இச்சிறு நூல் வெளியிடப்படுகின்றது.

இதுபோலும் பல தொண்டுகள் இற்றைய நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வேண்டுவனவாம் என்று நன்கு அறிந்து, இவற்றை ஆற்றுதற்கு முன வந்திருக்கும்

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு நாம் பெரிதும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையோம்.

இத்தகைய தொண்டினை ஆற்றற்குரிய பெரும்புலமையும் அருந்திறமையும் படைத்த புலவர் பெருமகன் பலரிருக்க, வேங்கடத்தடியில் தமிழ் கற்பிக்கும் தொழில் தாங்கியிருக்கும் அடியேனைப் பொருளாகக் கொண்டு இப்பணி புரிவிக்கும் உமையொரு பாகத்து ஒருவன் திருவருளை வியந்து மனமொழி மெய்களால் பணிந்து மகிழ்ந்து பரவுகின்றீறன்.

திருவேங்கடம், }
9-7-1942 }

ஒளவை ச. துரைசாமி

உரைபெறு கட்டுரை

க. அன்றுதொட்டுப் பாண்டியன் நாடு, மழை வறங்கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக், கொற்சையிலிருந்த வெற்றிவேற செழியன், நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று, களவேளவியால் விழுவொடு சாந்தி செய்ய, நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.

உ. அது கேட்டுக் கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழுவொடு சாந்திசெய்ய, மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.

ங. அது கேட்டுக், கடல்குழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, “அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்” என, ஆடித்திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக்கோள பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

ச. அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து “எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்” என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோன.

இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரச் சுருக்கம்

க. புகார்க் காண்டம்

க. மங்கல வாழ்த்துப் பாடல்

திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்,

¹கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று

²அங்கண் உலகளித்த லான்.

[இங்

ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்,

காணிரி நாடன் ³திகிரிபோல் ⁴பொற்கோட்டு

மேரு வலந்திரித லான்.

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்,

⁵நாமநீர் வேலி யுலகிற்கு, அவனளிபோல்

⁶மேல்நின்று தான்சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்,

⁷வீங்குநீர் வேலி யுலகிற்கு, அவன்குலத் தோடு

ஓங்கிப் பரந்தொழுக லான்.

உலகளிக்கும் திங்களைப் போல் வெண்குடை நிழற்றி.
மேரு வலம் திரியும் ஞாயிற்றைப் போல் திகிரி யுருட்டி.

1. கொங்கு - தேன், தார் - மாலை. சென்னி சோழன்.
2. அங்கண் - அழகிய இடத்தை யுடைய.
3. திகிரி - ஆக்கினு சக்கரம்.
4. பொன்கோடு - அழகிய சிகரம்.
5. நாமநீர் - அச்சம் தரும் கடல்.
6. மேல் நின்று - எல்லாப் பொருட்கும் மேலாக நின்று.
7. வீங்குநீர் - மிக்க கடல்; நிறைந்த நீரையுடைய கடல்.

மேல் நின்று சுரக்கும் மா மழை போல் உலகிற்குத் தலை யளி செய்து, ஓங்கிப் பரந்த பூம்புகார் போல் பழங்குடி மக்களாய்த் திகழ்ந்த சோழர் குடியிற் பிறந்த சோழ மன்னர் சோழ நாட்டை அறம் இனிது வளர ஆட்சி புரிந்தனர். அக் காலத்தே புகார் எனப் புலவர் பரவும் காவிரிப்பூம்பட்டினம் அவர்க்குத் தலைநகரம்.

பொதியி லாயினும், இமய மாயினும்,

¹பதியெழு வறியாப் பழங்குடி ²கெழீஇய

³பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்,

⁴நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை

⁵ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்,

⁶முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.

இப்புகார் நகரத்தே வணிகர் பெரும்பாலராக வாழ்ந்து வந்தனர். அவருள், இப்பர், கவிப்பர், பெருங் குடியர் என மூன்று வகையினர் உண்டு. அம் மூவகை யினருள் பெருங்குடியர் வகையில் மாநாய்கன் என்றொரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான்; இக் கதை தொடங்கும் காலத்தே அவட்கு வயது பன்னிரண்டு; திருமணம் செய்தற் குரிய பருவம் இது.

அவளுந்தான்,

⁷போதிலார் திருவினான் புகழுடை வடிவென்றும்,

தீதிலா ⁸வடமீனின் திறம்இவள் திறமென்றும்,

1. பதி எழுவறியா - பகை காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இருக்கும் இடத்தைவிட்டு நீங்குவதை அறியாத.

2. கெழீஇய - பொருந்தின

3. பொதுவறு சிறப்பு - தனக்கே உரிய சிறப்பு.

4. "நடுக்கின்றி - சலிப்பின்றி. நிலைஇய - நிலைபெற்ற.

5. ஒடுக்கம் கூறார் - முடிவு உண்டு என்று கூறார்.

6. முடித்த கேள்வி - கரைகண்ட கல்வி கேள்வி.

7. போதில் ஆர் திருவினான் - தாமரைப் பூவில் பொருந்திய திருமகள்; தாமரைப் பூவை இலலமாகக் கொண்ட திருமகள்.

8. வடமீனின் திறம் - அருந்ததியினுடைய கற்பு. தீது - பழுது

மாதரார் தொழுதேத்த ¹வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள், பெயர்மன்னும் கண்ணகிஎன் பான்மன்னோ.

இந் நகரத்தே, இப் பெருங்குடியர் மரபிலே மாசாத்துவான் என்பவன் ஒரு வணிகன். இவன் மாநாய்கள் பால் பெண் கொள்ளுதற்கு உரிமையுடையவன்; ²உயர்ந்தோங்கு செல்வத்தான். இவனுக்கு ஒரு மகன் இருந்தான்; அவனுக்கும் இக் கதை தொடங்கும் காலத்தே வயது பதினாறு நிரம்பி யிருந்தது.

அவனுந்தான்,

³மண்தேய்த்த புகழினான், மதிமுக மடவார்தம்

⁴பண்தேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் ⁵செவ்வேள் என்று ⁶இசைபோக்கிக்

காதலால்

கொண்டேத்தும் ⁷சிழமையான், கோவலன்என்

பான்மன்னோ.

இக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இருபெரும் குரவரும் திருமணம் செய்யக் கருதினர். குறித்த நாளில் திருமணம் நடந்தது. அப்போது, மிக்க உயர்வும் பரப்புமுடைய பந்தர்கள் இடப்பட்டன. விதானங்கள் அழகுற அமைக்கப் பெற்றன; அவற்றில் நீல நிறமான ஆடைகளைத் தைத்து முத்துக்கள் அணியப்பெற்றன. எம்மருங்கும் - முத்துத் தாமங்களும் பூமாலைகளும் தொங்கின. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டி எரிவளர்த்தான். கோவலன் அருந்ததி அன்ன கண்ணகியைக் கைப்பற்றித் தீவலம் வந்தான்.

1. ஏத்த வயங்கிய - ஏத்தும்படி விளங்கின.

2. உயர்ந்தோங்கு செல்வம் - மிகவோங்கிய செல்வம்.

3. மண் தேய்த்த புகழ் - மண்ணுலகம் சிறுத்துத் தனக்குள் அடங்கும்படி விரிந்த புகழ்.

4. பண் தேய்த்த மொழி - இனிமையால் பண்ணின் இசையும் கேட்க உவர்க்கும்படியான சொல். ஆயம் - பெண் கூட்டம்.

5. செவ்வேள் - முருகன்.

6. இசை போக்கி - சிறப்பைப் பாராட்டி.

7. சிழமையான் - உரிமையுடையவன்.

அவ்வழி,

முரசியம்பின, முருடதீர்ந்தன,
முறையெழுந்தன, பணிலவெண்குடை
அரசெழுந்ததொர் படியெழுந்தன,
அகலுள்மங்கல அணியெழுந்தது.

கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் பூட்டினன்-
பின்பு, பெருமுது மங்கல மகளிர்,

வீரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஓசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதைய(ராய்ச்)

சுண்ணமும், விளக்கும், பூம்பாலிகையும், முளைக்குடமும்.
கொணர்ந்து மங்கலம் பொலிவித்து, சில மணமலர்களைத்
தூவி, “இமயத்தில் இப்பால் புலியைப் பொறித்த
எங்கள் கரிகாலன், தன் திகிரியை எப்பாலும் உருட்டு
வானாக; அவன் பொறித்த புலிப்பொறி அவ்விமயத்
துக்கு அப்பாலும் நிலைபெற நிற்பதாக,” என அரசனை
வாழ்த்தி,

காதலற் பிரியாமல், ¹கவவுக்கை ஞெகிழாமல்,
தீதறுக என ஏத்திச், சின்மலர் கொடுதூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை,
²மங்கல நல்மளி ஏற்றினார்.

1. கவவுக்கை ஞெகிழாமல் - தழுவிய கை தளராமல்; இணை
பிரியாமல் என்றபடி.

2. மங்கல அமளி - மணப் பள்ளி.

உ. மனையறம் படுத்த காதை

குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் மக்களாகிய கோவலனும் கண்ணகியும் புதுமணத் தேறல் மாந்தி இன்புற்றிருந்தனர். ஒருநாள், அவர்கள், மயன் என்னும் தேவ தச்சனால் செய்யப்பெற்றது போன்ற தொரு மணிக்கால் அமளியினை, நெடுநிலைமாடத்து இடைநிலத்தே யிட்டு அதன்மேல் இனி திருந்தனர். அதுபோது,

கழுநீர், ஆம்பல், ¹முழுநெறிக் குவளை,
 அரும்பு ²பொதி யவிழ்ந்த ³சுரும்பிமீர் தாமரை,
 வயற்பூ, வாசம் ⁴அனைஇ அயற்பூ
 மேதகு தாழை, ⁵விரியல்வெண் தோட்டுக்
⁶கோதை மாதவி, சண்பகப் ⁷பொதும்பர்த்
⁸தாதுதேர்ந் துண்டு மாதர்வாள் முகத்துப்
 புரிசூழல் அளகத்துப் ⁹புகலேக் கற்றுத்
 திரிதரு சுரும்பொடு ¹⁰செவ்வி பார்த்து
 மாலைத் ¹¹தாமத்து மணிநிரை வகுத்த
 கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
 வண்டொடு புக்க ¹²மணவாய்த் தென்றல்

1. முழுநெறிக் குவளை - இதழ் ஓடியாத குவளைப் பூ.
2. பொதி அவிழ்ந்த - இதழ் விரிந்த.
3. சுரும்பு இமீர் தாமரை - வண்டு இசைக்கும் தாமரை.
4. அனைஇ - கலந்து உண்டு
5. விரியல் வெண்தோடு - விரிந்த வெண்மையான இதழ்.
6. கோதை மாதவி - மாலைபோன்ற குலக்கத்திக் கொடி.
7. பொதும்பர் - மரங்களின் செறிவு.
8. தாது - தேன்.
9. புகல் ஏக்கற்று - புகுவதற்காக ஏக்கமுற்று.
10. செவ்வி - சமயம்; காலம்.
11. தாமம் - மாலை; ஈண்டு மணிமாலை
12. மணவாய்த் தென்றல் - மணத்தைத் தன்னிடத்தேயுடைய

தென்றல்.

மெய்க்கினிதாக வீசிற்று. அது கண்டு, இருவரும் பெருமகிழ் வெய்தி, காதல் சிறந்து நிரைநிலைமாடத்து நிலா முற்றமேறி இன்புறுவா ராயினர்.

அங்கே, கண்ணகியின் நலங்களை ஐவகைக் கருவிகளாலும் ஆர நுகர்ந்த கோவலன், தீராக் காதலால் அவள் திருமுக நோக்கிச் சில கூறலுற்றான் தொடக்கத்தே, அவன், கண்ணகியின் நுதல், புருவம். கண், சாயல், நடை, சொல் முதலியவற்றின் நலம் புனைந்து கூறி மகிழ்கின்றான்; பின்பு கண்ணகிக்குச் செய்யப் பெற்றிருக்கும் ஒப்பனையைக் கண்டு, பெரிதும் வியந்து,

நறுமலர்க்¹ கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல வணியே அன்றியும்,

²பீறிதணீ அணியப் பெற்றதை எவன்கொல்?

³பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும்,

⁴எல்லவிழ் மாலையொடு⁵ என் உற்றனர் கொல்?

⁶நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்,

⁷மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?

⁸திங்கள்முத் தரும்பவும் சிறுகிடை வருந்தவும்
இங்கிவை அணிந்தனர் என்உற் றனர்கொல்?

என்று, கூறுகின்றான். அதற்குப்பின்,

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

⁹காசறு விரையே! கரும்பே! தேனே!

1. கோதை - மாலையையுடையாய்.

2. பீறிது அணி அணியப் பெற்றதை - வேறே சில அணிகளை அணிந்ததனால் பெற்ற பயன்.

3. பல் இருங் கூந்தல் - பலவகைத்தாகிய கூந்தல்

4. எல் அவிழ் மலை - ஒளி விளங்க மலர்ந்த பூமலை.

5. என் உற்றனர் - என்ன உறவு உடையவர்கள்

6. நானம் - எண்ணெய் (வாசனை யெண்ணெயுமாம்).

7. மான்மதம் - சுத்தாரி.

8. திங்கள் முத்து அரும்ப - சந்திரன் போன்ற முகத்தின் முத்துப்போல வியர்வை துளிக்க.

9. காசு அறு விரையே - குற்றமற்ற வாசனைப்பொருளை யொப்பாய்.

அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
 பெருங்குடி வாணிகள் பெருமட மகளே!
 மலையிடைப் பிறவா மணியே என்கோ;
¹ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ;
 யாழிடைப் பிறவா இசையே என்கோ,
² தாழிருங் கூந்தல் தையால்! நின்னை

எனப் பலவாறு பாராட்டி இன்புற்று மகிழ்ந்து வரலாள்
 எனன். இவ் வண்ணம் சில நாட்கள் சென்றன.
 கோவலன் தாயாகிய பேரியற்கிழத்தி அவனையும் கண்
 ணகியையும் மனையறம் படுக்க விரும்பி, பல்வேறு வகைச்
 செல்வமும், உரிமைச் சுற்றமும் உவந்தளித்துத்
 தனியே இருந்து மனை வாழ்க்கை நடத்த விடுத்தனள்.
 அவ்வண்ணமே இருவரும் தாம் மேற்கொண்ட இல்
 லத்தை இனிது செய்து வந்தனர்; யாண்டுகளும் சில
 கழிந்தன.

1. அலை - கடல்.

2. தாழ் இருங் கூந்தல் - நீண்டு தாழ்ந்த கரிய தலையிர்.

௩. அரங்கேற்று காதை

அக் காலத்தே காவிரிப்பூம் பட்டினத்தில் நாடகக் கணிகையர் பலர் வாழ்ந்திருந்தனர். அவருள் சித்திராபதி என்பாள் சீரும் திருவுமுடையளாய் இருந்தாள். அவட்கு மாதவி யென்னும் மகளொருத்தி உண்டு. அவள் பெரிய தோளும் கடைகுழன்று சுருண்ட கூந்தலும் உடையள்; ஆடல், பாடல், அழகு என்ற இம் மூன்றில் ஒன்றும் குறைவுபடாமல் நாடக நலம்பெற்றவள். இவள் ஐந்தாம் ஆண்டில் ஆடல் பாடல்களைப் பயிலத் தொடங்கி, மேல் எழுமாண்டு அவற்றை நன்கு பயின்று, பன்னிரண்டா மாண்டடை எய்தினாள். அவளது கல்வித் துறையும் நிறை வெய்திற்று. அவள் தாயர் முதலியோர் அவள் கற்ற வற்றை ஒரு நல்ல நாளிலே, அரசர் பெருமானான கரிகாற் பெருவளத்தானுக்கு அவனது அவைக்களத்தே அரங்கேற்றிக் காட்ட விரும்பினார்.

கூத்தின் இலக்கணங்களை முற்றக் கற்று, ஆடவும் ஆட்டுவிக்கவும் வல்ல ஆடலாசிரியனும், கூத்தும் இசையும் பொருந்தப் புணர்க்கும் புலமை மிக்க இசையாசிரியனும், கூத்தும் பாட்டும் இனிது அமைய நாடகங்கள் எழுத வல்ல நாடகக் கவிஞனும், தண்ணுமையாசிரியனும், குழலியம்புவோனும், யாழாசிரியனும், பிறரும் அரங்கேற்றுதற்கு வேண்டியவற்றைச் செய்தனர். சிற்பநூலாசிரியர் வகுத்துள்ள இயல்பு வழுவாதவாறு தக்க இடத்தே அரங்கு வகுக்கப் பெற்றது. அதன்கண், ஒருமுகவெழினி, பொருமுகவெழினி, கரந்துவரல் எழினி என்பனவாகிய திரைகள் அமைக்கப் பெற்றன. தங்கள் அரசற்குத்தோற்றோடிய மாற்றரசரது வெண்குடையின் காம்பைத் தலைக்கோலாக நிறுத்தி, அதனை இந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, ஆடலாசிரியன் முதலாயினோர், புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடத்திற் கொணர்ந்த நன்னீரால் நீராட்டி மாலை சூட்டி வழிபட்டனர். இவ்வாறு,

¹இந்திரன் சிறுவன் சயந்தனாக என
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
²மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம்தரு நாளால், ³பொலம்பூண் ஓடை
⁴அரசுவாத் தடக்கையில் பரசினர் கொண்டு,
முரசுஎழுந் தியம்பப் ⁵பல்இயம் ஆர்ப்பு,
அரசொடு பட்ட ⁶ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து ⁷கவிக்கைக் கொடுப்ப,
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து

அரங்கிலே புகுந்து ஆடுதற்குரிய நெறியிலே யாவரும்
அமைந்தனர். அங்கே, ஆடல் மகளிர், ⁸வாரம் பாடு
வோர், இசைக் கருவியாளர், ஆசிரியன்மார் பலரும்
தத்தமக்கு உரிய இருக்கைகளை அடைந்தனர் மாதவியும்
“வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து, வலத்தூண்

1- இந்திரன் சபையில் ஒருகால் இந்திரன் மகன் சயந்தன்
என்பவன் அங்கே வந்து நடித்த உருப்பசியின்மேல் காமுற்றான்;
அதனை அறிந்த அகத்தியன் அவவிருவரையும் நோக்கி, “நீங்கள்
இருவரும் மண்ணுலகம் அடைந்து, உங்களில் சயந்தன் வந்திய
மலையில் மூங்கிலாகவும், உருப்பசி நாடகக் கணிகையாகவும் பிறப்
பீர்களாக,” எனச் சபித்தான். சயந்தன் பணிந்து, “சாபவிடை எப்
போது?” என்று கேட்டான். அதற்கு முனிவன், “நீ மூங்கிலாய்,
நாடகமகளிர் முசலரங்கேறும்போது. அரங்கத்தில் முன்னதாக
கிறுத்தி வழிபடப்படும் தலைக்கோலாக இருந்து சாபம் நீங்குவாய்,”
என்றான். இது வரலாறு.

2 மண்ணிய - நீராட்டிய.

3. பொலம்பூண் - பொன்னால் செய்த. ஓடை - பட்டம்.

4. அரசு உவா - பட்டத்து யாணை.

5. பல் இயம் - பல வாதத்தியங்கள்.

6. ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேபைதியர்,
ஒற்றர், தூதுவர்.

7. கவிக்கைக் கொடுப்ப - தேர்மேல் சின்ற பாடலாசிரியன்
கையில் கொடுக்க.

8. ஏகம், சாப்பு என்ற இருவகைத் தாளத்திற் பாடப்படும்
பாட்டுகள் வாரம் என்பர்.

சேர்தல் வழக்கு” என்பது கொண்டு. அம் முறையே அரங்கேறினள். அவட்குப் பின் ஆடி முதிர்ந்த ¹தோரிய மடந்தையர் இடத்தூண் பக்கலில் இருந்தனர். ஆடல் தொடக்கத்தே, தோரிய மடந்தையர் வாரம் பாடினர்; இசைக்கருவிகள் யாவும் இனிது இசைத்தன அவற்றுள்,

குழல்வழி நின்றது யாமே; யாழ்வழித்
²தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்
 பின்வழி நின்றது முழவே; முழவொடு
 கூடிநின்று இசைத்தது ³ஆமந் திரிகை.

பின்னர், மாதவி ஆடரங்கின் முற்போந்து,

⁴பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
 நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
 காட்டினள்; ஆதலின், காவல் வேந்தன்

⁵இலைப்பூங் கோதை இயல்பினின் ⁶வழாஅமைத்
 தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி

⁷விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு

⁸ஒருமுறை யாகப் பெற்றனள்; அதுவே,

நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
 வீறுயர் பசும்பொன் பெறுவது இம் மாலை;

1. தோரிய மடந்தை - வயது முதிர்ந்த ஆடல மகள்.

2. தண்ணுமை - மத்தளம்.

3. ஆமந்திரிகை - இடக்கை என்னும் இசைக்கருவி.

4. பொன்.....வகுத்தென: பொன்னால் செய்ததொரு பூங் கொடி கூத்து நடித்ததுபோல

5. இலைப்பூங்கோதை - பசும்பொன்மாலை; இஃது அரசனுடைய மாலை. இதஃனாடி தலைக்கோல எய்தித் தலையரங்கேறினாள் என்க.

6. இயல்பினின் வழாஅமை - கூத்து, பாட்டு, அழகு என்ற இவற்றிற்கு ஏற்ற முறைமையில் ஒன்றும் வழுவாமல்.

7. விதிமுறைக் கொள்கை - நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் என்னும் விதிமுறை.

“முட்டில் பாணரும் ஆடியல் மகளிரும், எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறும்” என்பது அந்த விதி.

8. ஒரு முறையாகப் பெற்றனள்: ஒரு நாளைக்குப் பரிசும் இஃது என்று அரசனால் பெற்றாள்.

1. "மாலை வாங்குநர் சாலும்நங் கொடிக்கு" என

2. மானமர் நோக்கி ஓர் கூனிகைக் கொடுத்து

3. நகர நம்பியர் திரிதரும் 4. மறுகில்

5. பகர்வனர் போல்வதோர் பான்மையின் திறுத்த

அத் தெருவழியே சென்ற கோவலன், அம்
மாலையின் விலை, மாதவியின் பரியமாதல் கண்டு,
ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னையும் கொடுத்து அம்
மாதவிக்கு அமைவாறையினன்.

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு

மணமனை புக்கு மாதவி தன்னொடு

6. அணைவுறு வைகலின் அமர்ந்தனன் மயங்கி

7. விடுதல் லறியா விருப்பின னாயினன் ;

அன்றியும், வடு நீங்கிய சிறப்புப் பொருந்திய தன்
மனையகத்தையும் மறந்தொழிந்தான்.



1. மாலை - அரசன் தந்த இலைப்பூங்கோதை.

2. மான் அலர்நோக்கி ஓர் கூனி - மான் போன்ற கண்களை
யடைய ஒரு கூனி; எவல் மகளுமாம்.

3. நகரநம்பியர்: நகரத்துச் செல்வ இளைஞர்.

4. மறுகு - தெரு.

5. பகர்வனர் - விலைக்கு விற்பவர்.

6. அணைவுறு வைகலின் - சேர்ந்த அந்த ஒரு நாளிலேயே.

7. விடுதல் அறியா - நீங்க முடியாத.

ஈ. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

கோவலன் தன் மனையகத்தை மறந்து, மாதவியின் மனைக்கண்ணே மயங்கிக் கிடந்த நாட்கள் பல கழிந்தொழிந்தன. தன்னை அவன் பிரியாமல் ஒழுகுவதால் மாதவிக்கு மகிழ்வு மிகுவதாயிற்று; அவன் பிரிவாற்றாத கண்ணகிக்கு உண்டான துயர் அளப்பரிதாயிற்று. காதலரைப் பிரிந்தவர்க்கு மாலைப்போது பொறுத்தற்கரிய துன்பம் தருவதாதலால், ஒரு நாளைய அந்திமாலையின் சிறப்பு இங்கே கூறப்படுகிறது.

பகற்பொழுது கழிய அந்திமாலை வந்தது. பகலவன் மேலைத் திசையில் மறைந்தான். எங்கும் பசுவெயில் பரந்தது; மாலையில் மலரும் பூக்களிடத்தே பனிநீர் தங்கித் துளிக்கலுற்றது; எங்கும் குளிர்ச்சி நிலவத் தொடங்கிற்று.

“விரிகதிர் பரப்பி உலகமுழு தாண்ட

¹ ஒருதனித் திகிரி உரவோற் காணேன் ;

அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்

திங்களஞ் செல்வன் யாண்டுளன்கொல் ?” எனத்

திசைமுகம் பசந்து, ² செம்மலர்க் கண்கள்

³ முழுநீர் வார, முழுமெயும் பனித்துத்,

⁴ திரைநீர் ஆடை இருநில மடந்தை

⁵ அரைசுகெடுத்து அலமரும் ⁶ அல்லற் காலையே

1. ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற தேரினுடை ஒற்றைச் சக்கரம். உரவோன் - சூரியன்.

2. செம்மலர்க் கண்கள் - செவ்விய மலர்களாகிய கண்; பசந்து - பொன்நிறம் கொண்டு.

3. முழுநீர் - துளிக்கின்ற நீர். முழுமெயும் பனித்து - மெய் முழுதும் பனிகொண்டு. (பனிமூடி என்றமாம்).

4. திரைநீர் ஆடை - கடலை ஆடையாகவுடைய.

5. அரைசுக - அரசனாகிய சூரியன்.

6. அல்லற் காலே - தன்பக்காலம்.

இவ்வந்தி மாலையாகும். சிறிது போதில் ¹மயங்கிருள் வருவதாயிற்று.

- ²கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
- ³அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
- ⁴வலம்படு தானை மன்னர் இவ்வழிப்
- ⁵புலம்பட இறுத்த ⁶விருந்தின் மன்னரின்
- ⁷தாழ்துணை துறந்தோர் ⁸தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக்
- ⁹குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
- ¹⁰மழலைத் தும்பி வாய்வைத் தூத;
- ¹¹அறுகாற் குறும்பெறிந்து அரும்புபொதி வாசம்
- ¹²சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற
- ¹³எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
- ¹⁴மல்லல் மூதூர் மலைவந் திறுத்தது.

-
1. மயங்கு இருள் - மாலையில படரும் மெல்லிய இருள்.
 2. கறை - கடமை (வரி).
 3. அறைபோகு குடிகள் - அரசனுக்கு விரோதமான மனப் பான்மை கொள்ளும்படி கொடுக்கப்பட்ட வீரர்கள்.
 4. வலம் - வெற்றி.
 5. புலம்பட இறுத்த - அவர் நிலத்தே வந்து விட்ட.
 6. விருந்தின் மன்னர் - புதிய வேந்தர்.
 7. தாழ்துணை - தங்கள் மனதில் தங்கின காதலர் (கணவர்).
 8. தனித்துயர் - பிரிவுத் துன்பம்.
 9. கோவலர் குழல் வளர் முல்லையில் வாய்வைத்து ஊத - இடையர் ஊது குழலில் முல்லைப்பண் உண்டாகத் தம் வாயை வைத்து ஊத; தும்பி கோவலர் குழல் வளர் முல்லையில் வாய்வைத்து ஊத - உண்டுகள் இடையர் தலையில் குடிய முல்லைப் பூவில் மொய்த்து ஊத.
 10. மழலைத் தும்பி - எழுத்து விளங்காத ஓசையைச் செய்யும் தும்பி.
 11. அறுகாற் குறும்பு - ஆறு கால்களையடைய வண்டு. தென்றலால் தளிர்ந்துப்பூத்தபூக்களின் தேனை வண்டுபுகுந்து உண்பதால், அந்த வண்டு "குறும்பு" எனப்பட்டது. குறும்பு செய்தல் - பிறர்க்குரியதைத் தான் அக்கிரமமாகப் புகுந்து கவர்ந்துகொள்ளுதல்.
 12. சிறுகாற் செல்வன் - தென்றற் காற்று.
 13. எல்வளை - விளங்குகின்ற வளையல்.
 14. மல்லல் - வளம்.

இந் நிலையில் தென்னவர் குல முதலான பிறைத் திங்கள் தோன்றியது. இனையராயினும் பகைவரை முனையிலே களையும் அரசு முறை அத் தென்னவர்க்கு இயல்பாக உண்டு; அதனால், அத் தென்னர் குலத் திங்கள், அந்திமாலைப்போதில் அடைந்த மயங்கிருளை மாற்றிப் பால் போன்ற தன் வெண்கதிரைப் பரப்பிற்று. நிலவுப் பயன்கொள்ளும் நெடு நிலா முற்றத்தில், மாதவி, கோவலனை எதிரேற்று, அவனுக்குக் கலவியும் புலவியும் நல்கிக் களிகொண்டனர். மாதவியைப் போலவே காதலரைக் கூடிய மகளிரும் ¹செழும்பூஞ் சேக்கைக் கண்ணே,

மந்த மாருதத்து மயங்கினர் ²மலிந்தாங்கு

³ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கிக்

⁴காவியங் கண்ணால் களித்துயில் எய்த.

தம் மனம் பொருந்திய காதலரைக் கூடுதற்கின்றித் தமிழ்த்திருக்கும் மகளிர் சிலர் பெருந்துயர் உழந்தனர். அவருள் கண்ணகி,

அம்செஞ் சீறடி அணிசிலம் பொழிய

மெல்துகில் ⁵அல்குல் மேகலை நீங்க,

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்;

மங்கல அணியின் பிறிதணி மகிழாள்;

⁶கொடுங்குழை துறந்து ⁷வடிந்துவீழ் காதினள்;

1. செழும்பூஞ் சேக்கை-செழிந்த பூக்கள் பரப்பிய படுக்கை.

2. மலிந்து - மகிழ்ந்து.

3. ஆவியங் கொழுநர்-உயிர் போன்ற கணவன்மார். அகலம்-மார்பு.

4. காவி - நீலோற்பலம்.

5. அல்குல் - அரை.

6. கொடுங்குழை - வளைந்த காதணி.

7. வடிந்து வீழ் காதினள் என்றது அணியாத போதும் அழகு விளங்குவதைக் காட்டுகிறது. வடிதல் - அழகு வடிதல்.

திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்

¹செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்

²பவள வாள் நுதல் திலகம் இழப்ப,

தவள வாள் நகை கோவலன் இழப்ப

³மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறும் நெஞ்சமொடு கலக்கம் உற்றனள். அவளை ஒத்த ஏனை மகளிர், ⁴ஊதுலைக் குருகு போல வெய் துயிர்த்து, வேனிற்காலத்து எய்தும் பள்ளியிடத்தை மேவாது குளிக்காலத்துப் பள்ளியை மேவினர்; அங்கே, நிலாவொளியும் தென்றலும் புகாவண்ணம் ⁵குறுங் கண் சாளரங்களை அடைத்துக்கொண்டு ஒடுங்கிக் கிடந்தனர். காதலரைக் கூடிய காலமெல்லாம் கலங்கி யறியாத அவர் உள்ளம், இதுபோது கலங்குவதாயிற்று; கடைக்கண்ணும் சிவப்பதாயிற்று. ஆகவே, அவர்கள் நள்ளிருள் யாமத்தும் பகலும் துஞ்சாது வருந்தினர் காமனும் மலரம்பும் கரும்பு வில்லும் ஏந்தி நகர்க்காவல் புரியலானான்.

இவ்வண்ணம் இரவுப் போது கழிதலும், அதன் இறுதியாகிய விடியற் காலம்,

அன்ன மெல்நடை நன்னீர்ப் பொய்கை

⁶ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்

தாமரைச் செவ்வாய்த் ⁷தண்ணறல் கூந்தல்

பாண்வாய் வண்டு ⁸நோதிறம் பாடக்

1. செங்கயல் - செவ்விய கயலமீன்.

2. பவளத் திலகம் - சிவந்த பொட்டு.

3. மையிருங் கூந்தல் - மிகக் கரிய கூந்தல்.

4. ஊதுலைக் குருகு - கருமான் உலைக்களத்துக் காற் றெழுப்பும் துருத்தி.

5. குறுங்கண் - சிறு துவாரம்.

6. அன்னமாகிய மென்னடையையும், ஆம்பல் நாறும் நறு விரையையும் தாமரையாகிய செவ்வாடையும் அறலாகிய கூந்தலையு முடைய பொய்கையாகிய பெண்.

7. தண் அறல் - குளிர்ந்த கருமணல்.

8. நோதிறம் - ஒருவகைப் பாலைப்பண்; இதனைப் புறநீர்மை என்றும் கூறுவர்.

- ¹ காண்வரு குவளைத் கண்மலர் விழிப்பப்
 புள்வாய் முரசமொடு ² பொறிமயிர் வாரணத்து
³ முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப,
⁴ உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயில் எடுப்பி

எய்திற்று.

1. காண்வரு - விழிப்ப: அழகிய, குவளையாகிய கள்ளை
 புடைய மலர் மலர; குவளைப் பூவாகிய கண்கள் விழிக்க என்ற
 இருபொருள் கொள்க.

2. பொறி மயிர் வாரணம் = வரி பொருந்திய சிறகுகளை
 புடைய சேவற் கோழி.

3. முள்வாய் - கூர்மையாகக் குவிர்த.

4. உரவு நீர்ப் பரப்பின் - பரந்த கடல்மேலன்ற.

௫. இந்திர விழ ஆரோடுத்த காதை

- ¹ அலைநீ ராடை மலைமுலை யாகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
² கண்ணகன் பரப்பின் ³ மண்ணக மடந்தை
⁴ புதையிருட் படாஅம் போக நீக்கி
⁵ உதைய மால்வரை உச்சித் தேர்ன்றி
உலகுவிளங்கு ⁶ அவிரோளி மலர்கதிர் பரப்பி

வெயில் விளங்கும் நண்பகற் போதினைச் செய்ய, சித் திரை மாதத்துச் சித்திரா பூரணை வந்தது. அந் நாள் தொடங்கி இருபத்தெட்டு நாள் காறும் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரனுக்கு விழா அயர்வது வழக்கம். அக் காலத்தே, 'வேயாமாடம்,' வியன்கல இருக்கை, மாளிகை இடங்கள் முதலாகப் 'பெரும்பாணி' இருக்கை, பிற ¹⁰ சிறு குறுங்கை வினையாளர் இருக்கை ஈருகப் பொருந்திய மருவூர்ப் பாக்கமும், கோவியல் வீதி, கொடித்தேர் வீதிகள் முதலாக, குதிரை, களிற்று, தேர் என்ற இவற்றின் பாகரும், போர் வீரரும் இருக்கும் ¹¹ பெரும்பா யிருக்கை, பீடுகெழு திருவின் பெரியோர் இருக்கை ஈருகவுள்ள பட்டினப்

1. அலைநீர் - கடல்.
2. கண் அகல் பரப்பின் - இடம் விரிந்த நிலமாகிய.
3. அலைநீரை ஆடையாகவும், மலையை முலையாகவும், யாற்றை ஆரமாகவும், மாரியைக் கூந்தலாகவுமுடைய மண்ணக மடந்தை.
4. புதை இருள்படாம் - புதைந்த இருளாகிய போர்வை.
5. உதைய மால் வரை - உதைய கிரி.
6. அவர் ஒளி - விளங்குகின்ற ஒளியையுடைய சூரியன்.
7. வேயாமாடம் - கூரையின்றித் தட்டோடிட்டுச் சாந்து பூசிய பெருவீடு.
8. வியன்கல இருக்கை - அகன்ற பண்டசாலை.
9. பெரும்பாணி இருக்கை - பெரும் பாணர்கள் வசிக்குமிடம்.
10. சிறு குறுங்கை வினையாளர் - சிறு சிறு கைத்தொழில் களைச் செய்பவர்.
11. பெரும்பாய் இருக்கை - பெரிய பரந்த இருப்பிடம்.

பாக்கமும் என இரு பகுதிப்பட இருந்தது இக் காவிரிப் பூம்பட்டினம். இவ்விரு பாக்கங்கட்கும் இடையே பல்வகை மரம் செறிந்த சோலையொன்று உண்டு. அம் மரங்களின் அடியில் கடைகள் கட்டப் பெற்றிருந்தன. அவ்விடம் நாளங்காடி என்பது.

இந் நாளங்காடியில், காவற்பூதத்துப் பலி பீடிகை, உயிர்ப்பலி வழங்கும் முழுப்பலி பீடிகை, கொற்றப் பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில், உயர்ந்தோர் மண்டபம், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் முதலிய பல சீரிய இடங்கள் இருந்தன.

இந்திரவிழா அயர் தற்குரிய சித்திரை சேர்ந்த சித்திரைத் திங்களில் உயர்ந்தோர்கள் ஒன்று கூடி,

மெய்வகை யுணர்ந்த ¹ விழுமியோர் ஏத்தும்
² ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ
³ வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
⁴ கச்சை யானைப் பிடர்த்தகை ஏற்றி
⁵ வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்
⁶ கால்கோள் விழுவின் ⁷ கடைநிலை சாற்றித்
 தங்கிய கொள்கைத் ⁸ தருநிலை கோட்டத்து
 மங்கல நெடுங்கொடி வரணுற எடுத்து

வேதிகை, நெடுநிலை மாளிகை முதலியன பொருந்திய தெருக்களைத் தோரணம் நாற்றி, பூரண

1. விழுமியோர் - உயர்ந்தோர்.
2. ஐவகை மன்றம் - வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்.
3. வச்சிரக் கோட்டம் - வச்சிராயுதம் நிறுத்தப்பட்ட கோயில்.
4. கச்சை - யானையின் கீழ் வயிற்றிற் கட்டிய கச்சை.
5. வால் வெண்களிற்றரசு - ஐராவதம்.
6. கால்கோள் - தொடக்கம்.
7. கடைநிலை - முடிவு.
8. தருநிலைக் கோட்டம் - சற்பகமரம் நிற்கும் கோயில்.

கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு, பொற் படாகை, கவரி, சுண்ணம் முதலியவற்றால் அழகுறுத்தினர். பின்பு, ஐம்பெருங் குழுவும், ¹எண்பேராயமும், அரச குமரரும், ²பரத குமரரும், புரவி, களிற்று, தேர் என்ற இவற்றின் மேல் இவர்ந்து வந்து ஒருங்கு கூடி,

அரசு ³மேம்படஇய ⁴அகல்நிலை மருங்கின்
⁵உரைசால் மன்னன் ⁶கொற்றம் கொள்களன
 மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்
 ஆயிரத் தோரெட் ⁷டரசு தலைக் கொண்ட
 தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
 புண்ணிய நன்வீர் பொற்குடத் தேந்தி
⁸மண்ணகம் மருள வானகம் வியப்ப
 விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டி

விழா அயரலாயினர். ஒருபக்கத்தே,

⁹பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
 அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்,
¹⁰வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
 நீல மேனி நெடியோன் கோயிலும்,
¹¹மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்

1. எண்பேராயம் - கரணத்தியலவர், கருமகாரர், கணகச் சுற்றம், சுடைகாப்பாளர், நகரமாதர், நளிபடைத் தலைவர், யானை வீரர், குதிரைவீரர்.

2. பரத குமரர் - வணிக குமரர்.

3. மேம்படஇய - மேம்படுவது குறித்து.

4. அகல்நிலை மருங்கின் - மிகப்பெரிய நிலவுலகின்கண்ணே.

5. உரை - புகழ்.

6. கொற்றம் - வெற்றி.

7. டரசு தலைக்கொண்ட - அரசர் தலையில் சுமப்பித்துக் கொண்ட.

8. மண்ணகம் மருள - மண்ணுலகம் விண்ணுலகமாய் மாறுபட.

9. பிறவா யாக்கைப் பெரியோன் - சிவன்.

10. வால்வளை மேனி வாலியோன் - வெள்ளிய சங்கு போன்ற வெள்ளை மேனியானுடைய பலராமன்.

11. மாலை வெண்குடை மன்னவன் - இந்திரன். மாலை-முத்து காலே.

ஆகிய இக்கோயில்களில் நான்மறையிற் கூறிய முறையில் தப்பாது தீ வளர்க்கப்பெற்றன. ஒரு பக்கத்தே, நால்வகைத் தேவர், பதினெண் கணங்கள் என்ற வேறு வேறு கடவுளார்க்கும் விழாச் செய்யப்பட்டன. அறவோர் பள்ளியில் அறவுரையும், புண்ணியத் தானங்களில் திறவோர் உரைக்கும் நற்செயலும் * நிகழ்ந்தன; ஒருபால், சிறைப்பட்ட மன்னரது அடித்தளை நீக்கிச் சிறைவீடு செய்யும் அருட்செயல் நிகழ்ந்தது; ஒரு பக்கத்தே, ¹கண்ணுளர், ²குயிலுவர், யாழ்ப்புலவர், பாடற் பாணர் முதலியோர் எண்ணருள் சிறப்புடன் இசையிசைத்துச் சிறந்தனர்; இரவும் பகலும் மாடவீதி, குறுந்தெரு, மூலைமுடுக்கர் என்ற எல்லா இடங்களிலும் முழவு முழக்கம் இடையருது இந்திர விழா இனிது நடைபெற்றது. இவ்வண்ணம்,

விழவுக்களி சிறந்த ⁴வியலு ளாங்கண்,
காதற் கொழுநனைப் பிரிந்து அலரெய்தா
⁵மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு

காமக்களி மகிழ்வெய்தி, நறுவிரைப் பொழிலில் விளையாட்டமர்ந்து, நாளங்காடியிலுள்ள பூமலி கானத்துப் புதுமணம் நுகர்ந்து, புகையும் சாந்தும் கொண்டு, நகையா டாயத்தாரின் நன்மொழியில் திளைத்துக் குரல்வாய்ப் பாணர், நகரப் பரத்தர் என்ற இவரொடு கூடித் திரிந்தனன் கோவலன்; இவனைப்போல இளவேனிற் பருவத்து இனிது வரும் தென்றல், மாடவீதிகளில் மணங் கமழ்ந்து உலவிற்று.

* திறவோர் உரைக்கும் செயல் - புராணம் படித்தல் என்பர். அடியார்க்கு நல்லார்.

1. சிறைவீடு - சிறை விடுதலை.
2. கண்ணுளர் - கூத்தர்; மதங்கள் என்றும் கூறப்படுவர்.
3. குயிலுவர் - தோற் கருவி வாசிப்பவர்.
4. வியலுள் - அகன்ற தெரு.
5. மாதர் - காதல், அழகுமாம்.

இங்ஙனம் மாலைப்போது கழியவே, நள்ளிரவு எய்திற்று. அக்காலைப் பொதுமகளிர் உறையும் தெருக்களிலும் குலமகளிர் உறையும் தெருக்களிலும் முறையே காமுகர் புகழ்ச்சியும் இல்லற வுயர்ச்சியும் எழுந்தன. அவற்றுள், காமுகர்,

இருநில மன்னர்க்குப் பெருவளம் காட்டத்
 திருமகள் புகுந்தது இச் செழும்பதி யாம்' என
 1 எரிநிறத் திலவமும் முல்லைபும் அன்றியும்
 கருநெடுங் குவளையும் 2 குமிழும் பூத்து ஆங்கு
 3 உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்
 4 கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!
 மன்னவன் செங்கோல் மறுத்த லஞ்சிப்
 பல்லுயிர் பருகும் 5 பசுவாய்க் கூற்றம்
 ஆண்மையில் திரிந்துதன் 6 அருந்தொழில் திரியாது
 நாணுடைக் கோலத்து நகைமுகம் 7 கோட்டிப்
 பண்மொழி நரம்பின் 8 திவவுயாழ் மிழற்றிப்
 பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுகொல்!

1. எரிநிறத்து இலவம் - நெருப்புப் போன்ற கிறத்தை யுடைய இலவம் பூ.

2. குமிழ் - குமிழம்பூ.

3. உள்வரிக் கோலம் - வேற்றுருக் கொண்டு கடிப்பது.

4. கள்ளக் கமலம் - கள்ளையுடைய இந்தத் தாமரைப் பூ. மன்னனுக்குப் பெருவளம் காட்டவேண்டித் திருமகள் இச் செழும்பதி புகுந்தாளாம் என இலவமும் முல்லைபும் அன்றிக் குவளையும் குமிழும் பூத்துக் கமலம், தன் துணைதேடி, உள்வரிக் கோலத்துடன் திரிவதாயிற்றே என்க.

5. பசுவாய் - திறந்த வாய்.

6. அருந்தொழில் - தடுத்தற்கரிய உயிர் கொள்ளும் தொழில்.

7. நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டி - உண்மையுருவை விட்டு வேற்றுருக்கொள்ளு மிடத்துப் பெண்ணுருவும் அதற்கேற்ப நாணுடைமையும் கொள்ளுதல் அரிதாதலால் அதனை முதலில் கொண்டு, அதன்பின் சிரித்த முகம் மேற்கொண்டு.

8. திவவுயாழ் - செங்கோட்டு யாழ்; யாழிசை போலப் பேசின்க. கூற்றம், மறுத்தல் அஞ்சி, தொழில் திரியாது, முகம் கோட்டி, யாழ் மிழற்றி, பெண்ணுருவில் திரியும் பெற்றியும் உண்டாயிற்றே என்க. பெற்றி - தன்மை.

எனப் பொதுமகளிரைப் புகழ்ந்து கூறி மகிழ்ந்தனர். இவ்வாறு பொது மகளிரை ஊடல் தீர்த்துக் கூடிய ஆடவர், அவர் பூசிய சாந்தும், சூடிய மாலையும் கூடிய குறியு முடையராய்த் தம் மனைக்கண், விழுவிற்கு வந்த விருந்தினரோடு சென்றனர். அவர் செயல் கண்டு புலத்தற் குரிய அவர் தம் குலமகளிர் புலத்தலினும் வந்த விருந்தோம்பல் பேரறம் என்று உட்கொண்டு, அவரோடு உடனுறைவு மருவுகின்றனர். அதனை அறிந்து மகிழும் அவர் தம் கொழுநர்,

விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரோடு

¹உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த

வடமீன் கற்பின் மனையுறை மகளிர்

²மாதர்வாண் முகத்து ³மணித்தோட்டுக் குவளைப்

போது ⁴புறங்கொடுத்துப் போகிய ⁵செங்கடை

⁶விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்

மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்புளன

மனமாரப் பாராட்டினர். இந்த நள்ளிரவில்,

⁷உள்ளகம் நறுந்தாது உறைப்ப மீதழிந்து

கள்ளக நடுங்கும் கழுநீர் போலக்

கண்ணகி ⁸கருங்கனும் மாதவி ⁹செங்கனும்

உள்நிறை கரந்து அகத்தொளித்து நீர்உகுத்தன;

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன.

1. உடனுறைவு - உடன் இருப்பது.

2. மாதர் - சாதல்.

3. மணித் தோட்டுக் குவளைப் போது - நீலமணி போன்ற

இதழையுடைய குவளைப் பூ.

4. புறங்கொடுத்து - நிராகமாட்டாமல் தோற்று.

5. செங்கடை - சடைக்கண் சிவந்து தோன்றல்; (மகளிர் கோபித்தக் கண் சிவந்து காட்டும் பார்வை என்பதாம்.)

6. விருந்தின் - விருந்தினால். நிலவரைப்ப - நிலவுலகம்,

7. உள்ளகம் - உள்ளே யிருக்கின்ற. மீது அழிந்து-மேலே மிகுந்து வழிந்து.

8. கருங்கண் - கரதலனோடு கூடாமையால் கரிதாகிய கண்.

9. செங்கண் - கரதலனோடு கூடினதால் சிவந்த கண்.

கூ. கடலாடு காதை

வெள்ளிமால் வரையின் வடபகுதியில் சேடி என்னும் வித்தியாதர நகரமொன்று உண்டு. ஆங்கு வாழும் விஞ்சையருள் ஒருவன், காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா நடைபெறும் காலத்தை அறிந்து அவ் விழா நிகழ்ச்சியைத் தன் காதலிக்குக் காட்ட விரும்பினான். அதனால், அவன் தன் காதலியை நோக்கி, “துடியிடையாய் !

தென்திசை மருங்கின் ¹செழும்பதி தன்னுள்
இந்திரவிழவு கொண்டு எடுக்குநாள் இது”

எனச் சொல்லி, “ஆங்கே நாம் செல்வோம் வருக ;
மேலும், அச்செழும்பதியில்,

ஐவகை மன்றத் தமைதியுங் காண்குதும்
²நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்,
³மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்கர வல்குல் ஆடலுங் காண்குதும்
அமரர் தலைவனை வணங்குதும் யாம்” என

அவளும் அதற்கு இசைந்தனள். இருவரும் புறப் பட்டு வருங்கால், அவன் அவளுக்கு, இமய வரையும் கங்கையாறும், உஞ்சைப்பதியும், விந்தமலைக் காடும், வேங்கடமலையும், காவிரி நாடும் காட்டி, புகார் நகர்க்கண் புகுந்து அமரர் தலைவனை வணங்கி நகரிடை எடுக்கும்

1. செழும்பதி - காவிரிப்பூம் பட்டினம்.

2. நாரதன் - யாழ் வல்லவனாகிய நாரத முனிவன். ஊர்வசி மாதலியாகப் பிறப்பதற்கு உண்டான சாபம் இவன் கலகத்தினால் தான் ஆயிற்று. நயம் தெரி பாடல் - ஏழிசையின்பமும் இனிது தெரியப் பாடுதல்.

3. மங்கை மாதவி - மங்கையாகிய ஊர்வசி. அரவு அல்குல்: மாதவி.

விழா நலம் காணலுற்றான். இருவரும் தம் விஞ்சையர் உருவை மறைத்துக்கொண்டு, அந் நகர்க்கண் நிகழ்ந்த கூத்தும் பாட்டும் காண்பா ராயினர்.

1தேவபாணி யென்னும் இசைப்பாட்டு வகையைப் பாடி,

உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
 இமையவன் ஆடிய ²கொடுகொட்டி யாடலும்,
 பாரதி யாடிய வியன்³பரண் டரங்கமும்
 அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
⁴அல்லியந் தொகுதியும் அவுணற் கடந்த
⁵மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்
 சூர்த்திறங் கடந்தோன் ஆடிய ⁶துடியும்
 படைவீழ்த் தவுணர் ⁷பையுள் எய்தக்
 குடைவீழ்த்து அவர்முன் ஆடிய ⁸குடையும்

1. தேவபாணி-ஒன்பது வகை இசைப் பாட்டுக்களில் ஒன்று. இது பெருந்தேவபாணி, சிறுதேவபாணி என வரும்; இவ்விரண்டும் பலதேவன் முதல் அசுதணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாரையும் பாடிப் பரவுதல். இங்கே முதலில் பாடியது திருமாலேப் பாடிய தேவபாணி; இது கடவுள் வாழ்த்துப் போல்வது.

2. கொடுகொட்டி: திரிபுரம் எரித்த வெற்றி மகிழ்ச்சியால் சிவன் உமாதேவியை ஒரு பங்கிலே கொண்டு ஆடியது.

3. பாண்டரங்கமும் - வேதக் குதிரை பூண்ட தேரில் தேரோட்டிய பிரமன் எதிரே, வாணியின் உருக்கொண்டு சிவன் ஆடிய கூத்து.

4. அல்லியக் கூத்து-சஞ்சன் விடுத்த யானையின் கொம்பை மூறிப்பதற்காகக் கண்ணன் ஆடிய கூத்து.

5. மல்லின் ஆடல்: வாணனை வெல்வதற்காகக் கண்ணன் அவனோடு ஆடிய மற்கூத்து.

6. துடி-சூரனைக் கடலின் நடுவே புகுந்து வென்ற முருகன் ஆடிய துடிகொட்டி என்னும் கூத்து.

7. பையுள் - தன்பம்.

8. குடை-சூரனுடைய அசுர வீரர்கள் தோற்றுத் தம் படைகளைக் கைவிட்டபோது முருகன் குடையை முன்னே சாய்த்துக் கொண்டு ஆடிய கூத்து.:

நீள்நில மளந்தோன் ஆடிய ¹ குடமும்
 காமனாடிய ² பேடியாடலும்
³ மாயவளாடிய ⁴ மரக்காலாடலும்
 திருவின் செய்யோள் ஆடிய ⁵ பாவையும்
⁶ அயிராணி மடந்தை ஆடிய ⁷ கடையமும்

ஆகிய இவற்றைத் தன் காதலிக்குக் காட்டின அவ்
 விஞ்சையன், ஆடற்கோலத்தோடு மாதவி தோன்றக்
 கண்டு,

“தாதவிழ் பூம்பொழி விருந்தியான் கூறிய
⁸ மாதவி மரபின் மாதவி இவள்” எனக்
 காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய

காலத்தே, கோவலன், இந்திர விழா முடிவு பெறுத
 லாலும், மாதவி ஆடலிற் காலம் நீட்டித்தலாலும், பலரும்
 அவளைப் பரிவாய்ப் பார்த்தலால் வந்த பொருமையாலும்
 வெறுப்புற்று ஊடற் கோலத்தோடு இருந்தான். அவன்
 உவக்குமாறு, மாதவி கோலங் கொள்ளலானாள் : மாதவி

1. குடம் - கண்ணன் வாணனுடைய சோ என்னும் அரண்
 சூழ்ந்த வீதியில் குடம் கொண்டு ஆடியது.

2. காமன், சிறைப்பட்டிருந்த மகன் அநிருத்தன் சிறை
 மீட்கப்பெற்றபோது, பேடியருவுடன் ஆடியது.

3. மாயவன் - தூர்க்கை.

4. மரக்காலாடல் - அவணர்கள் வஞ்சனையால் பாம்பும் தேனூ
 மாய் உருக்கொண்டு வந்தபோது தூர்க்கை மரக்கால் கொண்டு
 ஆடிய கூத்து. மரக்கால் - மரத்தால் ஆகிய கால்.

5. பாவைக் கூத்து - அவுணர் தம் போர்க் கோலத்துடன்
 மோகித்து வீழும்படி திருமகள் கொல்லிப்பாவை வடிவத்துடன்
 ஆடியது.

6. அயிராணி - இந்திரன் மனைவி.

7. கடையம் - வாணன் நகரத்து வடக்கு வாயிலில் உள்ள
 வயலில் நின்றுகொண்டு அயிராணி ஆடிய கூத்து. உழவர் மனிரா
 சிய கடைசியர் ஆடுங் கூத்தாதலால் இது கடையம் எனப்படுகிறது.

8. உருப்பசி அகத்தியனால் சபிக்கப்பெற்று மண்ணுலகு
 வந்து மாதவியாகப் பிறந்தாள், மாதவி - ஊர்வசி.

தன் கூந்தலில் நறுநெய் துவி நலம் செய்துகொண்டாள். சிவந்த சிறிய அடிகளில் செம்பஞ்சி யூட்டப் பெற்றன; மெல் விரல்களில் நல்ல அணிகள் செறிந்தன துடையில் 'குறங்கு செறி என்னும் பூண் அணியப் பெற்றது. காலுக்குப் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, பாதசாலம் முதலியன அணியப்பட்டன; சீரிய பூந்துகில் உடுத்து, தோளுக்குக் கண்டிகையோடு பின்னிய ²தோள் வளை செறித்துக் கொண்டாள்; முன்கைக்குச் சூடகமும், மெல்விரற்கு மணியாழியும், கழுத்திற்கு முத்தாரமும் தூமணிக் கோவையும், காதிற்குக் கடிப்பினையும் கவினுற அணிந்து கொண்டாள்

இவ்வாறு தன்னை ஒப்பனை செய்துகொண்டவள், விழா நாள் முடிந்தபின் வந்த ³உவாநாளில் கடலாடற்கு மக்கள் மிக்க ஆரவாரத்தோடு விரையக் கண்டாள்; உடனே, அவள்,

⁴பெருகீர் போகும் ⁵இரியல் மாக்களொடு
மடலவிழ் கானல் கடல்வினை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டின ளாகி,
பொய்கைத் தாமரைப் ⁶புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட

⁷வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத்
தாரணி மார்பொடு பேரணி யணிந்து

அவன் கோவேறு கழுதைமீது வர, தான் ஒரு வண்டியி லேறிப் பட்டினப்பாக்கத்து மாடமலி மறுகும் பீடிகைத்

1. குறங்கு செறி - துடையில் அணியும் ஒருவகை அணி.

2. தோள் வளை - வாருவலயம்.

3. உவா - பூர்ணிமை

4. பெருகீர் - கடல்.

5. இரியல் மாக்கள் - விரைந்து செல்லும் மக்கள்.

6. புள்வாய் புலம்ப - அன்னப் பறவை தங்கிய இடமாகிய பூ கனிப்பட.

7. வெள்ளி - சுக்கிரன். தாரணி மார்பன் - கோவலன்.

தெருவும், திருமகள் நீங்காதுறையும் ஆவண வீதியும்
கடந்து, மருவூர்ப் பாக்கத்து நகர வீதியின் நடுவே
சென்று, பரதேச மக்கள் வாழும் ¹மாலைச்சேரியின்
மருங்கே அடைந்தாள். அங்கே,

வண்ணமும் சாத்தும் மலரும் சுண்ணமும்

²பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,

³காழியர் மோதகத் தூழுறு விளக்கமும்,

⁴கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்,

⁵நொடைநவில் மகடுஉக் கடைகெழு விளக்கமும்,

இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,

⁷இலங்குநீர் வரைப்பின் ⁶கலங்கரை விளக்கமும்,

வில்ங்குவலைப் பரதவர் ⁸மீன் திமில் விளக்கமும்,

⁹மொழிபெயர் தேளத்தோர் ஒழியா விளக்கமும்,

¹⁰கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும்,

எண்ணுவரம் பறியா இயைந்தொருங்கு ஈண்டிக்

¹¹கடிப்பகை காணும் காட்சிய தாகிய

மருத வேலியின் மாண்புறத் தோன்றும்

1. மாலைச்சேரி - ஒழுங்குபட்ட சேரி. (சேர இருக்குமிடம் சேரி)

2. பண்ணியப் பகுதி - பண்ணிகாரம்.

3. காழியர் - பிட்டு வாணகர் மோதகம் - பிட்டு.

4. கூவியர் - அப்பம் விற்பவர். காரகல் குடக்கால் விளக்கு-
கரிய அகல் வைத்த குடவிளக்கு.

5. நொடை - பல பண்டங்களின் விலை.

6. இலங்கு நீர் - விளங்குகின்ற கடல்.

7. கலங்கரை விளக்கம் - கப்பல்களைக் கரைக்கழைக்கும்
தூண் விளக்கு.

8. மீன் திமில் - மீன் பிடிக்கும் படகு.

9. மொழிபெயர் தேளத்தோர் - வேறுவேறு வேற்றுமொழி
பேசுபவர்.

10. கழிபெரும் பண்டம் - மிக்க பெரிய பண்டங்கள்.

11. கடிப்பகை காணும் காட்சி-கடுகு வீழ்ந்தால் சிறு வருத்த
மும் இன்றி எடுக்கக்கூடிய ஆவ்வளவு வெளிச்சம் அமைந்த காட்சி

நெய்தல் நிலத்துக் கானற் சோலையைக் கண்டாள். அவ்விடத்தில் கடல்படு பொருளும், மலைபடு பொருளும் நிரை நிரையாக மல்கி இருந்தன; கடற்றுறையில் வளம் சூமந்த கலங்கள் அசைந்துகொண்டு நின்றன. பரத குமரரும் பல்வேறு ஆய மகளிரும், ஆடுகள் மகளிரும். பாடுகள் மகளிரும் வேறு வேறு கோலத்துடன் மேலி இருந்தனர். காவிரி கடலொடு கலக்குமிடத்து, தாழை வேலியாக வளர்ந்துள்ள அக்கானலையடைந்த மாதவி. அவ்விடத்தே,

புன்னை நீழற் புதுமணற் பரப்பில்

¹ ஓவிய எழினி குழவுடன் போக்கி

விதானித்துப் படுத்த ² வெண்கால் அமளிமிசை

³ வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்

திருந்துகோல் நல்வியாழ் செவ்வனம் வாங்கிக்

கோவலன் தன்வெடுங் கொள்கையி னீருத்தனள்.



1. ஓவிய எழினி - சித்திரமெழுதிய நிரை; சித்திரத் திரை.
2. வெண்கால் அமளி - யானைக் கோட்டினால் கடைந்து செய்த வெண்மையான கால்வளையுடைய கட்டில்.
3. வருந்துபு நின்ற-மக+ட் கூட்டத்தின் இடையே நெருங்கி விரைய வந்ததனால் வருந்தி நின்ற..
4. கொள்கையின் இருந்தனள் - மனங் கொள்ளுவதால் சேரக் கூடியிருந்தாள்.

எ. கானல் வாரி

கட்டுரை

வசந்தமாலை கை நீட்டித் தந்த குற்றமில்லாத யாழைத் தன் கையால் தொழுது வாங்கி, எண் வகையால் இசை எழுப்பி, பண்வகையால் குற்றம் களைந்து, “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல் விரல்கள், பயிர் வண்டின் கிளை போலப் பன்னரம்பின் மிசைப்படர” வார்தல் முதலாக ஒதப்படும் எட்டுவகை இசைக் கரணத்துப்பட்ட இசையினைச் செவியால் ஓர்ந்துணர்ந்து, “இப்பொழுது இதனை வாசி, என்று விதிக்கின்றேனல்லேன்; வாசிக்கும் பாணி யாது? என்று அறிய லுறுகின்றேன்” என்பவளைப் போல, மாதவி, அவ் யாழைக் கோவலன் கை நீட்டினள். “நீட்ட அவனும், காவிரியை நோக்கினவும், கடற் கானல் வரிப் பாணியும், மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்.”

ஆற்று வாரி

திங்கள் ¹மாலை வெண்குடையான்

சென்னி செங்கோ லது²வோச்சிக்

கங்கை தன்னைப் ³புணர்ந்தாலும்

⁴புலவாய், வாழி காவேரி;

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவா தொழிதல், ⁵கயற் கண்ணாய்!

1. திங்கள் மாலை - திங்களின் தன்மைபுடைய (மக்க. 1. காண்க).

2. ஓச்சி - செலுத்தி.

3. புணர்ந்தாலும் - அரசாட்சியைப் பரப்பினாலும்; கலந்தாலும்.

4. புலவாய் - வற்றுவதில்லை; பிணங்குவதும் செய்யாய்.

5. கயற்கண்ணாய் - கயல் மீனாகிய கண்ணைபுடையாய், கயல் போன்ற கண்ணைபுடையாய்.

மங்கை மாதர் பெருங்கற் பென்று
அறிந்தேன் வாழி காவேரி.

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை ¹ தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் ² வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி!

முகச்சார்த்து வரி

³ கரிய மலர்நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி ⁴
அரிய சூள் ⁵ பொய்த்தார் அறனிலர்என்று
ஏழையம் யாங்கு அறிகோம், ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆமென்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்துங்கண்டு ⁶ ஆம்பல்
பொதியவிழ்க்கும் புகாரே எம்மார்.

-
1. தண்பதங் கொள் விழவர் - புதுப்புனல் ஆடுபவர்.
 2. வாய்காவா மழவர்-நான் நான் எனத் தலைவனை நெருங்குகின்றவீரர். போரில் தமக்குள்ள விருப்ப மிகுதி தோன்றத் தருக்கிக் கூறுவதால் "வாய்காவா மழவர்" என்றார்.
 3. கரியமலர் நெடுங்கண் காரிகை - கருமையான குவளை போன்ற நீண்ட கண்ணையும் அழகையும் உடையவள்.
 4. காட்டிக் காட்டிப் பல முறையும் செய்த, பொய்யாக்கக் கூடாத சூள் (சபதம்; ஆணை).
 5. எதிரிலே நிற்கும் அவனைப் பிறன்போலக் கூறுகின்றான்; அதனால் "பொய்த்தார்; அறன் இலர்," என்று சொல்லுகிறான்.
 6. ஆம்பல் வளையையும் முத்துக்களையும் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்று கொண்டு அரும்பு மலரும்; வளை - சகலகணம் - கூட்டம்.

மோது முதுதிரையால் மொத்துண்டு

போந்தசைந்த¹ முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல்² வண்டல்

உழுதழிப்ப³ மாழ்கி, ஐய,

கோதை⁴ பரிந்தசைய மெல்விரலால்

கொண்டோச்சும் குவளை மாலைப்

⁵போது சிறங் கணிப்பப்⁶ போவார் கண்

போகாப் புகாரே எம்மார்.

கானல் வரி

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத

தோற்றம்⁷ மாய்வான்

⁸பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது

போர்க்கும் கானல்

நிறைமதி வான்முகத்து நேர்கயற்கண்

செய்த

1. முரல்வாய்ச் சங்கம் - முழங்குகின்ற வாரையுடைய சங்கு.

2. வண்டல் - கடற்கரை மணலில் மகளிர் வைத்தாடும்
பாவை விளையாட்டு.

3. மாழ்கி - மயங்கி.

4. பரிந்து - அறுத்து. கோதையைக் கொண்டு ஒச்சம்
(ஓட்டும்).

5. குவளைமாலைப்போது சிறங்கணிப்ப-குவளை மாலையிலுள்ள
பூக்கள் சிதழிக் கடைக்கணித்துப் பார்ப்பது போலக் கிடக்க.
“சிறக்கணிததாள்போல நகும்” (குறள். ௧0௧௩.)

6. போவார் கண் போகார் புகார் - போகின்றவர் அவைகளைக்
கண் என்று கருதிப் போகாது நிற்கும் புகார்.

7. மாய்வான் - மறைப்பதற்காக.

8. பொறை மலி புன்னை - தழையும், அரும்பும், பூவும்
நிரம்பி நிற்கும் புன்னை.

¹ உறைமலி உய்யானோய் ² ஊர்சுணங்கு
மென்முலையே தீர்க்கும் போலும்.

³ வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுருவம்
கொண்டு வேறேர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம்
வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன்; அறிவேனேல்
அடையேன் மன்றே.

நிலைவரி

கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் *காமன்
செயலெழுதித் ⁴ தீர்ந்த முகம் திங்களோ, காணீர்;
திங்களோ காணீர், ⁵ திமில்வாழ்நர் சீறார்க்கே
அங்கண்நேர் வானத்து ⁶ அரவுஅஞ்சி வாழ்வதுவே.

புலவமீன் வெள்ளுணங்கல்

புள்ளோப்பிக் கண்டார்க்கு

1. மலி உறை உய்யா நோய் - தாங்க முடியாதபடி மிகுன
தால் வேறு மருந்துகளால் போக்க முடியாத நோய்.

2. ஊர் சுணங்கு - பரந்த தேமல். வலம்புரி மணவில்
தோய்ந்து செய்த தோற்றம் மறையும்படியாகப் புன்னை நுண் தாது
போர்க்கும்; அதுபோல, கயற்சண் செய்த நோயை முலையே தீர்க்
கும். போலும்; அசை.

3. வலை வாழ்நர்-செம்படவர். உணங்கும்-புலரவிட்டிருக்கும்.
*காமன் செயல் எழுதி-பிறரை வருத்தக் கூடிய காமச்
செயல்களை எழுதி.

4. தீர்ந்த முகம்-அழகு முழுதும்பொருந்த அமைத்துவிட்ட
முகம்.

5. திமில் - படகு.

6 அரவு - இராகு.

¹ அலவநோய் செய்யும் ² அணங்கு
 இதுவோ, காணீர் ;
 அணங்கு இதுவோ : காணீர் ;
³ அடும்பு அமர் தண்கானல்
⁴ பிணங்குநேர் ஐம்பாலோர்
 பெண்கொண்டதுவே.

முரிவரி

பொழில்தரு நறுமலரே, புதுமணம் விரிமணலே
 பழுதறு திருமொழியே, ⁵ பணையின வனமுலையே ;
 முழுமதி புரைமுகமே, முரிபுரு வில்இனையே
 எழுதரு மின்இடையே, எனைஇடர் செய்தவையே.

வளைவளர் தருதுறையே, மணம்விரி தருபொழிலே,
⁶ தளை அவிழ் நறுமலரே, தனியவள் திரிஇடமே
⁷ முளைவளர் இளநகையே, முழுமதி புரைமுகமே,
 இளையவள் இளைமுலையே எனைஇடர் செய்தவையே.

திணை நிலைவரி

கடல்புக்கு ⁸ உயிர்கொன்று வாழ்வர்நின் ⁹ ஐயர் ;
 உடல்புக்கு உயிர்கொன்று வாழ்வைமன், நீயும் ;
¹⁰ மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் ;

-
1. அலவ - மனம் வருந்த.
 2. அணங்கு - தெய்வம்.
 3. அடும்பு - ஒருவகைக் கொடி.
 4. பிணங்கு நேர் ஐம்பால் - செறிந்து நீண்ட கூந்தல் பெண்-பெண் வடிவு.
 5. பணை - பருத்த. வனமுலை - அழகிய முலை.
 6. தளை - முறுக்கு. (அடும்பு).
 7. முளை நகை - முளைபோலும் பல்.
 8. உயிர் - மீன்வகை.
 9. ஐயர் - தந்தை; உடன்பிறந்தோர் முதலியோர்.
 10. மிடல் - வலிமை.
- இ. - 8

- ¹ இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்..
 ஓடும் திமில்கொண்டு உயிர்கொல்வர் நின் ஐயர் ;
² கோடும் புருவத்து உயிர்கொல்வை நீயும் ;
 பீடும் ³ பிறர்எவ்வம் பாராய், முலைசுமந்து
 வாடும் சிறுமென் ⁴ மருங்குஇழவல் கண்டாய்.

வேறு

- ⁵ பவள உலக்கை கையால் பற்றித்
⁶ தவள முத்தம் குறுவாள் செங்கண் ;
 தவள முத்தம் குறுவாள் செங்கண்
 குவளை யல்ல கொடிய கொடிய.

- கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
⁷ புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் ;
 புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
⁸ வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.

வேறு

- சேரல், மடவன்னம்! சேரல்; நடை⁹ ஒவ்வாய்;
 சேரல், மடவன்னம்! சேரல்; நடை ஒவ்வாய்

1. இடர்புக்கு இடுகும் இடை இழவல் - இடரிலே கிடந்து
 சிறுகுகின்ற இடையினை இழந்து விடாதே.

2. கோடும் - வளைந்த.

3. பிறர் எவ்வம் பார்த்தல் பீடு - பிறர்க்கு உண்டாகும்
 துன்பத்தைப் பார்த்து இரங்குவது உனக்குப் பெருமை; ¹⁰
 அதனைப் பார்ப்பாயாக.

4. மருங்கு - இடை.

5. பவள உலக்கை - பவளத் துண்டத்தை உலக்கையாக.

6. தவள முத்தம் - வெண்மையான முத்து. குறுவாள் - குற்ற
 சிறவள்.

7. புள் வாய் உணங்கல் - உணங்கல் வாய் புள்; உலருகின்ற
 மீன்களைக் கவர வரும் பறவைகளை. கடிவாள் - ஓப்புபவள்.

வெள்வேல் - வெண்மையான வேல்.

¹ ஊர் திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல், மடஅன்னம்! சேரல்; நடை ஒவ்வாய்.

(இவ்வண்ணம் கோவலன்) கானல்வரிப் பாடல்
(பாடக்) கேட்ட மான்நெடுங்கண் மாதவியும், (இவன்பால்)
மன்னிய (தொரு) குறிப்பு உண்டு; இவன் தன் நிலைமயங்
கினான் என (உட்கொண்டு) கலவியால் மகிழ்ந்தாள்
போல் புலவியால் யாழ்வாங்கி, தானும் ஒரு குறிப்பினள்
போல் கானல் வரிப் பாடற்பாணி, நிலத்தெய்வம் வியப்
பெய்த, நீள்நிலத்தோர் மனமகிழக் ² கலத்தொடு புணர்ந்
தமைந்த ³ கண்டத்தால் பாடத் தொடங்குமன்.

ஆற்றுவரி

⁴ மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்தாய்; வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்த எல்லாம் நின்கணவன்

⁵ திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி காவேரி!

வாழி அவன்தன் வளநாடு

மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி

ஒழியாய் வாழி காவேரி.

1. ஊர் திரை - பரந்த வருகின்ற அலை. உழக்கி-அலைத்து.

2. கலம் - யாழ்.

3. கண்டம் - மிடறு (அடித்தொண்டை).

4. மருங்கு - பக்கம். வண்டு-வண்டுகள், வளையல். ஒல்கி
ஒதுங்கி.

5. திருந்து செங்கோல் நேர்மையால் அழகிய செங்கோல்.

- ஊழி யுய்க்கும் பேருதவி
 ஒழியாது ஒழுக்கல் உயிரோம்பும்
 1 ஆழி யாள்வான் பகல்வெய்யோன்
 அருளே வாழி காவேரி.

சார்த்து வரி

- 2 தீங்கதிர் வான் முகத்தாள் செவ்வாய்
 மணிமுறுவல் ஒவ்வா வேனும்
 வாங்குநீர் முத்தென்று வைகலும்
 3 மால்மகன்போல் வருதீர், ஐய,
 4 வீங்கோதம் தந்து விளங்கொளிய
 வெண்முத்தம் 5 விரைகுழ் கானல்
 பூங்கோதை கொண்டு 6 விலைஞர்போல்
 மீளும் புகாரே எம்மூர்.
 உண்டாரை 7 வெல்நரா 8 ஊண் ஒளியாப்
 பாக்கத்துள் 9 உறைஒன் றின்றித்
 10 தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பது
 யாங்கு அறிகோம், ஐய,
 11 வண்டால் திரை அழிப்பக் கையால்
 மணல்முகத்து மதிமேல் நீண்ட

1. ஆழியாள்வான் - ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர் செலுத்தும் சூரியன். பகல் வெய்யோன் - பகற்பொழுது செய்யவன்; நீதியையே விரும்புவன்.

2. தீங்கதிர் - இனிய கதிர். மணி முறுவல் - நல்ல நகை.

3. மால் மகன் - மயங்கின மகன்; காடின் என்றுமாம்.

4. வீங்கு ஓதம் - பெரிய கடல். ஓதம் முத்தைத் தந்து கோதை கொண்டு மீளும் புகார் என்க.

5. விரை - மணம்.

6. விலைஞர் - விலை கொடுத்து ஒன்றை வாங்குபவர்

7. வெல்நரா - மயங்கச செய்யும் கள்.

8. ஊண் ஒளியா - உண்ட ஐணை மறையாத.

9. உறை - உறுத்தல்.

10. தண்டா நோய் - நீங்காத நோய்.

11. வண்டால் - வண்டற்பாவை; விகாரம்,

புண்தோய் ¹வேல் நீர்மல்க மாதர்
கடல்தூர்க்கும் புகாரே எம்மூர்.

திணைநிலை வரி

- ²புணர் துணையோடு ³ஆடும்பொறி அலவன் நோக்கி
⁴இணர் ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
⁵வணர்சுரி ஐம்பாலோய்! ⁶வண்ணம் உணரேனல்.
⁷புன்கண்கூர் மலைப் புலம்பும்என் கண்ணோபோல்
துன்பம் ⁸உழவாய், துயிலப் பெறுதியால்
⁹இன்கள்வாய் நெய்தால்! நீய்தும் கனவினுள்
¹⁰வன்கணூர் கானல் வரக்கண்டு அறிதியோ.

வேறு

- ¹¹புள்ளியல்மான் தேராழி போன வழியெல்லாம்
தெள்ளநீர் ஓதம்! சிதைத்தாய்மற்று என்செய்கோ
¹²தெள்ளநீர் ஓதம்! சிதைத்தாய்மற்று எம்மோடுசங்கு
¹³உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று
என்செய்கோ.

-
1. வேல் - வேல் போன்ற கண்.
 2. புணர் துணை - கூடுகின்ற பெண் நண்டு.
 3. ஆடும் பொறி அலவன் - விளையாடும் பொறிகளையுடைய
கண்டு.
 4. இணர் ததையும் - பூங்கொத்துக்கள் நெருங்குகின்ற.
 5. வணர் சுரி ஐம்பால் - கடைகுழன்று சுரிந்த கூந்தல்.
 6. வண்ணம் - மனக் கருத்து.
 7. புன்கண் - துன்பம்.
 8. உழவாய் - வருந்துவது இல்லாய்.
 9. இன்கள் வாய் நெய்தால் - இனிய தேனையுடைய நெய்தற்
பூவே.
 10. வன்கணூர் - அன்பில்லாமையையுடைய காதலர்.
 11. புள் இயல் மான் - பறவைபோல் விரைந்து செல்லும்
இயல்பையுடைய குதிரை.
 12. தெள்ளநீர் - தெளிந்த நீர்.
 13. உள்ளாரோடு உள்ளாய் - நினைவாத காதலரோடு சேர்ந்து
கொண்டு என் நோயை அறியாதிருக்கின்றாய்.

நேர்ந்தநம் காதலர் ¹நேமி நெடுந்திண்தேர்
 ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்!
 ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு
²தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால், வாழி கடலோதம்.

மயங்குதிணை நிலைவரி

நல்³நித் திலத்தின் பூண்அணிந்து
 நலஞ்சார் பவளக் கலைஉடுத்துச்
 செந்நெல் ⁴பழனக் கழனிதொறும்
 திரையுலாவு கடல் சேர்ப்ப!
 புண்ணப் ⁵பொதும்பர் ⁶மகரத்தின்
 கொடியோன் எய்த புதுப்புண்கள்
 என்னைக் காணு வகைமறைத்தால்
 அன்னை காணின், என்செய்கோ.

⁷புலவுற் றிரங்கி யதுநீங்கப்
⁸பொழில்தண் டலையில் புகுந்துதீர்ந்த
 கலவைச் ⁹செம்மல் மணம் கமழ்த்
 திரைஉ லாவு கடல்சேர்ப்ப,
 பலவுற் றொருநோய் துணியாத
¹⁰படர்நோய் மடவாள் தனிஉழப்ப

-
1. நேமி - சக்கரம்.
 2. தீர்ந்தாய்போல் தீர்ந்திலை - உறவுபோல் இருந்து உறவாய் இல்லை; காரியத்தில் வேறுபடுகின்றாய்.
 3. நித்திலம் - முத்து.
 4. பழனம் - பொய்கை யருகுள்ள கழனி.
 5. பொதும்பர் - சோலை.
 6. மகரத் தின் கொடியோன் - மகரமீன் எழுதிய வலிய கொடியையுடைய மன்மதன்.
 7. புலவுற்று இரங்கியது-புலால் நாற்றம் உற்று வருந்தியது.
 8. பொழில் தண்டலையில் - சோலையில்.
 9. செம்மல் - பழைய பூக்கள்.
 10. பல துன்பங்களை உற்றதனால் நினைந்து பெற்ற வருத்தம்.

¹ அவவுற் றிரங்கி அறியாதோய்
அன்னை அறியின் என்செய்கோ.

வேறு

² இளையிருள் பரந்ததுவே ³ என்செய்வான்

மறைந்தனனே :

⁴ களைவரும் புலம்புநீர் கன்பொழிஇ உகுத்தனவே
தனையவிழ் மலர்க்குழலாய் ⁵ தணந்தார்நாட்டு

உளதாங்கொல்.

வளைநெகிழ எரிசிந்தி வந்ததும் மருண்மலை!

பறவைபாட் டடங்கினவே,

பகல்செய்வான் மறைந்தனனே

⁶ நிறைநிலா நோய்கூர

நெடுங்கண்ணீர் உகுத்தனவே

⁷ துறுமலர் அவிழ்குழலாய்!

துறந்தார் நாட்டு உளதாங்கொல்

⁸ மறவையாய் என்உயிர்மேல்

வந்ததும் மருள்மலை!

சாயல் வரி

⁹ கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்

¹⁰ பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்;

1. அவவுற்று - துயரமுற்று.

2. இளை இருள் - மெல்லிய இருள்.

3. எல் - பகற் காலம்.

4. களைவரும் - நீக்குதற்கு அரிய. புலம்பு - வருத்தம்.

5. தணந்தார் - பிரிந்தவர்.

6. நிறை நிலா நோய் - நிறுத்தினால் நிறுத்தியவழி நில்லாது பெருகுன்ற நோய். கூர - உண்டாக.

7. துறுமலர் - செறிந்த பூ.

8. மறவையாய் - மறம் உடையதாய்.

9. கைதை - தாமம்பூ. (தாமம்புதர்).

10. பொய்தல் - மகளிராடும் விளையாட்டு. அழித்து - கை விடும்படி செய்து.

பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
¹மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
 நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்;
²நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
³பொன்னேர் சுணங்கின் போவா ரல்லர்.

திணை நிலவரி

'அடையல், ⁴குருகே! அடையல் எம் கானல்
 அடையல், குருகே! அடையல் எம்கானல்;
 உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு ⁵உறுநோய் உரையாய்
 அடையல் குருகே! அடையல் எம்கானல்.'

இவ்வாறு பாடிப்போந்த மாதவி மீட்டும் தன் மெல்
 விரலால் செவ்வழிப் பாலைப்பண்ணை இசைத்து வரிப்
 பாட்டுப் பாடினாள்.

முகமில் வரி

⁶துணையர் விளரி ⁷நொடிதரும் தீம் பாலை
⁸இளிகளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
 இளிகளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
⁹கொளைவல்லாய் என் ஆவி கொள், வாழி, மாலை!!

1. மையல் - மயக்கம்.
2. நென்னல் - நேற்று.
3. பொன் நேர் சுணங்கு - பொன்போன்ற தேமல். .இன் - போல.
4. குருகு - நீர்ப்பறவை.
5. உறுநோய் - யான் உற்ற வருத்தத்தை.
6. துணையர் - செம்படவர். விளரி - அழுகிறவர் பாடும் பண்.
7. நொடிதரும் - பாடும்.
8. இளிகளையில் கொள்ள - மயக்கத்தால் யாழ் வாசிப்பவர் விரல்சென்று பகை நரம்பில் தடவ.
9. கொளை வல்லாய் - கொள்ளல் வல்லாய்!

¹பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்விழ

²வையமோ கண்புதைப்ப வந்தாய், மருள்மாலை!

மாலைநீ ஆயின் மணந்தார் அவராயின்

³ஞாலமோ நல்கூர்ந்த ததுவாழி, மாலை!!

வேறு

⁴தீத்துழைஇ வந்தஇச் ⁵செல்லல் மருள்மாலை

⁶தூக்காது துணிந்தஇத் ⁷துயரெஞ்சு கிளவியால்
பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கஎன்று
மாக்கடல் தெய்வம்! நின் மலரடி வணங்குதும்.

கட்டுரை

(என்று மாதவி பாடக் கேட்டு), யாழ் இசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்ததாகலின், (கோவலன்) யான் கானல் வரி பாட, (இவள்) தான் ஒன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்; (இவள்) ⁸மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள் என, உவவுற்ற திங்கள் முகத்தா(ளாகிய அவளைக்) ⁹கவவுக்கை நெகிழ்ந்தனனாய், “ஈங்கும்பொழுது கழிந்தது; ஆதலின்,

1. பையுள் நோய் - வருத்தம் மிக்க நோய்-

2. வையம் - நிலத்தில் வாழ்பவர்.

3. ஞாலம் நல்கூர்ந்தது - உலகு வறுமை உற்றது; அஃ தாவது, தனக்குண்டானதுபோல எல்லார்க்கும் வருத்த முண்டாகியதாக நினைத்து “ஞாலமோ நல்கூர்ந்து”, என்கின்றாள்.

4. தீத்துழைஇ - நெருப்பைத் துழுவிக் கொண்டு.

5. செல்லல் - வருத்தம்.

6. தூக்காது - நம்மை வருத்தமென்று கருதாமல்

7. துயரெஞ்சு கிளவி - நல்ல வார்த்தை.

8. மாயப் பொய் . வியக்கத்தகுந்த பொய்

9. கவவுக்கை - இறுகத் தழுவின கை.

எழுதும்” (அவ)ளுடன் எழுந்து. (தான்மட்டில்) ஏவ
 லாளர் உடன்குழ்வரப் (போயினன்;) போன பின்னர்,
 தாதவிழ் மலர்ச்சோலை ¹ஓதையாய்த்து ஒலியவித்துக்
 கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக் காத
 லுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள்.

¹ ஓதை ஆய்த்து - ஓசையாகியது.

அ. வேனிற் காதை

1¹ நெடியோன் குன்றமும் ²தொடியோள் பெளவமும்
 தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு
 மாட மதுரையும் பீடார் ³உறந்தையும்
⁴கலிகெழு வஞ்சியும் ஒளிபுனல் புகாரும்
 அரைசுவிற் றிருந்த உரைசால் சிறப்பின்
 மன்னன் ⁵மாறன் மகிழ்துணை யாகிய
 இன்னிள வேனில் வந்தனன் இவண்'' என
 வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
⁶இளங்கால் தூதன் இசைத்தனன் ; ஆதலின்,
⁷மகர வெல்கொடி மைந்தன் சேனை
 புகரறு கோலம் கொள்ளும்என் பதுபோல்,
 கொடிமிடை சோலைக் ⁸சூயிலோன் என்னும்
⁹படையுள் படுவோன் ¹⁰பணிமொழி கூற,
 மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள்
 கோவலன் ஊடக், கூடாது ஏகிய
 மாமலர் நெடுங்கண் மாதவி, விரும்பி,
 வாணுற நிவந்த மேல்நிலை மருங்கின்
¹¹வேனிற் பள்ளி ஏறி, மாணியை,

-
1. நெடியோன் - திருமால், குன்றம் - வேங்கடம்.
 2. தொடியோள் - கன்னியாகுமரி.
 3. உறந்தை - உறையூர்.
 4. கலி - ஆரவாரம்.
 5. மாறன் - காமன்.
 6. இளங்கால் தூதன் - தென்றற் காற்று ஆகிய தூதுவன்
 7. மகரவெல் கொடிமைந்தன் - காமன். அவனது சேனை மகளிர்கூட்டம். புகர் - குற்றம்.
 8. சூயிலோன் - சூயில்.
 9. படையுள் படுவோன் - படையில் சிறியவனும், கானம் ஊதுபவன்.
 10. பணிமொழி - கட்டளை ; பணித்த சொல்.
 11. வேனிற் பள்ளி - வேனிற் காலத்தே கொள்ளுகின்ற படுக்கையறை.

தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்,
கொங்கை முன்றில் குங்கும¹ வளாகத்து
மையறு சிறப்பின்² கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள்.

இந்த மதுர கீதம் செம்பாலை யென்னும் பண் என்பர். இதனை முதற்கண் கண்டத்தால் பாடி மயங்கி அதனையே யாழினும் பாடினள்; அதனாலும், தான் கோவலனைப் பிரிந்த துயர் வேனில் விருப்பால் மிகுவதால், ஆற்றாளாய், பலவகைப் பண்களையும் பாடினள். அவற்றாலும் அவளது துயர் நீங்கவில்லை. பின்பு ஒருவாறு தேறி, கோவலனுக்குத் திருமுகமொன்றெழுத மனத்தால் எண்ணினாள். உடனே, தாழைப்பூவினது வெள்ளிய மடலை ஓலைநறுக்காகவும்⁴ பித்திகையின் கூரிய அரும்பை எழுத்தாணியாகவும் கொண்டு, செம்பஞ்சின் குழம்பில் தோய்த்து உதறி எழுதலானாள்.

மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும்

இன்னிள வேனில் இளவர சாளன்

⁵ அந்திப் போதகத்து ⁶ அரும்பிடர் தோன்றிய

திங்கட் செவ்வனும் ⁷ செவ்விய னல்லன் ;

புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும்

⁸ தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்

1. வளாகம் - இடம்.

2. கையுறை - காணிக்கை.

3. அதிரா மரபு - தன் ஓசையில் அபசரம் படுவதில்லாத.

4. பித்திகை - பிச்சியென்னும் பூ.

5. அந்திப் போதகம் - அந்திமாலையாகிய யானை.

6. அரும்பிடர் - ஏறுதற்கரிய கழுத்தின்மேல்.

7. செவ்வியனல்லன் - நேர்மையின்றி உடலரங்கும் கோணியிருப்பவன்; அதனால் இன்பம் செய்யான்.

8. தணந்த மாக்கள் - பிரிந்தவர்கள்.

நறும்பு¹ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பு தன்றுஇஃது அறிந்தி மின்னனத்

தன் ஆற்றமைக் குறிப்பையும், தான் கற்ற நாடகக் கலை வகைகளுள் கோவலனோடுதான் கூடி இருந்தபோது அவன்பால் நிகழ்த்திக் காட்டிய² வரிவகைகளையும் வாயாற் சொல்லிச் சொல்லி,

³ விளையா மழலையின் வரித்துரை எழுதிப்
பசந்த மேனியள் படருறு மாலையின்
வசந்த மாலையை வருகனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து⁴ கொணர்க் சங்குளன,

அவள் அதனை எடுத்துச் சென்றனள். கோவலன் கூல வீதியில் இருப்பக் கண்டு, அவள் அத்திருமுகத்தை அவன்பால் கொடுத்தாள் அவன் அதனைப் படித்து, வசந்தமாலையை நோக்கி, “நங்காய், இதனுட் கூறியுள்ள,

காதலில் தோன்றிய⁵ கண்கூடு வரியும்,
கருநெடுங் கண்ணி⁶ காண்வரிக் கோலமும்,
செருவேல் நெடுங்கண்⁷ சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த⁸ உள்வரி யாடலும்,

-
1. வாளி - அம்பு.
 2. வரிவகைகள் - நடிப்பு வகைகள்.
 3. விளையா மழலை - முதிராத இளமை கனிந்த சொல்.
 4. கொணர்க் - அழைத்துக்கொண்டு வருக.
 5. கண்கூடு வரி - பிறர் சொல்லாமலே தானே வீரும்பி முன் நின்று நடிப்பது.
 6. காண்வரிக் கோலம் - நகைத்துக்கொண்டே வாடுவன வருதலும் போனனப் போதலும் ஆக நடிப்பது.
 7. சிலதியர் - ஏவற்பெண்கள்.
 8. உள்வரி யாடல் - சேடிப் பெண்களைப்போல உளுக் கொண்டு நடித்து இன்பம் செய்தல்.

புறத்துநின் ருடிய ¹புன்புற வரியும்
 கிளர்ந்துவே ருடிய ²கிளர்வரிக்கோலமும்,
 தேர்ந்துதேர்ந் துரைத்த ³தேர்ச்சிவரி யன்றியும்,
 கண்டவர்க் குரைத்த ⁴காட்சி வரியும்,
 எடுத்தவர் தீர்த்த ⁵எடுத்துக்கோள் வரியும்
 ஆடல் மகளே யாதலின், ஆயிழை!
⁶பாடு பெற்றன அப் பைந்தொடி தனக்குளன

உரைத்துத் தன் வாராமையும் சொல்லி விட்டான். அவன் மறுத்தது கண்ட வசந்தமாலையெயலற்று, மெலிவு முற்றாள். பின்பு அவள் வாடிய உள்ளமுடன் விரைந்து மாதவிபால் சென்று, கோவலன் கூறியதும், மறுத்ததும் விரியக் கூறி, அவனை “அன்பில்லாதவன், கொடியன்; இனி, அவன் வாரான்,” எனப் பழித்துரைத்தாள். அது கேட்கப்பொருத மாதவி, நாடகக் கணிகையாயினும் கற்பும் பொற்பும் சிறக்கப்பெற்றவளாதலால், வசந்தமாலைக்குத் “தோழி, அவரைக் கொடுமை கூருதே; அருட் செல்வர்; அவர்,

“மலை வாரா ராயினும், மாணியை
 காலே காண்குவம்” எனக் கையறு நெஞ்சமொடு
 பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்.

1. புன்புறவரி - காதல் மிகவுடையவன்போல அருகில் வந்து பின் புறத்தே சென்று நடிப்பது.

2. கிளர்வரி - தனக்கும் காதலனுக்கும் சேடியர் தூதுசொல்ல நெருங்குவதும் போவதுமாக நடிப்பது.

3. தேர்ச்சிவரி - காதலன் பிரிந்தானாகக்கொண்டு, அவனது கிளைஞருக்குத் தன் துன்பத்தைச் சொல்லுவதுபோல நடித்தல்.

4. காட்டுவரி - தன்னைப் பாப்பவர் அனைவருக்கும் தன் துன்பங்கள் தெரியக் காண நடித்தல்.

5. எடுத்துக் கோள்வரி - தான் காமத்தால் துன்புற்று மயக்கி வீழ்ந்தாகவும், பிறர் எடுத்துத் தேற்றியதாகவும் நடித்தல்.

6. பாடு பெற்றன - பெருமை பெற்றன.

கூ. கனுத்திறம் உரைத்த காதை

மாலதி என்னுமொரு பார்ப்பனி தன் மாற்றாள் குழந்தைக்கு ஒரு நாள் சங்கு கொண்டு பால் ஊட்ட, அக் குழந்தை பால் விக்கி இறந்தது. அது கண்டு அஞ்சின அவள், சட்டென அதனை எடுத்துக் கொண்டு அமரர் தருக்கோட்டம் முதலாகப் பல்வகைக் கோட்டங்கட்கும் சென்று முடிவில் சாத்தனார் கோட்டத்தில் பாடு கிடந்தாள். அது காலை, இடாகினி என்னும் பேய் அக் குழந்தையை எடுத்து விழுங்கி ஒழிந்தது. மனம் இரங்கிய சாத்தனார் அவளைத் தேற்றிப் போகச் சொல்லி வழியில் தானே அக் குழந்தை உருவாய்க் கிடந்தார். அவள் மனத் துயர் நீங்கிற்று. அக் குழந்தையான சாத்தனார் வளர்ந்து கல்வி நிரம்பி, பெற்றோர்க்கு இறுதிக் கூன் செய்து, தேவந்தி என்னும் பெண்ணை மணந்து எட்டியாண்டு தன் மனைவியொடு வாழ்ந்து பழையபடியே தேவவுருக் கொண்டார். தேவந்தி அன்று முதலே அச்சாத்தனார் கோயிலை வழிபட்டு வருவாளாயினாள். இவளுக்குக் கண்ணகி தன் கொழுநனைப் பிரிந்ததனால் துன்புறுவது தெரிந்தது. அதனால், அவளோடு நட்புற்று அவட்குத் தோழியாய் இருந்து வந்தாள். ஒரு நாள் தேவந்தி கண்ணகியின் முகம்நோக்கி, “நீ நின் கணவனது கூட்டம் பெறுக” என்று வாழ்த்தினாள். அதனால் கண்ணகிக்கு உவகையுண் டாயிற்றாயினும், “நீ கூறுமாறு யான் என் கணவனைப் பெறுவேன்; ஆனால்,

¹ கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் ; என்னை

² பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுட் பட்டேம் ;

1. கடுக்கும் - ஐயப்படுகிறது.

2. பிடித்தனன்-என் கணவன் என் கையைப் பற்றிக் கொண்டுபோக.

பட்ட பதியில் படாத தொருவார்த்தை
 இட்டனர் ஊரார் ¹ இடுதேள் இட்டு என் தன்மேல்,
 கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று; அதுகேட்டுக்
 காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனோடு
 ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுஉண்டால்; ² உரையாடேன்;
³ தீக்குற்றம் போலும், செறிதொடி இ! தீக்குற்றம்
 உற்றேனோடு உற்ற ⁴ உறுவனோடு யான்உற்ற
⁵ நற்றிறம் கேட்கின் நகையாகும்”

என்று தான் கண்ட கனுவின் திறத்தைக் கட்டுரைத்தாள்.

அதனைக் கேட்ட தேவந்தி,

⁶ கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒருநோன்பு
 பொய்த்தாய் பழம்பிறப்பில்; ⁷ போய்க்கெடுக; உய்த்துக்
 கடலொடு காவிரி சென்றலைக்கும் ⁸ முன்றில்
 மடலனிழ் நெய்தலங் கானல் ⁹ தடமுள;
 சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
 காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு

1. இடுதேள் இட்டு-தேன் கொட்டப்படுபவர் தெரியாவகை,
 தேனல்லாத ஒன்றை மறைத்துக்கொண்டு வந்து அவர் மேலே
 போட்டுப் பயமுறுத்துதல்.

2. உரையாடேன் - இழுவான கனாக் கண்டால் பிறர்க்குச்
 சொல்லலாகாது என்ற கொள்கையால் சொல்லிற்றலேன்.

3. தீக்குற்றம் - கடிதான குற்றம் (முலை திருகி யெறிதல்),
 உற்றேன் - செய்தேன்.

4. உறுவன் - மிக்கவனாகிய கோவலன்.

5. நற்றிறம் - இருவரும் சுவர்க்கம் புகுந்தது.

6. கைத்தாயும் அல்லை - நின் கணவனாக நீ வெறுக்கப்பட
 வில்லை.

7. போய்க்கெடுக - உன்னைப்பற்றிய தீங்குகள் எல்லாம்
 அழிக.

8. முன்றில் - முன்னே யுள்ள இடம்.

9. தடம் - தடாகம்.

தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்;

¹போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்; யாம் ஒரு
[நாள் ஆடுதும்,

என்று சொன்னாள் அதற்குக், கண்ணகி, கற்புடை
மகளிர் தம் கணவரை அன்றிப் பிற தெய்வங்களைக்
கைதொழுதல் இலர் என்ற கருத்தால், அது
“பீடன்று” என மறுத்திருந்தாள். இவ்வாறு இருக்
கையில், வாயிலில் இருந்த ஏவலாட்டி வந்து, “காவல
னாகிய கோவலன் வந்து நம் கடையகத்துள்ளான்”
என்றாள். கண்ணகியும் விரைந்து சென்று முகமலர்ந்து
வரவேற்றாள். அவனோடினிதிருந்த கோவலன்
கண்ணகியின் வருந்திய நிலையும் வாடிய மேனியும் கண்டு
பெரு வருத்தம் கொண்டு, நெஞ்சு கலுழ்ந்து,

²சலம்புணர் கொள்கைச் ³சலதியொடாடிக்

குலம்தரு ⁴வான்பொருட் குன்றம் தொலைந்த

⁵இலம்பாடு நாணுத் தரும்எனக்கு

என்றான். மாதவிக்குக் கொடுக்கும் பொருள் குறைந்த
தனால் இவ்வாறு இவன் தளர்ந்து கூறினான் என்று
கொண்டு கண்ணகி, “ஏனை அணிகலமெல்லாம் ஒழி
யினும், யான் அணியாது வைத்திருக்கும் சிலம்புகள்
உள; அவற்றைக் கொண்டு செல்க” என்று பரிந்து
கூறினாள். கோவலன் மனம் புண்பட்டு, சேயிழை,
கேள்; இச்

1. போகம் செய்பூமி - போகபூமி.

2. சலம் - பொய்.

3. சலதி - பொய் பேசுபவன்; பொய்யொழுக்க முடையவன்

4. வான்பொருள் - மிதந்த செல்வம்.

5. இலம்பாடு - இல்லாமை (வறுமை).

சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு

¹உலந்தபொருள் ²ஈட்டுத லுற்றேன்; மலர்ந்தீர்
மாட மதுரை யகத்துச் சென்று”

என்று சொல்லி, “பொழுது விடிதற்குள் போதற்கு
நினைந்தேன்; நியும் என்னோடு எழுக” என மொழிந்
தான்.

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்

மாதவிதன் சொல்லை வறிதாக்க—³முதை

வினைகடைக் கூட்ட ⁴வியம்கொண்டான் கங்குல்

களை⁵சுடர் கால்சீயா முன்.

1. உலந்த - கெட்ட.

2. ஈட்டுதலுற்றேன் - தேடிச் சேர்க்கத் துணிந்தேன்.

3. முதை - பழைய.

4. வியம்கொண்டான் - வினையின் ஏவலை மேற்கொண்டான் -

5. சுடர் கங்குல் கால்சீயாமுன் - சுடர் இருளை அதன் இடத்தி
னின்று போக்காத முன்பே; விடியமுன்பே என்றபடி.

கூ. நாடுகாண் காதை

¹வான்கண் விழியா வைகறை யாமத்து
²மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
 காரிருள் நின்ற ³கடைநாட் கங்குல்
 ஊழ்வினை ⁴கடைஇ உள்ளம் ⁵துரப்பக்

கோவலன், கண்ணகி நல்லாளுடன் புகார் நகரத்
 தின் தோரணவாயிலைக் கடந்து, மணிவண்ணன்
 கோயிலை அடைந்து அவனை வலம் செய்து வணங்கி,
 புத்ததருமங்களை அந்தரசாரிகள் மறைய இருந்து
 ஓதுதற்காக இந்திரன் நிருமித்த இந்திரவிகாரம் ஏழும்
 பொருந்திய புத்தசைத்தியத்தை அடைந்தான். அதன்
 பின் அருகன் கோயிலில் உள்ள பெருமன்றத்தில்
 நின்ற அசோகமரத்தின் நிழலில் ⁶உலக நோன்பிகள்
 இட்ட சிலாதலத்தைக் கண்டு தொழுது வலம்செய்து
 கொண்டு, ஊர் வாயிலைக் கடந்து, இருவரும்,

⁷கலையி லாளன் காமர் வேனிலொடு
 மலைய மாருதம் ⁸மன்னவற்கு இறுக்கும்
 பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
⁹இலவந் திகையின் எயிற்புறம் போகிக்

-
1. வான்கண் - சூரியன்.
 2. மீன் - நட்சத்திரம்.
 3. கடைநாட்கங்குல் - கடையாமத்தில் இருள் நின்ற இரவு.
 4. கடைஇ - செலுத்தி.
 5. துரப்ப - மூடுக்க.
 6. உலக நோன்பிகள் - சிராவகர். (இல்லிருந்து வாலும்
 சைனர்.)
 7. கலையிலாளன் - உடலுருவில்லாத காமன்.
 8. மன்னவன் - சோழன். காமன் சோழனுக்கு வேனிலை
 யும், மாருதத்தையும் திறையாக இறுக்கும்.
 9. இலவந்திகை - வசந்தச் சோலை, எயில் மதில்.

காவிரிக்குச் செல்லும் பெரு வழியைத் தொடர்ந்து சென்று, அதன் கரைவாயிலைச் சேர்ந்தனர்; பின்னர், காவிரியின்வடகரை வழியாக மேற்குத் திக்குநோக்கி ஆங்கே செறிந்திருந்த மலர்ப்பொழில்களி னூடே ஒரு காவதம் நடந்து கவுந்திப் பள்ளியைக் கண்டடைந்தனர். அப் பள்ளியிற் சிறிதுபோது இருப்ப, கண்ணகி, கோவலனை நோக்கி, புன்முறுவலுடன், “மதுரை மூதூர் யாது?” என வினவ, அவன், “நல்லாய்! அஃது ஆறைங்காத அளவில் (முப்பது காத தூரத்தில்) உளது; சேய்த்தன்று, நணித்தே” என்றான். அவள் நகைத்து மகிழ, இருவரும் அப் பள்ளியின்கண் வாழ்ந்த காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழுதனர். அவர் களைக் கண்ட சவுந்தி, மகிழ்ந்த உள்ளத்தளாய்,

உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும்
¹பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
 உடையீர்! என்றே, ²உறுக ணாளின்
³கடைகழிந்து இங்ஙனம் சுருதிய வரறு?

என்று கேட்டனள். கோவலன், “உறுதவத்தீர், உரையாட்டு ஒன்றும் இல்லை. மதுரைமூதூர் சென்று பொருள் ஈட்டும் வேட்கை யுடையேன்” என்றான். “அது கருத்தாயின், நீவிர் நெறியின் அருமை அறிந்திலீர்; அது காடும் நாடும் இடையிட்டுப் பருக்கைகள் நிறைந்திருக்கும்; இவள் அதனைக் கடந்து போதற்கு வேண்டும் தன்மை யுடையவளல்லள்; இனி ஊழ் என் செய்து முடிக்குமோ? அதனை அறிவார் யார்? அன்றியும் உயர்குடிப் பிறந்த நீ இவளை ஒருங்கு கொண்டு செல்வது ஏலாது; ஆதலால் செல்வதை ஒழிக எனின், நீவிர் ஒழிகின்றிலீர்” என்று முதற்கண் மொழிந்து, பின்பு,

1. பெருமகன் : அருகதேவன்.
2. உறுகணைர் - தன்பமுறும் பாவிக்கள்.
3. கடைகழிந்து - வீடுவாசலைவிட்டு.

“¹மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டுஆங்கு² அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
³ஒன்றிய உள்ள முடையேன்; ஆகலின்,

⁴போதுவல் யானும்; போதுமின்” என்ற
காவுந்தி றயையைக் கைதொழுது ஏத்தி

“அடிகள் நீரே அருளுதி ராயின், இத்

⁵தொடிவனைத் தோளி துயர்தீர்த் தேன்” எனக்

கோவலன் உவகை மிகுந்து கூறலும், கவுந்தி,
“கோவல, நீ செல்லுதற்கு மேற்கொண்ட வழியின்கண்
துன்பம் தருவன பலவும் உண்டு; கேள்” என்று வழியின்
அருமைகளை எடுத்துக் கூறலானான்.

⁶வெயில்நிறம் பொருஅ மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப்⁷ படர்குவ மெனினே,
மண்⁸ பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த⁹ தாதுசேர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப்¹⁰ போற்று மாக்கட்குக்

1. மறவுரை நீத்த மாசறு கேள்வியர்-பாவம் உண்டுபண்ணும்
சொற்களைச் சொல்லுதல் இல்லாத குற்றமற்ற ஞானிகள்.

2. அறிவனை - அருகதேவனை.

3. ஒன்றிய உள்ளம் - போவதற்கு ஒருப்பட்ட கருத்து.

4. போதுவல் - வருவேன்.

5. தொடிவனைத் தோளி-தொடியும் வளையும் அணிந்த
தோள்களையுடைய இக் கண்ணகி.

6. வெயில் நிறம் பொருஅ மெல்லியல் : வெயிலின் வெளிச்
சத்தைக் கண்ணால் பார்க்கவும் பொறுக்காத மென்மையான
தன்மையையுடைய கண்ணகி.

7. படர்குவம் - செல்வோம்.

8. பக வீழ்ந்த - வெடிப்புண்டாகக் கீழே உண்டாகிய.

9. தாது - சண்பகமரத்தின் பூந்தாது.

10. போற்று மாக்கட்கு-தெரியாமல் நடந்து செல்லு
பவருக்கு.

கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
 உதிர்¹ பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
 முதிர்ந்தேம்² பழம்பகை முட்டினும் முட்டும்;
 மஞ்சளும் இஞ்சியும்³ மயங்கரில் வலயத்துச்
 செஞ்சுளைப் பலவின்⁴ பரல்பகை உறுக்கும்;
 கயல்நெடுங் கண்ணி காத்தற் கேள்வ!

⁵ வயலுழைப் படர்குவம் எனினே, ஆங்குப்

⁶ பூநா நிலஞ்சிப் பொருகய லோட்டி
 நீர்நாய் கௌவிய⁷ நெடும்புற வாளை

⁸ மலங்குமிளிர்⁹ செறுவில் விலங்கப் பாயின்
 கலங்கலும் உண்டுஇக் காரிகை; ஆங்கண்,
 கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
 சுரும்புகூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்;
 அடங்கா வேட்கையின்¹⁰ அறிவஞர் எய்திக்
 குடங்கையின்¹¹ நொண்டு கொள்ளவும் கூடும்;

¹² குறுநர் இட்ட குவளையம் போதொடு
 பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
 நெறிசெல் வருத்தத்து நீரஞர் எய்தி

1. பூஞ் செம்மல் - உதிர்ந்து கிடந்த பழம் பூக்களில்.

2. பழம் பகை முட்டும்-பலாப்பழம் பகைபோல முட்டும்.

3. மயங்கு அரில் வலயம் - ஒன்றோடொன்று பின்னிச்
 கொண்டு கிடக்கும் பாத்தி.

4. பரல்-பலாக்கொட்டை. பகை உறுகும்-பகையாய்க்
 காலேஉறுத்தும்.

5. வயலுழை - வயல்களின் வழியாச.

6. பூ நாறு இலஞ்சி - பூக்களின் மணம் கமழும் குளம்.

7. நெடும் புற வாளை - நீண்ட முதகையுடைய வாளை.

8. மலங்கு - ஒருவகை மீன்.

9. செறுவில் - வயலில்.

10. அறிவஞர் - அறிவுக் கலக்கம்.

11. நொண்டு - முகந்துகொண்டு.

12. குறுநர் - களை பறிப்பவர்.

அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்;
 எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
¹ பொறிமாண் அலவனும் நந்தும் போற்றுது
² ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணில்
³ தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணை;
 வயலும் சோலையு மல்லது யாங்கணும்
⁴ அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை;
⁵ நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு
 குறியறிந்து அவையவை குறுகாது ஒம்புளனச்

சொல்லித் தோளில் துகிலும், கையில் பிச்சைப்பாத்திர
 மும் மயிற்பீலியும் கொண்டு ⁶ “மொழிப்பொருள் தெய்வம்
 வழித்துணையாக” என்று புறப்பட்டனர்.

வழியில், காவிரியின் புதுநீர்ப்பெருக்கு மதகுகளில்
 முடுகியேகும் ஓசையும், வயல்களில் கம்புட்கோழியும்,
 நாரையும் பிறவுமாகிய புள்ளினங்களின் ஒலியும்,

⁷ கருங்கை வினைஞரும் களமரும் கூடி
 ஒருங்குநின் றூர்க்கும் ஒலியே அன்றியும்
 செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் ⁸ கடைசியர்
 வெங்கள் ⁹ தொலைச்சிய விருந்திற் பாணியும்,

1. பொறிமாண் அலவன்-புள்ளியால் மாட்சிமைப் பட்ட
 ாண்டு.

2. ஊழடி யொதுக்கம் - முறையே அடிமேல் அடிவைத்து
 கடக்கும் நடை.

3. தாழ்தரு - தங்கும்.

4. அயல்பட - வேறாக.

5. நெறியிருங்குஞ்சி - நெறித்த கரிய தலைமயிர்.

6. மொழிப் பொருள் தெய்வம் - உபதேச மந்திரம்.

7. கருங்கை வினைஞர் - பள்ளர்; பறையர். களமர் - உழவர்.

8. கடைசியர் - உழவர் மகளிர்.

9. தொலைச்சிய - தொலைத்த. விருந்திற்பாணி - பழகாத
 பாட்டு.

பார்உடைப் பனர்போல் ¹பழிச்சினர் கைதொழ
 ஏரோடு நின்றோர் ²ஏர்மங் கலமும்,
³பெருஞ்செய்ந் நெல்லின் ⁴முகவைப் பாட்டும்,
 தெண் ⁵கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
⁶மண்களை முழுவின் மகிழ்சை யோதையும்,

கேட்டவண்ணம் சென்ற இம் மூவரும் சில ஊர்களைக்
 கூடந்து சென்றனர். அங்கே, மறையோர் இருக்கையும்,

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
 இரப்போர் சுற்றமும் ⁷புரப்போர் கொற்றமும்
 உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்

கண்டு மகிழ்ந்தனர். ஆயினும், இவ்வாற்றால் இவர்கள்
 ஒரு காவதமே செல்ல முடிந்தது. முடிவில் ஆற்றிடைக்
 குறை ஒன்று இவர்கள் முன் தோன்றிற்று. அதனருகே
 வானவர் உறையும் பொழிலொன்று இருந்தது. அதன்
 கண், உலக நோன்பிகள் இட்ட சிலாதலம் ஒன்று
 காணப்பட்டது. அதன்மேல் தருமம் உரைக்கும் சாரணர்
 தோன்ற, அவர் திருவடிகளில் இம் மூவரும் வீழ்ந்து
 வணங்கினர். இவருள் கோவலனும் கண்ணகியும்,

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
⁸சிந்தை விளக்கில் தெரிந்தோ னாயினும்

1. பழிச்சினர் - போற்றி.

2. ஏர் மங்கலம் - ஏர் உழுவார் பாடும் பாட்டு.

3. பெருஞ்செய் - பெரிய வயல்.

4. முகவைப்பாட்டு-நீர் இறைப்பவர் பாட்டு, ஏற்றப் பாட்டு.

5. கிணைப் பொருநர் - தடாரி என்னும் வாத்தியத்தை
 இசைக்கும் பாடகர்.

6. மண்களை முழவு-வாரால் இறுகக்கட்டி மார்ச்சனை
 அமைக்கப்பெற்ற முழா. மார்ச்சனை - தட்டினால் கும்பம்
 என்று ஒசை எழுப்புவது.

7. புரப்போர் - அரசர். கொற்றம் - வெற்றி.

8. சிந்தை விளக்கு - அவதி ஞானம்; திரிகால உணர்வு-

ஆர்வமும் ¹செற்றமும் ²அகல நீக்கிய
 வீர னாகலின் ³விழுமம் கொள்ளான்;
 கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி! காணாய்,
 ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை,
⁴ இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
 ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணை;
⁵ கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
 ஒருங்குடன் நிலலா உடம்பிடை உயிர்கள்

என்று மொழிந்து, அருக தேவனது பலவேறு சிறப்பி
 யல்பு உரைக்கும் பெயர்களைப் பலபட ஒதிப் புகழ்ந்து,
 “அப்பெருமான் ஓதிய வேதவொளி உறின் அல்லது, பிற
 வியாகிய இருட்டறைப் பட்டவர் அதனினின்றும் விடு
 பட்டுப் போதார்” என்று கூறினர்.

சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்;
 காவுந்தி, கைதன் தலைமேற் கொண்டு,
 ஒரு ⁶மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
 திருமொழிக் கல்லது என் செவியகம் திறவா;
 காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
 நாம மல்லது நவிலாது என்நா;
⁷ ஐவரை வென்றோன் அடியினை யல்லது
⁸ கைவரைக் காணினும் காணா என்கண்;

1. செற்றம் - பகை.

2. அகல - நீங்க.

3. விழுமம் - வருத்தம்.

4. இட்டவித்தின்-வினாயக்கடிய நிலத்தில் விதைத்த
 விதைபோல.

5. கடுங்கால் நெடுவெளி-கடிய காற்று வீசும் வெளியிடத்
 தில் (மைதானத்தில்).

6. மூன்று - காமம், கோபம், மயக்கம்.

7. ஐவர் - இந்திரியம் ஐந்து; (ஐம்புலன்கள்.)

8. கைவரை - கைமேலே.

- அருள் அறம் பூண்டோன் திருமெய்க் கல்லதுஎன்
¹ பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது;
 அருகர் அறவன் அறிவோற் கல்லதுஎன்
 இருகையும் கூடி ஒருவழிக் குவியா;
² மலர்மிசை நடந்தோன் மலராடி அல்லதுஎன்
 தலைமிசை யுச்சி தான் ³ அணிப் பொருஅது,
 இறுதியில் இன்பத்து இறைமொழிக் கல்லது
⁴ மறுதர வோதிஎன் மனம்புடை பெயராது.

என்று கவுந்தியடிகள் பரவிக் கூறவே, சாரணர் நிலத்தி லிருந்து ஒரு முழ வுயரம் அந்தரத்தே நின்று, “பவந் தரு பாசம் கவுந்தி கெடுக” என்று உரைத்துவிட்டு வானவீதியிற் படர்ந்தனர்.

பின்னர், கவுந்தியடிகளொடு கோவலனும் கண்ணகி யும் ஓடமேறி ஆற்றைக் கடந்து காவிரியின் தென் கரையை அடைந்து, ஒரு பூம் பொழிலில் இருந்தனர். அங்கே, வம்பப் பரத்தையொருத்தியுடன் வறுமொழியா ளன் ஒருவன் வந்து, கோவலனையும் கண்ணகியையும் கண்டு வியந்து,

- காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
 ஆர்? எனக் கேட்டு ⁵ ஈங்கு அறிகுவம் என்றே
⁶ நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீர்! உடன்
⁷ ஆற்றுவழிப் பட்டோர் ஆர்? என வினவ, என்

-
1. பொருளில் - பயனில்லாத.
 2. மலர்மிசை நடந்தோன் - தாமரைப் பூவின்மேல் நடக் தவனாகிய அருகதேவன்.
 3. அணிப் பொருது - அணிவதற்கு உடன்படாது.
 4. மறு தர ஒதி - உருவேற ஒதி.
 5. ஈங்கு - இவ்விடத்தே.
 6. நோற்றுணல் - விரத நாட்களி ல் பட்டினிகிடந்து உண் பது. யாக்கை நொசி தவத்தீர் - உடல் மெலிந்த தவசியே..
 7. ஆற்று வழிப்பட்டோர் - வழியில் கூடி வந்த இவர்.

மக்கள்; காணீர், மானிட யாக்கையர்;
¹ பக்கம் நீங்குமின், ² பரிபுலம் பினர் என,
³ உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
 கடவதும் உண்டோ? கற்றறிந் தீர் எனத்
⁴ தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
 காதுலன் முன்னர்க் கண்ணகி நடுங்க.

கவுந்தியடிகள் கண்டு, “இவர்கள் என் பூங்கோதை
 யாகிய கண்ணகியை இகழ்கின்றார்கள் போலும்; இவர்
 கள் முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகு” எனச்
 சாபம் தந்தார். குறுநரியாகி அவ்விருவரும் ஊளையிடத்
 தொடங்கினர். அதனால்,

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
⁵ நெறியின் நீங்கியோர் ⁶ நீரல கூறினும்,
 அறியாமை என்று அறியல் வேண்டும்;
 செய்தவத் தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
⁷ உய்திக் காலம் உரையீ ரோ? என,
 அறியா மையின்றின்று இழிபிறப் புற்றோர்

1. பக்கம் நீங்குமின் - அவர் பக்கம் போகாமல் விலகிச்
 செல்லுங்கள்.

2. பரிபுலம்பினர் - மிகவும் வருந்தி இருக்கின்றனர்.

3. உடன் வயிற்றோர்கள் - ஒரு தாய் வயிற்றில் பிறந்
 தவர்கள்.

4. தீமொழி - இகழ்ந்த சொல்.

5. நெறியின் நீங்கியோர் - நல்லொழுக்கத்தில் தவறி நடப்
 பவர்கள்.

6. நீர் அல - தகாதவற்றை.

7. உய்திக் காலம் - சாபம் நீங்கும் காலம்.

உறையூர் ¹நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
 பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
 முன்னை யருவம் பெறுகசங்கு இவர்எனச்

²சாப விடை செய்து இருவரும் பின்தொடர்ந்துவரக்
 கவுந்தி யடிகள் உறையூருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முதலாவது

புகார்க் காண்டம் முடிந்தது.

—

-
1. நொச்சி - மதிற்முறம்.
 2. சாபவிடை - சாபவிடுதலை.

உ. மதுரைக் காண்டம்



கக. காடுகாண் காதை

இவ்வாறு உறையூரை யடைந்த கோவலனும் கண்ணகியும், கவுந்தியடிகளும்; அங்குள்ள,

- ¹ திங்கள்மூன் றடுக்கிய திருமுகக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் ² திகழொளி சிறந்து.
- ³ கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
- ⁴ ஆதியில் தோற்றத்து ⁵ அறிவனை வணங்கி,

அவனது கோயிலில் இருந்த சமண முனிவர்களைக் கண்டனர். அவர்கட்கு ஆற்றிடைக் குறையில் சாவகர் இட்ட சிலாதலத்தின்மேல் இருந்துகொண்டு, சாரணர் சொன்ன அறவுரைகளைக் கவுந்தியடிகள் உரைத்தனர். அன்று பகற்போது கழியவே, இம் மூவரும் அப்பள்ளியிலேயே இரவுப் பொழுதையும் கழித்தனர். மறுநாட் காலையில் வெய்யவன் கீழ்த்திசையில் விளங்கித் தோன்ற, இம்மூவரும் செல்லத் தொடங்கி, நெடிது சென்றனர் வழியில், இளமரக் காவொன்று அவர்கண்ணெதிரே தோன்றிற்று. அவ் விடத்தை அடைந்து இவர்கள் இருக்கும்போது, மறையவன் ஒருவன்,

1. திங்கள் மூன்று அடுக்கிய திரு முக்குடை-மூன்று முழு மதியை ஒன்றன்கீழ் ஒன்று அடுக்கினால் ஒத்த சிறந்த மூன்று குடை; அவை, சந்திராதித்தம், நித்தியவிலோதம், சகலபாசனம் என்பன.

2. திகழ் ஒளி - விளங்கும் ஒளி.

3. கோதை தாழ் பிண்டி - கடவுள் தன்மையால் தொடுத்த மாஸையாகவே பூத்துத் தொங்கும் அசோக மரம்.

4. ஆதியில் தோற்றம்-ஆதியும் அந்தமும் இல்லாத தோற்றம்.

5. அறிவன்-உறையூரில் கோயில் கொண்டிருக்கும் அருகன்.

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றுழி உலகம் காக்க;

¹ அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி,

வடிவேல் எறிந்த ²வான்பகை பொருது

³பஹுளி யாற்றுடன் பல்மலை யடுக்கத்துக்

⁴குமரிக் கோடும் ⁵கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.

⁶செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்

பொங்குஒளி மார்பில் ⁷பூண்டோன் வாழி

⁸மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க

என்று பாண்டிநாட்டு வேந்தனான தென்னவனை வாழ்த்திக்கொண்டே வந்திருப்பதைக் கண்டனர். அவனைக் கோவலன் பார்த்து, “உமது ஊர் யாது? நீவிர் இங்கே வருவானேன்?” என வினவினன். அம் மறையவன்,

1. தன் அளவு அடியில் உணர்த்தி - தன் பெருமையினது அளவைக் காலால் மிதித்து உணர்த்தி

2. வான் பகை பொருது - (கடல்) பழம்பகையைப் பொறுக்காது.

3. பஹுளி யாறு - குமரிமலைக்குத் தெற்கில் அதன் அடியில் ஓடிய யாறு.

4. குமரிக் கோடு - குமரிமலை. இஃது இப்போதிருக்கும் குமரி முனைக்குத் தெற்கில் இருந்ததென்பர்.

5. கொடுங்கடல் - யாற்றையும், பலமலை யடுக்கத்தையும் விழுங்க நின்ற கொடுங்கடல்; இது தென்பெருங்கடல்.

6. செங்கண் ஆயிரத்தோன் - மெய்யெங்கும் பல கண்களை யுடைய இத்திரன். திறல் - வலி.

7. பூண்டோன் - அணிந்துகொண்டவளுகிய பாண்டியன்.

8. மழை பிணித்து ஆண்ட மன்னவன் - மழை பெய்யாது ஒழிந்த முகிலினத்தைப் பற்றி நீங்காதவாறு விலங்கிட்டு மழை பெய்வித்துக் கொண்டவளுகிய பாண்டியன். (இச் செயல்கள் திருவிளையாடற் புராணத்து விரியக் காணப்படுகின்றன.)

நீல மேகம் நெடும்பொன் குன்றத்துப்
¹பால்விரிந்து அகலாது படிந்தது போல
 ஆயிரம் விரித்துஎழு ²தலையுடை அருந்திறல்
 பாயல் பள்ளிப் பலர்தொழுது ஏத்த
 விரிதிரைக் காவிரி ³வியன்பெருந் துருத்தித்
 திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்,
 வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
 ஒங்குயர் மலையத்து உச்சி மீமிசை
 விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
 இருமருங்கு ஒங்கிய ⁴இடைநிலைத் தானத்து
⁵மின்னுக்கோடி உடுத்து விளங்குவில் பூண்டு
⁶நல்நிற மேகம் நின்றது போலப்
⁷பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்;
⁸தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
 நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
⁹பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
 செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

காணவேண்டும் என்னும் ஆசை செலுத்த, யான்
 குடமலை நாட்டிலிருந்து வருகின்றேன். யான் அந்த
 நாட்டிலுள்ள மாங்காடு என்னும் ஊரில் இருப்ப
 வன். மேலும்,

1. பால் விரிந்து அகலாது - எல்லாப் பக்கமும் விரியப்
 படர்ந்து நீங்காமல்.

2. தலையுடை அருந்திறல் - தலைகளையுடைய கிட்டுதற்கு
 அரிய வலிமை கொண்ட ஆதிசேடன்.

3. வியன்பெரும் துருத்தி-அகன்ற பெரிய ஆற்றிடைக்குறை.

4. இடைநிலைத் தானத்து - இடைப்பட்ட இடத்தே.

5. மின்னுக் கோடி - மின்னாகிய புதுவுடை.

6. நல் நிற மேகம் - நல்ல கரிய நிறத்தையுடைய மேகம்.

7. பகை அணங்கு ஆழி - பகைவரை வருத்தும் ஆழிப்படை.

8. தகை - அழகு.

9. பொலம்பூ ஆடை - பூ வேலை செய்யப்பட்ட பொன்னுடை
 (பீதாம்பரம்),

தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டேன்; ஆதலின்
வாழ்த்திவந்து இருந்தேன்; இதுஎன் வரவு,

என்று கூறினன். அது கேட்டுக் கோவலன், “மா
மறை முதல்வ, மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறி
யாது? கூறுக” என்றான். மறையோன், நெறிகூறலுற்று,

²கோத்தொழி லாளரொடு கொற்றவன் ³கோடி

⁴வேத்தியல் இழந்த வியல்நிலம் போல

⁵வேனலங் கிழவனொடு ⁶வெங்கதிர் வேந்தன்

தான் ⁷நலம் திருகத் தன்மையில் குன்றி

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் ⁸உறுத்துப்

பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்

காலை எய்தினிர், ⁹காரிகை தன்னுடன்;

வழியில் கற்பாறைகளும், பொத்தை மலைகளும்,
ஊறு செய்விலங்கும்,¹⁰ ஏற்றிழிவும் உடைய சிறுவழிகளும்
உண்டு. இவற்றை முறையே கடந்து சென்றால்,
கொடும்பாளூர், நெடுங்குளம் என்னும் இரண்டுக்கும்
நடுவே ஏரியொன்று இருப்பக் காண்பீர். அவ்வேரியின்
கரையைக் கடந்து சென்றால், பிறையணிந்த இறைவன்
கையில் ஏந்திய மூவிலைச்சூலம்போல மூன்று கிளைவழி
கள் பிரியக் காணலாம். அவற்றுள் வலம்படக் கிடந்த

1. கண்மணி குளிர்ப்ப - கண்ணின் மணி குளிர், கண்குளிர்.

2. கோத்தொழிலாளர் - அமைச்சர்.

3. கோடி - செங்கோல் முறை தவறி.

4. வேத்தியல் - அரச இயல்.

5. வேனலம் கிழவன் - வேனிற்காலமாகிய அமைச்சன்,

6. வெங்கதிர் வேந்தன் - வெங்கதிராகிய வேந்தன்.

7. நலம் திருக - நலம் கெடுமாறு பண்ண.

8. உறுத்து - அடைவித்து. படிவம் - வடிவு.

9. காரிகை - அழகுடையவள். ஈண்டுக் கண்ணகி மேற்று.

10. ஏற்றிழிவு - உயர்ச்சியும், தாழ்வும் சரிவுமாம்.

வழியாகச் செல்வீராயின் அது கடத்தற்கரிய சுரத்திடைக்
கொண்டு செல்லும். அதன்பின் அவ்வழியில் சிறிது
சேய்மைக்கண் சென்றவிடத்து,

வாழையும் கமுகும் காய்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் ¹சூழுடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்;
அம்மலை வலம்கொண்டு அகன்பதிச் செல்லுமின்.

அவ் வழியைத் தொடராது, ²இடம்படக் கிடந்த
நெறியிற் செல்லின், நீவிர் திருமால் குன்றமாகிய
அழகர்மலையை அடைவீர்கள். அவ்விடத்தே,

³பெருமால் கெடுக்கும் ⁴பிலம்உண்டு; ஆங்கு,
விண்ணே ரேத்தும் ⁵வியத்தகு மரபின்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி எனும் ⁶பெயர் போகி,
⁷முட்டாச் சிறப்பின் மூன்றுஉள; ஆங்கு,

புண்ணிய சரவணத்தைப், ^{1,3} பொருந்துவீராயின்,
இந்திரன் செய்த ஐந்திர வியாகரணத்தை அறிந்து
கொள்வீர்கள்; பவகாரணியில் மூழ்கினால், நீவிர்
நுமது பழம்பிறப்பை அறிவீர்கள்; இட்டசித்தி என்பது
மூழ்கினார் விரும்பிய அனைத்தும் விரும்பியவாறே
பெறுவிக்கும்; பின்பு அங்கே காணப்படும் பிலத்துட்
செல்ல விரும்பின், அருகிலுள்ள மலைமேல் இருக்கும்
பெருமான் திருவடிகளை மனத்தே கொண்டு, அத் திரு

1. சூழ் அடுத்த ஒங்கிய - சுற்று முற்றம் சூழ்க்கொண்டு
உயர்ந்த.

2. 'இடம் படக் கிடந்த - இடப்பக்கமாக இருந்த.

3. பெரு மால் - மிக்க மயக்கம்.

4. பிலம் - பாதல வழி.

5. வியத்தகு மரபு - வியக்கத்தக்க தன்மை.

6. பெயர் போகி - நாற்புறமும் பெயர் சிறந்துள்ள.

7. முட்டாச் சிறப்பு - இடையறாத சிறப்பு.

மலையை மும்முறை வலம் வருதல்வேண்டும். அவ்வாறு வரின், அங்கே ஓடும் ¹ சிலம்பாற்றின் கரையில், வரோத்தமை என்பவள் நும் கண் முன்னே தோன்றி,

இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும்,
 இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றிஓர்
²செம்மையில் நிற்பதும் செப்புமின், நீயிர்; இவ்
³வரைத்தாள் வாழ்வேன்; வரோத்தமை என்பேன்;
⁴உரைத்தார்க்கு உரியேன்; உரைத்தீ ராயின்,
⁵திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவு

என்பள். அவட்கு அவள் கேட்ட முறையே பொருள் நலமும் அறவினைச் சிறப்பும், வீடு பேற்றியல்பும் விரித்துக் கூறுவீராயின், பிலவழிக்கு வேண்டும் கதவைத் திறந்து வழி காட்டுவாள். அவ் வழியே செல்வின், செய்மைக்கண் இரட்டைக் கதவு ஒன்று உங்கட்குத் தோன்றும், அதனை அடையின், ஆங்கே ஒருத்தி தோன்றி,

⁶ இறுதியில் இன்பம் எனக்குசங்கு உரைத்தாள்,
 பெறுதிர் போலும்நீர் பேணிய பொருள், எனும்;

-
1. சிலம்பாறு - இஃது ஒரு யாற்றின் பெயர்.
 2. செம்மையில் நிற்பது - அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடு.
 3. வரைத்தாள் - மலையின் அடி.
 4. உரைத்தார்க்கு உரியேன் - உரைத்தவர் பாணராயினும் அவர்கட்கு அடித்தொண்டு புரிவேன்.
 5. திருத்தக்கீர்-திருவாளர்களே. திறப்பேன் கதவு என்ன வேண்டியவன், திறப்பதன் விரைவு தோன்றத் திறந்தேன் என்றான். இது கால மயக்கம்.
 6. இறுதி இல் இன்பம் - வீடுபேறு.

உரையீ ராயினும் ¹உறுகண் செய்யேன்;

²நெடுவழிப் புறத்து நீக்குவன் நும்எனும்.

ஒருகால் யாவரேனும் அவள் கேட்பதனை உரைத்தால் அவர்களை முன்பு கூறிய புண்ணிய சரவணம் முதலிய மூன்றனையும் காட்டி விரும்பியது செய்க என்று சொல்லி நீங்குவள்; நீவிரும் அவளால் அம் மூன்றும் காட்டப்பட்டு, ஐந்தெழுத்தும் எட்டெழுத்துமாகிய மறைமொழிகளுள் விரும்பிய தொன்றை நினைத்து வாயால் மொழிந்து, அவற்றுட் படிவீராயின், மலைமிசை இருக்கும் பெரியோன் திருவடியைப் பொருந்துவீர்கள்.

³உள்ளம் பொருந்துவீ ராயின், மற்றுஅவன்,

⁴புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்;

தோன்றிய பின் அவன் துணைமலர்த் ⁵தாள்இணை,
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி

⁶மாண்புடை மரபின் மதுரைக்கு ஏருமின்.

என்று சொல்லி, இதுவே அப் பிலவழியின் காட்சி என்று சொன்னான். இதற்கு மேலும் சொல்லலுற்ற அம்மறையவன், “இதனையும் நீவிர் விரும்பீராயின் இடையேயுள்ள வழியே சென்மின்; அதுவே செவ்விய நெறி. வழியில் நாடுகளும் ஊர்களும் பலவுண்டு; அரிய

1. உறுகண் - வருத்தம்.

2. நெடுவழிப் புறத்து நும் நீக்குவன் எனும் - நீவிர் போக வேண்டிய வழியின் கண்ணே நும்மைச் செலுத்துவேன் என்று சொல்வான்.

3. உள்ளம் பொருந்துவீராயின் - திருவடிகளை உள்ளத்தில் நினைப்பீராயின்.

4. புள் அணி நீள் கொடி புணர்நிலை - கருடப் புள்ளின் வடிவெழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடம்.

5. தாள் இணை என்று துயர் கெடுக்கும் - திருவடிகள் உம்மைத் தாங்கிக்கொண்டு பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்.

6. மாண்பு உடை மரபு - மாட்சிமை பொருந்திய முறைகள்.

வழிகள் சிலவும் காணப்படும். அவ்வருவழியில், மிக்க துயர் செய்யும் தெய்வமும் ஒன்று உண்டு. அது வழிப்போவார்க்கு வெளிப்படையாக யாதொரு தீங்கும் செய்யாது; நயந்தோன்ற நடித்துப் போகின்றவர்களைப் போகா வண்ணம் செய்துவிடும்; அதனைத் தப்பிச் செல்லின், மதுரைப்பதியை எளிதில் இனிது அடைவீர்கள். யானும், திருமலை வழிபடச் செல்கின்றேன்," என்று சொல்லிச் செலவுபெறச் சமைந்தான். அவன் கூறியவற்றை இதுகாறும் மிக்க அமைதியுடன் கேட்டுக் கொண்டே வந்த கவுந்தியடிகள்,

¹ நலம்புரி கொள்கை நான்மறை யாள,
பிலம்புக வேண்டும் ² பெற்றிசங்கு இல்லை;

இற்றந்த பிறப்பில் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பில் காண யோநீ;

³ வாய்மையின் வழி அது மன்னுயிர் ஒம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்;

⁴ காமுறு தெய்வம் கண்டு அடிபணிய
நீபோ; யாங்களும் ⁵ நீள்நெறிப் படர்குதும்,

என்று மொழிந்தனர்; மறையவனும் போய்ச் சேர்ந்தான். பின்னர் மூவரும் மதுரைக்குரிய வழியே நடக்கலுற்றனர்; அன்றையபோது வேரோர் அரிய ஊரின் கண் தங்கியிருந்து, அடுத்தநாட்காலையில் செல்வாரா

1. நலம்புரி கொள்கை - நல்ல ஒழுக்கத்தை விரும்பும் கோட்பாடு.

2. பெற்றி சங்கு இல்லை - தன்மை எமக்குக் கிடையாது.

3. வாய்மையின் வழி அது - வாய்மை என்னும் அறத்தின் தவறாமல்.

4. காமுறு தெய்வம் - காண்பதற்காக விரும்பிய தெய்வமே.

5. நீள்நெறிப் படர்குதும் - நீண்ட வழியைச் செல்கின்றோம்.

யினர். பேர்ம்போது வெயில் மிக்கது; ஏனை இருவர்க்கும் நீர் வேட்கை மிக்கது. கிளைவழி ஒன்றைக் கோவலன் பின்பற்றிச் சென்று ஒரு பொய்கைக்கரையை அடைந்தான். அங்கே ஒரு தெய்வம், மாதவியின் தோழியான வசந்தமாலைபோல் உருக்கொண்டு போந்து, மாதவியின் உட்கோளைக் கண்டு கூறுவதுபோல, நயமொழிகளை முதற்கண் சொல்லி,

“¹மேலோ ராயினும் ²நூலோ ராயினும்
³பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
 பிணியெனக் கொண்டு ⁴பிறக்கிட் டொழியும்
 கணிகையர் ⁵வாழ்க்கை கடையே ⁶போன்ம்.”

என மாதவி மனம் அழிந்து வாழ்க்கையில் வெறுப்படைந்து என்னையும் விலக்கிவிட்டாள்; யானும் நீவிர் மதுரைக் கேசுவது கேள்வியுற்று, வாணிகச்சாத்தோடு தனியே வந்து துயருழந்தேன்; எனக்கு யாது பணிக்கின்றாய்? என்று கேட்டது. “இஃது ஒரு கால் அம் மறையோன் சொன்ன மயக்கும் தெய்வமோ” எனக் கோவலன் ஐயுற்றுத் தன் நாவினால் ஒரு மறை மொழியைச் சொல்லவே, தெய்வம் தன் உண்மை வடிவு காட்டி,

1. மேலோர் - முனிவர்.

2. நூலோர் - கற்றோர்.

3. பால் வகை தெரிந்த பகுதியோர் - நூல்களைக் கல்லாத இயல்பாகவே நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் பகுத்தறிந்து ஒழுக்கும் மதி நுட்பமுடையவர்.

4. பிறக்கிட்டு ஒழியும் - புறக்கணித்து நீங்கும்.

5. வாழ்க்கை - பொய் யொழுக்கம்.

6. போன்ம் - போலும். இஃது அசைநிலை.

¹வனசா ரீணியான்; மயக்கம் செய்தேன்;

²புனமயில் சாயற்கும் ³புண்ணிய முதல்விக்கும்
என்றிறம் உரையாது ஏடுக,

என்று சொல்லிவிட்டு ஏகியது. கோவலன், அப் பொய்கை நீரைக் கவுந்தியடிகட்கும், கண்ணகிக்கும் கொடுத்து நீர்வேட்கையைப் போக்கினன். பின்னர், வேனில் வெப்பம் மிகுவது கண்டு, “இக் கொடிய சுரத்தில் இனிச் செல்வது பொருந்தாது” என்று தீர்ந்து.

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்,
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை

⁴ஆரிடை அத்தத்து இயங்குநர் அல்லது,

மாரி வளம்பெருஅ ⁵வில்லேர் உழவர்

⁶கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி

⁷வேற்றுப் புலம்போகிநல் ⁸வெற்றம் கொடுத்து.

1. வனசாரிணி - வனத்தில் திரிபும் இயக்கி.

2. புனமயில் சாயல் - புனத்தில் வாழும் மயிலின் சாயலை புடைய கண்ணகி.

3. புண்ணிய முதல்வி - கவுந்தியடிகள். தவத்தினும், கற்பு சிறந்தது; அதனால், கண்ணகியை முற்கூறி, புண்ணிய முதல்வியைப் பின்னர்க் கூறினார். இருவர் பாலும் முறையே சாயலும் அறமும் இருப்பினும், “தவறு கண்டுழிக் கணத்தில் வெகுண்டு சபிப்பர் என்று அஞ்சி அவர்கட்கு உரையாதொழிக” என்று இயக்கி இரந்து கேட்டான்.

4. ஆர் இடை அத்தத்து இயங்குநர் - அல்லது - செல்லுதற்கு அருமையாகிய வழிகளிலே செல்லுபவர் கையிலுள்ள பொருள் கவர்வது தவிர.

5. வில் ஏர் உழவர் - வில்கொண்டு செய்யும் தொழிலையே உழவுத் தொழிலாகவுடைய மறவர்

6. கூற்று உறழ் முன்பு - யமனை ஒத்த வலிமை.

7. வேற்றுப்புலம் - பகைவரது போர் முனை.

8. வெற்றம் - வெற்றி.

¹கழிபே ரண்மைக் கடன்பார்த் திருக்கும்

²விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் ³வான நாடி.

யாகிய ⁴ஐயைக் கோட்டமடைந்து அங்ஊ; தங்குவாரா
யினர்.

1. கழி பேர் ஆண்மைக் கடன் - தன்னையே உயிர்ப்பலியாக
இடும் பலிக்கடன்.

2. விழிநுதல்; துதல் விழிக்குமரி - நெற்றிக்கண்ணை
புடைய குமரி.

3. வான நாடி - துறக்க நாட்டையுடையவளான கொற்றவை.

4. ஐயைக் கோட்டம் - கொற்றவையின் கோயில்.

கஉ. வேட்டுவ வரி

கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியுமாகிய மூவரும் ஐயைக் கோட்டத்தில் ஒருபுறத்தே தங்கியிருந்தனர். அக்காலம் வேளிற்காலம். வெயிலவனது வெப்பம் தாங்குதற்கு அரிதாயிருந்தது. வழிப்பறி செய்யுங்கள்வர் கூட்டமும் வழிச் செல்வோர் இல்லாமையால் தத்தம் சேரியில் மடிந்து கிடந்தது. களவே புரிந்து வாழும் வேட்டுவர், தமக்குக் களவு வாய்க்காமையால் வறுமை மிக்க வருந்துவாராயினர். அதுபோது,

¹வழங்குவில் தடக்கை ²மறக்குடித் தாயத்துப்

³பழங்கடன் உற்ற ⁴முழங்குவாய்ச் சாலினி

வேட்டுவ வரி என்பது, வேட்டுவர் கொற்றவை, வள்ளி நாயகி முதலியோர் வேடம் பூண்டு கூத்தாடிப் பல பாட்டுப் பாடிப் பலி கொடுத்துப் பரவுவதைக் கூறுவது. இவ்வாறு வேற்றுருவம் தாங்கி ஆடும் கூத்து உள்வரி எனப்படும். அதனால் இக் காதை வேட்டுவ வரி எனப்பட்டது. அடியார்க்கு நல்லாரும் “இது கூத்தாற் பெற்ற பெயர்” என்று கூறுவர். வேட்டுவ வரி என்பதில் வரியாவது கண்கூடுவரி முதலாகக் கூறப்படும்வரிக் கூத்தையும் குறிக்குமாயினும், ஈண்டு உள்வரிக் கூத்தே குறித்து நிற்கிறது. கானல்வரி என்ற விடத்து வரி என்பது இசைத்தமிழ் வகையிற் கூறப்படும் வரிப் பாட்டுக்களைக் குறித்து நிற்பது.

1. வழங்கு வில் தடக்கை - அம்பைச் செலுத்தும் வில்லேர் கிய பெரிய கை.

2. மறக்குடித் தாயம் - மறவர் குடியில் பிறந்த உரிமை

3. பழங்கடன் - இன்னபடியே ஆயின் இன்ன பலி இடுவேம் என முன்பே நேர்ந்துள்ள கடன்.

4. முழங்குவாய்ச் சாலினி - கொக்கரிக்கும் வாயையுடைய சாலினி. சாலினி-தெய்வ மருள் ஏறி-ஆடுபவன்; பூசாரிச்சி என்பர்.

தெய்வம் உற்று ¹மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப
²இடுமுள் வேலி எயினர்கூட்டு உண்ணும்
நடுவூர் மன்றத்து ³அடிபெயர்த்து ஆடி.

“எயினர்களே. ஆறலைத்தல், சூறையாடுதல், ஆகோடல் முதலிய உங்கட்கு முறைமையான தொழில்கள் இப்போது வாய்க்காமையால் நீவிர் வறுமையுற்றீர்கள். உங்கள் சிலைக்கு வெற்றி தந்த கலையூர் செல்விக்கு நீவிர் உயிர்ப் பலி தாரா தொழிந்தீர்கள். உங்களுடைய ⁴களவேர் வாழ்க்கை முன்போல வளம் பெற வேண்டுமாயின், இப்போதே அவட்குரிய கடனைக் கொடுமின்,” என்று சொன்னான் அதுகேட்ட எயினர் அதற்கு உடம்பட்டு, அச்சாலினியின் கூந்தலைச் சடையாகப் பின்னி வெள்ளிய கயிற்றூல் கட்டி, பன்றியின் கடைவாய்ப் பல்லைப் பிறைபோலச் சூட்டி, கழுத்திற்குப் புலிப்பல் கோத்த தாலி யணிந்து, புலித்தோலை மேகலையாக உடுத்து, வலிய வில்லொன்றை அவள் கையில் கொடுத்து முறுக்தண்ட கொம்பையுடைய கலைமான் மீது ஏற்றி, கொட்டும், பறையும், கொம்பும், குழலும் முழங்கி முன் செல்ல, அவர் நடுவே, அச்சாலினி, கலைமான் மீது ஏறிவர,

-
1. மெய்ம்மயிர் நிறுத்து - மெய்ம்மயிர் சிலிர்த்து.
 2. இடு முள்வேலி - முட்களைக்கொண்டு கட்டுவைத்த வேலி.
 3. அடிபெயர்த்து ஆடி - தாளத்துக்கு ஒப்ப அடியிட்டு ஆடி. எயினரை நடுவே உள்ள மன்றத்து, சாலினி, கானவர் வியப்பக் கையெடுத்து ஓச்சி அடிபெயர்த்து ஆடினன் என்க.
 4. களவு ஏர் வாழ்க்கை - களவு செய்தலையே தொழிலாக அடைய வாழ்க்கை.

- ¹வண்ணமும் சுண்ணமும் தண்நறும் சாந்தமும்
²புழுக்கலும் ³நோலையும் ⁴விழுக்குடை மடையும்
 பூவும் புகையும் மேவிய ⁵விரையும்

எயினர் மகளிரான எயிற்றியர் ஏந்திக்கொண்டு பின்னே வர, ஐயைக்கோட்டம் அடைந்தனர். அங்கேயுள்ள பலிபீடிகையின் முன் அவளைக் கொணர்ந்து நிறுத்தித் தாம் கொண்டு போந்த பொருள்களை அப்பீடிகையில் வைத்து எயினர் அனைவரும் ஐயையைக் கைதொழுது ஏத்தினர். அப்போது, கலையேறி வந்த சாலினி, தெய்வ மருள்கொண்டு ஒருபுறத்தே இருந்த கண்ணகியைக் கண்டு, அங்கு நின்ற எயினர்க்குக் காட்டி,

இவளோ,

- ⁶கொங்கச் செல்வி; ⁷குடமலை யாட்டி
⁸தென் தமிழ்ப் பாவை செய் தவக் கொழுந்து.
 ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
⁹திருமா மணி

1. வண்ணம்-தோளிலும் மார்பிலும் நிறம் தீட்டும் வண்ணம், (நிறம்).

2. புழுக்கல் - அவரை, துவரை, முதலியன (சுண்டல்).

3. நோலை - எள்ளுருண்டை.

4. விழுக்கு உடை மடை - நிணம் கலந்த சோறு. இஃது இக்காலத்தே வழங்கும் பிரியானி போல்வது.

⁵விரை - நறுமணப் பொருள்.

6. கொங்கச் செல்வி - கொங்கு நாட்டினை ஆளும் செல்வி.

7. குடமலையாட்டி - குடநாட்டையாளும் செல்வி.

8. தென் தமிழ்ப்பாவை - தென் தமிழ் நாட்டையாளும் பாவைபோல்வான். செய்த தவக் கொழுந்து - இவ்வாறு இம் மூன்று நாட்டையும் ஆள்வதற்காக முற்பிறப்பிலே செய்த நல்வினைக்கண் முளைத்த கொழுந்து போல்வான்.

9. திருமா மணி - சீரிய பெரிய மணி.

என்று உரைத்தனர். அதனைக் கேட்டதும் கண்ணகி நாணி ¹“பேதுறவு மொழிந்தனர் மூதறி வாட்டி” என்று தன் கணவனது பின்புறத்தே ஒடுங்கித் தலை கவிழ்ந்து புன்னகைசெய்து நின்றாள். இனி, அச்சாலினியைச் சூழநின்ற எயினர் அவள் பூண்ட ஐயைக் கோலம் நன்கு பொருந்தி இருப்பக் கண்டு வியந்து, அவளை ஐயையாகவே கருதி, அச் செல்வியின் பலவகைப் புகழையும் எடுத்தோதி.

²“வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை,

³இரண்டுவேறு உருவின் திரண்டதோள் அவுணன் தலைமீசை நின்ற தையல், பலர்தொழும் அமரி, குமரி, கவுரி, சமரி,

சூனி, நீனி, ⁴மாலவற்கு இளங்கிளை

⁵ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

⁶பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை,

⁷ஆய்கலைப் பாவை, ⁸அருங்கலப் பாவை

1. பேதுறவு - தெய்வ மருளால் உண்டான மயக்கம்.

2. வலம்படு கொற்றம் - மேலான வெற்றி.

3. இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - தலைவேறு, உடல் வேறுக உள்ள உருவமும் திரண்ட தோளும் உடைய அசுரன்; இவனை விக் கிரமாசுரன், மயிடாசுரன் என்றும் கூறுவர். தலை - எருமைத் தலை; உடல் - மக்கள் உடல்.

4. மாலவற்கு இளங்கிளை - திருமாலுக்குத் தங்கை.

5. ஐயை - வெற்றித் திருமகள். செய்யவள் - செல்வத் திருமகள்.

6. பாய்கலைப்பாவை - பாய்ந்து ஒடும் மான் ஊரும் பாவை. - (மலைமகள்)

7. ஆய்கலைப் பாவை - அறிஞர் ஆராயும் அறுபத்துநான்கு கலைகளையுமுடைய பாவை. (கலைமகள்)

8. அருங்கலப் பாவை - தொடி முதலிய அரிய அணிகலன்களை உடைய பாவை. (திருமகள்)

இவ்வெயின இளமகள்மீது எழுந்தருளி எமக்கு அருளினள்" என்று மிக்க வியப்போடு சொல்லிக் கொண்டனர். பின்பு அவர்கள் பல பாட்டுக்களைப் பாடலாயினர்.

முன்றிற் சிறப்பு

- 1 நாகம் நாளும் 2 நரந்தை 3 நிரந்தன;
- 4 ஆவும் ஆரமும் ஓங்கின; எங்கணும்
- 5 சேவும் மாவும் செறிந்தன; கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பளி முன்றிலே.
- 6 செம்பொன் வேங்கை சொரிந்தன; சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன;
- 7 பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு; இனம் திங்கள் வாழ்சடை யாள்நிரு முன்றிலே.

வள்ளிக் கூத்து

- கொற்றவை கொண்ட 9 அணிகொண்டு நின்ற இப்
 10 பொற்றொடி மாதர் தவம் என்னை கொல்லோ
 பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
 வில்தொழில் வேடர் குலனை குலனும்.

-
1. நாகம் - சுரபுனை.
 2. நரந்தை - நாரத்த மரம்.
 3. நிரந்தன - வரிசையுற நின்றன.
 4. ஆ - ஆச்சா மரம்.
 5. சே - அழிஞ்சில்.
 6. செம்பொன்-செவ்விய பொன்னின் கிறத்தை உடைய பூ.
 7. பொங்கர் வெண்பொரி - கொம்புகளில் பூத்த வெண்மை யான பொரி போன்ற பூ. புன்கு பொரி சிந்தின என்க.
 8. வள்ளிக்கூத்து - வள்ளி நாயகியே போல் வேடம் புனைந்து குறமகளிர் ஆடும் கூத்து.
 9. அணி - வேடம்.
 10. பொற்றொடி மாதர் - பொன்னாலாகிய தொடி அணிந்த பெண்.

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றஇவ்
¹ஆய்தொடி நல்லாள் தவம்என்னை கொல்லோ
 ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
²வேய்வில் எயினர் குலனே குலனும்.

³முன்னிலைப் பரவல்

ஆனைத்தோல் போர்த்துப் ⁴புலியின் உரிஉடுத்துக்
 கானத்து ⁵எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் ;
 வர்னோர் வணங்க ⁶மறைமேல் மறையாகி
 ஞானக் கொழுந்தாய் ⁷நடுக்கின்றி யேநிற்பாய்.

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
⁸செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால் ;
 கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
 மங்கை உருவாய் ⁹மறைஏத்த வேநிற்பாய்

இவ்வண்ணம் கொற்றவையைப் பரவிய எயினர்.
 இனிக் கூத்து வகையால் அவளைப் பரவத் தொடங்கி
¹⁰வென்றிக்கூத்து, ¹¹கூத்துள்படுதல் முதலியன பாடி,
 பின்வரும் கொற்றவைநிலை முதலியவற்றைப் பாடினர்.

-
1. ஆய்தொடி - அழகிய தொடி.
 2. வேய் வில் - மூங்கிலால் சமைத்த வில்.
 3. முன்னிலைப் பரவல் - பாடப்படுவோரைக் கேட்போர் போல முன்னிலைப் படுத்திப் பாடிப் பரவுதல்.
 4. புலியின் உரி - புலியின் தோல்.
 5. எருமைக் கருந்தலை - மயிடாசுரனது பசுந்தலை.
 6. மறைமேல் மறையாகி - நான்கு மறைக்கும் மறைப் பொருளாய்.
 7. நடுக்கின்றி நிற்பாய் - சலிப்பின்றி நிற்கும் நீ.
 8. செங்கண் அரிமான் சினவிடை - சிவந்த கண்ணையுடைய அரிமாவாகிய சினம் பொருந்திய ஏறு (ஆண் சிங்கம்).
 9. மறை - நான்கு மறைகளும்.
 10. வென்றிக் கூத்து-போர் செய்து பெற்ற வெற்றி குறித்து அப்போர்க்களத்தே ஆடும் கூத்து.
 11. கூத்துள் படுதல் - கூத்து நிகழ்ச்சியில் நிகழ்வது செய்து அதற்கேற்ப ஆடிப் பாடுதல்.

¹கொற்றவை நிலை

²உட்குடைச் சீறார் ஒருமகன்
 ஆனிரைகொள்ள உற்ற காலை
 வெட்சி மலர்புனைய ³வெள்வாள்
 உழத்தியும் வேண்டும் போலும்,
 வெட்சி மலர்புனைய வெள்வாள்
 உழத்தியும் வேண்டின், வேற்றூர்க்
 கட்சியுள் ⁴காரி கடியகுரல்
 இசைத்துக் காட்டும் போலும்.
⁵கள்விலை யாட்டி மறுப்பப் ⁶பொருமறவன்
 கைவில் ஏந்திப்
⁷புள்ளும் வழிப்படரப் ⁸புல்லார் நிரைகருதிப்
 போகும் போலும்;
 புள்ளும் வழிப்படரப் புல்லார்
 நிரைகருதிப் போகும் காலைக்
 கொள்ளும் கொடிஎடுத்துக் கொற்றவையும்
⁹கொடுமரம்முன் செல்லும் போலும்.

¹⁰கொடை என்னும்

-
1. கொற்றவை நிலை - கொற்றவையைப் பரலிப் பாடுவது.
 2. உட்கு - பகைவர்க்கு அச்சம் தரும்.
 3. வெள் வாள் உழத்தி - வெள்ளிய வாட்படை எந்தும் கொற்றவை. வேற்றூர்க் கட்சி - பகைவர் ஊர் சூழ்ந்த காடு.
 4. காரி - கரியன் என்னும் ஒருவகைப் புள்.
 5. கள் விலையாட்டி - கள் விற்பவன்.
 6. பொரு மறவன் - மானம் பொறுக்கமாட்டாத வீரன்.
 7. புள்ளும் வழிப்படர - அவன் கருத்திற்கு ஏற்ப நற்குறி செய்ய.
 8. புல்லார் கிரை - பகைவரது ஆனிரை.
 9. கொடுமரம் - வில், வில்லின்முன் கொற்றவை செல்லும் போலும் என்க.
 10. கொடை என்னும் துறைப்பாட்டு மடை-பகைவரிடத்தே கொண்ட ஆனிரைகளைப் பலர்க்கும் பகுத்து வழங்குவதைப்பொருளாகக்கொண்ட பாட்டுக்களை இடையே தொடுத்துப் பாடுதல்.

துறைப்பாட்டு மடை

¹ முருந்தேர் இளநகை காணாய், நின்னயர்

² கரந்தை அலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் ³ வேய்தேரி கானவன்

⁴ புள்வாய்ப்புச் சொன்ன கணிமுன்றில் நிறைந்தன.

⁵ கயமலர் உண்கண்ணாய், காணாய், நின்னயர்,
அயலார் அலற எறிந்தநல் ஆனிரைகள்

⁶ நயனில் மொழியின் ⁷ நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன.

⁸ அவிப்பலி

⁹ கடரொடு திரிதரும் முனிவரும் அமரரும்

இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்

1. முருந்து - மயில் இறகின் அடி.

2. கரந்தை - சிரை மீட்க வந்த படைவர்.

3. வேய் - வேய் பார்த்தல்: அஃதாவது, படைவர் செயலை
உறையாக அறிந்து வந்தோர் கூறுவது கேட்டல்.

4. புள் வாய்ப்புச் சொன்ன கணி - புள்ளின் நற்குறி கண்டு
சொன்ன கணி கூறுவோன்.

5. கயமலர் - பெரிய பூ.

6. நயன் இல் மொழி - ஈரயில்லாத சொல்.

7. நரை முது தாடி - நரைத்து நீண்ட தாடி.

8. அவிப்பலி-செய்த சூள் பொய்யாதவாறு உயிர்பலியிடுதல்.

9. கடரொடு திரிதரும் முனிவர்-“ஞாயிற்றின் வெம்மையைப்
பல்லுயிரும் பொறுத்தல் ஆற்றா என்று கருதித் தமது அருளினால்,
அந்த ஞாயிற்றோடு திரிந்து அவ் வெம்மையைப் பொறுக்கின்ற
முனிவர்.”

¹ அடல்வலி எயினர்நின் அடிதொடு கடன் இது

² மிடறுஉகு குருதிகொள் விறல்தரு விலையே.

அடியொடு சிறுபறை ³ வயிரொடு துவைசெய

⁴ வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்

அடுபுலி அனையவர் குமரிநின் ⁵ அடிதொடு

படுகடன் இஃதுஒரு பளிமுக ⁶ மடையே.

⁷ பலிக்கொடை

துண்ணென் துடியொடு ⁸ துஞ்சூர் எறிதரு

⁹ கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்;

¹⁰ விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்.

1. அடல் வலி எயினர் - கொலையையும் வலியையுமுடைய எயினர்.

2. மிடறு உகு குருதி - தமது கழுத்தைத் தர்மே அறுத்தலால் சொரியும் குருதி. கொள் - கொள்வாயாக - விறல் - வெற்றி.

3. வயிர் - கொம்பு என்னும் ஊது கருவி.

4. வெடிபட - நிலம் பிளக்கும்படியாக முழங்க.

5. அடி தொடு படு கடன் - திருவடியைத் தொட்டுச் சூள் செய்தகடன்.

6. மடை - பலி உணவு.

7. பலிக் கொடை - கொடுத்த பலியை உண்ணுமாறு வேண்டதல்.

8. துஞ்சு ஊர் எறிதரும் - உறங்குகின்ற பொழுதில் பகைவர் ஊர்க்குள் துழைந்து கொலை புரியும்.

9. கண் இல் எயினர் - இரக்கமில்லாத எயினர்.

10. விண்ணோர்...செய்குவாய் - விண்ணவர் சாவாமையைத் தரும் அமுதுண்டும் ஒருகால் சாகின்றவராக, உண்டபொழுதே உண்டார் உயிருண்பதால் எத்தகையோரும் உண்டற்காகாத நஞ்சை உண்டு எக்காலத்தும் அழிவின்றி இருந்து உயிர்கட்கு அருள் செய்குவாய்.

- ¹பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும்
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்;
²மருதில் நடந்துநின் மாமன் செய் ³வஞ்ச
உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்.

இவ்வாறு கொற்றவையைப் பரவிய வேட்டுவர் முடிவில் தங்கள் பாண்டிநாட்டு வேந்தனான பாண்டியன், “வெட்சி சூடி மேம்படுவானாக” என வேண்டி நின்றனர்.

1. பொருள் கொண்டு புண் செயினல்லது - வழிப்போவார் பொருளைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்க்குத் தம் வாளால் புண்ணைக் கொடுப்பதன்றி.

2. மருதில் நடந்து - ஆயர்பாடியில் மருதமரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்று. மாமன் - கஞ்சன்.

3. வஞ்ச உருளும், சகடம் - வஞ்சனையால் உருண்டோடும் சகடமாய் வந்த அசுரன்.

கக. புறஞ்சேரி இறுத்த காதை

கொற்றவைக் கோலம் பூண்டு வேட்டுவ மகள் கூத் தாடிப் பல பாட்டுப் பாடி, வேட்டுவர் சூழ அக் கொற்ற வையைப் பரவி நீங்கிய பின்பு, கோவலன் கவுந்தி யடிகளை வணங்கி, “இக் கண்ணகி, கடுவெயில் நின்ற இவ் வேளில் வெப்பத்தைப் பொருள்; இவளுடைய மெல்லிய அடிகள் இத்தகைய வழிகளை நடந்தறியாதவை.

வெங்கானத்துக்

- 1 கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா ;
- 2 வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா ;
அரவும் ³சூரும் இரைதேர் முதலையும்
- 4 உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா ;
செங்கோல் தென்னவர் காக்கும் நாடுஎன
- 5 எங்கணும் போகிய இசையோ பெரிதே ;

1. கோள் வல் உளியம்-நேர்பட்டாரைக் கைகொள்ளாதல் வல்ல கரடி.

2. வாள் வரி வேங்கை - ஒளியும் நிறமும் பொருந்திய புலி, மறலா - மாறுபட்டுக்கொள்வது இல்லையாம்.

3. சூர் - உயிர்கட்கு வருத்தம் செய்யும் காட்டுத் தெய்வம்; பேயுமாம்.

4. உரும் - இடி.

5. எங்கணும் போகிய இசை - எல்லா நாட்டினும் பரந்து வீணங்கும் புகழ்.

குறிப்பு:—“இவற்றால், தென்னவன் ஆணையும் ஐவகை நிலத் திற்கு உரிமையும் கூறினார். ஐவகை நிலன் என்றது எவற்றும் பெறுதல் எனின்,—கானம் என்பதனால் முல்லைபுழை, சூர், கரடி என்பவற்றால் குறிஞ்சியும், வேங்கை என்பதனால் பாலைபுழை, உருமு என்பதனால் மருதமும், முதலை என்பதனால் தெய்தலும் பெறுதல். இவ் வகையால், இவன் நாட்டி இக்காலத்து வருவது இவ்வெயில் ஒன்றுமே என்பதாயிற்று” — அடியார்க்கு நல்லார்.

ஆதலால், பகற்போதிற் செல்வதிலும் இரவுப்போதிற் செல்வது நன்று.” என்று இரந்து கூறினன். கவுந்தியடிகளும் அதற்கு இசைந்தனர். பகற்போது மெல்லக் கழிவதாயிற்று:

கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
¹படுங்கதிர் அமயம் பார்த்திருந் தோர்க்குப்
²பன்மீன் தானையொடு பால்கதிர் பரப்பித்
³தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி

.....
 மலையத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
 புலவர் நானில் பொருந்திய தென்றலொடு
 பால்நிலா வெண்கதிர் ⁴பாவைமேல் சொரிய

மூவரும் மதுரைக்கேகும் வழியைப்பற்றிச் செல்லத் தொடங்கினர். வழியில், கூகைகள் குழறின; கொடுவரிப் புலிகள் குழுமித்திரிந்தன. அவற்றிற்கு அஞ்ச வேண்டா எனத் தகுவன கூறிக் கண்ணகியைத் தெருட்டி, கோவலன், கவுந்தியடிகள் அருளிய அறவுரைகளைக் கேட்டுக்கொண்டே இனிது சென்றனன். விடியற்போதில், மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரின் புறத்தே இருந்த தக்க இடத்தை அடைந்து தங்கினர். அது நல்லசேமமுள்ளதோர் இடமாதல் கண்டு தெளிந்த கோவலன், அவர்களை அவ்விடத்தே இருத்தி, தான் மட்டில் காலேக்கடன் கழிப்பது குறித்து, அவர் இருந்த இடத்தைச் சூழவிருந்த முள் வேலியை நீக்கிக்கொண்டு

1. படுங்கதிர் அமயம் பார்த்திருந்தோர் - ஞாயிறு மறையும் பொழுதையும், திங்கள் எழும் பொழுதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்களுக்கு.

2. பன்மீன் தானை - பல விண்மீன்களாகிய தானையுடன்.

3. தென்னவன் குலமுதல் செல்வன் - பாண்டியர் குலத்துக்கு முதல்வனான திங்கட்செல்வன். மலையம் - பொதிய மலை.

4. பாவை - சிலமகளாகிய பாவை.

நீர்நிலை யொன்றை நாடிச் சென்றான். அவன் சென்ற விடத்தே, கவுசிகன் என்னுமொரு பார்ப்பான் கோவலனைக் கண்டான். அவன் கோவலனைக் காவிரிப்பூம் பட்டினத்தே நன்கு அறிந்தான்; மாதவியால் கோவலன் இருக்கை நாடி அறிந்துவரும் பொருட்டுச் செலுத்தப்பட்டவன். அவன் கோவலனைக் கண்டதும், அவனது மேனி வேறுபாட்டால் முதற்கண் மயங்கி, உண்மை அறிதல் வேண்டி, அங்கேயிருந்த மாதவிக்கொடியை நோக்கி, தான் சொல்வது அக் கோவலன் செவியிற் படுமாறு,

கோவலன் பிரியக் கொடுத்தாயர் எய்திய

¹மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ்

²அருந்திறல் வேனிற் கு அலர்களைந்து உடனே வருந்தினை போலும், நீ, மாதவி!

என்று கூறினன். அது கேட்டு வியப்புக் கொண்ட கோவலன், “நீ யாது கூறினை?” என்றான். எனவே, கோசிகள், கோவலனை உண்மைக் கோவலனை எனத் தெளிந்து, கோவலன் பிரிந்து வந்தபின் காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ந்தது கூறலுற்று, கோவலனது பெற்றோர் துயர்நிலை, சுற்றத்தவர்நிலை, ஊரவர்நிலை, மாதவியின் துயர்நிலை ஆகிய இவற்றைக் கூறி, “வயந்த மாலையால் நின் பிரிவு அறிந்ததும், மாதவி ³சேக்கைப் பள்ளியில் மயங்கிவிழ்ந்தாள். அதனைக்

1. மாமலர் நெடுங்கண் மாதவிபோன்று - “காமத் தீயால் துயரமுற்று அலரை (ஊரார் துற்றிப்பேசும் அலரை)ப் பொருது, அப்பொழுதே வருந்தி நின்ற மாதவியைப் போன்று”

2. அருந்திறல் வேனிற் கு, “இளவேனில் நீங்க அப் பொழுதே அதற்கு ஆற்றாது பொறுத்தற்கு அரிய வெம்மையை யுடைய முதுவேனிற் காலத்து வெயிலால் துயரமுற்று,” அலர்களைந்து - பூக்களைத் தாங்காது உதிர்த்து.

3. சேக்கைப் பள்ளி - பூக்களைச் சொரிந்து அமைத்த படுக்கைப் பள்ளி.

கேள்வியுற்ற யான் விரையச்சென்று அவள் திருவடி தொழுதேன்; 'கண்மணியனையாற்குக் காட்டுக' என்று முடங்கல் ஒன்று எழுதி என்கையில் தந்து நின்னிடம் சேர்க்க எனக் கொடுத்தாள்,' என்று சொல்லி, அம் முடங்கலையும் கோவலன் கையில் நீட்டினன். அதன் பால் மாதவி இட்டிருந்த கூந்தற் பொறியால் அவளது மனத்தாய்மையை உணர்ந்து, கோவலன், அதனைக் கை நெகிழாது விரித்துக் காணலுற்றான். அதன்கண்,

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் ;
¹வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
²குரவர் பணியன்றியும் ³குலப்பிறப் பாட்டியோடு
 இரவிடைக் ⁴கழிதற்கு என்பிழைப்பு; அறியாது
 கையறும் நெஞ்சம்; ⁵கடியல் வேண்டும்;
⁶பொய்தீர் காட்சிப் புரையோய்! போற்றி

1. வடியாக் கிளவி - குற்றம் திருந்தாத சொற்கள்.

2. குரவர் பணி அன்றியும் - பெற்றோர்க்குச் செய்யும் பணிவிடையைக் கைவிட்டதே அன்றி.

3. குலப்பிறப்பாட்டி - நற்குலத்தில் பிறந்து கற்பை ஆளும் தன்மையுடைய கண்ணகி நல்லாள்.

4. கழிதற்கு என் பிழைப்பு - நீங்குவதற்கு உண்டான குற்றம் என்னை? நெஞ்சம் அறியாது கையறும் - என் நெஞ்சம் அதனை அறியாமையால் செயலற்று வருந்துகிறது.

5. கடியல் வேண்டும் - என்னுடைய குற்றமாயினும் திருவுளம் கொள்ளாது அருளவேண்டும்; இதுவேயுமன்றி. இவ்வாறு செவ்வது நன்றன்று; ஆதலால், அதனை விலக்கி மீளுதல் வேண்டும்.

6. பொய்தீர் காட்சிப் புரையோய் - குற்றம் தீர்ந்த நல்லறிவு உடைய உயர்த்தோய் போற்றி - நின்புகழ்க்குக் குறைபாடு சிசுழாது காப்பாயாக.

குறிப்பு :—இருவரது பெற்றோரும், எவலாளர் தாம் தேடிக் காணாமையோ பிறிதோ கூறின் இறந்துபடுவர் என்றும், ஆகவே, தேசடைக் குலத்துக்கு மாசு வரும் என்றும், மாதவியாகிய தான் இறந்துபடின் சிறிது புகழே குறைபடுமென்றும் கூறினாராம்.

என்று மாதவி எழுதிய எழுத்து இருப்பக்கண்டு, “மாதவி சிறிதும் தீதிலள் ; யானே தீதுடையேன் ; மேலும், என் பெற்றோர்க்கு யான் எழுதவேண்டிய பொருளுரையும் இதன்கண் ¹பொருந்தியுளது ; இதனை இவர்பால் சென்றுகாட்டுக ; மாசில் குரவர் மலரடி தொழுதேன்” என்றும் பிற தகுவனவும் சொல்ல, அக் கோசிகன் விடைபெற்று நீங்கினன் கோவலன் கண்ணகியும் கவுந்தியடிகளுமிருந்த சூழலுக்கு வந்தான். அவ்விடத்தே கொற்றவையைப் பரவிப் பாடும் அம்பணவர் என்னும் ஒருவகை இசைப்பாணர் வந்திருந்தனர். அவரோடு தானும் ஒருவகை இருந்து, காந்தாரம் என்னும் பண்ணும் திறமும் பொருந்தப் பாடி, “இவ்விடத்திற்கு மதுரை இனியும் எத்துணைக்காவதம்?” என்று வினவினன். அவர்கள், “மதுரைநகர்க்கண் அகில் சந்தனம் முதலியவற்றின் சேற்றில் படிந்து, சண்பகம், கழுநீர் முதலிய பூ விரித்த பூவணையிற் பொருந்தி, அட்டிற் புகை, அங்காடியில் எழும் ²மோதகப்புகை, மாட மாளிகைகளில் மைந்தரும் மகளிரும் எடுத்த தீம்புகை, ஆகுதிப்புகை முதலாய பல வேறு பூம்புகை விரவி, பாண்டியன் கோயிலில் கூட்டப்படும் கலவைச் சாந்தின் நறுமணங் கமழ்ந்து,

புலவர் செந்நாப் பொருந்திய ³நிவப்பின்

பொதியில் தென்றல் போலாது சங்கு,

1. பெற்றோர்க்கும் பொருந்துமாறு :—அடிகள் திருமுன் வணங்கினேன். குரவர் பணிவிடைகளைத் தவிர்த்தது ஒரு தவறு; அந் தவறும. குலப்பிறப்பாட்டியாகிய கண்ணகியோடு இரவில் நகர் நீங்கி வந்தது ஒரு தவறு ; இவை இரண்டாலும் வரக்கூடிய தன்பத்தால் திருவுளத்தில் தளர்ச்சி சிறிது உண்டாயினும் அதனைக் கடிந்தருள்க ; இங்ஙனம் என் பிழையாகச் சொல்லிய இவற்றை “ஏற விண்ணப்பமாகத் திருவுளம் பற்றாது ஒழிக ; பேதைமைச் சொல்லென்றே திருவுளம் பற்றல் வேண்டும் ; போற்றி.”

2. மோதகப் புகை - அப்பம் சுடும் புகை.

3. நிவப்பு - சிறப்பு. போலாது - சீகராகாதபடி.

மதுரைத் தென்றல் வந்தது காணீர்!

நனிசேய்த் தன்று அவன் ¹ திருமலி மூதூர் ;

² தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்³

என்று மொழிந்து நீங்கினர். அற்றைப் பகற்போதை அங்கே கழித்த இம்மூவரும் இரவில் செல்லத் தொடங்கினர் மதுரை மூதூரெல்லையைக் குறுகுங் கால், இரவும் குன்றத் தலைப்பட்டது. கடவுளர் கோயில், மன்னவன் கோயில் முதலிய பேரிடங்களில் ஓசை எழுவதாயிற்று. அந்தணர் ஓதும் நான்மறை முழக்கமும், மாதவரது மறைமொழி யோதையும், வாள்வீரர் எடுக்கும் முழவு முழக்கமும், யானை பரி என்ற இவற்றின் ஓசையும், ³ கிணைப்பொருநர் வைகறையிற் பாடும் ⁴ துயிலெடைப் பாட்டும் பிறவும் இம் மூவரையும் வரவேற்பனபோல இருந்தன. இவற்றைக் கேட்டுக் கொண்டே இவர்கள் வையைக் கரையை அடைந்து.

கரைநின்று உதிர்த்த ⁵ சுவீர் இதழ்ச் செவ்வாய்

அருவி முல்லை அணிநகை யாட்டி

⁶ விலங்குநிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்

1. திருமலி மூதூர் - செல்வம் பிக்க பழைய ஆராகிய மதுரை.

2. தனிநீர் கழியினும் - உம்மைப் போல்பவரே அன்றி வேறுபட்ட தன்மையுடையராய் ஒருவர் சென்றாலும், தகைக்குநர் - சில்லென்று தடுப்பார்.

3. கிணைப் பொருநர் - மருதப் பறைகொண்டு பாடியாடும் கூத்தர்.

4. துயிலெடைப் பாட்டு - திருப்பள்ளி எழுச்சி பாடுதல்.

5. சுவீர் - முருக்கம் பூ.

6. விலங்கு.... . நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுகவோடியும் திரிகின்ற கயல் மீனாகிய நெடிய கண்.

விரைமலர் நீங்கா ¹அவிர்அறல் கூந்தல்
உலகுபுரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
²புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடியைக்

கண்டனர். அவ் யாற்றின் அழகைக் கண்டு வியந்
துகொண்டே சென்றவர்,

³பரிமுக அம்பியும் ⁴கரிமுக அம்பியும்
⁵அரிமுக அம்பியும் ⁶அருந்துறை இயக்கும்
பெருந்துறை மருங்கில் பெயராது, ஆங்கண்,
மாதவத் தாட்டியொடு ⁷மரப்புணை போகி

அதன் தென்கரைக்கண் இருந்த நறும்பொழிலைச்
சேர்ந்தனர். பின்பு, “இம் மதுரைமா நகர்க்கண்
வானவர் உறைவர்; அதனால் இதனை வலங்கொண்டு
போவது மிகவும் தக்கது” என்று கருதிக் காவற்காடும்
அகழியும் சூழ்ந்த கரைவழியே சென்றனர். அங்கே,

1. அவிர் அறல் கூந்தல் - விளக்குகின்ற கருமணலாகிய
கூந்தல்.

2. புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - புலவர் பாடும்
புகழ்படைத்த திருமகளை யொப்பவள்.

3. பரிமுக அம்பி - குதிரையின் மு+ம்போல முகமமைத்த
ஓடம்.

4. கரிமுக அம்பி - யானை முகவோடம்.

5. அரிமுகம் - அரிமாவின் முகம்.

6. அருந்துறை இயக்கும் பெருந்துறை - ஓடக் கோல் கிலைக்
காத ஆழுமுடைய துறையில் செல்வோரைக் கொண்டு செலுத்தும்
மக்கள் பலராகச் செல்லும் நீர்த்துறை. அருந்துறையில் பரிமுக
அம்பி முதலியன இயக்கும் பெருந்துறை என முடிவு காண்க.

7. மரப்புணை - சிறு துறையில் செலுத்தப்படும் மரத்தோணி
(பரிசில் என்ப).

- ¹ கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையனும் கணவனும் ² தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போல,
³ பண்ணீர் வண்டு பரிந்து இளைந்து ஏங்கிக்
⁴ கண்ணீர் கொண்டு ⁵ காலுற நடுங்கப்
போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
⁶ வாரல்என் பனபோல் மறித்துக்

கைகாட்டுபவைபோல இருந்தன. அதனை அவ்
வாறு உணராத கோவலன் கண்ணகி தன்னைத்
தொடர, கவுந்தியடிகளைப் பின்பற்றி,

- காய்க்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
⁷ வேய்த்திரட் பந்தரும் விளங்கிய இருக்கை
⁸ அறம்புரி மாந்தர் அன்றிச் சேராய்
⁹ புறஞ்சிறை முதூர் அடைந்தான்.

1. கரு நெடுங் குவளை - கரிய புற இதழையுடைய குவளைப்பூ.
2. தனித்து உறு துயரம் - தனியாகப் பிரிந்து அடையவிருக்
கும் மிக்க துன்பத்தை.

குறிப்பு:—செவ்வாயும், மூலிலை நகையும், கயல் நெடுங்கண்
ணும், அறல் கூடதலும், உடைய பூங்கொடி; வையை என்று பெயர்
பெற்ற குலக்கொடி. காலந்தோறும் பொய்க்காது நீர்வளம் சுரப்ப
தால் வையையாற்றைப் பொய்யாக் குலக்கொடி என்றார்.

3. பண்ணீர் வண்டு - பாட்டிசைக்கும் தன்மையையுடைய
வண்டு; நேர்திறம் என்னும் அவலப் பண்ணைப் பாடும் வண்டு.

4. கண்ணீர். கண் + நீர் - கண்களிடத்துச் சொரியும் நீர்;
கள் + நீர் - பூவில் தேனாகிய நீர்.

5. காலுற நடுங்க - காலில் மிதிப்புண்ணும்படி வீழ; காற்று
அலைத்தலால் அசைந்து தாழ. ஆர் எயில் - பகைவர் பற்றுதற்கு
அரிய வெடிய மதில்.

6. வாரல் - வாராது ஒழிக.

7. வேய்த்திரள் பந்தர் - கொறுக்கச்சித் தட்டால் சமைக்கப்
பட்ட பந்தல். (கொறுக்கச்சி - கொறுக்கந்தட்டு என்றும் கூறுப.)

8. அறம்புரி மாந்தர் - தவம் செய்பவர்.

9. புறம் சிறை - நகர்க்குப் புறத்தே அதனைச் சேர உள்ள
தோர் இடம். இதவே "புறஞ்சேரி" எனப்பட்டது

கசு. ஊர்காண் காதை

கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் மதுரை மூதாரின் புறஞ்சிறைப் பொழிலை யடுத்த மாதவர் உறையும் சேரியை அடைந்த அளவில் விடியல் வருவதாயிற்று. கூம்பி இருந்த தாமரைகள் பொதி அவிழத் தொடங்கின; சோலையிலும், கழனியிலும், பொய்கையிலும் புள்ளினம் எழுந்து ஆர்க்கத் தொடங்கின; செஞ்ஞாயிறு செங்கதிரைப் பரப்பிக் கீழைத்திசையில் எழத் தொடங்கினன். மதுரையில் உள்ள,

¹ நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்,

² உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,

³ மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்,

கோழிச் சேவல் ⁴கொடியோன் கோட்டமும்,

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,

⁵மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,

வால்வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய

காலை முரசம்

1. நுதல் விழி நாட்டத்து இறையோன்-நெற்றியில் கண்ணை புடைய சிவபெருமான்.

2. உவணச் சேவல் - கருடப்புள். நியமம் - கோயில்.

3. மேழி வலன் உயர்த்த வெள்ளை - பலதேவன். மேழி - ஈண்டுக் கலப்பையை உணர்த்திற்று. வலன் - வெற்றிக்கொடி. நகரம் - கோயில்.

4. கொடியோன் - முருகன்.

5. மறத்துறை - வீரத்தின் துறைகள்; அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை என இவை.

அறத்துறை - இல்லறம், துறவறம் என இவை. ஈண்டு அறவோர் என்றது துறவறத்தாரை.

களைகுரல் எடுத்து இயம்பின. கோவலன் கவுந்தியடி களைத் தொழுது, “தவத்தீர், இல்லற நெறியிலிருந்து நீங்கியோர் கொள்ளும் தன்மையுடையேனாய், முன்னறியாத நாட்டிற்குப் பல வழிகளை நடந்து கடந்து, இம்மெல்லியல் நல்லானைத் துன்புறுத்திச் சிறுமையுற்றேன். இந் நகர்க்கண் புகுந்து இங்குள்ள வணிகர்க்கு என் நிலைமையினை உணர்த்தி, உான் மீண்டு வருங்காலும், இவள் தங்கள் திருவடிக் காப்பினளாதல் வேண்டும், இதனால் தங்கட்கு ஏதேனும் ஏதமுண்டோ?” என வேண்டினன். அதுகேட்ட கவுந்தியடிகள், “நீ முற்பிறப்பில் பெரிதும் நல்வினையே செய்து, சிறிது தீவினை செய்தனை; அதனால் இத்துயர் உழந்தாய். அன்றியும் இதனைக் கேள்,

¹ மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று

² அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,

³ நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும் ---

⁴ யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்;

தீதுடை வெவ்வினை ⁵ உருத்த காலைப்

⁶ பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர்;

1. மறத்துறை - தீவினை செய்தல்.

2. அறத்துறை - நல்வினை செய்தல்.

அறத்துறை மாக்கள், மறத்துறை நீங்குமின்: நீங்கிராயின், வல்வினை துன்பத்தை ஊட்டும் என்று சாற்றி என முடிக்க. திறத்தின் சாற்றி - கேட்போர் மனம் கொள்ளும் வகையில் எல்லாம் சொல்லி.

3. நா கடிப்பாக வாய்ப்பறை அறையினும் - வாயைப் பறையாகவும் அதனை அடித்து முழக்கும் குச்சி நாவாகவும் கொண்டு உரைப்பினும்.

4. யாப்பு அறை மாக்கள் - நல்வினையாகிய உறுதித் துணை இல்லாத பேதைகள்.

5. உருத்த காலை - தோன்றித் துன்புறுத்தியபோது.

6. பேதைமை கந்தா - மடமையே பற்றுக்கோடாக.

- 1 ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலீக்
- 2 கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் ;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,
- 3 உருவி லாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரிசுழல் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது
- 4 ஒருதனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை ;
பெண்டிரும் உண்டியும் இன்பம்என்று உலகிங்
கொண்டோர் உறுஉம் ⁵ கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் ⁶ கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்துஆங்கு
- 7 ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் ⁸ இறந்தோர் பலரால்,
⁹ தொன்று பட வருஉம் தொன்மைத்து,

என்று விரியக் கூறி, இவற்றிற்கு எடுத்துக்காட்டாக,
காட்டில் தன் காதலியை இழந்து வருந்திய இராமன்

1. ஒய்யா வினைப்படன் - பேர்க்கமுடியாத தீவினைப் பயனான துன்பம்.
2. கையாறு - செய்வதறிபாது மயங்குதல். கையாறு கொள்ளார் எனவே, இதுநாம் துரைக்கடவதென்று கொள்வர் என்பதாம்.
3. உருவிலாளன் - காமன்.
4. ஒரு தனி வாழ்க்கை உரவோர் - முற்றத் துறந்து தனித்து வாழும் உயர்ந்தோராகிய முனிவர்.
5. கொள்ளாத் துன்பம் - அளவு கொள்ளாத துன்பம்.
6. கடவுளர்.....உழந்து - முனிவர்களால் நீக்கப்பட்ட காமமே சார்பாகப் பற்றிக் கடும்பற்றுக்கொண்டு துயர்க்கடல் மூழ்கி.
7. ஏமம் சாரா இடும்பை - கரை காணப்படாத நோய்.
8. இறந்தோர் - சுழிந்தவர். மண்ணுலகத்தே யன்றி விண்ணுலகத்தம் இவ்வாறு சுழிந்தோர் உளர் என்றற்குப் "பலர்" என்றார்.
9. தொன்று பட வருஉம் தொன்மைத்து - பழகிப் போந்த முறைமையுடையது.

கதை, சூதாடி நாடிழந்து அடவியில் நடுவியாமத்தே தன் காதலியைக் கைவிட்டகன்ற நளன் கதை ஆகிய இவற்றை எடுத்தோதி, இந் நிகழ்ச்சிகளுள், நளன், தன் காதலியைக் கைவிட்டு நீங்கியதற்கு அடிப்படையாக இருப்பது,

வல்வினை யன்றே! மடந்தைதன் பிழைஎனச்

¹ சொல்லலும் உண்டேல், சொல்லா யோநீ;

² அணையையும் அல்லை; ஆயிழை தன்னெடு

பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே!

ஆதலால், நீ சிறு வருத்தமும் கொள்ளாது சென்று, பொருந்துவன செய்து கொண்டு ஈங்கு, வருக" என்றனர். பின்பு அவர்பால் விடைபெற்றுப் பெயர்ந்த கோவலன், அகழியைக் கடந்து,

பெருங்கை யானை இனநிரை பெயரும்

³ சுருங்கை வீதி மருங்கில் போகி;

1. சொல்லலும் நீ - சொல்லுதற்கு வேறு காரணமுண்டாயின் நீயே சொல்; இல்லை என்பது சுருத்து

2. நீ வல்வினையால் ஏவப்படலாலும், இராமனைத் தாளை எவுதலாலும், நளனைப் புட்கரன் எவுதலாலும், அறியாத் தேயத்து உழத்தலும், சிறுமைபுறுதலும் ஒத்தலால் அவரோடு ஒப்பாய் எனினும், அவரைவிட நீ வேறுபட்ட பெரிய நன்மையையுடையே. அவர் தம காதலியைப் பிரிந்த வாழ்த்தனர்; நீ பிரியா வாழ்க்கை பெற்றாய்.

குறிப்பு:—“பிரிதல் தன்பமும்” என்பது முதல் “தொன்மைத்து” என்பது ஈராகவுள்ள பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்வார் மிக அழகிய தொருபொருள் உரைத்துள்ளார்; அதனை முதலூலில் அவர் உரையிற் காண்க.

3. சுருங்கை வீதி - படைகள் மறைந்து செல்லும் வழி.

கடிமதில் வாயில் ¹ காவலில் சிறந்த
 அடல்வான் யவனர்க்கு ² அயிராது புக்குஆங்கு
³ ஆயிரம் கண்ணோன் அருங்கலைச் செப்பு
 வாய்திறந் தன்ன மதிலை வரைப்பில்
⁴ குடகாற்று எறிந்து கொடிநூடங்கு மறுசில்

நடந்து சென்று, செழுங்குடிச் செல்வரும் காவலரும்
 வாழும் வீதியும், பரத்தையர் தெருவும், பல்வகை வண்டி
 களும் தேர்களும் செல்லும் பெருவீதிகளும், பல வகை
 மருந்துகள் விற்கும் வீதிகளும்,

செம்பிற் செய்நவும் ⁵ கஞ்சத் தொழிலவும்
⁶ வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
⁷ வேதினத் துப்பவும் ⁸ கோடுகடை தொழிலவும்

1. காவலில் சிறந்த-இளங்கோவடிகள் காலத்தும், அவர்க்கு முன்னும் இவ்விடத்தே காவல் தொழிற்ரு யவனர்களே பெரிதும் ஆணப்பட்டனர் என்பது தமிழ் நாட்டு வரலாற்று முடிவு. அதனால் அவர் பயிற்சி மிக வுடையராய்ச் சிறந்து இருந்தனர் என்றற்குக் காத்தல் தொழிலில் மேம்பட்ட என்றார். "மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, வலிபுணர் யாக்கை வன்கண் யவனர், புலித் தொடர்விட்ட புனைமாண் நல்லில், திருமணி விளக்கம் காட்டித் திண்ணூண், எழினி வாங்கிய ஈரரைப் பள்ளி" (முல்லை. 60-4) என வருதல் காண்க.

2. அயிராது - ஐயுறுதபடி

3. ஆயிரம் கண்ணோன்...செப்பு இத்திரனின் மணிக்கலன் கள் பெய்த அணிகலப் பெட்டி.

4. குடகாற்று - மேற்றிசைக் காற்று.

5. கஞ்சத் தொழில் - வெண்கலத்தால் கலம் முதலியவை செய்தல்.

6. வம்பின் முடிந - அல்லி நார், கற்றழை நார் முதலிய நார் களைக்கொண்டு செய்தல். வம்பு - கயிறுமாம்.

7. வேதினத் துப்பு - ஈர்வான் முதலிய படைக் கருவிகள்.

8. கோடு கடைதல் - யானைக்கோடு, சங்கு முதலியவற்றை அறுத்தலும் கடைதலும்.

புகையவும் சாந்தவும் ¹பூவில் புனைதவும்
வகைதெரிவு அறியா ²வளம்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்

ஒன்பது மணிகளையும் ஆராய்ந்து குற்றம் களைந்து
நலம் துணிந்து விற்பதோடு அவற்றின்,

³வகைதெரி மாக்கள் தொகைபெற்று ஒங்கிய
பகைதெறல் அறியாப் ⁴பயம்கெழு வீதியும்,
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஒங்கிய கொள்கையின்

⁵பொலம்தெரி மாக்கள் ⁶கலங்கு அரூர் ஒழித்து ஆங்கு
இலங்குகொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்,

⁷தூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்,

⁸பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து

1. பூவில்புனைதல்-பூவால்மலை, செண்டு முதலியதொடுத்தல்

2. வளம தலைமயங்கிய - வளங்கள் மிக மலிந்துள்ள. அரசு விழை திரு - அரசரும் கண்டால் விரும்பத்தக்க செல்வம்.

3. வகை:—வயிரமணி, குணத்தால் ஐந்தும், கிரத்தால் நான் குமாகிய வகைப்படிம்; மரகதமணி, குணத்தால் எண்வகைப்படிம்; மாணிக்கம், பதும முதலாக நால்வகையும், இவ்வாறே புருடராகம், வயிடுரியம், நீலம், கோமேதகம், முத்து, பவளம் என்ற இவற்றின் பிறப்பு முதல சிறப்பு ஈராகவுள்ள பல வேறு வகை.

4. பயம் கெழு வீதி-பயன் பொருந்திய மணி விற்கும் தெரு

5. பொலம் - பொன் வகை.

6. கலங்கு அரூர்-எப் பொன் எவ்விடத்துக் கிடைக்குமோ என ஐபுற்று வருந்தும் வருத்தம்.

7. தூள் - பருத்தி தூள். மயிர்-எலி மயிர். நுழை நூல்-துண் ணிய தூள்.

8. பால் வகை தெரியா பல் நூறு அடுக்கம் - அவ்வப்பகுதி ஹைத்தெரிந்து எடுத்து, நூறு நூறுகப் பல அடுக்குகளாக அடுக்கி உள்ள.

நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
 கால மன்றியும் ¹கருங்கறி மூடையொடு
²கூலம் குவித்த கூல வீதியும்
³பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
⁴அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
 மன்றமும் ⁵கவலையும் ⁶மறுகும்

கண்டு பெருமகிழ்ச்சி எய்தி, மீண்டு, கவுந்தியடிகள்
 இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

1. கருங்கறி மூடை - பெரிய மிளகு மூட்டை.

2. கூலம் = எண்வகைக் கூலம். அவை, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பன. இவற்றோடு நெல்முதலாக எட்டு வகைகளைக் கூறி, இரண்டையும் ஈரெண்கூலம் என்றும் சொல்வதுண்டு.

3. பால் வேறு தெரிந்த நால் வேறு தெரு - அந்தணர் முதலாக நால்வகை மாபினர் இருக்கும் நால்வகைத் தெரு-ஒவ்வொரு மாபினும் குலவகை பலவுண்டாதலால் "பால்வேறு தெரிந்த" என்றார்.

4. அந்தி - மூன்று தெருக்கள் கூடுமிடம். சதுக்கம்-நான்கு தெருக்கள் கூடுமிடம்.

5. கவலை - முடுக்கு வழி.

6. மறுகு - தேர் செல்லும் தெரு.

கரு. அடைக்கலக் காதை

மதுரை முதாரின் பல நலங்களையும் கண்டு போந்த கோவலன், கவுந்தியடிகளை நோக்கி, அந் நகரின் சிறப்பையும், அதன்கண் இருந்து ஆட்சி புரியும் பாண்டிவேந்தரின் கோலின் செம்மையும், குடையின் தண்மையும்; வேலின் கொற்றமும் விளங்கக் கூறினன். அப்போது மாடலன் என்னும் மறையவன் ஒருவன் அங்கே வந்திருந்தான். அவன் காவிரிப்பூம் பட்டினத்துக்கருகிலுள்ள தலைச்செங்கானத்தைச் சேர்ந்தவன். அவன் பொதியில் மலைக்குச் சென்று அதனை வலங்கொண்டு, குமரியம் பெருந்துறைக்குச் சென்று நீராடிவந்துகொண்டிருந்தான் வழியில் நடந்து போந்த வருத்தம் நீங்க, அறவோர் வைகும் இப் பூம்பொழிலிடத்தே தங்கியிருந்தான். அவனைக் கோவலன் கண்டதும், அவனடியில் வீழ்ந்து வணங்கினன். மாடலன், கோவலனை வாழ்த்தி, “கோவல, நினக்கு மாதவி பயந்த மகளுக்கு மணிமேகலை என்று பெயரிட்ட காலே, நீ பெரும் பொருள் வழங்கினை; அதுபோது அங்கு வந்த பெரு முதுவேதியனை மதம் பட்ட யானையொன்று பற்றிக் கொள்ளக் கண்டு, அதனை அடக்கி, அவலை உயிர் காத்தாய். பார்ப்பனி ஒருத்தி அறியாது செய்த பிழைக்காக அவனைக் கைவிட்டு அவள் கணவன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து வருந்திய அவள் பொருட்டுப் பெரும் பொருள் நல்கி, அவள் தன் கணவனுடன் அறம் பல புரிந்து இனிது வாழச் செய்தாய். பத்தினி ஒருத்தியின் பொருட்டுத் தீங்கு செய்த ஒருவனை அறிகரி பொய்த்தவரை அறைந்துண்ணும் பூதம் பற்றிக் கொள்ள, அவனுடைய தாய் அது கண்டு மிக்க துயர் எய்துவதை நீ கண்டு அவன் பொருட்டு அப் பூதத்தின் பாற்சென்று, “என் உயிரைக் கொண்டு இவன் உயிரைத் தருக’ எனக் கேட்டனை; நினக்கு, அது,

¹ நரகன் உயிர்க்கு நல்உயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பு ² ஈங்கு இல்லை;

என்று மறுத்து அவனைக் கொன்றுவிடலும், நீ அவன்
தாய்க்கும் அவனுடைய சுற்றத்தோர்க்கும் மிக்க பொருள்
நல்கிக் காத்து ஒம்பினை. இவ்வாறு பலரையும்

பல்லாண்டு புரந்த ³ இல்லோர் செம்மல்!

இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;

⁴ உம்மைப் பயன்கொல்! ஒருதனி உழந்து இத்

⁵ திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது.

என்று மொழிந்தான். அவனுக்குக் கோவலன், தான்
கண்டதொரு கனவைக் கூறலுற்று,

.....ஓர் ⁶ குறுமகன் தன்னால்,

காவல் வேந்தன் கடிநகர் தன்னில்

நாறு ⁷ ஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்

1. நரகன் உயிர்க்கு - நரகத்திற்குரிய தீவினையைச் செய்த
கீழ் மகன் உடம்பின் பொருட்டு. உயிர் ஈண்டு ஆகுபெயர்.

2. ஈங்கு - என்னிடம். பண்பு - முறை.

3. இல்லோர் செம்மல் - இல்லிருந்து வாழ்வோர்க்குத்
தலைவன்; வறியவர்க்கு அருளும் தலைவன் என்றுமாம்.

4. உம்மை - முன்னைப் பிறப்பிற் செய்த வினை.

5. திருத்தகு மா மணிக் கொழுந்து - முழு மாணிக்கம்
போன்ற கண்ணகி. அவளது இளமை குறித்து, "கொழுந்து;"
என்றார்.

6. குறுமகன் - கீழ்மகன்.....குறுமை ஈண்டுப் பண்பன்று.
சிறுமை யென்னும் பொருட்டாய்க் குலத்திற்கு அடையாய்,
அதன் உயர்பின்மை 'உணர்த்தி நின்றது', என்பர் அடியார்க்கு.
கல்லார்.

7. ஐங்கூந்தல் - ஐந்து வகைபெற வகுத்த கூந்தலைபுடைய
இக் கண்ணகி.

¹ கூறைகோட் பட்டுக் ² கோட்டுமா ஊரவும்,
 அணித்தகு புரிசுழல் ஆயிழை தன்னொடும்
³ பிணிப்பு அறுத் தோர்தம் பெற்றி எய்தவும்,
 மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
 காமக் கடவுள் கையற்று ஏங்க,
 அணிதிகழ் ⁴ போதி அறவோன் தன்முன்
 மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
 தனவு போல ⁵ நள்ளிருள் யாமத்துக்
 கனவு கண்டேன்,

என்று கூறினன். அது கேட்ட மாடலனும் கவுந்தியடி
 களும், “கோவல, இவ்விடத்தே துறவு பூண்டோரல்லது
 பிறர் இருத்தலாகாது; நீவிர் நகர்க்குட் புகுந்து, நும்
 பெற்றோர் பெயர் விளக்கம் கூறின், அங்குள்ள வணிகர்
 நும்மைத் தம் அக நகர்க்கண்ணே இருத்துவர்; கதிர்
 சென்று மறைவதன்முன் செல்க” என்றனர். அக்
 காலத்தே, புறஞ்சிறைப் பள்ளியிலுள்ள ⁷ இயக்கிக்குப்
 பாற்சோறு படைத்து வழிபட்டுவந்த மாதரி என்னும்

1. கூறை கோட்பட்டு-உடுத்த உடை பிறரால் கவரப்பட்டு.

2. கோட்டுமா - எருமைக் கடா.

3. பிணிப்பு அறுத்தோர் தம் பெற்றி - பற்றற்றோர் பெறும்
 பேறு. “பிணிப்பு, பற்று; அஃதாவது அன்பாகிய ஒரு தனே;
 அதனை அறுத்தோர் அருளுடையோர்; அவர் பெற்றியாவது,
 சுவர்க்கம் எனக் கொள்க”—அடி. நல்லார்.

4. போதி அறவோன் - புத்தன்.

5. நள்ளிருள் யாமம் - வைகறை யாமம். “நள், நளியென்
 னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின் கண் வந்தது; எனவே,
 வைகறை யாமம் என்பதாயிற்று.”—அடி. நல்லார்.

6. பெயர் விளக்கம் - பெயர், குடிப்பிறப்பு, வாணிபப் பரப்பு
 முதலியன.

7. இயக்கி - சைன சமயத்துத் தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்
 கும் தொண்டு புரியும் ஒரு தேவதை; கணவன் இருக்கும்போதே
 துறவு பூண்ட பெண் துறவி என்றும் கூறுவர்.

இடைச்சி அவ்வழியே வந்தாள். அவள் கவுந்தியடி களைக் கண்டதும் அடிவணங்கி நிற்ப, அவ் வடிகள்,

ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் ¹கொடும்பாடு இல்லை ;
தீ திலள் ; ²முதுமகள் ; ³செவ்வியள் ; அனியன் ;
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று,

என எண்ணி, அம் மாதரியை நோக்கி,

மாதரி, கேள் : இம் மடந்தைதன் கணவன்
தாதையைக் கேட்கின், ⁴தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு ⁵கடிமனைப் படுத்துவர்.
⁶உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
⁷இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்.

1. கொடும்பாடு - கொடுமைப்பாடு. ஆப் பயன் - பால், நெய் முதலியன. அளிக்கும் கோவலர் - கன்று அருத்தி யிக்கதனை யாவ ருக்கும் அளித்து வாழும் கோவலர்.

2. முதுமகள் - யாண்டு முதிர்ந்தவள்.

3. செவ்வியள் - மனத்தில் கோட்டம் இல்லாதவள்; நேர்மை யுடையவள். அனியன் - அளிக்கும் தன்மையுடையவள்.

குறிப்பு:—மாதரியின் முகத்தையும் பார்வையையும் கண்டு கவுந்தியடிகள், அவளது மனப் பண்பை அறியும் திறம் காண்க.

4. தன் குல வாணர் - இவனது குலத்தவரான வணிகர். அரும்பொருள் பெறுநரின் - பெறுதற்கரிய உயர்ந்த பொருள் ஒன்றைப் பெற்றவரைப் போல.

5. கடி மனைப் படுத்துவர் - காவலையுடைய தகைகள் மனை யகத்தே வைத்துக் கொள்வார்கள்.

6. உடைப்பெருஞ் செல்வர் - வழி வழியாகச் செல்வம் இடையறா தவந்த பெருஞ் செல்வர்.

7. இடைக்குல மடந்தைக்கு - இடையர் குலத்து மங்கையே! உனக்கு.

மங்கல மடத்தையை நல்நீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டித்
தேமென் கூந்தல் சில்மலர் பெய்து
தாமடி உடஇத் ²தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு.

என்று மொழிந்து மீட்டும் கூறலுற்று,

இன்துணை மகளிர்க்கு, இன்றி யமையாக்
³கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்.
⁴“வானம் பொய்யாது, வளம்பிழைப்பு அறியாது,
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது,
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு,” என்னும்
அத்தகு நல்உரை அறியா யோ, நீ,

எனச்சொல்லி, தான் சொல்லும் இதனைக் கடைப்
பிடித்தால் அம்மாதிரிக்கு வரக்கடவதொரு பயன்
கூறுவாளாய்,

தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தரும்; அது கேளாய்,

என்று முன் மொழிந்து, இதற்கு எடுத்துக்காட்டாக,
சாயலன் என்னும் வணிகன் வரலாற்றினையும் உரைத்
தார். மாதரி, அவ்வண்ணமே அடிகளின் நல்லுரையை
ஏற்றுக் கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக்
கொண்டு நீட்டியாது சென்று,

1. தாமடி உடஇ - தாமடிப்புடைவை உடுத்து.

2. தொல்லோர் சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்
துச் சொல்லப்பட்ட ஆய மகளிர்.

3. கற்புக் கடம் பூண்ட - கற்பையே உயிர்க்கடனாகக்
கொண்டு ஒழுக்கின்ற.

4. வானம் - மழை.

- 1 மீனையும், கிடங்கும், 2 வளைவிற்பொறியும்,
 3 கருவிரல் ஊகமும், கல்உமிழ் கவணும்,
 4 பரிவுறு வெந்நெயும், 5 பாகடு குழிசியும்,
 6 காய்பொன் உலையும், கல்லிடு கூடையும்,
 7 தூண்டிலும் 8 தொடக்கும் 9 ஆண்டலை யடுப்பும்,
 10 கவையும் கழுவும் 11 புதையும் 12 புழையும்
 13 ஐயவித் துலாமும் 14 கைபெயர் ஊசியும்

1. மீனா - காவற்காடு. கிடங்கு - அகழி.
2. வளை விற்பொறி - வளைந்து தானே அம்பை எய்யும் சந்திர வில்.
3. கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய கருங்குரங்கு போல இருந்து நெருங்கினாரைக் கடிக்கும் பொறி.
4. பரிவுறும் வெம் நெய் - காய்ந்து இறைததலால் சேர்ந்தாரை வருத்துவதாய் நெய்.
5. பாகு அடு குழிசி - செம்பை நீராக உருக்கும் மீடா.
6. காய்பொன் உலை - உருகக் காய்ச்சி எறிவதற்காக அமைந்துள்ள உலைகள்.
7. தூண்டில் - மதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் கருவி.
8. தொடக்கு - கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.
9. ஆண்டலை அடுப்பு - உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி வரிசை.
10. கவை - கவைமுள். கழு - கழுக்கோல்.
11. புதை - அம்புக் கட்டு.
12. புழை - அம்பு செலுத்தும் அறைகள்.
13. ஐயவித் துலாம், சிற்றம்புகள் வைத்து எறியும் சந்திரம்.
14. கை பெயர் ஊசி-பற்றினார் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறி.

சென்றெறி ¹சிரலும் ²பன்றியும் ³பணையும்
⁴எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும்
⁵கோலும் ⁶குந்தமும் வேலும் ⁷பிறவும்
⁸ஞாயிலும் சிறந்து ⁹நாள் கொடி நூடங்கும்
வாயில் கழிந்து தன் வளமனையை அடைந்தாள்.

-
1. சிரல் - கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி.
 2. பன்றி - பன்றிப் பொறி.
 3. பணை - மூங்கில்போல் இரும்பால் செய்த பொறி.
 4. எழுவும் சீப்பும் - கதவுக்கு வலியாக உட்புறத்தே மேலும் கீழுமாக விடப்பட்ட மரங்கள்.
 5. கோல் - விட்டேறு.
 6. குந்தம் - சவளம் என்னும் கருவி.
 7. பிறவாவன, தள்ளிவெட்டி, நூற்றுவரைக் கொள்வி, அரிநூல் முதலியன.
 8. ஞாயில் - மதிலின் உறுப்புக்கள்.
 9. நாள் கொடி - நாடோறும் வெற்றி குறித்து நாட்டிய கொடி.

ககூ. கொலைக்களக் காதை

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, அவளைக் கோவலனுடன் தன் சேரிக்குக் கொண்டு சென்று, தனித்தொரு காவல் நன்கு அமைந்த குடியிருக்கை நல்கி, அதன்கண் இருந்துவர விடுத்தாள். கண்ணகியும் அங்கே தனக்குத் துணையாக வந்த இடையர் மகளிருடன் நீராடி, நல்லுடை உடுத்து, அழகிய அணிபூண்டு விளங்கினள். மாதரிக்கு ஐயை என்ருரு மகள் உள்ளாள். அம்மகளை மாதரி கண்ணகிக்கு அடித் தொழில் செய்யப் பணிக்க, கண்ணகியும் அவளைத் தன்னுடன் இருக்கவென வைத்துக்கொண்டனள். கோவலனும் கண்ணகியும் சாவக நோன்பிகளாதலால், இரவுவரின் உணவு கொள்ளார் என்று கொண்டு, உரிய காலத்தே அடிசில் ஆக்குவதற்கு, மாதரியின் குறிப்புப்படியே, அட்டிலுக்கு வேண்டும் கலங்களும் பிறவும் ஐயை கொணர்ந்து உதவினள். அவற்றோடு அமையாது, உணவிற்பொருட்டு,

¹ கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்

² வான்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய்,
மாவின்கனியொடு வாழைத் தீங்கனி

³ சாலி யரிசி தம்பால் பயனொடு

கோல்வளை மாதே! கொள்களனக் கொடுப்ப,

1. கோளிப் பாகல் - பலா. கோளி-பூவாது காய்க்கும் மரம். கொழுங்கனித் திரள்காய் - கொழுவிய கனிக்காய்.

2. வான் வரிக் கொடுங்காய் - வெள்ளரிக்காய்; வான் - வளைந்த. மாதுளங்காய் கூறினார், புளித்த கறி பண்ணுதற்கு.

3. சாலியரிசி - செந்நெல்லரிசி. பால் பயன் - பாலும் அதன் பயனாகிய தயிரும் செய்யும். கோல் வளை - நேரிய வளைபல்.

கண்ணகியும் மகிழ்ச்சியுடன் ஏற்று, தன் கணவனுக்கு இனிய உணவைச் சமைப்பாளாயினள். காய் கறிகளைப் பாகம் பண்ணுமிடத்து அவளது மெல்விரல்கள் சிவந்தன; புகையால் திருமுகம் வியர்த்தது; செவ்விய கண்களும் சிவந்தன. இவ்வண்ணம் உணவு சமைத்தான பின், கோவலனை உண்டற் கழைப்ப, அவன் போந்து ஆங்கே மகளிரால் தொடுக்கப்பெற்ற பனந்தடுக்கு ஒன்றனை விரிப்பாகக் கொண்டு அதன்மேல் அமர்ந்தனள். கண்ணகி,

கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர்

¹ சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை ²மயக்குழழிப் பணள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க, அடிகள்!

என வேண்டினள். கோவலனும் இனிது அவ்வுணவை உண்டனன். இவர்தம் நல்லொழுக்கத்தைக் கண்ட ஐயை முதலாயினோர் மிக்க வியப்புக்கொண்டு,

ஆயர் பாடியில் அசோதைபெற் றெடுத்த

³ பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

1. சுடுமண் மண்டை - மண்கலம். சுடுமண் மண்டை என்ற தனால் புதுக்கலம் என்று அறிகின்றோம். "இதனை மண்டை என இழித்துக் கூறினார். முன்னர்ப் பொன் வெள்ளி முதலியன வழங்கினாராதலின்". மண்டை - இழிந்த மக்கள் கையாளுவது. இஃது இக்காலத்தும் பனியோலையால் செய்யப்படும் தொன்னைக்குப் பெயராய் வழங்குகின்றது. இத் தொன்னை கூழ் குடிப்பதற்காகச் செய்யப்படுவது. இம் மட்டை, நடுநாட்டில் மடக்கு என்று சொல்லப்படுகிறது.

2. மயக்கு ஒழிப்பணள்போல் - மண்மகள் தங்களுக்கு ரோ இருப்பதை அறிந்து மயங்க, அம் மயக்கத்தை ஒழிப்பவளைப்போல.

3. பூவைப் புதுமலர் - காயாம் பூவின் புதிய பூ.

நல்அழு துண்ணும் நம்பி; ஈங்கு,

பல்வளைத் தோளியும், பண்டுநம் குலத்துத்

¹தொழுநை யாற்றினுள் தாமணி வண்ணனை

²விழுமம் தீர்த்த விளக்குக் கொல் !

என விம்மிதத்தோடு விளம்பி மகிழ்ந்தனர். இதற்குள் உணவு கொண்ட கோவலன் இனிதிருப்பக் கண்ணகி, “அம்மென் ³திரையலோடு அடைக்காய் ஈந்தனள்.” அவள் செய்யும் அரும்பணிகளைக் கண்ட கோவலன் நெஞ்சு கலங்கி, பலபட நினைந்து, அவளைத் தன் அருகில் அழைத்து இருத்தி, “நல்லாய். கல்லும் முள்ளும் காடும் செறிந்த அருவழிகளைக் கடத்தற்கு நின் மெல்லடிகள் பொருந்துவன அல்ல; இருப்பினும் நீ என்னுடன் இந்த நெடுவழி வந்ததற்கு எம் முதுகுரவர் எத்துணைத் துயரம் எய்தினரோ! இவ்வளவிற்கும் காரணம் தெரியேன்; மாயமோ, அன்றி வல்வினையோ, யான் யாவதும் அறியேன், யான் இதுகாறும் ⁴பொச்சாப்புண்டு, பொருளுரை இகழ்ந்து, தேற்று ஒழுக்கத்தால் தீ நெறிப்பட்டேன்; எனக்கு இனி நன்னெறி யுண்டோ ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்;

⁵சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;

⁶வழு வெணும் பாரேன்; மாநகர் மருங்குசண்டு

எழுக என எழுந்தாய்; என்செய்தனை !

1. தொழுநை - யழுனை.

2. விழுமம் - வேட்கையால் கொண்ட வருத்தம். விளக்கு-விளக்குப் போன்ற கப்பின்னை.

3. திரையல் - வெற்றிலை; அடைக்காய் - பாக்கு.

4. பொச்சாப்புண்டு - நல்லறத்தை மறந்து.

5. சிறு முதுக குறைவி - சிறு வயதிலே பெரிய அறிவைப் பெற்றவன்.

6. வழு எனும் பாரேன் - இவ்வொழுக்கம் பழிப்பாம் என்பது சிறிதும் பார்த்திலேன். எனும் - சிறிதும். எழுக என எழுந்தாய் - எழுக என்று சொன்னவுடனே மறுக்காமல் ஒருப்பட்டு எழுந்தாய்.

எனக் கலங்கிக் கூறினாக, அவற்குக் கண்ணகி நல்லாளும் தான் சிறு தடையும் நிகழ்த்தாது உடன் போந்ததற்குக் காரணம் கூறுவாளாய்,

அறவோர்க் களித்தலும் ¹ அந்தண ரோம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர் கோடலும் இழந்த ஈன்னை,

தங்கள் பெற்றோர் அன்பு சிறந்து அருள்மொழியாற் கலந்து பாராட்டினர். அவர்கட்கு வருத்தமுண்டாகா வாறு யானும் தங்கள் பிரிவால் உளதாய வருத்தத்தைப் புறத்தே சிறிதும் காட்டாது கரந்து ஒழுகினேன். அது தானும் அவர்கட்கு வருத்தமே தந்தது. நீவிரும் ² போற்று ஒழுக்கமே புரிந்து ஒழுகினீர். தங்கள் பால் மாற்றாத உள்ளமுடையேனாதலால், யான் உடன் பட்டுப் போந்தேன்," என்றனள். என்றலும், கோவலன் தன் போற்று வொழுக்கத்தின் புன்மையும், கண்ணகியின் மாற்று உள்ளத்தின் மாண்பையும் நினைந்து,

³ குடிமுதல் சுற்றமும் குற்றினை யோரும்

⁴ அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி,

நாணமும் மடலும் நல்லோ ரேத்தும்

⁵ பேணிய கற்பும் பெருந்துணை யாக

என்னொடு போந்து என்துயர் களைந்த

பொன்னே! கொடியே! புண்பூங் கோதாய்!

1. அந்தணர் - முனிவர். அறவோர் - இவ்விருந்து கல்வறம் செய்து வாழும் மக்கள் துறவோர் - துறவறத்தில இருப்பவர்.

2. போற்று ஒழுக்கம் - சென்னாத புறவொழுக்கம்.

3. குடிமுதல் சுற்றம் - தாய் தந்தை முதலியோர்.

4. அடியோர் பாங்கு - செவிலித்தாய் முதலிய தாயர் ஐவர்.

5. பேணிய கற்பு - சான்றோரால் மிகச் சீரிதாக விகந்து

விரும்பப்படும் கற்பு, நல்லோர் என்றது மகளிரையுமாம்.

1 நானின் பாவாய் ; 2 நீள்நில விளக்கே !
கற்பின் கொழுந்தே ! 3 பொற்பின் செல்வி !

“நீ நின் காற் சிலம்புகளுள் ஒன்றைக் கொடு ; அதனைக் கொண்டு போய் யான் விற்றுவருவேன் ; அதுவரையில் நீ சிறிதும் மயங்கற்க,” என்று கூறினன். கண்ணகியும் உடனே அதனை அவன் கையிற் கொடுப்ப, அவன் அதனைக் கொண்டு அரிதிற் பிரிந்து போயினன். அவனை அறியாதே நெஞ்சு கலங்கிற்று ; கண்களில் நீர் ததும்பிற்று. அதனைக் கண்ணகியோ, பிறரோ, அறியாதபடி மறைத்துக்கொண்டு செல்லத் தொடங்கிய கோவலன், ஆய்ச்சியர் தெருவே போகின்றவன், வழியில், ‘இமில் ஏறு ஒன்று எதிரே தன்னைப் பாய வரக் கண்டு விலகிச் சென்றான். அது தீக்குறி என்பது இடையர் வழக்கு. அனால், வணிகனாகிய கோவலன் அதனைப் பொருட்படுத்தாது ஆயர் சேரி கடந்து பல்வேறு தெருக்களைத் தாண்டிப் பீடிகைத் தெருவை அடைந்தான் அங்கே, நுண்வினைக் கொல்லர் ஒரு நூறு பேர் பின் வர, பொற்கொல்லன் ஒருவன் வரக் கண்டான் கோவலன். அவனை அணுகி, “ஐய, காவலன் தேவிக்குத் தகுதியாயதொரு காற்சிலம்பு என்பால் உளது! அதனை நீ விலையிட்டுத் தருவையோ ?” என்று கோவலன் கேட்க, அக்கொல்லன், “அடியேன் அறியேன் ; ஆயினும், யான் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன்” என்று கைகூப்பித் தொழுது

1 நானின் பாவாய் - நானம் என்னும் நற்பண்பு மிகவுடைய பாவையே.

2. நீள் நில விளக்கே - நெடிய நிலவுலகத்து மகளிர்க்கு; எல்லாம் தலைவியாம் பண்பால் விளங்கி நிற்பவளே.

3. பொற்பின் செல்வி - அழகையுடைய செல்வியே.

4. இமில் ஏறு - உயர்ந்த கொண்டையை யுடைய ஏருது.

5. முடிமுதற் கலன்கள் - மணிமுடி, மார்பணி, தோளணி முதலிய அணிகலன்கள்.

ஏத்திக் கூறினன். கோவலன் தான் கொண்டுசென்ற சிலம்பைக் காட்டினன்.

சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் ¹புரிந்துடன் நோக்கிக்
கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
²யாப்புற வில்லை எனமுன் போந்து,
விறல்மிகு வேந்தர்க்கு விளம்பியான் வர, என்
சிறுகுடி அங்கண் இருமின் தீர்என

மொழிந்தான். கோவலனும் அவ்வாறே சென்று,
அவனது மனைக்கருகிருந்த ³கோயிலில் இருந்தான்.
பொற்கொல்லன், சிலம்பு கொண்டு செல்லும்போது
தனக்குள்ளே,

கரந்துயான் கொண்ட ⁴காலணி, ஈங்குப்
பரந்து வெளிப் படாமுன்னம், மன்னற்குப்
⁵புலம்பெயர் புதுவனில் போக்குவன், யான்,

என்று எண்ணமிட்டுக்கொண்டே அரசன் அரண்மனைக்
குச் சென்றான். ஆங்கே, அரசன்தேவி,

1. புரிந்துடன் நோக்கி - ஆர்வத்தோடு பார்த்து; வேலைப் பாடும் விலையும் நோக்காது, களவுப்பழி சுமத்துதற்கு ஏற்ற வகையைப் பார்த்து என்றும் கூறுவர்.

2. யாப்புறவு - பொருத்தம்.

3. பொற்கொல்லன் மனைக்கு அருகே கோயில் இருந்ததனால், ஆங்கே தங்கினான் கோவலன்.

4. காலணி - சிலம்பு. யான் கரந்து கொண்ட காலணி என்பது உளது என்பது வெளிப்படா முன்னம் என இயைக்க.

5. புலம் பெயர் புதுவன் - வேறொரு நாட்டிலிருந்து வந்துள்ள இப் புதியவனாக கோவலன்.

கூடல் மகளிர் ¹ஆடல் தோற்றமும்
²பாடல் பகுதியும், ³பண்ணின் பயங்களும்,
 காவலன் உள்ளம் கவர்ந்தன, என்று, தன்
 ஊடல் உள்ளம் ⁴உள்கரந்து ஒளித்து,
⁵தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

புலந்து நீங்கினள். அதனை ஆற்றாத அரசன் அமைச்சர் குழுவினருந்து நீங்கி, ஏனை மகளிர் புடைசூழ அரசியின் இருக்கைக்குச் சென்று அதன் வாயிலை யடைந்தான். அந்நிலையில் பொற்கொல்லன் புகுந்து, அரசன் திருவடியில் வீழ்ந்து வணங்கி,

⁶கன்னகம் இன்றியும் ⁷கவைக்கோல் இன்றியும்
⁸துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு
 வாயி ளாளரை ⁹மயக்குதாயில் உறுத்துக்
 கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்
 கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்துள்ள
¹⁰சில்லைச் சிறுகுடில் அகத்திருந் தான்

என்று கூறினன். அதனைக் கேட்டதும்,

1. ஆடல் தோற்றம் - ஆடுங்கால் பிறக்கும் முகத்தோற்றம், ஆடல்வகை முதலியன.

2. பாடல் பகுதி - வேறு வேறு பாட்டுக்கள்.

3. பண்ணின் பயங்கள் - யாழிசையின் பயன்கள்.

4. உள் கரந்து - மனத்தே மறைத்து.

5. தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு - தனக்குத் தலைநோய் வந்ததாகத் தன்மேல் தானே இட்டுக்கொண்டு. (பாசாங்கு கொண்டு என்றபடி.)

6. கன்னகம் - கன்னக்கோல்.

7. கவைக்கோல் - சுவரிலுள்ள கற்களைப் பறிக்கும் கருவி.

8. துன்னிய - டயின்ற.

9. மயக்கு தாயில் - உணர்வு அறவே ஒழிந்த தூக்கம்.

10. சில்லைச் சிறுகுடில் - இழிந்த சிறு குடிசை. விற்க வந்து அகப்பட்டான் என்பது தோன்ற என் 'சிறுகுடில் அகத்திருந் தான்' என்றான்.

வினைவினை கால மாதலின், யாவதும்

¹ சினையலர் வேம்பன் தேரா னுகி

ஊர்காப் பாளரைக் கூனி, ஈங்குஎன்

தாழ்ப்பூங் கோதை தன்காற் சிலம்பு

² கன்றிய கள்வன் கைய தாகின்

கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு

என்று கட்டளையிட்டான். பொற்கொல்லன், ஊர்காப்பாளர் பின்வர, கோவலன் இருந்த இடத்திற்குப் போந்து, அவனுக்கு அவர்களைக் காட்டி, “இவர்கள் மன்னவன் ஏவலால் சிலம்பு காண வந்தவர்” என்றான். கோவலன் சிலம்பினைக்காட்டி அதன் செய்திகளையும் கூறினன். வந்தவருள், சிலர், கோவலனது தோற்றமும், மொழியும், ஒழுக்கமும் கண்டு, “³ இலக்கண முறைமையின் இருந்தோன், கொலைப்படு மகன் அலன்” என்று இயம்பினர். உடனே பொற்கொல்லன், நகைத்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு தக்க சான்றுகளால் உண்மை காட்டி உறுதிசெய்ய முற்பட்டுப் பல கூறலுற்றான் : முதலில்,

மந்திரம் தெய்வம், மருந்தே நிமித்தம்.

தந்திரம், இடனே, காலம், கருவிஎன்று

1. சினையலர் வேம்பன் - கொம்பிடத்தே அலர்ந்த வேப்ப மாலையை உடைய பாண்டியன்.

2. கன்றிய கள்வன் - நன்கு பயின்ற திருடன்.

3. இலக்கண முறைமையின் இருந்தோன் கொலைப்படு மகன் அலன் - இங்கே இருந்த இவன் இலக்கணத்தாலும் (மெய் வடிவாலும்) முறைமையாலும் கள்வனென்று சொல்லப்படுவானுமல்லன்; கொல்லப்படுவானுமல்லன்.

குறிப்பு:—“இனி என் கோதை தன் காற்சிலம்பு கள்வன் கையதாயின் கொன்று கொணர்க எனினும் தன்கண் கொடுங் கோன்மை இன்மை புணர்க” என்றொரு நயம் காட்டுவர் அடியார்க்கு நல்லார்.

எட்டுடன் அன்றே, ¹ இழுக்குடை மரபின்
கட்டுண் மாக்கள், துணையெனத் திரிவது,

-எனப் பொதுவாகக் கள்வருக்குரிய எண்வகை இயல்பு
களைத் தொகுத்துக்கூறி, பின் ஒவ்வொன்றாகச் சொல்லத்
தொடங்கி,

மந்திரம் நாவிடை வழத்துவ ராயின்
² இந்திர குமரரின் யாம்காண் குவமோ!
தெய்வத் தோற்றம் ³ தெளிகுவ ராயின்,
கையகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர்;
மருந்தின் நம்கண் மயக்குவ ராயின்,
⁴ இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடி அல்லது ⁵ யாவதும்
புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகுதினும்;
⁶ தந்திர கரணம் எண்ணுவ ராயின்,
இந்திரன் மார்பத்து ஆரமும் ⁷ எய்துவர்;
இவ்விடம் இப்பொருள் கோடற்கு இடம்எனின்,
அவ்விடத்து அவரை யார்காண் கிற்பார்?
காலம் கருதி அவர்பொருள் கையுறின்
⁸ மேலோ ராயினும் விலக்கலும் உண்டோ?
⁹ கருவி கொண்டு அவர் அரும்பொருள் கையுறின்

-
1. இழுக்குடை மரபின் கட்டு உண்மாக்கள் - பொல்லா
ஒழுக்கத்தினால் களவு செய்து வாழும் மக்கள். கட்டு-களவுசெய்து.
 2. இந்திர குமார் - தேவா மக்கள். இந்திரர் - தேவர்.
 3. தெளிகுவராயின் - மனத்தே தெளிந்து நினைப்பாராயின்.
 4. இருந்தோம் - இருந்த நாம். பெயருமிடம் - புடை பெயரு
மிடம்.
 5. யாவதும் புகற்கிலர் - எளிதரிடத்திலும் விரும்பிச் செல்
லுவதிலர்.
 6. தந்திர கரணம் - களவு நூலில் கூறப்படும் தொழில்கள்.
 7. எய்துவர் - எண்ணியவாறே பெறுவர்.
 8. மேலோர் - வினை செயல் வகையில் மிக மேம்பட்டோர்.
 9. கருவி - கன்னகம், கவைக்கோல், கப்பணம் முதலியன.

இருநில மருங்கில் யார்காண் கிற்பார்?

இரவே பகலே என்று இரண்டு இல்லை;

¹ கரவிடம் கேட்பினூர் புகலிடம் இல்லை;

என்று முறையாகச் சொல்லி, கள்வரது அருஞ்செயற் குச் சான்றாக, தென்னவன் தம்பியாகிய இளங்கோ வேந்தன் தோளிலணிந்த வயிர ஆரத்தை ஒரு கள்வன் திருடியதாகப் பொய் புனைந்து கேட்போர் உட்கும் வியப் பும் கொள்ளுமாறு கூறினன். இவற்றை உடனிருந்து கேட்டோருள் ஒருவன், தானும் ஒரு களவு நிகழ்ச்சி கூறி,

அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்

உரியது ஒன்று உரையின் ² உறுபடையீர் என

வினவினன்; அப்போழ்தில், கல்லாக் களிமகனொருவன் தன் கைவாளை உருவி வீசினன்; அது கோணணத்து கழுத்தில் குறுக்கே வீழ்ந்து ஊடறுத்தது

புண்ணுமிழ் குருதி பொழிந்து ³ உடன் பரப்ப,

மண்கை மடந்தை ⁴ வான்துயர் கூரக்

காவலன் செங்கோல் ⁵ வளை இயல் வீழ்ந்தனன்

கோவலன்.

“காதலியைக் கொண்டு, கவுந்தியெடு கூடி ஊர்வன-106

மாதரிக்குக் காட்டி, மனையின் அகன்றுபேய்த்
கோதில் இறைவனது கூடற்கண், சேவலன் இன்று
ஏதம் உறுதல்⁶ வினை”

— தொல். சொல். தெய்வ. மேற்கோள்.

1. கரவிடம் - களவின் வகை. ஒருசொல்; கரவு இடம் எனக்கொள்ளின், ‘இக்களவு நூலை நாம கேட்பின் ஒடி ஒளிக்க லாம் இடம் இல்லை என்றுமாம்.”

2. உறுபடையீர் - மிக்க வாட்படையை உடையவர்களே.

3. உடன் பரப்ப - எங்கும் பரவ.

4. வான்துயர் கூர - மிக்க துயரத்தை அடைய.

5. வளைஇய - வளைவ.

6. காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.

கா. ஆய்ச்சியர் குரவை

கருப்பம்

பாண்டியன் கோயிலில் காலை முரசு முழங்கிற்று ; அதுகேட்ட மாதரி, “இன்று அரண்மனைக்கு நெய்யளக்கும் முறை நமக்கு வந்துளது ; ஆதலால் விரைய வருக,” எனத் தன் மகள் ஐயையை அழைத்துக் கொண்டே கடைகயிறும் மத்தும் கொண்டுவந்தாள். வந்தவள் பிரையிட்ட குடப்பால் தோயாமல் இருப்பதையும், வெண்ணெய் உருகாமையும் கண்டு அஞ்சி, “நிகழ்வது ஏதோ ஒன்று உண்டு” என்று சொன்னாள். அதன்மேல்,

¹கொளு

குடத்துப் பால் உறையாமை(யாலும்), ²குவி இமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்த(லாலும்), உறியில் வெண்ணெய் உருகாமை(யாலும்), ³மறி முடங்கி ஆடாமை(யாலும்), மான்மணீ நிலத்து அற்று வீழ்த

ஆயர் மகளிர் குரவைக்கூத்து அயரும் பகுதி, ஆய்ச்சியர் குரவை எனப் பெயர் பெற்றது. குரவை என்பது எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்து. இக்கே எழுவர் கைகோத்து ஆடுகின்றனர். இப்பகுதியும் கூத்தாற் பெற்ற பெயர் பெற்றது; ஆதலால்தான் அடியார்க்குநல்லாரும் “இது கூத்தாற் பெற்ற பெயர்” என்றார்.

1. கொளு:—குரவைக்கூத்து ஆடுவோரது கருத்து. இக் கருத்து எழுவதற்கு வேண்டிய ஏது நிகழ்ச்சி கூறுவது கருப்பம் எனப்படும்.

2. குவி இமில் ஏறு - குவிந்த கொண்டையைபுடைய ஏறுது.

3 மறி - கன்று.

(லாலும்), வருவதொரு துன்பம் உண்டு என (மாதரி தன் மகள ஐயைக்குச் சொல்லி, அவளை நோக்கி) மனம் மயங்காதே; மண்ணில் மாதர்க்கு அணியாகிய கண்ணகியும் காண, ஆயர்பாடியில் ஒரு மன்றத்து மாயவனுடன் ¹தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில், வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம், கறவை கன்று துயர் நீங்குக என, என்ருள் (மாதரி).

² எடுத்துக்காட்டு—சுட்டு.

³ நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரியஇப் பொற்றொடி மாதரன் தோள்.

⁴ நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப் பெண்கொடி மாதர்தன் தோள்.

வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இக்

⁵ கொன்றையம் பூங்குழ லாள்.

1. தம்முன் - முன்பிறந்தோனை பலதேவன்.

2. எடுத்துக்காட்டு:—கொல்லேறுகளையும், மகளிரையும் காட்டி, இவ்வேறுகளுள் இதனைத் தழுவினவனுக்கு, இம் மகளிருள் இவள் உரியளாவள் என்று எடுத்து மொழிதல். இது சுட்டிக் கூறலும் சுட்டாது மொழிதலும் என இருவகைப்படும். இங்கே வருபவை சுட்டு. “கொல்லேற்றுக் கோட்டுஞ்சு வாளை மறுமையும், புல்லாளே ஆய மகள்” (கலி. 103) என்பது போல்வன் சுட்டாது வருவன்.

3. நெற்றிச் செகில் - நெற்றியொழிந்த செகில். செகில் - சிவந்த சுட்டி. நெற்றியொழிந்த ஏனை உடற்பகுதி சிவந்திருக்கும் ஒருதுகளை இக் காலத்தில் செகில் என்று வழங்குகின்றனர்; சில நாடுகளில் இச் சொல் “செகிலை மாடு, செவலை மாடு, செவல் மாடு” எனச் சிதைந்தும் வழங்குகிறது.

4. நுண்பொறி வெள்ளை - நுண்ணிய வெள்ளைப் புள்ளிகளையுடைய ஒருது.

5. கொன்றையம் பூங்குழல் கொன்றைப் பழம் போலும் கூந்தல்.

1 பெயரீடு

ஆய மகளிர் எழுவரை நிறுத்தி, இவ்வேற்றை ஊர்ந்தானுக்கு இம் மகள் உரியள் என எடுத்துக் காட்டியதற்கேற்ப. அவர் எழுவரையும் வட்டமாக நிறுத்தி, மேற்கிலிருந்து, ஒவ்வொருத்திக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்டனர். இவ்வாறு பெயர் பெற்ற மகளிருள் குரல் என்பாளை மாயவன் என்றும், இளி என்பாளைப் பலதேவன் என்றும், துத்தம் என்ற பெயருடையாளைப் பின்னை என்றும் கொண்டனர். அதன்பின், மாயவன் பக்கத்தே பின்னையான துத்தமும் தாரமும் நின்றனர்; பலதேவனைச் சேர, உழையும் விளரியும் நின்றனர்; கைக்கிளை பின்னைக்கு இடப் பக்கத்தும், விளரி தாரத்துக்கு வலப்பக்கத்தும் நின்றனர். இவ்வாறே யாழி உத்தும் எழுவகை நரம்புகளும் இயைக்கப் பெற்றன. இந் நிலையில் பின்னையின் இடத்தே மாதரி நின்று, தன்னையே பின்னை எனக் கருதி வியப்புற்றாள்.

2 கூத்துள் படுதல்

பின்னர், இம்மகளிர் எழுவரும் வட்டமாகக் கை கோத்துநிற்ப, குரலிடத்தே நின்ற மாயவனாகிய ஆய மகள்,

கொல்லைப் புனத்துக் ³ குருந்தொசித்தாற் பாடுதும்
⁴ முல்லைத்தீம் பாணி என்றாள்.

1. பெயரீடு:—கூத்தாடற்கு நின்ற மகளிர் எழுவருக்கும் பாடும் பாட்டிற்கேற்ப இசையால் பெயர் இடுதல்.

2. கூத்துள் படுதல் - கூத்துத் தொடங்கி ஆடலுறுதல்.

3. குருந்து - குருந்த மரம்.

4. முல்லைத் தீம் பாணி - முல்லையாகிய இசைய பண்.

இனி, இவருள், பாட்டெடுப்பவள் குரல் மந்த
 சுரமாகவும், இனி சம சுரமாகவும் நிற்க, துத்தம் வலிய
 சுரமாகப் பாடினள். விளரி மந்த சுரமாக எடுத்து,
 துத்தமாகியவட்குத் துணையாய்ப் பற்றிப் பாடினள்.
 இவர்கள் பாடிய பாட்டு.

பாட்டு

கன்று ¹குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்
 இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
²கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி.

கொல்லையம் சாரல் குருந்தொசித்த மாயவன்
 எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
³முல்லையம் தீங்குழல் கேளாமோ தோழி.

குரவை மகளிர் கூற்று

இவ்வாறு பாடி ஆடிய மகளிர் பின்னைப்பிராட்டி
 யின் சிறப்பை எடுத்து ஓதுதற்கு முற்பட்டுச் சில
 பாடினர்.

வஞ்சம் செய்தான் ⁴தொழுனைப் புனலுள்
 நெஞ்சம் கவர்ந்தாள் நிறை ⁵என் கோயாம் ;
 நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
 வஞ்சம் செய்தான் வடுவுன் கோயாம்.

-
1. குணில் - குறுந்தடி, மரப்புளரு.
 2. கொன்றையம் தீங்குழல் - ஒருவகை ஊது கருவி.
 3. முல்லையம் தீங் குழல் - இதுவுமது.
 4. தொழுனை - யழுனை யாறு.
 5. என்கோ யாம் - என்று புகழக் கடவேமோ யாம்.

தையல் ¹ கலையும் வளையும் இழந்தே
² கையில் ஒளித்தாள் முகம்என் கோயாம்!
 கையில் ஒளித்தாள் முகம்கண்டு அழுங்கி
³ மையல் உழந்தான் வடிவுஎன் கோயாம்.

⁴ ஒன்றன் பகுதி

⁵ கதிர் திகிரி யால்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்,
⁶ மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்,
⁷ பொதி அவிழ் மலர்க்கூந்தல் பின்னே சீர் புறங்காப்பார்,
⁸ முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புஉளர்வார்.

⁹ ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன் ¹⁰ தம் முன்னினோடும்
 வரிவளைக்கைப் பின்னையொடும்
 கோவலர்தம் சிறுமியர்கள்
 குழற்கோதை ¹¹ புறஞ்சோர,

1. கலை - புடைவை.
2. கையில் ஒளித்தாள் முகம் - இரு கையையும் விரித்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.
3. மையல் - வேட்கையால் எய்தும் மயக்கம்.
4. ஒன்றன் பகுதி - ஒற்றைத் தாளத்திற் பாடும் பகுதி.
5. கதிர் - ஞாயிறு. திகிரி - ஆழிப்படை.
6. மதி புரையும் மேனி - திங்களைப்போல வெண்ணிற முடைய உடம்பு. தம்முனோன் - பலதேவன்
7. பொதி - அரும்பு. பின்னே சீர் புறம் காப்பார் - பின்னே வின் தாளத்தை ஒற்றறுத்துத் துணையாகப் பாடுவது குறித்து.
8. முதுமறை - பழைய மறை. முந்தை முறை நரம்பு - முதல் நரம்பைப் பின்னையின் ஒற்றைத் தாளப் பண்ணுக்குத் துணையாக காரதர் நரம்பிசைக்கின்றார் என்பதாம்.
9. ஆடுநர்ப் புகழ்தல் - கூத்தாடுபவரைப் புகழ்தல்.
10. தம் முன்னினோடும் - பலதேவனோடும்.
11. புறம் சோர - முதுகிலே கிடந்தசைய.

ஆய்வனைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு
 அசோதையார் தொழுதேத்தத்
¹ தாதெருமன் றத்தாடும்
 குரவையோ தகவுடைத்தே.

இவ்வாறு ஆடியபின், அம்மகளிர் அனைவரும்,
 “இனி நாம், ²உள்வரிப் பாணிகொண்டு அம் மாய
 வனைப் போற்றுவோம், வம்மின்,” என்று கூறிக்கொண்டு
 அதனைப் பாடினர்.

³உள்வரி வாழ்த்து

⁴கோவா மலையாரம், ⁵கோத்த கடலாரம்
 தேவர்கோன் பூனூரம் தென்னர்கோன் மார்பினவே;
 தேவர்கோன் பூனூரம் பூண்டான் ⁶செழுந்துவரைக்
⁷கோகுல மேய்த்துக் குருந்து ஓசித்தான் என்பரால்.

பொன் ⁸இமயக் கோட்டுப் புளிபொறித்து மண்ணுண்டான்
 மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்

-
1. தாது எரு மன்றம் - துண்ணிய புழுதி படிந்த மன்றம்.
 2. உள் வரிப் பாணி - உள்வரிப் பாட்டு. உள் வரி யாடு
 வோர் பிறிதோர் உருவம் கொண்டும் கொள்ளாதும் ஆடுவர்;
 ஈண்டு இவ் வாயர் மகளிர் வேறுருவம் கொள்ளாது நின்றே ஆடி
 மாயவனை வாழ்த்துகின்ற பாட்டு.
 3. உள்வரி வாழ்த்து - “உள்வரிப்பாணி” என்றவிடத்துக்
 கூறிலும்.
 4. கோவா மலையாரம் - பொதியில் மலையிடத்துப் பெற்ற
 கோக்கலாகாத சந்தனம்; ஆரம் - சந்தனம்.
 5. கோத்த கடல் ஆரம் - கோக்கக்கூடிய கடலிற் பெற்ற
 முத்து.
 6. செழுந்துவரை - வளம் மிக்க துவரை நகர்
 7. கோகுலம் - ஆளிரை.
 8. இமயக்கோடு - இமயவரையின் உச்சி.

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னம் திகிரிப் பொருபடையான் என்பரால்.

¹ முந்நீரினுள் புக்கு

² மூவாக் கடம்புளறிந்தான்
மன்னர்கோச் சேரன்

³ வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன்

வளவஞ்சி வாழ்வேந்தன்

⁴ கன்னவில்தோள் ஓச்சிக்

கடல்கடைந்தான் என்பரால்.

⁵ முன்னிலைப் பரவல்

⁶ வடவரையை மத்தாக்கி

வாசுகியை நாணுக்கிக்

கடல்வண்ணன் பண்டு ஒருநாள்

கடல்வயிறு கலக்கினையே ;

கலக்கியகை, அசோதையார்

கடைகயிற்றூல் கட்டுண்கை,

⁷ மலர்க்கமல உந்தியாய்,

மாயமோ, மருட்கைத்தே.

1. முந்நீர் - கடல். மண்ணைப் படைத்தலும், அழித்தலும், காத்தலும் செய்யும் கடற்கு ஆகுபெயர்.

2. மூவாக் கடம்பு வஞ்சத்தால் நிற்கின்றதாகவின், மூத்தலின்றி ஒருநாள்போல நின்ற கடம்பு.

3. வளவஞ்சி - வளம் மிகுந்த வஞ்சிமா நகர்.

4. கன்னவில் தோள் - மலையென்று சொல்லப்பட்ட தோள்.

5. முன்னிலைப் பரவல் - மேல் உள்வரி வாழ்த்தில் மாயவனைத் தமிழ்வேந்தரோடு இயைபு படுத்திப் படர்க்கையில் வைத்து வாழ்த்தி, இனி அம் மாயவனை முன்னிலைப்படுத்திப் பரவுவது.

6. வடவரை - மேருமலை.

7. மலர்க்கமல உந்தி - தாமரைப் பூப்போலும் கொப்பூழ்.

திரண்டு அமரர் தொழுதேத்தும்
 திருமால்நின் செங்கமல
 இரண்டடியால் மூவுலகும்
¹ இருள்நீர நடந்தனையே;
 நடந்தஅடி, பஞ்சவர்க்குத்
 தூதாக நடந்தஅடி,
² மடங்கலாய் மாறு அட்டாய்,
 மாயமோ, மருட்கைத்தே.

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியால் ³ முறைநிரம்பா வகைமுடியத்
 தாவியசே வடி ⁴ சேப்பத் தம்பியொடும் கான்போந்து
⁵ சோவரணும் போர்மடியத் தொல்இலங்கை ⁶ கட்டழித்த
 சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே;
 திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே.

⁷ மடந்தாமும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
 கடந்தானே நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

1. இருள் - துன்பமாகிய இருள்

குறிப்பு: இவ்வள்ளவரி வாழ்த்தினுள், “சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னையெனின், இது மதுரைக்காண்ட மாதலானும், இக் காப்பியம் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேர முனியாதலானும், முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது எனச் சாத்தர் கூறினமையானும் என்க” என்பர் அடியார்க்குநல்லார்.

2. மடங்கலாய் மாறு அட்டாய் - நரசிங்கமாய் மாறுபட்ட இரணியனைக் கொன்றவனே.

3. முறை நிரம்பாவகை - ஓர் அடி குறைபடும்படியாக.

4. சேப்ப - சிவக்க.

5. சோ அரண் - வாணனது சோ என்னும் அரண்.

6. கட்டு - காவல்.

7. மடம் தாமும் - அறிவின்மை பொருந்திய, அறிவின்மை தனக்கே புரிய இடமாகத் தங்கிய.

¹படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாளென்ன நாவே;
நாராயணு என்னு நாளென்ன நாவே.

இவ்வண்ணம் குரவை பாடிய ஆயமகளிர், ஒன்று
கூடி, நின்று,

யாம்,

²கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம்நம்

³ஆத்தலைப் பட்டதுயர் தீர்க்க; ⁴வேந்தர்

மருள வைகல் வைகல்மாறு அட்டு

வெற்றி விளைப்பது மன்றே; கொற்றத்து

⁵இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த

⁶தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகும் முரசே

என்று பரவி நீங்கினர்.

1. படர்ந்து - பின்னே தொடர்ந்து.

2. கோத்த குரவை - தொடுத்த குரவைக் கூத்து.

3. ஆத்தலைப்பட்டதுயர் - ஆனிரைகளைப்பற்றிய பிணி.

4. வேந்தர் மருள - பகையரசர் அறிவு மயங்க. வைகல்
வைகல் - நாடோறும்.

5. இடிப்படை வானவன் - இடியைப் படையாகவுடைய இந்
திரன்.

6. தொடித்தோள் தென்னவன் - தொடியணிந்த தோளை
படைய பாண்டியன்.

கஅ. துன்ப மாலை

இவ்வண்ணம், ஆனிரைகட்குண்டாய தீக்குறி
கண்டு, குரவையாடிய ஆய்ச்சியர் வையைக்கு நீராடப்
போயினர்; மாதரியும் நீராடிப், பூவும் புகையும் கொண்டு
திருமாலின் திருவடி பரவப்போனாள். அப்போது அந்
நகர்க்குச் சென்றிருந்த ஆயர்மகள் ஒருத்தி, கோவல
னுக்குற்ற தீங்குகண்டு அதனைத் தெரிவிக்க மிக்க விரை
வாக வந்தாள். வரும்போது, ஆய்ச்சியர் கூட்டத்தே
கண்ணகி நிற்ப, அவளது அழகும், இளமையும், தனிமை
யும் கண்டு நெஞ்சழிந்து ஆற்றாது, வாயாற் சொல்ல
மாட்டாது, நீராடிப் போந்த மகளிர்க்குக் குறிப்பாகக்
கூறினள். அதன் உண்மை கண்ணகிக்குத் தெரிந்தது.
உடனே,

¹ எல்லாவோ,

காதலற் காண்கிலேன், கலங்கி² நோய் கைம்மிகும்;

³ ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சு, அன்றே!

ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சு-ஆயின்,

⁴ ஏதிலார் சொன்னது எவன்வாழி யோ, தோழி,

⁵ தஞ்சமோ தோழி, தலைவன் வரக்கானேன்;

வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சு அன்றே;

1. எல்லா - எட தோழி. ஒ - இரக்கக் குறிப்பு.

2. நோய் கைம்மிகும் - நோய் மிகுகின்றது.

3. ஊதுலை தோற்க - கொல்லன் உலையில் ஊதும்
துருத்தியும் தோற்கும்படி.

4. ஏதிலார்-இந்த ஆய்ச்சியர். சொன்னவளையும் கேட்கின்ற
வனை ஆய்ச்சியரையும் ஏதிலார் என்கின்றாள். நெஞ்சு கலங்கி,
நோய் கைம்மிகும்; உயிர்க்கும் என்று முடிக்க.

5. தஞ்சமோ - எளிதன்று. தோழி என்றது ஐயையை.

வஞ்சமோ உண்டு, மயங்கும்என் நெஞ்சு, ஆயின்,
 1 எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோ, தோழி.

என்று கண்ணகி கதறிக் கூறினள். அது கேட்ட
 அவ்வாயர் மகள் பேரவலம் உற்று,

அரசுறை கோயில் அணியார் 2 ளெகிழும்
 3 கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே;
 கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
 4 குரைகழல் மாக்கள் 5 கொலைகுறித் தனரே;

என்று சொன்னாள். அதனைக் கேட்டாளோ இல்
 லையோ, கண்ணகி,

பொங்கி எழுந்தாள், விழுந்தாள், 6 பொழிகதிர்த்
 திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டெனச்
 செங்கண் சிவப்ப அழுதாள்; தன் 7 கேள்வனை
 8 எங்கணு என்கு இனைந்து ஏங்கி 9 மாழ்குவாள்.

1. எஞ்சலார் - அயலார்.

2. ளெகிழும் - சிலம்பு.

3. கரையாமல் - சிறிதும் வருத்தமின்றி; ஓசை செய்யாமல்.
 வாங்கிய - தனதாக்கிக்கொண்ட.

4. குரைகழல் மாக்கள் - ஒலிக்கும் வீரக்கழலையுடைய படை
 வீரர்.

5. கொலை குறித்தனர் - கொலை செய்யக் குறித்து
 விட்டார்கள். கொன்றார்கள் எனின் இவரையிர்க்கு இறுதி
 பயக்கும் என்று கருதி இவ்வாறு கூறினாள்.

6. முகத்திற்கும் குலைந்த கூந்தலுக்கும் திங்களும் முகிலும்
 உவமை. சேண்நிலம் - பெரிய நிலம்.

7. கேள்வனை - கொழுநனை.

8. எங்கணு - எவ்விடத்தில் உள்ளாய்.

9. மாழ்குவாள் - மயங்குபவள்.

இன்புறு தம்கணவர்

- ¹ இடர்எரி அகம்முழுகத்
² துன்புறு வனநோற்றுத்
 துயர்உறு மகளிரைப்போல்
³ மன்பதை அலர்தூற்ற
 மன்னவன் தவறிழைப்ப
 அன்பனை இழந்தேன்யான்
⁴ அவலம்கொண்டு அழிவலோ,

- தம்முறு பெருங்கணவன்
 தழல்எரி அகமுழுகக்
⁵ கைம்மைகூர் துறைமுழுகும்
⁶ கவலைய மகளிரைப்போல்,
⁷ செம்மையின் இகந்தகோல்
 தென்னவன் தவறிழைப்ப,
 இம்மையும் ⁸ இசைஒரீஇ
 இளைந்து ஏங்கி அழிவலோ.

இவ்வண்ணம் வாய்விட்டுக் கதறிப் புலம்பிய
 கண்ணகி, ஏனைமகளிர் அனைவரையும் அழைத்து,

1. இடர் எரி - துன்பத்தைச் செய்யும் தீ.
 2. துன்புறுவன - கைம்பெண்கள் மேற்கொள்ளும் நோன்புகள்; பழையசோறு, எட்சாந்து, புளிச்சோறு, வேளைக்கீரை இவை உணவாக, பரல்கள் பரப்பிப் பாய் இன்றித் துயில்வது முதலாயின.

3. மன்பதை - நன்மக்கள்.

4. அவலம் - துன்பம்.

5. கைம்மை - கைம்பெண்கட்குரிய நோன்புகள்.

6. கவலைய மகளிர் - கவலையைபுடைய மகளிர்.

7. செம்மை - நடுவுநிலைமை.

8. இசையொரீஇ - நல்ல பெயர்? (புகழ்) நீக்கி. இம்மையும் - இப் பிறப்பின் கண்ணும்; இசையொரீஇ எனவே வசைபெற்று, அஃதாவது கள்வன் மனைவி என்றும், கைம்பெண் என்றும் இப்பெயர் படைத்த.

‘ஆயர்மகளிரே, கேண்மின்’ என்று சொல்லி.
வானத்தைச் சுட்டிப் பகலவனை அழைத்து,

¹பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;

²காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என்கணவன்?

என்றாள் உடனே, அங்கே இருந்தவர் அனைவரும்
தெளியக் கேட்கும்படியாக,

கள்வனோ அல்லன்; கருங்கயல்கண் மாதராய்!

³ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்

என்று வானத்தே ஒரு குரல் எழுந்து இசைத்தது.

1. பாய்திரைவேலிப் படுபொருள்-பரந்த கடலை எல்லையாக
வுடைய உலகில் உண்டான பொருள் எல்லாம்.

2. காய்கதிர்ச் செல்வன் - ஞாயிறு.

3. ஒள் எரி - நின் ஏவல் கேட்கும் எரி. இவ்வூர் - இது
சொன்ன ஊர்.

கக. ஊர்தூழ் வரி

இவ்வண்ணம் பகலோன்; “நின் கணவன் கள்வன் அல்லன்” என்று சொன்னது கேட்டதும், கண்ணகி, அவ்விடத்து நில்லாது, தன்னிடத்தே இருந்த மற்றைச் சிலம்பைக் கையில் ஏந்திக்கொண்டு,

முறையில் அரசன்தன் ஊர்இருந்து வாழும்
நிறையுடைப் பத்திரிப் பெண்டிர்காள், ¹ஈதுஒன்று;
பட்டேன் படாத துயரம்; படுகாலை
உற்றேன் ²உருதது உறுவனே, ஈதுஒன்று;
கள்வனோ அல்லன் கணவன், என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் ³கொன்றூரே, ஈதுஒன்று;

என்று அரற்றிப் பின்னும் கூறுவாள், “இம் மகளிர் கண்ணெதிரே யான் இப்போதே சென்று என் காதற் கணவனைக் காண்பேன்; கண்டு, அவன் வாயால் தான் தீதிலன் என்ற நல்லுரையைக் கேட்பேன்; கேளாது போவேனேல், நீவிர், நும்மை யான் வறிதே பழிதூற்றி

ஊர் குழுவரி - இதன்கண் வரும் வரி, கூத்தன்று; இசைத் தமிழ் வகையிற் கூறப்படும் வரிப்பாட்டு.

1. ஈது ஒன்று - இஃது அதன் இணைச்சிலம்பு.

2. உருதது - இன்னும் எய்தாத சாவு நோய்.

3. கொன்றூரே - கொன்றூரே எனப் பன்மையால் கூறினான், அரசனோடு அமைச்சரையும் கருதி. ஈண்டு உரைகாரர் ஏகாரத்தின் இசையாற்றலால் (தொனி) பொருள் கூறும் திறம் உணர்க.

“என் காற்சிலம்பு என்றான், தான் அரசன்; யான் ஒரு வணிகன் மனைவி; என் காலணியின் ஒன்று பெற்ற விலை தராமல் கள்வன் என்று ஒரு பெயரிட்டுக் கொன்றார்களே, இஃதோர் அநியாயம், காண்மின்” - அடி. நல்லார்.

னேன் என்று என்னை இகழ்மின்” என்று சொல்லிப் புலம்பினான். இவ்வாறு அழுது செல்லும் இவளை மதுரை நகரத்து மக்கள் கண்டு கழிபேர் இரக்கம் கொண்டு,

¹ களையாத துன்பம்
 இக்காரிகைக்குக் காட்டி
 வளையாத செங்கோல்
 வளைந்தது இதுஎன்கொல்?
 மன்னவர் மன்னன்
² மதிக்குடை வாள்வேந்தன்
 தென்னவன் ³ கொற்றம்
 சிதைந்தது இதுஎன்கொல்?
 செம்பொன் சிலம்பு⁴ ஒன்று
 கையேந்தி நம்பொருட்டால்
⁵ வம்பப் பெருந்தெய்வம்
 வந்தது இதுஎன்கொல்?
⁶ ஐயரி உண்கண்
 அழுதேங்கி அரற்றுவாள்
 தெய்வம் உற்றாள்போல்
⁷ தகையள் இது என்கொல்

என்பன பல சொல்லி ஏங்கி வருந்தினார். கண்ணகி, தன் கணவன் உடலைக் காண்டற்குச் செல்ல, சிலர் அவட்கு அவன் வெட்டுண்டு கிடந்த இடத்தையும், அவனது

1. களையாத - நீங்காத.
2. மதிக்குடை - திங்கள் போன்ற வெண்குடை.
3. கொற்றம் - வெற்றி.
4. “ஒன்று கையேந்தி” என்றது, இஃது அதன் இணை போலும் என்பது கருத்து.
5. வம்பப் பெருந்தெய்வம் - புதுமையையுடைய பெரிய தெய்வம்; கற்புக் கடவுள்.
6. ஐ அரி உண் கண்—வியப்புண்டாகுமாறு செவ்வரி பரந்த மையுண்ட¹ கண்ணையுடைய இவள்.
7. தகையள் - தகைமையுடையவள்.

உடலையும் காட்டினர். கண்ணகி அதனைக் கண்டாள்; செங்கதிரோன் மேலைத் திசையில் மறைந்தான்; மெல்லிய இருள் பரந்தது. கோவலன் வீழ்ந்து கிடந்த இடம், அவன் உடலிலிருந்து ஒழுகிய குருதியால் நனைந்து கிடந்தது. காலையில் தன் கணவனைத் தழுவி, அவன் தந்த மாலையைத் தன் கூந்தலில் சூடிக்கொண்ட கண்ணகி, அன்று மாலையில் மெய்யெல்லாம் குருதிவார வெட்டுண்டிருந்த அவனைக் கண்டு காணக் கடுந்துயரம் கண்டாள். பின்பு, அவனைத் தழுவி, ஒவெனக் கதறி,

என்உறு துயர்கண்டும் ¹ இடர்உறும் இவள்என்னீர்,
² பொன்னுறு நறுமேனி ³ பொடிஆடிக் கிடப்பதோ!
⁴ மன்னுறு துயர்செய்த ⁵ மறவினை அறியாதேற்(கு)
⁶ என்உறு வினைகாண இதுஎன உரையாரோ!

யாரும்இல் மருள்மாலை இடர்உறு தமிழேன்முன்,
⁷ தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ!
 பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப,
⁸ ஈர்வதோர் வினைகாண இதுஎன உரையாரோ!

இவ்வாறு புலம்பினவள், நாட்டில் செங்கோல் பிழையாதாயின் அந் நாட்டில் நிறையுடைய பெண்டிரும், சான்றோரும் தெய்வமும் இருப்பர்; இந்நாட்டில் அவர்கள்

1. இவள் இடர் உறும் - இவள் துன்ப முறுவாள். என்னீர்- என்று நினைக்கின்றிலீர்.

2. பொன்னுறுமேனி - பொன்போன்ற மேனி.

3. பொடி ஆடி - புழுதிபடிந்து.

4. மன்உறு - மன்னனால் செய்யப்பட்ட.

5. மறவினை - கொலைச் செயல்.

6. இது காண என் உறுவினை என உரையாரோ - யான் எய்தும் இத் துயரைக்கண்டு இது யான் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன் என்று சொல்லமாட்டார்களோ.

7. தார்மலி மணிமார்பம் - மாலையணிந்த அழகிய மார்பு.

8. ஈர்வதோர் வினை - வெட்டுவிப்பதொரு தீவினை.

இல்லையோ அல்லது உண்டோ என்பாள் போலப்
 “பெண்டிரும் உண்டு கொல்? சான்றோரும் உண்டு
 கொல்? தெய்வமும் உண்டு கொல்?” எனச் சொல்லி
 அழுதாள். பின்பு, அவன் உடலை எடுத்துத் தன் மார்
 போடு தழுவினபோது, அவன் உயிர் பெற்றான்போலத்
 தெளிந்து நின்று, அவன் முகத்தைத் தடவி, “மிகவும்
 கன்றியது” என அவள் கண்ணீரைக் கையால் துடைத்
 தான். கண்ணகி அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கி,
 அவன் அடிகளைக் கையால் பற்றினள். அவன் தான்
 இருந்த உடலிலிருந்து நீங்கிச் சூழ்நின்ற இறையவ
 ரோடு தான் ஓர் இறையவனாய் நின்று, “உண்
 கண்ணாய், நீ ஈண்டே இருக்க” எனச் சொல்லிவிட்டுப்
 போனான். கண்ணகி ஆற்றாளாய்,

மாயம்கொல், மற்றுளன்கொல்,

²மருட்டியதோர் தெய்வம்கொல்

போய்எங்கு நாடுகேன்;

³பொருளுரையோ, இது அன்று,

⁴காய்சினம் தணிந்தன்றிக்

கணவனைக் கைகூடேன்;

⁵தீவேந்தன் தனைக்கண்டு இத்

திறம்கேட்பல் யான்என்றாள்.

என்று இவ்வகையில் தனக்குள் சொல்லியவள்
 எழுந்து நின்றாள். முன்பு காவிரிப்பூம் பட்டினத்துத்
 தான் கண்ட கனவு அவள் நினைவிற்கு வந்தது. தன்
 கண்ணீரை மீட்டும் துடைத்துக்கொண்டு அவள்
 பாண்டிவேந்தன் கோயில் வாயிலே யடைந்தாள்.

1. கன்றியது - கசங்கி வாடியது.

2. மருட்டியது - மயக்கியது; இரு தண்டாகிய உடல்கூடி
 உயிர் பெற்றது பற்றி ‘‘தெய்வம் கொல்’’ என்கின்றாள்.

3. பொருளுரையோ அன்று - உன் பின் வா என்று சொல்
 லாமையால் பொருளாகக் கொள்ளக்கூடிய உரையன்று என்றபடி.

4. காய்சினம் - மிக்க சினம்.

5. தீவேந்தன் - கொடிய வேந்தன்.

உ.௦. வழக்குரை காதை

கோப்பெருந்தேவி அன்றிரவு ஒரு தீக்கனாக் கண்டாள். அதன்கண், அரசர் பெருமானது செங்கோலும் வெண்குடையும் நிலத்தே மறிந்து வீழ்ந்தன; அரசவாயிலில் உள்ள மணியோசை கேட்க உள்ளம் நடுங்கிற்று; நான்கு திசையும் அதிர்ந்தன; இரவில் வானவில்லிட்டது; பகலில் விண்மீன்கள் தோன்றின. ஆகவே, இதலை வருவதொரு துன்பம் உண்டு என அரசமா தேவி உணர்ந்து, இதனை வேந்தனுக்கு உணர்த்த வேண்டும் என்றாள். என்றதும்,

¹ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்

²அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;

³கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்;

⁴கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்;

⁵வண்ணம் ஏந்தினர்; சுண்ணம் ஏந்தினர்;

⁶மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,

கண்ணி ஏந்தினர், ⁷பிணையல் ஏந்தினர்,

கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்;

இவ்வண்ணம் மங்கலமகளிர் மங்கலம் ஏந்திவர,
வேறு பலர், “ஈண்டு நீர் வையம் காக்கும் பாண்டியன்

1. ஆடி - கண்ணாடி

2. அவிர்ந்து - ஒளிவிட்டு.

3. கோடி - துகில்.

4. கொழுந் திரையல் - வெற்றிலைச சுருள். செப்பு - தட்டு.

5. வண்ணம் - வண்ணப்பொடி (மஞ்சட் பொடி)

6. மான்மதம் - கத்தூரி.

7. பிணையல் - பூமலை.

பெருந்தேவி வாழ்க” என வாழ்த்து இயம்ப, ஆயத்
தாரும் காவலரும் அவள் திருவடி பரவிவர,

கோப்பெருந்தேவி சென்றுதன்

தீக்கனாத் திறம் உரைப்ப,

¹ அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,

² திருவீழ் மார்பின் தென்னவர் கோவே.

இஃது இங்ஙனம் இருக்க, வேந்தன் கோயில்
வாயிலில் வந்து நின்ற கண்ணகி, வாயிலோனை
நோக்கி,

வாயிலோயே, வாயிலோயே,

³ அறிவு அறைபோகிய ⁴ பொறி அறு நெஞ்சத்து

⁵ இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே,

⁶ இணையரிச் சிலம்புஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடையகத்தாள், என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே.

என்று சொன்னாள். அது கேட்ட வாயிலோன் அரசன்
திருமுன் சென்று, அடி வணங்கி நின்று,

வாழிஎம் கொற்கை வேந்தே வாழி,

⁷ தென்னம் பொருப்பின் தலைவ வாழி

1. அரிமான் ஏந்திய அமளி - அரியாசனம்.

2. திருவீழ் மார்பின் தென்னவர் - திருமகள் விரும்புகின்ற
மார்பினையுடைய பாண்டியர்.

3. அறிவு அறைபோகிய - அறிவு கீழற்றுப்போன.

4. பொறி அறு - நல்வினையில்லாத.

5. இறை முறை - அரசுமுறை.

6. இணையரிச் சிலம்பு - இரண்டாகிய அரியிட்ட சிலம்பு
களுள். இணையரி - இணைத்த அரிகளையிட்ட சிலம்பு என்றுமாம்.

7. தென்னம் பொருப்பு - தெற்கில் உள்ள மலை; பொறி
யில்மலை.

செழிய வாழி தென்னவ வாழி,
பழியொடு படரப் ¹பஞ்சவ வாழி

எனப் பலமுறையும் வணங்கி வாழ்த்தி, கண்ணகியின் தோற்றம் அவன் நெஞ்சில் கொற்றவையை நினைப்பித்தமையின், மருண்டு தெளிந்து.

²செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏத்திய கையள்,
கணவனை இழந்தாள்³ கடையகத்தாளே,
கணவனை இழந்தாள் கடையகத்தாளே

என்று தெரிவித்தான். அற்றேல், அவளை ஈண்டுவர விடுவிக்க என அரசன் பணித்தனன். வாயிலோன் வந்து, கோயிலைக் காட்டினன். கண்ணகி அரசன் திருமுன் சென்று சேர்ந்தனள். அவளது அழகைக் கோலத்தைக் கண்ட அரசர் பெருமான்,

⁴நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்,
யாரையோநீ ⁵மடக்கொடியோய், என

வினவினன். அதுகேட்ட கண்ணகி, சினம் மாருது,

1. பஞ்சவ - பாண்டியனே.

2. செற்றனள் - முகக் கோட்டம் உடையள். செயிர்த்தனள் - மனத்தே சினம் உடையவள்;

“செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்-மாற்சரிய முடையாள்போலும்; மிக்க கோபமுடையாள் போலும் என்று மாம்.”—பழையவுரை.

3. கடையகத்தாளள் - வாயிற் கடையில் வந்தாள்னாள்.

4. நீர்வார் கண்ணை - நீர் சொரியும் கண்ணையுடையாய்.

5. மடக் கொடியோய் - இளைய கொடிபோல்பவளே.

- 1 தேரா மன்னு! செப்புவது உடையேன்;
 2 எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
 3 புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
 வாயில் கடைமணி நடுநா நடுங்க
 4 ஆவின் கடைமணி உகும்நீர் தெஞ்சுகடத் தான்தன்
 அரும்பெறல் புதல்வனை 5 ஆழியில் மடித்தோன்
 6 பெரும்பெயர்ப் புகார் என்பதியே; அவ்வூர்
 7 ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
 மாசாத்து வாணிகள் மகளை யாகி,
 வாழ்தல் வேண்டி; 8 ஊழ்வினை துரப்ப,
 சூழ்கழல் மன்னு! நின் நகர்ப் புகுந்து இங்கு
 என்காற் சிலம்பு 9 பகர்தல்வேண்டி நின்பால்
 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
 கண்ணகி என்பது என் பெயரே

என்று மொழிந்தாள். அம் மொழியின் திட்பமும்
 பெண்மை நலமும் உள்ளவாறு உணர்ந்த பாண்டியள்,
 மீட்டும், அவளை நோக்கி,

-
1. தேரா மன்னு - மெய்ம்மையை ஆராயாத மன்னனே.
 2. என் அறு சிறப்பு - குற்றமற்ற சிறப்பு.
 3. புள்-புற. புன்கண் தீர்த்தோன் - துன்பத்தைத் தீர்த்த சிபிமன்னன்.
 4. ஆவின் கடைமணி - பசுவின் கண்ணின் மணிக்கடை.
 5. ஆழியில் மடித்தோன் - தேராழியின் கீழ்ப்படுத்திக் கொன்று நீதி செய்த மனுவேந்தன்.
 6. பெரும் பெயர்ப் புகார்-மிக்க சிறப்பினையுடைய புகார். என்பதி - எனக்குப் பதி.
 7. ஏசாச் சிறப்பு - வசையில்லாத புகழ்.
 8. ஊழ்வினை துரப்ப-முன்செய்துள்ள ஊழ்வினை செலுத்த
 9. பகர்தல் வேண்டி - விற்றல்வேண்டி வந்து.

.....பெண் அணங்கே,

கள்வனைக் ¹கோறல் கடுங்கோல் அன்று,

²வெள்வேல் கொற்றம் காண்

என்றான். அச் சுடுசொல் செவிப்புலம் புகுதலும் உளம்
வெதும்பிய கண்ணகி,

³நல்திறம் படராக் கொற்கை வேந்தே

என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே

என்றாள். உடனே அரசன் மருண்டு,

தேமொழி; உரைத்தது ⁴செவ்வை நன்மொழி!

⁵யாம்உடைச் சிலம்பு முத்துடை அரியே

எனச் சொல்லி அதனைக் கொணர்ந்து தருக என ஏவலா
ளரைப் பணித்தான். சிறிதுபோதில் அச் சிலம்பு
கொணர்ந்து வைக்கப்பட்டது. கண்ணகி தன் சிலம்பை
எடுத்து நிலத்தில் எறிந்து உடைத்தாள். அதனுள்
இருந்த மணிதெறித்து அரசன் வாய்முதல் பட்டு விழுந்
தது. கண்டான் அரசன். வெண்குடை தாழ், செங்
கோல் தளர, தமிழே மொழியும் தன் வாயைத் திறந்து,

பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட

யானே அரசன்? யானே கள்வன்;

⁶மன்பதை காக்கும் தென்புலம் காவல்

1. கோறல் - கொல்லுதல்.

2. வெள்வேல் கொற்றம் - வெள்ளிய வேலேந்தும் அரசரது

நீதிமுறை.

3. நல்திறம் படரா-நல்ல நீதியின் பக்கத்தில் செல்லாத;
நல்ல நீதியின் பகுதியை சீனையாத என்றுமாம்.

4. செவ்வை நன்மொழி - செவ்விய நல்ல சொல்லாகும்.

5. யாம் உடைச் சிலம்பு - எம்முடைய சிலம்பு. முத்துடை

அரி - முத்துக்களைப் பரலாக உடையது.

6. மன்பதை - மக்கள். தென்புலம் - தமிழ்நாடு.

¹என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என மயங்கி வீழ்ந்தான். அது கண்ட கோப்பெருந்தேவி உள்ளம் குலைந்து நடுநடுங்கி, ²“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று தன் கணவன் திருவடியிணைகளைத் தொழுது சோர்ந்து வீழ்ந்தாள்.

1. என் முதல் - என்னைத் தொடங்கி.

2. கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்-தந்தை தாய் முதலாயினரை இழந்தோர்க்குப் பிறர்தம்மைத் தந்தையென்றே தாய் என்றே சொல்லித் தேற்றலாம்; கணவனை இழந்தோர்க்கு அவ்வாறு கூறலாகாது; அதனால் காட்டுவது யாதும் இல்லை என்பதாம்.

உக. வஞ்சின மாலை

மன்னவன் மயங்கி வீழ்க்கண்டு சோர்ந்து வீழ்ந்த
கோப்பெருந்தேவி ஒருவாறு தெளிவடைந்தாள்.
அவளைக் கண்ட கண்ணகி,

கோப்பெருந்தேவி, ¹கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன்; ஆயினும்,
²முற்பகல் செய்தான் பிறன் கேடு, தன்கேடு
பிற்பகல் காண்குறா உம் பெற்றியகாண்

என்று சொல்லி, பின்பு தான் பிறந்த காவிரிப்பூம் பட்டி
னத்துக் கற்புடைய மகளிர் எழுவர் வரலாற்றுக் குறிப்
பினை யுரைத்து.

³மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்;
⁴பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே யாமாகில்,
⁵ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும், என்
⁶பட்டிமையும் காண்குறாவாய் நீ

என்றாள். அதனாலும், சீற்றம் தணியாது, மதுரை
நகரத்து மக்களை நோக்கிக் கண் சிவந்து,

1. கொடுவினையாட்டியேன்-தீவினையால் ஆளப்படுவேனாகிய
யான் (கண்ணகி)

2. முற்பகல் செய்தான் பிறன் கேடு-முற்பகலில் பிறனுக்குக்
கேடுசெடதவன். காண்குறா உம் பெற்றிய - காணலுறும் தன்மை
புடையன.

3. மட்டு ஆர் குழலார் - பூவின் தேன் பொருந்திய கூந்தலை
புடைய மகளிர்.

4. பட்டாங்கு - உண்மையாக.

5. ஒட்டேன் - இனிதிருக்க இசையேன்.

6. பட்டிமை - படிம; அடங்காச் செயல்.

¹ நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் ² கேட்டமின்;
³ யான் அமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த
கோநகர் சிறினேன்; குற்றம்இலேன், யான்

என்று தன் இடமார்பைக் கையால் திருகி, மதுரையை
வலமாக மும்முறை வந்து, சுழன்று, அம் மார்பினையும்
உருட்டி நகர்மீது விட்டெறிந்தாள். எறிந்ததும்,
அழற்கடவுள், நீலமேனியும், முறுக்கிய சடையும்,
வெள்ளிய பற்களும் உடைய ஒரு பார்ப்பன வடிவுதாங்கி
அவள் எதிரே வந்து நின்று,

மாபத் தினிநின்னை ⁴ மாணப் பிழைத்தநாள்
பாய்எரி இந்தப் பதிணுட்டப், பண்டே ஓர்
⁵ ஏவல் உடையேனல்,

என்று சொல்லி இறைஞ்சி நிற்பவன், மறுபடியும், அக்
கண்ணகியை நோக்கி, “அன்னாய், இனி இந் நகரை
எரியூட்டுங்கால் விலக்குதற் குரியார் யாவர்?” என்று
கேட்க, அவள்,

பார்ப்பார் ⁶ அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனும்இவரைக் கைவிட்டுத்
⁷ தீத்திறத்தார் பக்கமே சேர்க

என்றாள். அவ்வண்ணமே,

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
⁸ நல்தேரான் கூடல் நகர்,

1. நான்மாடக் கூடல்-மதுரை; கன்னி, கரிய மால், ஈசன்,
காளி என்ற நால்வரும் காக்கும் கடிமதில் சூழ்ந்த மதுரை.

2. கேட்டமின் - கேள்மின்.

3. யான் அமர் காதலன் - யான் விரும்பும் கணவன்.

4. மாணப் பிழைத்த நாள்-திண்ணிதாகப் பிழைசெய்து
துன்புறுவித்த காலத்து.

5. ஏவல் உடையேன் - கட்டளை உடையேனாதலால்.

6. அறவோர் - துறவுபூண்டவர்.

7. தீத்திறத்தார் - தீவினைப் பகுதிகளைச் செய்வோர்.

8. நல்தேரான் - நல்ல தேர்ப் படையையுடைய பாண்டியன்

உஉ. அழற்படு காதை

இவ்வாறு கண்ணகியின் ஏவல் பெற்றுப் போந்த அழற்கடவுள், மதுரை நகரைப் பற்றியதும் எங்கும் எரி எழுந்து கொழுந்துவிட்டு எரியலுற்றது நகரைக் காக்கும் காவற் கடவுளர் தத்தம் காவல் தொழிலை விட்டு நீங்கினர்; அரசர் கோமானாகிய பாண்டியன் நெடுஞ் செழியன், தன் தேவியுடன் அரசு கட்டிலில் துஞ்சினன் என்பதை அறியாமல்,

ஆசான், ¹பெருங்கணி, ²அறக்களத்து அந்தணர்
³காவிதி, ⁴மந்திரக் கணக்கர் தம்மொடு
⁵கோயில் மாக்களும், ⁶குறுந்தொடி மகளிரும்

ஓவியம்போல உரையாடாது இருந்து விட்டனர். ⁷காமோரும், ⁸வாதுவரும், தேரூர்பவரும், வாள் மற வரும் செய்வ தறியாது மயங்கி அரசர் கோயிலைத் தீப் பற்றிக் கண்டு தாம் நீங்கியேகினர். அக்காலே அந்தணர் மரபைக் காக்கும் கடவுட்பூதம்,

-
1. பெருங்கணி - கணித விவர்த்தகன்.
 2. அறக்களத்து அந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக் கள்; நீதிமன்றத் தலைவர்கள்.
 3. காவிதி - வரியிலார்.
 4. மந்திரக் கணக்கர் - அரசனது ஆராய்ச்சிக் களத்து ஓலை எழுதுபவர்.
 5. கோயில்மாக்கள் - அரசன் கோயிலில் இருக்கும் அரச சூற்றத்தினர்.
 6. குறுந்தொடி மகளிர் - அரசனுடைய உரிமை மகளிர்.
 7. காமோர் - யானையைச் செலுத்தும் பரிக்கோற்காரர்.
 8. வாதுவர் - குதிரைப்பாகர்.

விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
 பிரியாத் தருப்பை பிடித்த கையினன்,
¹நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்,
 முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
²வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

வந்து நின்றது; அதற்பின், அரசர் மரபு காக்கும் பூதம்,

எண் அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
³மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
 கொடுத்தொழில் கடிந்து, ⁴கொற்றம் கொண்டு,
 நடும்புகழ் வளர்த்து, நால்நிலம் புரக்கும்
 உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன

இயல்புதாங்கி அருகே வந்து நின்றது. பின்னர்,
 வணிகர் மரபு காக்கும் கடவுட்பூதம்,

நாஞ்சிலம் படையும் ⁵வாய்ந்துறை துலா⁶மும்
 சூழ் ஒளித்தாலும் யாமும் ஏந்தி
 விளைந்து ⁷பதம் மிகுந்து விருந்து பதம் தந்து
 மலையவும் கடலவும் ⁸அரும்பலம் கொணர்ந்து

1. நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் - நாவின் நவின்ற நூலினன்; மார்பில் நவின்ற நூலினன். நாவின் நவின்ற நூல் - நாவால் மொழிந்த நூல்; மார்பில் நவின்ற நூல் - பூணூல்.

2. வேத முதல்வன் - பிரமன். வேள்விக்கருவி - சுருக்கு; சுருவம், சமீதை முதலியன.

3. மண்ணகம் கொண்டு - மண்ணுலகத்தை வென்று கொண்டு.

4. கொற்றம் - தீவினை கடிந்து நல்வினையாற்றிப் பெறும் வெற்றிச் சிறப்பு

5. வாய்ந்துறை துலாம் - பொருளை நிறுப்பதற்கு முன்னும் பின்னும் சமம் அமைந்து நிற்கும் துலாக்கோல்.

6. முன் சூழ் ஒளித்தால் - நிறுக்கும் பொருளின் சமநிலையை முன் அறிதற்கு நேர்நின்று விளக்கும் துலாத்தின நாக்கு.

7. பதம் - உணவுப்பொருள்.

8. அரும்பலம் - பெறுதற்கரிய உயரிய பொருள்கள்.

விலைய வாக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு
உழவு தொழில் உதவும் பழுதில் வாழ்க்கைக்
கிழவன் என்போன் ¹ கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன்

வடிவுகொண்டு வந்து நின்றது. இறுதியாக,

² ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற்கு அமைந்த ³ பலதுறை போகி,
கலிகெழு கூடல் பளிபெறு பூதத்
தலைவன் என்போன் தானும்

வந்து நின்று கண்ணகியைக் கண்டு. “இந் நகர்க்கண்
அரசமுறை கெடும்போது, இதனைத் தீயுண்ணும்
என்பதனை யாம் நெறியாக அறிந்தனம்; அதனால், யாம்
இப்போது இந்நகரை விட்டு நீங்குவது இயல்பு,”
என்று சொல்லிவிட்டு நீங்கியது. ஏனைப் பூதங்களும்
இவ்வண்ணமே நீங்கின.

கூல மறுகும் கொடித்தேர் வீதியும்

⁴ பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்

⁵ உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்

⁶ காளரி யூட்டிய நாள்போல் கலங்க

1. கிளர் ஒளிச் சென்னி - விளங்குகின்ற ஒளிபொருந்திய
சுடையையுடைய தலை. இறைவன் - சிவன்.

2. ஆடற்கு அமைந்த அவை - கூத்துக்களையாடற்கு வேண்
டும் வாச்சியங்கள்.

3. பல துறை - பண்ணும் திறமும்.

4. பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு-சிலப். ஊர்காண்
காதை காண்க.

5. உரக்குரங்கு - வலிய குரங்கின் உருவெழுதிய கொடி.
உரவோன் - அருச்சுனன்.

6. கா - காண்டாவனம்.

அறவோர் மருங்கின் ¹ அழல்கொடி விடாது,
² மறவோர் சேரி மயங்குளரி மண்டக்
 கறவையும் கன்றும் கனல்எரி சேரா,
³ அறவை யாயர் அகன்தெரு அடைந்தன;
 மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
 வீரைபரிக் குதிரையும் புறமதில் பெயர்ந்தன;

இனி, இல்லிருந்து நல்லறம் புரியும் நங்கையர்
 தெருவில் கண்ணகியின் செயலைப் பாராட்டி, அழற்
 கடவுளை அந்த நங்கையர் பரவினர்; விலைமாதர்
 தெருவில், அத் தீ வெதுப்பக் கண்ட அம் மடந்தையரில்
 முதியோர், ஆடரங்கும், நாடகக் கருவியும், பிறவும்
 அழலால் கெடுவது கண்டு,

எந்தாட்டாள் கொல்? யார்மகள் கொல்லோ?
 இந்நாட்டு இவ்வூர் ⁴ இறைவனை இழந்து,
⁵ தேரா மன்னனைச் சிலம்பின் வென்று இவ்
 ஊர்தீ மூட்டிய ஒருமகள்

எனப் பேசிக் கொண்டனர். நகரில்,

அந்தி விழவும், ஆரண ஓதையும்
 செந்தீ வேட்டலும், தெய்வம் பரவலும்,
 மனைவிளக் குறுத்தலும், மாலை அயர்தலும்,

முரசு முழக்குதலும் பிறவும் இலவாயின. கண்ணகிக்குத்
 தன் காதலனை இழந்ததனால் உண்டாய துன்பத்தால்
 உள்ளம் கொதித்தது; அதனால் அவள் வெய்துயிர்த்து
 மறுகிடை மறுகினள்; கவலையில் கவன்றாள்; இயங்கியும்
 மயங்கியும் எல்லை யில்லாத் துயரமுற்றாள். இவ்வாறு
 திரியும் அவள்பால், மதுராபதி என்னும் நகர தேவதை
 வந்து நின்றாள்

-
1. அழல்கொடி விடாது - அழற்கொழுந்து செல்லாது.
 2. மறவோர் - தீவினையாளர்.
 3. அறவை யாயர் - அறத்தையுடைய ஆயர். அறவை - மறவை.
காரணல் வரி சாண்க.
 4. இறைவன் - கணவன்.
 5. தேரா மன்னனை - உண்மையறியானாகிய பாண்டியனை.

உ.உ. கட்டுரை காண்பை

தெருவில் அலமந்து திரியும் கண்ணகிபால் வந்த மதுராபதி, அவள் முகத்தெதிர் தோன்ற நாணி, பின்னே இருந்துகொண்டு, “திருமாரபத்தினி, நங்காய், என் குறையைக் கேள்’ என்றாள். எனவே கண்ணகி “என் பின்னே வரும் நீ யார்? என் துயர்நிலை அறியாயோ?” என்று கேட்க, மதுராபதி.

¹ ஆரூர் எவ்வம் அறிந்தேன், அணியிழாய்!

மாபெருங் கூடல் மதுராபதி என்பேன்;

² கட்டுரை யாட்டியேன்; யான்நின் ³ கணவற்குப்

பட்ட கவற்கியேன், பைந்தொடி, கேட்டி,

என்று தொடங்கி, பாண்டியன் செங்கோல் வளைந்ததும், கோவலனுக்குத் தீது வந்ததும் ஊழ்வினையால் ஆயின என்று சொன்னாள். அதன் பின் பாண்டியனது செம்மைப் பண்பு கூறலுற்று, “எம் கோமானாகிய பாண்டியன்,

⁴ மறைநா ஓசை அல்லது ⁵ யாவதும்

மணிநா ஓசை கேட்டதும் இலனே;

அடிதொழுது ⁶ இறைஞ்சா மன்னர் அல்லது,

குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்

1. ஆர்அரூர் எவ்வம்-பொறுததற்கரிதாஐய மிக்கதுன்பம்.

2. கட்டுரை யாட்டியேன் - சொல்லொன்று சொல்லுதலை யுடையேன்.

3. கணவற்குப்பட்ட கவற்கியேன் - கணவனுக்கு நேர்ந்தது கண்டு வருந்தும் மனக்கவலையுடையேன்.

4. மறைநா ஓசை - மறையோதவார் நாலில் எழும் மறையோசை.

5. யாவதும் - ஒருபோதும்.

6. இறைஞ்சா மன்னர் - பகை மன்னர்.

என்று சொன்னார். பின்னர், பொற்கைப் பாண்டியன் வரலாறும், தங்கால் என்னுமிடத்து வார்த்திகள் என்னும் மறையவனைக் காவலர் அறியாது சிறையிட்டதனைப் பின்னர் அறிந்து அது குறித்து, அவனையடைந்து

அறியா மாக்களின் ¹முறைநிலை திரிந்தளன்
இறைமுறை பிழைத்தது; பொறுத்தல் நும் கடன் எனத்
தடம்புனல் கழனித் ²தங்கால் தன்னுடன்
³மடங்கா விளையுள் வயலூர் நல்கி,
கார்த்திகை கணவன் வார்த்திகள் முன்னர்
⁴இருநில மடந்கைக்குத் திருமார்பு நல்கி அவள்
தணியா வேட்கையும் சிறிது

தணித்த பாண்டியனது வரலாறும் எடுத்தோதினள். முடிவில் கோவலன் கண்ணகி என்ற இருவரது பழம்பிறப்புக் கூறலுற்று. முதற்கண்,

ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
⁵அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசுகேடுறும் எனும்
⁶உரையும் உண்டே, ⁷நிரைதொடி யோயே,

-
1. முறை நிலை திரிந்த - அரசமுறை நடுநிலை திரிந்த.
 2. தங்கால் - வார்த்திகள் வாழ்ந்த ஊர்.
 3. மடங்கா விளையுள் வயலூர் - குன்றாத விளைநிலத்தை யுடைய வயலூர் என்னும் ஊர்.

4. இருநில மடந்கை.....நல்கி - நிலத்தில் மார்புற வீழ்ந்து வணங்கி. நிலமகளை அரசர்க்கு மனைவியாகக் கூறல் கவிமரபாதலின், ஈண்டுப் பாண்டியன் நிலத்தில் வீழ்ந்து வணங்குவதை, நிலமகளின் வேட்கை தணிய அவளுக்கு அவன் தன் விரிந்த மார்பு தந்ததாகக் கூறுகின்றார்.

5. அழல்சேர் குட்டம் - கார்த்திகை பரணி.

6. உரை - சோஜிடமொழி.

7. நிரைதொடியோய் - வரிசையுற அணிந்த வளைகளை யுடையாய்.

என்று மொழிந்து, பின்னர்க் கூறுவாள்: “கலிங்க நாட்டில் சிங்கபுரத்தே வசு என்பவனும், கபிலபுரத்தே குமரன் என்பவனும் ஆட்சிபுரிகையில் இருவர்க்கும் பகைமையுண்டாயிற்று; அதனால் இருவர் நாட்டினும் நேரிய முறையில் போக்குவரவு இலவாயின. அந்நாளில் நின்கணவனாகிய கோவலன் பரதன் என்னும் பெயருடன் சிங்கபுரத்தரசன் பால் தொழில் பூண்டிருந்தான். அந்நாளில் சங்கமன் என்னும் வணிகனொருவன் தன் மனைவி நீலி யென்பவளுடன் வந்திருப்ப, அவனைக் கபிலபுரத்து ஒற்றன் எனக் காட்டி அப் பரதன் கொலைபுரிவித்தான். அவன் பிரிவாற்றாது அலமந்த அவன் மனைவி நீலி, பதினான்கு நாள்காறும், பலவிடங்களிலும் திரிந்து, ஒரு மலை மீதேறித் தன் கணவனொடு விண்ணுலகு புகுந்தாள். அக் காலத்தே,

எம்முறு துயரம் செய்தோர், யாவதும்

¹ தம்முறு துயரம் இற்றுஆகுக என்றே

² விழுவோள் இட்ட வழுவில் சாயம்

பட்டனர்;

ஆதலால், “நீவிர் இத் துயரம் உற்றீர்; இனி, நீ பதினான்கு நாள் கழிந்தபின் நின் கணவனை வானவர் வடிவில் கண்டு கூடுவை,” என்று இவ்வாறு அம் மதுராபதி கூறிவிட்டு, நகரைப் பற்றி எரியும் அழற்கு³ வீடு பெற்றுச் சென்றாள். கண்ணகி, தன் கைவளையை ஐயை கோயில் வாயிலில் உடைத்தெறிந்து விட்டு.

கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்

மேற்றிசை வாயில்⁴ வறியேன் பெயர்குளன

1. தம்முறு துயரம் இற்று - தமக்கு உண்டாகும் துன்பமும் இத்தன்மைத்தாகுக.

2. விழுவோள் - உயிர்விட்டு விழுவவள்.

3. வீடு - தணிப்பு.

4. வறியேன் - கணவனையின்றித் தனித்துள்ள யான்.

இரவும் பகலும் நடந்து திரிந்து, வையையாற்றின் கரை வழியே சென்றாள். செல்லுங்கால்;

¹ அவல என்னாள் அவலித்து இழிதலின்:

² மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின்;

கடவ்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்துஆங்கு
அவுணரைக் கடந்த கடர்இலை நெடுவேல்

³ நெடுவேள் குன்றம் ⁴ அடிவைத்து ஏறிப்

⁵ பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ்

நின்றாள். அங்கிருந்தோர், “நீவிர் யார்” என்று வினவ, அவர்கட்கு “யான் ஒரு தீத்தொழிலாட்டியேன்” என்று செப்பினள். இதற்குள் பதினான்குநாள் எல்லை கழிந்தது. பகற்போது கழிய இரவும் வந்தது. அப்போது,

⁷ பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி,

⁸ வாடா மாமலர் மாரிபெய்து, ஆங்கு;

⁹ அமரர்க்கு அரசன்தமர் வந்து ஏத்தக்

¹⁰ கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு

1. அவல - பள்ளங்கள். அவலித்து - அவலமுற்று.

2. மிசைய - மேடுகள். என்னாள் - என்று கருதிவள்.

3. நெடுவேள் குன்றம் - திருச்செங்கோடு.

4. “அடிவைத்து ஏறி என்றார், அதற்கு முன்பு வருத்தத் தால் கால் கிலத்துப் பாவாமையால்”

5. பூத்த வேங்கைப் பொங்கர் - பூத்துத் தழைத்த வேங்கை மரத்தின் கீழ்.

6. தீத்தொழிலாட்டியேன் - தீத்தொழிலைச் செய்பவள்; தீயை நகர்க்கு வைத்து வருபவள்.

7. பீடு - பெருமை.

8. வாடா மாமலர் - வானவர் சொரிந்த வானுலகத்துப் பூ வாடுவதில்லையாதலால், அவர் சொரிந்த பூவை “வாடா மாமலர்” என்றார்.

9. அமரர்க்கு அரசன் - இந்திரன்.

10. கோநகர் பிழைத்த கோவலன் - மதுரை நகர்க்கண் தீதாகக் கொலைபுற்றுத் தன்னை நீங்கிய கோவலனுடன்.

கண்ணகி நல்லாளும் வானவூர்தி ஏறிச் சென்று
விண்ணக மாதர்க்கு விருந்தாயினாள்.

வெண்பா

¹தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவானைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்—தெய்வமாய்
மண்ணகமா தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்தாள்.

மதுரைக் காண்டம் முடிந்தது

1. கண்ணகி விருந்தானாள்; அதனால் தெய்வம் தொழுகை திண்ணிதான் என்க.

௩ வஞ்சிக் காண்டம்

௨௫. குன்றக் குரவை

யாங்கள் முன்னைநாள் ¹நெடுவேள் குன்றத்துக்குச் சென்று, அங்கே தங்கிக் ²“குருவியோப்பியும், கிளி கடிந்தும், அருவியாடியும், ³சுனைகுடைந்தும்” வந்துகொண்டிருந்தேம்; அதுபோது, அம் மலையிடத்தே ஒரு வேங்கை மரத்தின்கீழ் ஒரு நங்கை நிற்பக் கண்டேம்; அவளை அணுகி, ⁴“வள்ளி போல்வீர், நும்மைக் கண்ட எம் மனம் நடுங்க, முலையிழந்து நிற்கின்ற நீவீர் யாவிரோ?” என வினவினேம். அவள், எம்மைச் சிறிதும் முனியாது,

“மணமதுரையோடு அரசு கேடுற
வல்வினை வந்து உருத்தகாலை,
கணவனை அங்கு இழந்து போந்த
கடுவினை யேன், யான்”

என்றாள். இது கேட்டதும் யாங்கள் மிகவும் அஞ்சி, இருகையும் கூப்பி வணங்கி நின்றோம். அக்காலையில், வானவர் போந்து மலர்மாரி பொழிந்து, குன்றவர் அனைவரும் கண்டு வியந்து நிற்ப, அவளை அவளுடைய

1. நெடுவேள் குன்றம் - சேரநாட்டு மலைப்பகுதிகளுள் ஒன்று. இதனைத் திருச்செங்கோடு என்று கருதுவாரும் உண்டு.
2. குருவி யோப்பி - குருவிகளை யோட்டி.
3. சுனை குடைந்தும் - சுனைநீரில் மூழ்கி விளையாடியும்.
4. முருகவேள் மனையாட்டியாகிய வள்ளி நாய்ச்சியார்.

கொழுநனுடன் வானுலகு கொண்டு போயினர். “இவள் போலும் ஒரு பெரிய தெய்வம் நம் குலத்துக்கு இல்லை; ஆதலால், இவளை இவ்வேங்கையின் கீழே ¹தெய்வம் கொள்ள வேண்டும்,” என்று எண்ணி எம் சிறு குடியில் வாழ்வார்க்கு எம் எண்ணத்தைத் தெரிவித்தேம்.

சிறுகுடி யீரே, சிறுகுடி யீரே,
 தெய்வம் கொள்ளுமின், சிறுகுடி யீரே,
 நறுஞ்சினை வேங்கை நல்நிழற் கீழ்நூர்
 தெய்வம் கொள்ளுமின், சிறுகுடி யீரே,
²தொண்டகம் தொடுமின் ³சிறுபறை தொடுமின்,
⁴கோடுவாய் வைம்மின், ⁵கொடுமணி இயக்குமின்
⁶குறிஞ்சி பாடுமின்; நறும்புகை எடுமின்,
 பூப்பளி செய்ம்மின் ⁷காப்புக்கடை நிறுமின்,
 பரவலும் பரவுமின்; விரவுமலர் தூவுமின்
 ஒருமுலை இழந்த நங்கைக்குப்
 பெருமுலை ⁸துஞ்சாது வளம் சுரக்க எனவே.

-
1. தெய்வம் கொள்ள - தெய்வமாகப் பண்ணிக்கொண்டு பரவ.
 2. தொண்டகம் - ஒருவகைத் துடி.
 3. சிறுபறை - குறிஞ்சி நிலத்துப் பறைகளுள் ஒன்று. தொண்டகச் சிறுபறை என்று கூறலும் உண்டு (முருகு 197).
 4. கோடு - கடமாக் கொம்பு; ஊது கொம்புமாம். வாய்வைம்மின்-வாயில் வைத்து ஊதுமின்.
 5. கொடுமணி - ஓசை கடிதான மணி.
 6. குறிஞ்சி - குறிஞ்சிப்பண்.
 7. காப்புக்கடை நிறுமின் காப்பு - சுற்றுமதில்; கடை - வாயில் காப்பும் கடையும் செய்ம்மின் என்பதாம். பரவலும் பரவுமின் - இனிய பாட்டுக்களைச் சொல்லிப் பணிமின்.
 8. துஞ்சாது - குன்றாது.

கொளுச் சொல்

- ஆங்குஒன்று காணாய் அணியிழாய், ஈங்கிதுகாண்
¹ அஞ்சனப் பூழி அரிதாரத் தின் இடியல்,
² சிந்தூரச் சுண்ணம் செறியத்தாய்த் தேங்கமழ்ந்து
³ இந்திர வில்லின் எழில்கொண்டு இழும்என்று
 வந்தீங் சிழியும் மலையருவி ஆடுதுமே.
 ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி
⁴ அஞ்சல் ஓம்பென்று நலன்உண்டு நல்காதான்
⁵ மஞ்சுகூழ் சோலை மலையருவி ஆடுதுமே.

(புதுப்புனல்)

- யாதொன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
⁶ போதாடி வந்த புதுப்புனல்;
 போதாடி வந்த புதுப்புனல் ⁷ மற்றையார்
 மீதாடின் நோம் தோழி நெஞ்சன்றே.

பாட்டு மடை

- உரைஇனி; மாதராய், ⁸ உண்கண் சிவப்பப்
⁹ புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்,

-
1. அஞ்சனப்பூழி - அஞ்சனத்துக்கு வேண்டும் பொருள்
 உள்ளின் தூள்; வேங்கைமரத்தின் தூள்; வரகின் நொய்; தினை
 தறுங்கு முதலியன. இடியல் - இடித்த மா.
 2. சிந்தூரச் சுண்ணம் - சிந்தூரத்தால் செய்த சுண்ணப்பொடி.
 3. இந்திரவில் - வானவில்.
 4. அஞ்சல் ஓம்பு - அஞ்சுதலை நீக்கு.
 5. மஞ்சு - மேகம்.
 6. போது ஆடி - பூக்களைச் சுமந்துகொண்டு.
 7. மற்றையார்மீது ஆடின் - தன்னை யொழியத் தனக்கு முந்
 பட ஆடினவார்மீது தோயுமானால்.
 8. உண்கண் - மைதீட்டிய கண்.
 9. புரைதீர் புனல் - குற்றமில்லாத, கலக்கமின்றித் தெளிந்த
 நீர்.

- ¹ உரவுநீர் மாகொன்ற வேல்ஏந்தி, ஏத்திக்
² குரவை தொடுத்தொன்று பாடுகம் வாதோழி.

(வேல் பாடுதல்)

- சீர்கெழு செந்திலும் ³ செங்கோடும் ⁴ வெண்குன்றும்
 ஏரகமும் நீங்கா ⁵ இறைவன்கை வேல்அன்றே;
⁶ பார்இரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
 சூர்மா தடிந்த ⁷ சுடர்இலைய வெள்வேலே,

பாட்டு மடை

- ⁸ இறைவனை நல்லாய்!
 இதுநகையா கின்றே;
⁹ கறிவளர் தன்சிலம்பன்
 செய்தநோய் தீர்க்க
 அறியாள் மற்றனை;
¹⁰ அலர்கடம்பன் என்றே
¹¹ வெறியாடல் தான்விரும்பி
 வேலன் வருகஎன்றாள்.

-
1. உரவு நீர் - பரந்த நீர் மிக்க கடல். மா - சூரபன்மா;
 அவனுக்குத் துணையாய் இருந்த மாமரமுமாம்.
 2. குரவை தொடுத்து - குரவைக் கூத்தாடி.
 3. செங்கோடு - திருச்செங்கோடு.
 4. வெண்குன்று - சுவாயிமலை.
 5. இறைவன் - முருகன்.
 6. பார்இரும் பௌவம் - பாராகிய சிலத்தைச் சூழ்ந்த கரிய
 கடல்.
 7. சுடர் இலைய வெள்வேல் - ஒளிர்கின்ற இலைபோலும்
 முகத்தைபடைய வெள்ளிய வேல்.
 8. இறைவனை - சந்து பொருந்திய வளை.
 9. கறி - மிளகுக் கொடி.
 10. அலர் கடம்பன் - கடப்ப மாலையையுடைய முருகன்.
 11. வெறியாடல்-இப்பெண்ணுக்கு இவ்வேறுபாடு முருகனால்
 நேர்ந்ததென்று, அது நீங்குவதற்காக அவனுக்கு அவனது வேலை
 யேந்தி யாடும் வேலைக் கொண்டு பரவுக்கடன் செய்தல்.

(வெறிவிலக்குப் பாடல்)

செறிவளைக்கை நல்லாய்! இதுநகை யாகின்றே;

¹வெறிகமழ் வெற்பன்னோய் தீர்க்க வரும்வேலன்,—

வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்;

²ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்.

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாரும் ³வெங்களத்து

⁴நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்

ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்.

⁵மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.

(மணம் பாடுதல்)

கயிலைநன் மலைஇறை மகனைநின் மதி நுதல்

மயில்இயல் மடவரல் ⁶மலையர்தம் மகளார்

⁷செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்

⁸அயல்மணம் ஒழி; அருள் அவர்மணம் எனவே.

1. வெறி - நறிய மணம்.

2. ஆலமர் செல்வன் - சிவன்.

3. வெங்களம் - கண்டார்க்கு அச்சம் பிறப்பிக்கும் இடம்.

“முரணினர் உட்க முருகாற்றுப்படுத்த” உருகெழு வியன் களம் ஆதலால், “வெங்களத்தில்” என்றான்.

4. நீலப்பறவை - மயில்.

5. மால்வரை-பெரிய மலை; திருமால் போல் நீண்டு உயர்ந்த கரியமலை.

6. மலையர்தம் மகள் - மலைவாணரான குறவர்தம் மகள் (வள்ளி).

7. செயலை - அசோகு.

8. அயல் மணம் ஒழி-பிறர் (ஏதிலார்) மணந்த கொள்ளாத வாறு தவிர்க.

பாட்டு மடை

என்று யாம்பாட ¹மறைநின்று கேட்டருளி
²மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
 சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது
 நின்றேன் உரைத்தது கேள், வாழி, தோழி,

³கடம்பு குடி உடம்பிடி ஏந்தி

மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்;

அறுமுகம் இல்லை; அணிமயில் இல்லை;

குறமகள் இல்லை; ⁴செறிதோள் இல்லை;

⁵கடம்பூண் தெய்வ மாக நேரார்,

⁶மடவர் மன்றஇச் சிறுகுடி யோரே.

என்று ஈங்கு,

பாட்டு மடை

⁷அலர்பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டுப்

⁸புலர்வாடு நெஞ்சம் ⁹புறங்கொடுத்துப் போன
 மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்.

1. மறைநின்று - சிறைப்புறமாக மறைந்து நின்று.

2. மன்றல் - நறுமணம்.

3. கடம்பு - கடம்பு மலை.

உடம்பிடி - வேல்.

4. செறிதோள் - பன்னிரண்டாய்ச் செறிந்த தோள்.

5. கடம்பூண் தெய்வம்-பரவுக் கடனை ஏற்கும் குலதெய்வம்.

6. மடவர் - மடமையுடையர்; அறியாதவர்.

7. அலர்பாடு - ஊராரால் அலர் கூறப்படுதல்.

8. புலர்வாடு நெஞ்சம் - புலர்ந்து வாட்டமுறும் நெஞ்சம்;
 புலர்வாடும் என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு புலரும் நெஞ்சம்
 என்றும் கூறுப.

9. புறங்கொடுத்துப் போன-தன் பின்னே கிடக்கச் சென்ற.

முலையினால் மாமதுரை ¹கோளியைத்தாள் காதல் தலைவனை, ²வானோர் தமராரும் கூடிப் பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த திலையொன்று பாடுதும் யாம்.

பாடுகம் வா,வாழி தோழி,யாம் பாடுகம்;
பாடுகம் வா,வாழி தோழியாம் பாடுகம்,
³கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
⁴தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்;
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டிதுமே.

⁵பாடுற்று

⁶வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாள் ஓர் காரிகையே;
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை ⁷மறுதரவோ இல்லானே;
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாடப்
பெறுகதில் அம்ம ⁸இவ் ஆரும் ஓர்பெற்றி.

1. கோள் இழைத்தாள் - தீயூட்டித் தீத்திறத்தாரை இறப்பித்தாள்.

2. வானோர் தமராரும் கூடி - வானோராய தமர் எல்லாரும் கூடி. சிலை - தன்மை.

3. கோமுறை - அரசு முறை.

4. தீ முறை செய்தாள் - தீ யூட்டித் தவறிய அரசு முறையை கோர்மையில் நிறுத்தினாள்.

5. பாடு உற்று - பெருமையுற்று.

6. வானக வாழ்க்கை - வானுலகத்தில் வாழும் வாழ்க்கை.

7. மறுதரவோ இல்லாள் - வானக வாழ்க்கை பெற்றானாதலால், இனி இம் மண்ணுலகில் வாழ்தற்கு மீண்டு வருவதில்லை; ஊட்டும் பிறவாள் என்றபடி.

8. இவ் ஆரும் ஓர் பெற்றி - இவ் ஆரும் ஒரு வீரதம் பெறுக.

பெற்றி யுடையதே, பெற்றி யுடையதே

¹பொற்றொடி மாதர் கணவன் மணம்காணப்

பெற்றி யுடையது இவ்வூர்,

இவ்வாறு யாம் நம் தலைவர் விரைய மறையும் பொருளை யுட்கொண்டு, பாடியாடும் குரவையைக் கண்டு, ²“வில்லெழுதிய இமயத்தோடு கொல்லி யாண்ட குடவர்கோ ³ஆதை உண்டு மகிழ்ந்து பல்லாண்டு வாழ்வானாக” என, அவர் நினை வரைதற்கு வந்தனர்காண் என்று தோழி தலைமகட்குக் கூறுகின்றாள்.

1. பொன் தொடி மாதர் - பொன்னால் ஆகிய வளையணிந்த பெண் என்றது தலைமகளை. தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தி யுடன் நட்புற்று, விரைய வரைந்து (மணந்து) கொள்ளாமல் களவு ஒழுக்கத்தை நீட்டித்து வந்தான்; அதனால் தோழி அவன் கெருண்டு வரைவது குறித்துப் பல் வேறு வகையால் களவினால் வரும் ஈதத்தை வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அறிவுறுத்தும் குறிப்பால், இங்கே காட்டியவாறெல்லாம் தலைவியொடும் ஏனை ஆயத்தாரொடும் கூடியாடிப் பாடுகின்றாள்.

2. வில் எழுதிய இமயம்-சேரர் குறியாகிய வில் பொறிக்கப் பட்ட இமயமலை.

3. ஆதை - குறைவில்லாமல்.

2. கார்ட்சிக் காதை

¹மாதீர் வேலிக் கடம்பெறிந்து ²இமயத்து
வானவர் மருள மலைவில் பூட்டிய
வானவர் தோன்றல்

சேரன் செங்குட்டுவன், வஞ்சிமா நகரத்தே
இலவந்தி வெள்ளி மாடத்தின் கண் தன்தேவி
இளங்கோ வேண்மாளுடன் இனிதிருக்கும் ஒருநாள்,
⁴“மஞ்சுகூழ் சோலை மலை வளம் காண்குவம்” எனக்
கருதி உரிமை மகளிரும், ஏனை ஆயத்தவரும் ஒரு
புடையே சூழ்ந்துவர, படைவீரரும், பிறரும் மற்றொரு
புடையே அணிபெறவர, வஞ்சி நகரத்தை விட்டு நீங்கிச்
சென்றனன். அச் செலவு,

வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு
வினையாட்டு விரும்பிய ³விறல்வேல் வானவன்
⁴பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்

1. மாதீர் வேலி - கரியநீர் மிக்க கடல் சூழ்ந்த ஒரு தீவு.

கடம்பெறிந்தது. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்
மேலைக் கடற்கரைக்கண் உள்ள ஒரு தீவில் இருந்துகொண்டு
குறம்பு செய்த பகைவரை வென்று அவர்தம் காவல் மரமான
கடம்பு மரத்தைத் தடிந்தான்.

2. இமயத்து வானவர்-இமயமலையில் வாழ்பவர். (முனிவரு
மாம்).

குறிப்பு:—மலைவாழ்பவருட் சிறந்த மக்களை வானவர் என்றும்
உறப போலும். சேரரையும் தமிழ்நாட்டவர் வானவர் என்று
வழங்குதலும் இக் குறிப்புக்குச் சான்று பகருகின்றது. வானவர்
தோன்றல் - சேரர்குலத் தோன்றல்.

3. விறல் வேல் வானவன் - விறல் பொருந்திய வேவேந்திய
இந்திரன்.

4. பொலம்பூங்கா - பொற்பூக்களைபுடைய கற்பகச் சோலை.

- இலங்குநீர்த் ¹ துருத்தியும் இளமரக் காவும்
² அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
 ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த
³ பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று

இருந்தது. இவ்வாறு சென்ற குட்டுவன் மலைச்சரிவில், திருமாலின் மார்பில் விளங்கும் முத்துமலை போலக் கிடந்து தன் தெளிந்த நீரால் இனிய காட்சி வழங்கும் பேரியாற்றின் மணல் பரந்த அடைகரையை அடைந்தான். ஆங்கு, நாகம், சந்தனம் முதலிய பலவகை மரங்கள் செறிந்திருந்தன. நறு மணம் கமழும் பூக்கள் தேன்மிக்குத் திகழ்ந்தன. அத்தேனையுண்ணும் வண்டும், ஞிமிறும், மதுகரமும் மொய்த்து இனிது பாடின. மேலும்,

- குன்றக் குரவையொடு ⁴கொடிச்சியர் பாடலும்,
 வென்றிச் செவ்வேள் ⁵வேலன் பாணியும்,
⁶தினைக்குறு வள்ளையும், புனத்துளமு ⁷விளியும்,
⁸நறவுக்கள் நொடைத்த குறவர் ஓதையும்,
⁹பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்

-
1. துருத்தி - ஆற்றிடைக் குறை.
 2. அரங்கு - நாடகசாலை; பள்ளி - மண்டபம்.
 3. பெருமால் களிற்று-அயிராவதம் என்னும் வெள்ளை யானை
 4. கொடிச்சியர் - குறவர் மகளிர்.
 5. வேலன் பாணி - முருகனது வேலேந்தியாடும் வேலனது பாட்டு.
 6. தினைக்குறு வள்ளை - தினையிடிப்போர் பாடும் உலக்கைப் பாட்டு.
 7. விளி - ஆலோலவோசை.
 8. நறவுக்கள் நொடைத்த குறவர் - நறவாகிய கள்ளை விற்கும் குறவரது ஓதை.
 9. பறையிசை அருவி - பறைபோல முழங்கும் அருவி.

புளியொடு பொருஉம் ¹புகர்முக ஓதையும்,
கனிகெழு மீமிசைச் ²சேனோன் ஓதையும்
³பயம்பில் வீழ்யானைப் பாகர் ஓதையும்

நால்வகைப் படைகளும் இயங்கும் ஓதையும் எனப் பல வகை ஓதை யாங்கணும் ஒலித்தன. இன்ன இன்பக் காட்சியும் இனிய ஓதையும் எங்கும் விளங்கக் கேட்டும் கண்டும் இனிதிருந்த வேந்தர் பெருந்தகையின் திருமுன், குன்றங்களில் உள்ள குறிச்சிகளில் வாழ்ந்த குறவர்கள், தங்கள் அரசர் பெருமானைக் காண்பது குறித்து,

யானை வெண்கோடும், அகிலின் ⁴குப்பையும்,
மான்மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
⁵சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணியரி தாரமும்,
⁶ஏவ வல்லியும், இருங்கறி வல்லியும்,
⁷கூவை நூறும், கொழுங்கொடிக் ⁸கவலையும்;
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
⁹பைங்கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
¹⁰காயமும், கரும்பும், பூமலி கொடியும்,
கொழுந்தாட் கமுகின் கொழுங்குலைத் தாறும்,
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்;

-
1. புகர்முகம் - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானை.
 2. சேனோன் - பரணின்மேல் இருப்பவன்.
 3. பயம்பு - யானையைப் படுக்கும் குழி.
 4. அகிலின் குப்பை - அகிற்கட்டையின் திரள்.
 5. சந்தனக் குறை - சந்தனக் கட்டை.
 6. ஏவவல்லி - ஏலக்கொடி.
 7. கூவைநூறு - கூவைக் கிழங்கின் பொடி (மா)
 8. கவலை - கவலைக்கிழங்கு.
 9. பைங்கொடிப் படலை - பச்சிலைமலை.
 10. காயம் - வெள்ளுள்ளிக்கிழங்கு.

- ¹ ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
² வாள்வரிப் பறமும், ³ மதகரிக் களபமும்,
 குரங்கின் குட்டியும் ⁴ குடாவடி உளியமும்
 வரையாடு ⁵ வருடையும் மட ⁶ மான் மறியும்
⁷ காசறைக் கருவும் ஆசறு ⁸ தகுலமும்
 பீலி மஞ்ஞையும் ⁹ நாவியின் பிள்ளையும்
 கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்

ஆகிய இவற்றைத் தம் தலைமேல் சுமந்துவந்து, அவன் திருவடியில் வைத்து, நிலத்தே வீழ்ந்து வணங்கி, “ஏழ் பிறப்படியேம், வாழ்கநின் கொற்றம்” என வழிபட்டு நின்றனர். அவர்களை அருளொழுக நோக்கிய செங்குட்டுவன், இனிய சொற்களை வழங்கினன். பின்பு, அக் குறவர்கள் கண்ணகி வானநாடு சென்ற செய்தியைத் தெரிவிக்கலுற்று.

கான வேங்கைக் கீழோர் காரிகை
 தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
 வானவர் போற்ற ¹⁰ மன்னொடும் கூடி
 வானவர் போற்ற வானகம் பெற்றனர்!
 எந்நாட் டார்கொல்! யார்மகள் கொல்லோ?
 தின்நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
 பன்னூ ருயிரத் தாண்டு வாழியர்,

-
1. ஆளியின் அணங்கு - ஆளியின் குட்டி.
 2. வாள்வரிப் பறழ்-புலிக்குட்டி.
 3. மதகரிக் களபம் - யானையின் கன்று.
 4. குடாவடி உளியம் - பிள்ளைக்காடி. கரடிக்குட்டி யென்று

மரம்.

5. வருடை - ஒருவகை மான்.
6. மான் மறி - மான் கன்று.
7. காசறைக் கரு - கத்தாரிக் குட்டி.
8. தகுலம் - கீரி.
9. நாவியின் பிள்ளை - புழுகுப் பூனைக்குட்டி.
10. மன் - கணவன்,

என்று மொழிந்தனர். அப்போழ்து, அரசன் அருகே தண்டமிழ் ஆசானாகிய சாத்தனர் வந்து அவனது ஆட்சி நலத்தைக் கண்டு பெரு மகிழ்வுகொண்டு உடனிருந்தார். அவர், இக்குறவர் தெரிவித்ததைக் கேட்டு அரசன் வியந்து நோக்கக் கண்டு, கண்ணகி தன் காதலனுடன் மதுரைக்குப் போந்ததும், ஆங்கே சிலம்பு காரணமாகக் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி பாண்டியன் முன் தன் செவ்விய சிலம்பு காட்டி வழக்குரைத்து வஞ்சினம் சாற்றியதும், மதுரை மூதூர் தீக்கிரை யானதும், பிறவும் கூறி,

“அரிமான் ஏந்திய அமளிமிசை யிருந்த

1 திருவீழ் மார்பின் தென்னவர் கோமான்
தயங்கினர்க் கோதை தன்னுயர் பொருள்
மயங்கினன் கொல் என மலரடி வருடித்

2 தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந்துயர் பொருள்,
மன்னவன் செல்வழிச் செல்க யான்த
தன்உயிர் கொண்டு அவனுயிர் தேடினள்போல்
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;

அவனது கொடுங்கோலின் தன்மை இத்தன்மைத்து எனத் தலைமை வேந்தனாகிய நிற்பால் முறையிடுவாள்போல, அப்பத்தினி நங்கை நின் நாட்டிற்குப் போந்து, வானக வாழ்க்கை பெற்றாள்; நின் வலம்படு கொற்றம் வழி வழிச் சிறக்க” என மொழிந்து வாழ்த்தினர்.

1. திருவீழ் மார்பின் தென்னவன் - திருமகன் விரும்பும் மார்பினையுடைய பாண்டியன்.

2. தலைத்தாள் நெடுமொழி-கண்ணகி சொல்லிய வீரமொழி; பாண்டியன் தேவி உடனே உயிர்விட்டதனால், கண்ணகியின் வீரமொழியை முடியக் கேட்டிலன் என்றற்கு, “தன் செவி கேளாள்” என்றார்.

இதைக் கேட்ட செங்குட்டுவன், பாண்டி வேந்தன் உயிர்விட்டது குறித்து மனம் வருந்திப் பின் தெளிந்து,

எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற

¹செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்

²உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன

வல்வினை வளைத்த கோலை, மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது;

மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;

³பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்

⁴குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி

⁵மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது ⁶தொழுதகவு இல்எனத்

தனக்குச் செய்திகளை யுரைத்த தண்டமிழ் ஆசானுக்கு உரைத்தான். இப் பேச்சுக்களைக் கேட்டு வியப்புற றிருந்த தன் தேவியை நோக்கி, “தன் கணவன் உயிர் விடவே அவன் உயிரைத் தொடர்ந்து உயிர் துறந்த பாண்டிமா தேவியோ, நம் நாடு போந்து வான நாடடைந்த கண்ணகியாரோ, இவருள், “நீ வியக்கும் நலமுடையோர் யாவர்?” என உசாவினன். அவனுக்கு வேண்மாள் மிக்க மகிழ்ச்சியுடன் விடை கூறலுற்று,

1. செம்மையின் இகந்த சொல் - செங்கோன்மை தவறி னான் என்ற சொல். செவிப்புலம் படாமுன்-ஏனை வேந்தர்களின் செவிக்கு எட்டு முன்பே.

2. உயிர்பதிப் பெயர்த்தமை - உடம்பினின்றும் உயிர் நீங்கினமை.

3. பிழை உயிர் எய்தின் - உயிர்கள் யாதானுமொன்றால் வருத்தம் எய்தின்.

4. குடிபுரவுண்டும் - குடிகள் இனிது காக்கப்பட்ட வழியும்.

5. மன்பதை - மக்களினம்.

6. தொழுதகவு - யாவரும் பாராட்டத்தக்க சிறப்பு.

காதலன் துன்பம் காணாது கழிந்த

¹மாதரோ பெருந்திரு உறுக வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் ²பரசல் வேண்டும்

என்றனள். அரசற்கும் அதுவே கருத்தாதலால்,
அவன் அமைச்சரை நோக்கினன். அக் குறிப்பறிந்த
அமைச்சர்,

³ஓற்கா மரபின் பொதியி லன்றியும் ;
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவு ளாகும்;
கங்கைப் பேர்யாற்றினும், காவிரிப் புனலினும்
தங்கிய ⁴நீர்ப்படை தகவோ உடைத்து எனக்(கூறினர்.)

உடனே செங்குட்டுவன் முற்பட்டுக் கூறத் தொடங்கி,

பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு
முதுநீர்க் ⁵காவிரி முந்துறைப் படுத்தல்
⁶மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வருஉம் செய்கையோ அன்று;

இனி, அவ்விமய மலையரசன் நம் மாபெரும்
பத்தினியின் படிமம் சமைத்தற்கு வேண்டும் கல்லைத்
தாரானாயின், நிலையாமைப் பொருட்டாகிய காஞ்சியும்,
மகட்பாற் காஞ்சி(அ), பெருங்காஞ்சி(ஆ), என்பனவும்,

1. மாதரோ பெருந்திரு உறுக - அவன் தேவி வானுலகில்
சிறப்பெய்துக.

2. பரசல் வேண்டும்-கொண்டாட வேண்டும்.

3. ஓற்கா மரபு - குன்றாத சிறப்பு முறை.

4. நீர்ப்படை - நீராட்டுதல்.

5. காவிரி முந்துறை - காவிரியாற்றின் நீர்த் துறையில்.

6. மறத்தகை - வீரத்தால் தகுதி மிகவுடைய.

குறிப்பு: (அ) பெண் வேண்டிப் போர் உடற்றல்.

(ஆ) எதிர்த்துப் போருடற்றல்.

குடைநிலை வஞ்சி(இ), கொற்றவஞ்சி(ஈ), மாராய வஞ்சி(உ), பெருவஞ்சி(ஊ), பெருஞ்சோற்றுவஞ்சி(எ), கொற்றவள்ளை(ஏ) என்பனவும்,

¹ வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்

² பூட்கைச் சேனை பொலியச் சூட்டிப்

³ பூவா வஞ்சிப் பொன்நகர்ப் புறத்துஎன்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்

என்று மொழிந்தான்.

இதன்பின் வில்லவன்கோதை என்னும் அமைச்சன், “பல்யாண்டு வாழ்க நின் கொற்றம்” எனத் தொடங்கி, கொங்கு நாட்டில் சோழ பாண்டிய ரொடு பொருதுபெற்ற வெற்றியும், கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர் முதலிய வட ஆரிய மன்னர் எதிர்ந்த செருக் களத்தில், சூட்டுவன் தன் யானைப் படையைச் செலுத்தி வாகை சூடிய திறமும் எடுத்துக் கூறினன். அதன்மேலும் அமையாது,

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்

⁴ எம்கோ மகளை ஆட்டிய அந்நாள்

(இ) குடைநாட் கொள்ளல்.

(ஈ) அரசனது வெற்றி மிகுதி.

(உ) அரசனால் சிறப்பு எய்தும் நிலை.

(ஊ) பகைவர் நாட்டைக் கொளுத்துதல்.

(எ) வீரர்க்குப் பெருஞ்சோறளித்தல்.

(ஏ) அரசன் வெற்றிச் சிறப்புக் கூறிப் பகைவர் நாடு அழிந்தது குறித்து இரங்குதல்.

1. வட்கர் போகிய - இடையில் முரிதல் இல்லாத.

2. பூட்கை-மேற்கோள்; (துணிவுமாம்.) இது புட்கை என்பதன் விகாரம் என்பர் அரும்பத வுரைகாரர்.

3. பூவா வஞ்சி - வஞ்சிமாநகர்.

4. எம்கோமகள்-செங்குட்டுவன் தாய். அவளைச் செங்குட்டுவன் கொண்டபோய் நீராட்டினன் என்பர்.

ஆரிய மன்னர் ஈரைஞ் ஞாற்றுவர்க்கு

¹ ஒருநீ ஆகிய செருவெம் கோலம்

கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்;

² இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய

இதுநீ கருதினை யாயின், ஏற்பவர்

³ முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;

இமயமால் வரைக்கு எங்கோன் செல்வது

கடவுள் எழுத ஓர் கற்கே;

ஆதலால், வடநாட்டு வாழும் மன்னர்கட்கு வில்லும் மீனும் புலியும் எழுதிய தமிழ் இலச்சினையிட்ட ஓலை வரைந்து விடுதல் ஒன்றே அமையும்; அது செய்க என்று உரைத்தான்.

அவனுக்குப்பின் அழும்பில்வேள் என்பவன், எழுந்து வணங்கி நின்று,

⁴ நாவலந் தண்பொழில் நண்ணூர் ஒற்று, நம்

காவல் வஞ்சிக் ⁵ கடைமுகம் பிரியா

⁶ வம்பணி யானை வேந்தர் ஒற்றே

தம்செவிப் படுக்கும் தகைமைய அன்றே?

ஆதலால், நம் செலவினை நம் வஞ்சிமா நகர்க்கண் பறையறைவித்துத் தெரிவித்தல் ஒன்றே சாலும் என்றான். அரசனும் அதனை யுடன்பட்டு நேர்ந்து,

1. ஒருநீ ஆகிய செருவெம் கோலம்-நீ ஒருவனாகவே செய்த போர்த்திறம்.

2. இமிழ்கடல் வேலி-ஒலிக்கின்ற கடலை எல்லையாகவுடைய மண்ணுலகு. ஆக்கிய இது-ஆக்குதற்குத் துணியும் இது.

3. முதுநீர் - கடல்.

4. நாவலந் தண்பொழில் - இமயத்துக்கும் குமரிக்கும் இடைக் கிடந்த நாடு.

5. கடைமுகம் பிரியா - நகரின் கடைப்புறத்தை விட்டு நீங்காது இருக்கின்றன.

6. வம்பணி யானை - கச்சையணிந்த யானை.

பேரியாற்றங்கரையின் நீங்கி வஞ்சிநகர்க்குத் திரும்பிச்
சென்று, மேலே தான் முடிவு செய்தவாறே பறை
அறைவித்தான்.

வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோறு ஊழி உலகம் காக்க என;
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துலர்
கற்கொண்டு பெயரும் எம்காவலன்; ஆதலின்,
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
¹ இடுதிறை கொடுவந்து எதிரீ ராயின்,
² கடற்கடம்பு எறிந்த கடும்பேரர் வார்த்தையும்;
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழமீன்; கேள் ராயின்,
³ தோள் துணை துறக்கும் துறவொடு வாழமீன்;
தாழ்கழல் மன்னன் தன் ⁴ திருமேனி
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி.

யானை எருத்தத்திருந்து, நகர் முழுதும் பறை அறை
விக்கப் பெற்றது

-
1. இடுதிறை - செலுத்துதற்குரிய திறை.
எதிரீராயின் - எதிரேற்றுக் காணீராயின்.
 2. கடற்கடம்பு எறிந்தது - நெடுஞ்சேரலாதன் கடம்பர்களை
வென்றது. (காதை. 25. காண்க.)
 3. தோள் துணை - மகளிர்.
 4. திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க. சேனாமுகம் அர
சனுக்குச் சிறந்தமையின், 'திருமேனி' என்றார்.

உகா. கால்கோட், காதை

செங்குட்டுவன் கண்ணகிக்குப் படிமம் சமைப்பதற்
காகக் கல் கொணர்வது குறித்து வடநாட்டிற்குச்
செல்லக் கருதிய செய்தியை வஞ்சி நகர மக்கட்குப் பறை
யறைவித்துத் தன் அரசவையில் இருப்ப, ஆசான்
பெருங்கணி, அமைச்சர், தானைத் தலைவர் முதலாயினார்
அவற்கு, வடநாட்டுச் செலவின் கண் செய்ய வேண்டிய
முறைகள் சிலவற்றை எடுத்து மொழிந்தனர். அவற்
றைக் கேட்ட அவனுக்கு முன்பு ஒருகால், இமயவரை
யிடத்திருந்து சில முனிவர் வந்து வடநாட்டில் நிகழ்ந்த
தாகக் கூறிய நிகழ்ச்சி யொன்று அவன் நினைவிற்கு
வந்தது. அதனால், அவன்,

இமையத் தாபதர் எமக்குசங்கு உணர்த்திய

¹ அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி

² நம்பால் ஒழிகுவ தாயின், ஆங்கு, அஃது

எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்

கடவுள் எழுத ஓர் கற்கொண் டல்லது

வறிது மீளும் ³ என் வாய்வா ளாகின்,

செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்

1. அமையா வாழ்க்கை-நிரம்பாத உயிர் வாழ்க்கை; பயனில்
லாத வாழ்க்கை.

2. நம்பால் ஒழிகுவதாயின்-நம்மிடத்தே கிடந்து விடுமாயின்,
எம்போல் வேந்தர் - சோழ பாண்டியர்.

3. என் வாய்வாள் வறிது மீளமாகின்-எனது தப்பாத வாள்
வறிதே திரும்புமாயின்; கற்கொள்ளாது வறிது மீளுவேனாயின்.

பகையரசு நடுக்காது ¹பயங்கெழு வைப்பின்
²குடிநடுக் குறாஉம் கோலேன் ஆகனாத்

தவர் வெகுட்சி தோன்றக் கண்சிவந்து கூறினான். உடனே ஆசான் பெருங்கணி எழுந்து, “பெரும, அவ் வடவாரிய மன்னர் சோழ பாண்டியரை யல்லது நின்னை இகழ்ந்து கூறினாரல்லர்; நீ இவ்வாறு வஞ்சினங் கூறற்கு நின்னை எதிர்க்கும் மன்னரும் உளரோ? ஆதலால், நின் சினந்தணிக,” என்று கூறினன். காலக்கணக்கன், செல்லுதற்குரிய காலத்தை யறிந்து, “அரசே, நின் திருமலர்த் தாமரைச் சேவடிக்கண் எல்லா வரசும் பணிதற்கேற்ற நாழிகை இதுவே; ஆதலின், இதுபோதே சேறற்கு எழுவாயாக,” என்று மொழிந்தான். அரசனும் அதற்குடன்பட்டு அக்காலம் தவறா வண்ணம் முன்னதாக, வாளும் குடையும் நாட்கொள்ளுமாறு பணித்தான். பொருநர் ஆர்த்தனர்; முரசங்கள் முழங்கின; கொடிகள் மிகப் பல நிரை நிரையாக எடுக்கப்பெற்றன; பல்வகைத் தானைகளும் கடல் போல் பரந்து எழுந்தன.

ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்

வெம்பரி யானை வேந்தற் கோங்கிய

³கரும வினைஞரும் ⁴கணக்கியல் வினைஞரும்

⁵தரும வினைஞரும் ⁶தந்திர வினைஞரும்

பட்டத் தியானையின் எருத்தின்மேல் வாளும் குடையும் ஏற்றி, பல்வகைச் சிறப்பும் விளங்கப் புறமதில்வழியே

1. பயம் கெழு வைப்பின் - நல்ல பயன் தரும் நிலவுலகில், உயிர்க்கு உறுதி பயக்கும் நல்வினை செய்தற்குரிய இடமாகலின், இவ்வுலகை, “பயங்கெழு வைப்பு” - ன்பர்.

2. குடி நடுக்குறாஉம் - குடிகளை நடுங்குவிக்கும். (கொடுங் கோலன் ஆகுக.)

3. கரும வினைஞர் - புரோகிதர்.

4. கணக்கியல் வினைஞர் - கணிதநூற் புலவர்.

5. தரும வினைஞர் - அறப் பணியாளர்.

6. தந்திர வினைஞர் - தானைத் தலைவர் முதலாயினார்.

புறப்பாடு செய்தனர். பின்னர் அரசன் பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோற்று விருந்தளித்து, காலை முரசம் கடை வாயிலில் எழுலும், செய்வன செய்து கொண்டு, பிறை முடித்த இறைவன் கோயிற்குச் சென்று அவன் திருவடிக்கண் இறைஞ்சி வலங்கொண்டு கடக்களி யானையின் கழுத்தின்மேல் இவர்ந்து செல்லத் தொடங்கினான். வழியில்,

¹ ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்

² சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்த,

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின் செல்வுழி,

நாடக மடந்தையர் நலங்கொளப் பரவினர்; ³மாகதரும் ⁴வைதாளிகரும், ⁵சூதரும் கூடிச் சூழ்ந்து ஏத்தினர்; யானை வீரரும் குதிரை வீரரும் வாள் மறவரும் செங்குட்டுவனது தாள் வலம் புகழ்ந்தனர். இவ் வேத்தொலியின் இடையே சென்ற சேரன் செங்குட்டுவன் கடல்போல் பரந்துவரும் தானையுடன் நீலகிரி என்னும் மலையடி யடைந்து, ஆங்கே சமைக்கப்பெற்றிருந்த பாடி யிருக்கையில் தங்கினன்.

அக்காலை, அவனது தானையின் பேரோசை கேட்ட விசும்பிலியங்கும் முனிவர் சிலர், நிலத்திடையிழிந்து வந்து மன்னவன் முன் நின்றனர். அவர்களைக்

1. ஆடக மாடம் : பொற்கோயில்.

2. சேடம்: படைப்புப் பொருளாய தழாய் முதலியன. இனி சடகோசம் எனப்படுவதாம்.

3. மாகதர் - இருந்தேத்துவோர்.

4. வைதாளிகர் - பலவகைத் தாளத்தில் ஆடுவோர்.

5. சூதர் - வின்றேத்துவோர்.

கண்டதும் சேரமான் பொருக்கென எழுந்து அவர்கள்
திருவடியில் வணக்கம் செய்ய, அவர்கள் மகிழ்ந்து,

செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ, கேளாய்
1 மலயத்து ஏகுதும்! வான்பேர் 2 இமய
நியமத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்
அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்,
பெருநில மன்ன! காத்தல் நின்கடன்

என்று உரைத்து, அவனை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
பின்பு, கொங்கணக் கூத்தரும் கருநாடரும் பிறரும்
வந்து, “மறவாள் வேந்தே, ஊழி வாழி” எனப் பரவிப்
பரிசுபெற்றனர். ஏத்தாளர் அவன் புகழை யேத்தினர்.
அதுபோது, நாடக மகளிரும், குயிலுவரும், வேழம்
பரும், பிறரும் அளவிலராய்ப் போதர, ஐஞ்ஞாறு யானை
யும், பதினாயிரம் குதிரையும், இருபதினாயிரம் தேரும்
கொண்டு, சஞ்சயன் என்னும் தூதுவனைத் தலைவனாகக்
கொண்ட கஞ்சக முதல்வர் ஆயிரவர் வந்து பாடி
யிருக்கையின் வாயிலை யடைந்தனர். வாயிலாளர் அவர்
வரவைச் சேரனுக்குத் தெரிவித்து, அவன் அருள்
பெற்று அவருட் சஞ்சயனை அரசன்முன் வரவிடுத்தனர்.
உள்ளே புகுந்த சஞ்சயன், அரசனை வணங்கித் தன்
னொடு போந்தாரையும், போந்த படையையும் காட்டி,
“அரசே, யாம் வடநாட்டு நூற்றுவர் கன்னர் வரவிட்ட
தூதரேம். அவர்கள்,

வடதிசை மருங்கின் 3 வானவன் பெயர்வது
கடவுள் எழுத ஓர் கற்கே, ஆயின்,
ஓங்கிய இமயத்துக் 4 கற்கால் கொண்டு

1. மலயம் - பொதியில் மலை.
2. இமயநியமம் - இமயவரையின் அடிநிலப்பகுதி.
3. வானவன் - சேரன் செங்குட்டுவன்.
4. கற்கால் கொண்டு - கல் பெயர்த்துக் கொண்டு.

¹வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்துஆங்கு
யாந்தரும் ²ஆற்றலம் என்றனர்

என்று கூறினர். அதுகேட்டு உவகை பூத்த செங்குட்டுவன்,

“பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவீற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
³அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குளனக்
⁴கூற்றக் கொண்டிச் சேனை செல்லுவது,
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
⁵வங்கப் பெருநிரை செய்க தாம்

எனச் சொல்லிவிட, சஞ்சயன் பணிந்து விடை பெற்று ஏகினன். பின்பு, தென்னவர் விட்ட திறையாகிய சந்தனமும் முத்தும் கொண்டு முன் வைப்ப, அத்தென்னவர்க்கு, முடங்க லெழுதி வந்தார்க்கு வழங்கினன்; அம் முடங்கலைப்பெற்று அவர் சென்றபின், சேரமான் தன் பாடியிருக்கை நீங்கி, கன்னர் காக்கும் கங்கைப் பேர் யாறு அடைந்து, அவராற் பெற்ற வங்கத்தின் வழியாக அவ்யாற்றைக் கடந்து, வடமருங்கு எய்தினன். அங்கே, கன்னர் பலரும் எதிர்கொண்டு சிறப்புச் செய்தனர். பின்பு, அவர் பக்கல் நீங்கி, வடநாடு அடைந்து, வடவாரியப் பகைவேந்தர் புலத்தே பாசறை சமைத்துத் தன் தானையுடன் செங்குட்டுவன்

1. வீங்கு நீர் - மிக்க நீர்.

2. ஆற்றலம் - ஆற்றலை யுடையேம்.

3. அருந்தமிழ் ஆற்றல் - அரிய தமிழ் நாட்டவரது ஆற்றலை. அறிந்திலர் - அறியாது சிலர் பிதற்றினர்.

4. கூற்றக் கொண்டிச் சேனை - கூற்றம்போல உயிர்க்கொள்ளை கொள்ளும் சேனை.

5. வங்கப் பெருநிரை-கப்பல்களின் பெரிய நிரை (வரிசை)

தங்கி யிருந்தான். இதனை யறிந்த வடவாரியப் பகை மன்னரான கனகவிசயர் என்பார், உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்ற வேறு பல ஆரியவேந்தரின் துணை கொண்டு, பெரும் படையுடன் போந்து போர் எதிர்ந்தனர்.

இரைதேர் வேட்டத்து எழுந்த ¹அரிமா
²கரிமாப் பெருநிரை கண்டு உளம்கிறந்து
 பாய்ந்த பண்பின், பல்வேல் மன்னர்
³காஞ்சித் தானையொடு காவலன் ⁴மலைப்ப,

போர்ப்பறை எங்கும் ஒலித்தது; மயிர்க்கண் முரசம் மாதிரத் திசைத்தது.

சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர்
⁵கறைத்தோல் மறவர் கடுந்தேர் ஊருநர்
 வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர்

இருமருங்கும் பெரும்போர் உடற்றினர். ⁶தாரும் தாரும் தம்முள் பொருதன; தோளும் தோளும் துணிந்து வேரூயின. எங்கும் வேலும் வாளும் துணிபட்டுக் குவிந்தன. குறையுடற் பிணங்கள் மலைபோல் பிறங்கின; குருதிவெள்ளம் பெருக்கெடுத்த தோடிற்று.

1. அரிமா - சிங்கம்.

2. கரிமா-யானை. பாய்ந்த பண்பின்-பாய்ந்த செய்கைபோல-

3. காஞ்சித் தானை - எதிர் ஊன்றிய தானை.

4. மலைப்ப - போர் செய்ய.

5. கறைத்தோல் மறவர் - சரும்கடகு எந்திய வீரர்.

(கடகு - Shield)

6. தார் - தூசிப்படடை. (Vanguard of the army)

அடுத்தேர்த்த தானை ஆரிய அரசர்

- ¹ கடும்படை மாக்களைக் கொன்றுகளம் குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் ² வெரிநும் பாழ்பட
³ எருமைக் கடும்பரி யூர்வோன் ⁴ உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையில் உண்ணும் என்பது
ஆரிய வரசர் அமார்க்களத்து அறிய

⁵ நூழிலாட்டி வெற்றி மேம்பட்டுச் செங்குட்டுவன்
செருச்செய்வது கண்ட ஆரிய வேந்தரான கனக
விசயர்கள், போருக்கு ஆற்றுது அஞ்சி ஓடத் தலைப்
பட்டனர். அவர் தம் படையினருள், பலர்,

- சடையினர், ⁶ உடையினர், சாம்பற் பூச்சினர்,
⁷ பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்,
⁸ பாடு பாணியர், ⁹ பல்லியத் தோளினர்,
ஆடு கூத்த ராகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாம்¹⁰ துறை போகிய

1. கடும்படை மாக்கள் - ஆரிய வரசரின் கடிய படை
வேந்திய வீரர்கள்.

2. வெரிந் - முதுகு.

3. எருமைக் கடும்பரி ஊர்வோன் - எருமை யூர்தியை
புடைய கூற்றுவன்.

4. உயிர்த்தொகை - உயிர்களின் தொகுதி

5. நூழிலாட்டி - கொன்று குவித்து.

6. உடையினர் - காசாய உடையினர்.

7. பீடிகைப் பீலிப் பெரு நோன்பாளர் - பீடிகையிடத்துப்
பீலியேந்தித் திரியும் பெரிய நோன்பிகளாகிய புத்த துறவிகள்.

8. பாடு பாணியர் - பாடுதற்கெடுத்த தாளமுடையவர்.

9. பல் இயம் - பலவாகிய வாச்சியங்கள்.

10. துறை போகிய - வல்லமை பெற்றுள்ள.

விச்சைக் கோலம் பூண்டு வீற்றுவீற்றுகச் சிதறிப் போயினர். ஏனையோர் போரிற் பட்டழிந்தனர். பின்பு செங்குட்டுவன், தன் வீரர்பால், முன்பு முனிவர்கள் செய்துகொண்ட முறைக்கேற்ப, வடநாட்டு மறையவர்களைக் காத்தோம்புமாறு கட்டளையிட்டு, வில்லவன் கோதையென்னும் அமைச்சனுடன் பல்வகைப் படையகையும், “பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்குக்” கற் செய்தலைக் கால் கொண்டான்.

உள. நீர்ப்படைக் காதை

கண்ணகியாகிய கற்புக்கடவுளுக்குக் கற்கோடல் வேண்டி, வடவிமயம் போந்த தமிழ்வேந்தனுடன் ஆரியமன்னரான கனக விசயர்கள் செய்த போர் பதினெட்டு நாழிகையில் முடிந்தது. அதனால், இமையவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர் பதினெட்டியாண்டும், இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்தது பதினெட்டுத் திங்களும், பாரதப்போர் பதினெட்டு நாளும் நடந்ததுபோல, கனக விசயர் போர் பதினெட்டு நாழிகையில் முடிந்தது என உலகர் கூறலுற்றனர். தோல்வியுற்ற கனக விசயர் முடிமீது கண்ணகிக் கடவுள் பொருட்டு எடுத்த கல்லை யேற்றிக் கங்கைப்பேர் யாற்றுக்கு நீர்ப்படை செய்வான் வரலாயினன்.

செறிகழல் வேந்தன் தென்தமிழாற்றல்
 அறியாது மலைந்த ஆரிய மன்னரை
 வருபெருந் தானை ¹மறக்கள மருங்கின்
²ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட
 செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
 கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து

வடகரையில் தங்கி, அக் கல்லை நூலோர் கூறிய நெறிப்படி நீராட்டுமாறு பணித்தான். அவ்வாறே, கல்லும் செவ்வே நீராட்டப்பட்டது. பின்னர், நூற்று வர் கன்னர் அமைத்த நாவாய்களில் செங்குட்டுவன் தன் சுற்றமும் தானையுமாகக் கடந்து சென்று கங்கையின் தென்கரையை அடைந்தான். அங்கேயிருந்த பரந்த வெளியில் அவனும் அவன் தானையும் தங்குதற்காக,

1. மறக்களம் - போர்க்களம்.
2. ஒரு பகல் எல்லை - ஒருநாளைப் போதிற்கு.

மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்

பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்

¹ உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோகையும்

² திருமலர்ப் பொய்கையும் ³ வரிகாண் அரங்கமும்

பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்

ஆரிய மன்னரால் அழகுற அமைக்கப்பெற்றிருந்தன. அப் பாடியின்கண் இனிதிருந்த வேந்தன், தான் செய்த போரில் உயிர் கொடுத்துப் புகழ்பெற்ற தன் தானைவீரர்கட்குச் சிறப்புச்செய்து, உயிர் துறவாதே வெற்றிகொண்டு நின்ற வீரர்கட்கு, வெற்றிக் குறியாகப் பொன்னாற் செய்த வாகைப் பூக்களைத் தந்து, தான் தன் பிறந்தநாள் விழாவிற் செய்யும் கொடையினும் சாலச் சிறந்த கொடையினை வழங்கிப் புலவர் பாடும் புகழ்படைத்து விளங்கி யிருந்தான். அப்போது மாடலன் என்னும் மறையோன் அவன்பால் வந்து, வாழ்த்தி நின்று,

வாழ்க எம்கோ, மாதவி மடந்தை

⁴ கானற் பாணி கனக விசயர்தம்

⁵ முடித்தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்

⁶ அடிப்படுத் தாண்ட அரசே வாழ்க

என்று மொழிந்தான். இது கேட்ட சேரர் பெருமான் அவன் கருத்தை அறியாறாய்,

1. உரிமைப் பள்ளி - உரிமையோர் இருக்கும் இடம்.

2. திருமலர்ப் பொய்கை - தாமரைப் பூக்கள் நிரம்பவுள்ள பொய்கை.

3. வரிகாண் அரங்கம் - கூத்துக் காணும் அரங்கு.

4. கானற் பாணி - கானல்வரிப் பாட்டுக்கள்.

5. முடித்தலை நெரித்தது - முடிதாங்கிய தலையை நெரித்தது.

6. அடிப்படுத்து - தன் ஆட்சியின் கீழ் நிற்ப.

பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா

¹ நகைத்திறம் கூறினை; நான்மறை யாள,
யாதுநீ கூறிய உரைப்பொருள்?

என்று வினவினன். மாடல மறையோன், அதனைக் கூறலுற்று, கண்ணகி கோவலனுடன் மதுரைக்குப் போந்ததும், கோவலன் கொலையுண்டதும், கண்ணகி வழக்குரைத்து நகரைத் தீக்கிரையாக்கியதும், பின் சேர நாடு போந்து வேங்கை நீழலில் விண்ணவர் தோன்றத் தோன்றிய கோவலனுடன் விண்ணாடு புக்கதும் பிறவும் கூறி,

² மாமுனி பொதியில் மலைவளம் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்
வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன்;

³ வலம்படு தானை மன்னவன் தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்,

⁴ தாதெரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீதிலன், கோமகன் பிழைத்தான்,
அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மாக்காள்,
குடையும் கோலும் பிழைத்த வேளன

இடையிருளில் எரிமூட்டி அதன்கண் வீழ்ந்து இறந்தான். இச் செய்திகளைக் கேள்வியுற்ற கவுந்தியடிகள், பாண்டி வேந்தன்பால் மிக்க சினங் கொண்டாள். ஆனால், அவன் அவளது சாபம் பெருதபடி உயிர் இழந்துவிட்டதனால், இக் கோவலன் முதலாயினார்க்கு வரக்கடவ இத் தீவினைப் பயன் என் வாயிலாக வந்தது என்றெண்ணி, உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர்

1. நகைத் திறம் - நகத்தக்கது ஒன்று.

2. மாமுனி - அகத்தியன்.

3. வலம்படு தானை - வெற்றியுடைய சேனை.

4. தாது எரு மன்றம் - புழுதி படிந்த பொதுவிடம்.

துறந்தனள். பின் யான் என் ஊர்க்குச் சென்று,
அங்கே கோவலன் கண்ணகி என்ற இருவரது பெற்
ரோரையும் கண்டேன்.

மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதும் கேட்டுக்
கோவலன் தரதை கொடுத்துய ரெய்தி
1 மாபெருந் தானமா வான்பொருள் ஈத்து ஆங்கு
2 இந்திர விகாரம் ஏழுடன்புக்கு ஆங்கு
3 அந்தர சாரிகள் 4 ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முள் 5 துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொருஅள்
6 இறந்த துயர் எய்தி இரங்கி

இன்னுயிர் விட்டாள். கண்ணகியின் தந்தை ஆசீ
வகர் பள்ளியடைந்து அவர் கொளுத்திய அறவுரை
கேட்டு அருந்தவம் பூண்டு நிற்ப, அவன் பிரிவாற்றாத
அவன் மனைக்கிழத்தியும் உயிர் துறந்தாள். மாதவி
மடந்தை கோவலன் உற்ற கொடுத்துயர் கேட்டுப்
பொருளாய்த் தன் நற்றூயாகிய சித்திராபதியை நோக்கி,
“யான் நற்றிறம் படரத்துணிந்தேன்; மணிமேகலையை
அருந்தவம் படுப்பதல்லது, கணிகையர் கோலம்

1. மாபெருந் தானமா வான்பொருள் ஈத்து - மிக்க பெரிய
தானமாக உயர் பொருள்கள் பல வறியோர்க்கு ஈந்து.

2. இந்திர விகாரம் - இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட அரங்கு.

3. அந்தரசாரிகள் - சாரணர்கள்.

4. ஆறைம்பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் - துறவிகள் முந்நூற்றுவர்; இவர்கள் தாம்முன்பு பிறந்து
வருகிற யாக்கையது தொடர்பு அதுமாறு முயன்று துறவு பூண்
டோர்.

5. துறவி - துறவறம்.

6. இறந்த துயர் - அளவுகடந்த துன்பம்.

காணவிடுவது கூடாது," என்று உரைத்துத் தன் கோதைத் தாமம் களைந்து புத்தப்பள்ளியடைந்து, அவர் வழங்கும் அறநெறி மேற்கொண்டனள். "இவ்வாறு என் வாய்ச்சொல்லால் பலர் இறந்தமையால் இத் தீமையைக் கழுவுதல் வேண்டிக் கங்கையாடப் போந்தேன்," என்று அந்த மாடலன் கூறிமுடித்தான்.

உடனே செங்கட்டுவன் அம் மாடலனை நோக்கி, "பாண்டி நாட்டு வேந்தன் இறந்தபின், அந்நாடு உற்ற திறம் என்னை?" என்று கேட்க, மாடலன், ¹"போந்தைக் கண்ணிப் பொறைய, கேட்டருள்" எனக் கூறலுற்று,

²கொற்கையில் இருந்த ³வெற்றிவேற் செழியன்
பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

⁴ஒருபகல் எல்லை உயிர்ப்பளி யூட்டி,

⁵உரைசெல வெறுத்த மதுரை முதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை கரக்கும் ⁶முறைமுதல் கட்டினின்
நிரைமணிப் புரவி ஒரேழ் பூண்ட

⁷ஒருதனி யாழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் ⁸செங்கதிர்க் கடவுள் ஏறினன்ன

1. போந்தை - பனந்தோடு.

2. கொற்கை - பாண்டி நாட்டுப் பட்டினம்.

3. வெற்றிவேற் செழியன் - பாண்டியன் ஒருவன் பெயர்.

4. ஒரு பகல் எல்லை - ஒரு நாளிலே.

5. உரைசெல வெறுத்த மதுரை-புகழ் எங்கும் பரக்கும்படி

யிக்க மதுரை.

6. முறை முதல் கட்டில்-முறையே வருகின்ற அரசுகட்டில்.

7. ஒரு தனி ஆழிக் கடவுள் தேர் - ஒற்றைச் சக்கரத்தை
புடைய தெய்வத்தன்மை பொருந்திய தேர்.

8. செங்கதிர்க் கடவுள் - ஞாயிறு.

மாலைத் ¹திங்கள் வழியேன் ஏறினன்
 னழிதோ றாழி உலகம் காத்து
 வாழ்க எங்கோ வாழிய பெரிது

என்று கூறி முடித்தான். அற்றைப் போதும் கழிந்தது. மண்ணுலக முழுதும் இருள் பரவிற்று. சிறிது போதில் செக்கர்வானத்தில் வெண்பிறை தோன்றியது. அதனை அரசர் பெருமான் கூர்ந்து நோக்கக் கண்ட காலக் கணக்கர், “யாம் வஞ்சிநகர் நீங்கியது இப்போதைக்கு எண்ணுன்கு திங்கள் ஆகின்றது.” என்றனர்; என்று சொல்லக் கேட்டவன், அக்கங்கைக் கரையில் அமைக்கப் பெற்றிருந்த பாடியில்,

²வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்

³சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
 கோயில் இருக்கை

அடைந்து, ஏவலரை விடுத்து அம் மாடலனை வருமாறு அழைத்தான். அவனும் அவன்முன் வந்துநின்றான். செங்குட்டுவன், அம்மறையவனை நோக்கி, “சோண்டில் ⁴என் மைத்துன வளவனைப் பகைத்த இளங்கோ வேந்தர் ஒன்பதின்மரும் இறந்த பின்னர், அவன் நாட்டு அரசியல் எத்திறம் உளது?” என்று வினவினன். மாடலனும் பெருமகிழ்வு கொண்டு, “எங்கோ வேந்தே வாழ்க” எனத் தொடங்கி,

1. திங்கள் வழியேன் - பாண்டியன்.

2. வித்தகர் - புலவர்.

3. சித்திர விதானம் - ஓவியம் வரையப்பட்ட விதானம்.

4. செங்குட்டுவன் மைத்துனன் கிள்ளிவளவன். அவனை அச்சோழர் குடிக்கு உரியவரான ஒன்பதின்மர் அடிக்கடி போர் உடற்றி அலைத்து வந்தனர். அதனால் அவன் அலைப்புண்டு வருந்துகையில் செங்குட்டுவன் அவனுக்குத் துணையாகச் சென்று அவ்வொன்பதின்மரையும் நேரிவாயில் என்னுமிடத்து வென்று வாகை குடினான்.

1வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
 எயில்மூன் றெறிந்த இகல்வேற் 2கொற்றமும்
 குறுநடைப் 3புறவின் நெடுந்துயர் தீர
 எறிதரு பருந்தின் 4இடும்பை நீங்க
 அரிந்துடம்பு 5இட்டோன் அறம்தரு கோலும்
 திரிந்து வேருகுங் காலமும் உண்டோ?
 தீதோ இல்லை, 6செல்லற் காலையும்
 காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு

என்று சொன்னான். செங்குட்டுவனுக்கு அச்சொல்
 தீவிய அமிழ்துபோல் இன்பம் செய்தது. அதனால்
 அவன் மாடலனுக்குத் தன் நிறையளவு ஐம்பது
 துலாபாரம் பொன்னைப் பரிசாக நல்கினான்; தனக்குத்
 துணையாய் இருந்த நூற்றுவர் கன்னரையும் தம் நாடு
 செல்லுமாறு விடுத்தான். தனக்குத் தோற்று அஞ்சித்
 தாபதக் கோலம் பூண்டு திரிந்த ஆரிய வரச குமரர்
 களையும்,

7எஞ்சா மன்னர் 8இறைமொழி மறுக்கும்
 கஞ்சக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்
 9அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்

-
1. வெயில் - ஒளி.
 2. கொற்றம் - தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பீ
யன் பெற்ற வெற்றி.
 3. புறவு - புற.
 4. இடும்பை - பசித்துயர்.
 5. இட்டோன் - இட்டவனாகிய:சிபி மன்னன்.
 6. செல்லற் கால - இன்னமைக் காலம்.
 7. எஞ்சா மன்னர் - வீரத்தீதி அவிடாத வேந்தர்.
 8. இறைமொழி மறுக்கும் கஞ்சக முதல்வர் - மேலான
சொற்களைப் பொறுது மறுத்து உரைக்கும் தூதர்.
 9. அரியிற் போந்தை-இனி அரிவது இல்லாத பனந்தோடு;
மெல்லிதாய் அழகுற அரிந்து செவ்விதாக்கப்பட்ட பனந்தோடு.

தெரியாது மலைந்த கனக விசயரை(யும்)

இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்

தான் தன் இளைப்பு நீங்கச் சென்று பள்ளி கொள்வா
னாயினன்.

கனக விசயரொடு தன் தானைப் பகுதி முன்பே
புறப்பட்டுச் செல்லச் செங்குட்டுவன் பின்பே புறப்பட்டுத்
தன் வஞ்சிமா நகர் நோக்கித் திரும்ப வரலாயினன்.

இவ்வாறு அவன் வடநாடு சென்று நீட்டித்த
பிரிவையுடையனாகவே, அப் பிரிவு அவன் தேவி
இருங்கோ வேண்மாளுக்கு மிக்க துயரத்தைச் செய்வ
தாயிற்று. அவளும் பிரிவாற்றுது மெலிந்து, நல்ல
உறக்கம் பெருது வருந்திக் கிடப்ப, அவன் வடநாட்டில்
பெற்ற வெற்றிச் செய்தியை முன்பாகப் போந்த
தூதரால் அவளது ஆயச் செவிலியர் அறிந்து, “தோள்
துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக” என வாழ்த்துக் கூறி
ஆற்றுவித்தனர். ஆனால், அவளோ,

குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்,

¹தொடுப்பேர் உழவர் ஒதைப் பாணியும்

கோவலர் ஊதும் குழலின் பாணியும்

வெண்திரை பொருத வேலை ²வாலுகத்துக்

³குண்டுநீ ரடைகரைக் ⁴குவையிரும் புன்னை

வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்

1. தொடுப்பேர் உழவர் - விதைத்தற்கு உழும் ஏருழவர்.

2. வாலுகம் - வெணமணல்.

3. குண்டுநீர் - ஆழமான நீர்.

4. குவை இரும் புன்னை - குவிந்த பெரிய புன்னை நீழலில்.

¹கழங்காடு மகளிர் ஓதை யாயத்து
வழங்கு தொடி முன்கை மலர வேந்தி
வானவன் வந்தான் வளர்இள வனமுலை
தோள்நலம் ²உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாம்எனும்
அஞ்சொற் கிளவியர் ³அம்தீம் பாணியும்

செவியுறக் கேட்டுப் பிரிவுத்துயர் வருத்தக் கண்ணு
றங்காதே கிடந்தனள். சிறிது போதில், செங்குட்டு
வன் வலம்புரி முழங்க,

மாலைவெண் குடைக்கீழ் ⁴வாகைச் சென்னியன்
⁵வேக யானையின் மீயிசைப் பொலிந்து
⁶குஞ்சர வொழுகையில் கோநகர் எதிர்கொள்ள
வஞ்சியுட் புகுந்தனன்.

1. கழங்காடு மகளிர் தொடி முன்கை மலர முத்தம் எந்தி
வானவன் வந்தான் . . . பாடுதும் யாம் எனும் கிளவியர் என
இயையும்.

2. உணீஇய - உண்ணும்படி.

3. அம்தீம் பாணி - அழகிய இனிய பாட்டு.

4. வாகைச் சென்னியன் - வெற்றி மாலை சூடிய முடியுடையன்.

5. வேக யானை - சினமுடைய யானை.

6. குஞ்சர ஒழுகை - யானை பூட்டிய தேர்; வண்டியுமாம்.

உ.அ. நடுகற் காதை

நெடுநகர் மக்கள் பேரார்வம் பொங்க, நெடுநாட் பிரிந்திருந்து போதரும் தங்கள் வேந்தர் பெருமானை செங்குட்டுவன், தமிழரது ஆற்றலறியாது எதிர்த்துத் தோல்வியெய்திச் சிறைப்பட்ட கனக விசயரென்ற ஆரிய மன்னரைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை யறிந்து மிக்க சிறப்புடன் வரவேற்றனர். வஞ்சிநகர் எங்கும் மகிழ்ச்சியாரவாரம் மலிந்திருந்தது. இவ்வாறு நாட்கள் சில செல்ல வேனிற்காலத்து இன்ப மாலைப் போது வந்தது.

ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பனிதூஉய்
 வெண்டிரி விளக்கம் ஏந்திய மகளிர்
 உலக மன்னவன் வாழ்களன்று ஏத்திப்
 பலர்தொழ வந்த ¹மலரவிழ் மாலைப்
²போந்தைக் கண்ணிப் ³பொலம்பூந் தெரியல்
 வேந்து வினைமுடித்த ⁴ஏந்துவாள் வலத்தர்
 யானை வெண்கோடு அழுத்திய மார்பும்,
 நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்,
 எய்களை கிழித்த ⁵பகட்டெழில் ஆகமும்
⁶வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்

-
1. மலர் அவிழ் மாலை-முல்லை முதலிய பூக்கள் மலரும் மாலை.
 2. போந்தை - பனந்தோடு.
 3. பொலம் பூந் தெரியல் - பொன்னாற் செய்த பூமாலை.
 4. ஏந்துவாள் வலத்தர் - கையிலேந்திய வாளால் பெற்ற வெற்றியுடையர்.
 5. பகட்டெழில் ஆகம் - பெரிய அழகிய மார்பு.
 6. வைவாள் - கூரிய வாள்.

அவர் தம் காதலன்பு மிக்க கற்புடை மனைவியரின் இன்ப வழிபாட்டால் இனிதே நலம் சிறந்தன. இவ்வாறு சிறந்த ஆடவரும் மகளிரும் இன்பம் மிகச் சிறக் குமாறு வந்த மாலேப்போது,

¹முடிபுறம் உரிஞ்சும் கழற்கால் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் ²திருமுகம் போல
உலகுதொழத் தேன்றிய ³மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க,

இரவுப் போதில் யாவரும் தண் மதியினது வெண்ணி
லவின் இன்பக் காட்சியினைத் துய்ப்பக் கருதி, நிலா
முன்றில், ⁴சேக்கைப்பள்ளி, ⁵மண்ணீட்டரங்கம், மலர்ப்
பூம்பந்தர் முதலிய இடங்களை அடைந்து மகிழ்ந்தனர்.

⁶படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து
இடைநின் ரேங்கிய ¹நெடுநிலை மேருவின்
கொடிமதில் மூதூர் நடுநின் ரேங்கிய
⁸தமனிய மாளிகைப் புனைமணி அரங்கில்

இருங்கோவேண்மாள் ஆகிய கோப்பெருந்தேவி, தானும்
வெண்மதியின் வண்ணம் காண விழைந்து வந்தாள்.

-
1. முடிபுறம் உரிஞ்சும் கழல்கால் - வீழ்ந்து வணங்கும் மன்னரது முடி புறத்தே படுமாறு விளங்கும் கழலணிந்த கால்.
 2. திருமுகம் - அருள் ஒளி வீசும் முகம்.
 3. மலர்கதிர் மதியம் - விரிந்த கதிராகையுடைய திங்கள்.
 4. சேக்கைப் பள்ளி - பூவணை யிருந்த இடம்.
 5. மண்ணீட்டரங்கம் - சுதையால் அழகு திகழ அமைத்த ஆரங்குகள்
 6. படுதிரை - ஒலிக்கின்ற கடல்.
 7. நெடுநிலை மேருவின் - நெடிதுயர்ந்த மேருமலைபோல; உலகிற்கு நடுவே மேரு நின்றதுபோல, நகர்க்கு நடுவே அரசன் பெருங்கோயில் நின்றது என்க.
 8. தமனிய மாளிகை - பொன் மாளிகை.

அதுபோது விளக்கேந்தி வந்த மகளிர், பல்லாண்டிசைத்தனர், ஒருசார், முழவு முழங்கிற்று; யாழ் இசைத்தது; பாடுநர் பண்கனிந்த பாடல் பாடினர். ஒரு சார் கூனரும் குறளரும் மான்மதச்சாந்தும் வெண்சாந்தும் கொணர்ந்தனர்; பேடியர் வண்ணமும் சுண்ணமும் மலர்ப்பிணையலும் சுமந்து வந்தனர். இன்ன சிறப்போடு வரும் தேவியுடன். செங்குட்டுவனும், அப்புனைமணி யரங்கிற்குப் போந்து, ஆங்கே இருந்த பொற்கால் அமளி பொலிய வீற்றிருந்தான். அவன் திருமுன், சாக்கையர் என்னும் கூத்தர் மரபிற்குத் தலைவனான சாக்கையன் ஒருவன் வந்து,

¹ திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்

² பரிதரு செங்கையில் படுபறை யார்ப்பவும்

செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்,
செஞ்சடை சென்று ³ திசைமுகம் அலம்பவும்

⁴ பாடகம் பதையாது ⁵ சூடகம் துளங்காது

மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருநிற னாக ஓங்கிய

இமையவன் ஆடிய ⁶ கொட்டிச் சேதம்,

என்னும் கொடுகொட்டிக் கூத்தினை யாடி அரங்கில் உள்ளாரைப் பெரிதும் மகிழ்வித்தான். பின்பு அரசன் அவன் வேண்டும் பரிசில் நல்க, பெற்ற அவன்

1. திருநிலைச் சேவடி - கண்டார் விரும்பும் பேரழகு நிலை பெறுதலுடைய சேவடி; திரு. சிவபோகமுமாம்

2. பரிதரு செங்கையில் படுபறை, - செங்கையில் பரிதரு படுபறை - செங்கையில் தாங்குகின்ற ஒலிக்கின்ற துடி.

3. திசைமுகம் அலம்ப - திசைதோறும் சுழன்று சூட.

4. பாடகம் - காலணி.

5. சூடகம் - கையில் அணியும் வளைவடை.

6. கொட்டிச் சேதம் - கொடுகொட்டிக் கூத்து.

அரசனை வாழ்த்தி விட்டேகினன். யாவரும் தத்தம் இருக்கையேக விடை நல்கிய வேந்தர் பெருமான், தானும் உவளகம் புகுந்து இனிய உறக்கம் கொண்டான்.

மறுநாள் செங்குட்டுவன் திருவோலக்க மண்டபத் தையடைந்து அரசு வீற்றிருந்தான். அப்போது நீலன் முதலிய கஞ்சக வீரர்கள் மாடலன் என்னும் மறையவனுடன் வந்தனர். மாடலன் அரசனை வாழ்த்தி “அரசே, யாங்கள், நாம் கைப்பற்றிக் கொணர்ந்த ஆரியமன்னரை எம்முடன் கொண்டு சென்று, சோழ நாட்டு வேந்தன் திருமுன் நிறுத்தி, நிகழ்ந்தது கூறி நின்றேம். அதற்கு அச் சோழர்பெருமான்,

¹ நீளமர் அழுவத்து நெடும்பே ராண்மையொடு
வாளும் குடையும் மறக்களத் தொழித்துக்
² கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று

எனத் தன் தானைத்தலைவற்குக் கூறி யொழிந்தான்,” என்று மொழிந்தான். பின்பு, தான் பாண்டி நாட்டு மதுரையடைந்து, அந்நாட்டு மன்னற்கு ஆரியமன்னரைக் காட்டி நின்ற செய்தியைக் கூறத் தொடங்கி, “நம் செயல் நிலை யறிந்த அத்தென்னவர் பெருமான்,

1. நீளமர் அழுவம் - நெடிய போர்க்களம்.

2. கொல்லாக் கோலம் - தவக்கோலம். தவக்கோலம் பூண்டாரைக் கொல்லல் கூடாதாகலின், அது கொண்டாரைக் “கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோர்” என்றார். “தாபத வேடத்து உயிருய்ந்து பிழைத்த மாபெருந்தானை மன்ன குமார்” என்று மேலும் கூறினர். (சிலப். 27: 179 - 80)

- ஆரிய மன்னர் அமார்க்களத் தெடுத்த
 1 சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
 2 சயந்தன் வடிவின் தலைக்கோ லாங்குக்
 3 கயந்தலை யானையின் 4 கவிகையிற் காட்டி
 இமையச் சிமயத் 5 திருங்குயி லாலுவத்து
 உமையொரு பாகத் தொருவனை வணங்கி
 அமார்க்களம் அரசன தாகத் துறந்து
 6 தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
 7 கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
 புதுவது என்றனன்”

என்று கூறினன். இச்சொற்கள் செங்குட்டுவன்
 செவியிற் புகுதலும், அவன் கண்கள் சிவந்தன;

1. சீரியல் வெண்குடைக் காம்பு-அழகிய இயல்பினைபுடைய
 வெண்கொற்றக் குடையின் காம்பு.

2. சயந்தன் வடிவின் தலைக்கோல்-குடைக்காம்பை அரசன்
 கோயிலில் காப்பு அமைத்து இருத்தி, இந்திரன் மகனான சயந்தன
 கக் குறித்து நீராட்டி ஊர்வலம் செய்வித்து நாடக மகளிர்க்கு
 நாடக வரங்கின் முன் நிறுத்தும் தலைக்கோல்.

3. கயந்தலை யானை - பெரிய தலையுடைய யானை. இது
 பட்டத்தியானை.

4. கவிகையில் காட்டி - அவ் யானையின் தாழ்ந்த கையிலே
 கொடுத்து ஊர்வலம் செய்வித்து. இவ்வியல்புகள் அரங்கேற்று
 காதையில் கூறப்படுவன. (சிலப். அரங். 114-28.)

5. இருங்குயிலாலுவத்து - பெரிய குயிலாலுவம் என்னும்
 இடம்; நீலகேசி மொக்கலவாதச சருக்கத்துக் “கதியினை வகையவா
 னும்” (425) என்னும் செய்யுளுரையில், “துடித விமானத்தினி
 றும் போந்து, குயிலாலுபுரத்துத் தோன்றி, உலும்பினி வனத்துப்
 பிறந்து, கயிலுபுரத்துப் புத்ததவம் பெற்றுத் தர்மோபதேசம்
 பண்ணி, மஹா போதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல்
 புத்தனுக்கு நியதி” என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது.

6. தவப் பெருங் கோலம்-மேலே கூறிய கொல்லாக்கோலம்.

7. கொதியழல் சீற்றம்-கொதிக்கும் அழல்போலும் சினம்.

பற்கள் கடிப்புண்டன; புருவம் நெரிப்புண்டன; வந்தது வெகுளி; நகையும் பிறந்தது. போர்க்கு எழுவான் தொடங்கினன். அக்கருத்தை யறிந்த மாடலன் பொருக்கென எழுந்து பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

¹ கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின்

² சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்,

³ ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை

நேரி வாயில் நிலைச்செரு வென்று,

நெடுந்தேர்த் தானையோடு இடும்பிற புறத்து⁴ இறுத்துக்

கொடும்போர் கடந்து, நெடுங்கட லோட்டி,

⁵ உடன்று மேல்வந்த ஆரிய மன்னரைக்

கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்!

நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே!

⁶ புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த

அரசர் ஏறே! அமைகநின் சீற்றம்;

மண்ணுள் வேந்தே! நின்வாழ் நாட்கள்

⁷ தண்ணுள் பொருநை மணிவினும் சிறக்க

அகழ்கடல் ஞாலம் ஆள்வோய்! வாழி;

இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்;

1. கறி - மிளகுக் கொடி.

2. சிறுகுரல் நெய்தல்-சிறு பூங்கொத்துக்களைபுடைய நெய்தல். யானையினையும் நெய்தலைபுழுடைய வியலூர் என்க.

3. ஆர்புனை தெரியல் - ஆத்திப் பூவால் தொடுத்த மாலை.

4. இறுத்து - தங்கி. (முற்றுக்கையிட்டு)

5. உடன்று - மாறுபட்டு வெகுண்டு.

6. புரையோர் - தூல்களைக் கற்றுயர்ந்த பெரியோர்.

7. தண் ஆன்பொருநை - குளிர்ந்த பொருநையாறு; இது சேர நாட்டில் உள்ளதொரு யாறு என்பர்.

வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதின் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது, யாங்கனும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினே,

நின் முன்னோருள்ளும் கடற்கடம்பெறிந்த காவலன்
எனவும், இமயத்தில் சிலைபொறித்த விறலோன் எனவும்,
கூற்றுவரை நிறுத்த கொற்றவன் எனவும், யவனர்
நாடாண்ட இரும்பொறை எனவும், ¹அகப்பா எறிந்த
அருந்திறல் எனவும், இருகடலாடிய சேரல் இரும்
பொறை யெனவும், மதுக்கொள் வேள்வி வேட்ட சேர
மான் எனவும் புகழ் மேம்பட்டோர் பலருண்டு. அவருள்
ஒருவரும் இன்றுகாறும் இருந்ததில்லை; யாவரும் மாய்ந்
தனர். இதனால், யாக்கை நிலையாது என்பதை நீ
இனிதறிந்தாய்; தமிழரை யிகழ்ந்த ஆரிய மன்னரது
வீழ்ச்சியால் செல்வம் நில்லாதென்பது தெளிந்தாய்;
நின் யாக்கையும் நரைத்து முதிர்ந்தமையின், இளமை
யும் நிலையாதென்பது இனிது உணர்ந்தாய்.

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் ²மறிக்கினும் மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்களுர் நரகரைக் காணினும் காணும்;
ஆடுங் கூத்தர்போல், ஆருயிர், ஒருவழிக்
³கூடிய கோலத்து ஒருங்குதின் றியலாது,
செய்வினை வழிந்தாய் உயிர்செனும் என்பது
⁴பொய்யில் காட்சியோர் பொருளுரை: ஆதலின்.....
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய

1. அகப்பா - மதில்
2. மறிக்கினும் மறிக்கும் - மீளினும் மீளும்.
3. கூடிய கோலத்து - கூடிய பிறப்பில்.
4. பொய்யில் காட்சியோர் - மெய்யுணர்ந்த பெரியோர்.

பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்;
 நாளைச் செய்குவம் அறமெனின், இன்றே
 1கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
 இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
 முழுநீர் உலகில் முழுவதும் இல்லை;
 2வேள்விக் கிழத்தி இவளொடும் கூடித்
 தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற
 நீடு வாழியரோ, நெடுந்தகை! என்று

மாடலன் கூறினன். கேட்டதும் செங்குட்டுவன் சிறிதும் நீட்டியாது வில்லவன் கோதையை ஏவி, வேள்வி வேட்டற்கு வேண்டுவனவற்றை விரையச் செய்வித்து, அம்மாடலன் கூறிய முறைமைப்படி வேள்வியும் செய்து முடிக்கத் தொடங்கி, ஆரிய வரசரைச் சிறை நீக்கி, வேள்வி முடியுந் துணையும் தனது வேளாவிக்கோ மாளிகையில் இருந்து, முடிந்தபின் தத்தம் நாடு செல்லுமாறு பணித்தான். பின்பு அழும் பில்வேள் என்னும் அமைச்சனுடன் ஆயக்கணக்கார் சிலரை ஏவி, நாட்டில் சிறைப்பட்டுக் கிடந்தோரைச் சிறை வீடு செய்தும், திறை செலுத்தாது நின்று அத்திறையின் தொகை மிகுந்து சுமந்து நின்ற சிற்றரசர் கட்டுக் 3கறைவீடு செய்தும் வருமாறு பணித்து, முடிவில் வேள்வியும் செய்து முடித்தான்.

1. கேள்வி நல்லுயிர் - அறவோர் கூறும் அறங்களைக் கேட்டு நல மடைதற்குரிய உயிர்.

2. வேள்விக் கிழத்தி - வேள்வி செய்பவனுக்கு மனைவி; ஈண்டு இருக்கோவேண்மனைக் குறித்தது. இனி, இல்லிருந்து செய்யும் அறமும் வேள்வியாதலின், அதற்குரிய மனைவியை வேள்விக் கிழத்தி என்றார் எனினுமாம்

3. கறைவீடு செய்து - கடமையைத் தள்ளிவிட்டு.

- ¹ அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
² பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதென்ப
 பண்டையோர் உரைத்த ³ தண்டமிழ் நல்லுரை
 பார்தொழு தேத்தும் பத்தினி யாதலின்
 ஆர்புனை சென்னி ⁴ அரசற்கு அளித்து
 செங்கோல் வளைய உயிர்வாழாமை
⁵ தென்புலம் காவல் ⁶ மன்னவற் களித்து,
⁷ வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
 வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
 வடதிசை மருங்கின் மன்னவர் அறியக்
 குடதிசை வாழும் ⁶ கொற்றவற் களித்து,
 மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
 கொதியழற் சிற்றம் கொங்கையின் விளைத்து,
 நன்னு டணைந்து நளிர்சினை வேங்கைப்
 பொன்னணி புதுநிழல் பொருந்திய

1. அருந்திறல் அரசர் - பகைவரால் வெல்லற்கரிய திறல் வாய்ந்த அரசர்.

2. பெரும்பெயர்ப் பெண்டிர் - கற்பால் பெரிய புகழை யுடைய பெண்டிர்.

3. தண்டமிழ் நல்லுரை - தண் தமிழ்நாட்டுச் சான்றோர் தெளிந்துரைத்த அழியாத மெய்யுரை.

4. அரசர்க்கு அளித்தது - அரசர் முறை செயினல்லது பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதென்ற உண்மையைச் சோழ மன்னனால் விளங்கச் செய்தது.

5. தென்புலம் - தென் தமிழ் நாடு.

6. மன்னவற்கு அளித்தது - மண்ணான் வேந்தர்க்குச் செங்கோல் வளையாமையே உயிராம் என்ற உண்மையைப் பாண்டி மன்னனால் விளங்கச் செய்தது.

7. வஞ்சினம் - குளுறவு.

8. கொற்றவற்கு அளித்தது - தாம் செய்த வஞ்சினம் முடித் தல்லது வேந்தர் தம் சினம் தணியார் என்ற உண்மையைச் சேர மன்னனால் விளங்கச் செய்தது.

நங்கையாகிய கண்ணகிப் படிமத்தைப் பரவுதல் வேண்டிச் செங்குட்டுவன், சிறப்புடைய கம்மியர் பலருடன், சிற்பநூற் புலவர் சூழச் சென்று பத்தினிக் கோட்டத்தை யடைந்து அங்கே கைத்தொழில் நலம் சிறப்பச் செய்தமைத் திருந்த கண்ணகிப் படிமத்துக்குச் சீரிய இழைகளும் நன்கலங்களும் பூட்டி.

- ¹ பூப்பலி செய்து ² காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
³ கடவுள் மங்கலம் செய்களன ஏவினன்.

-
1. பூப்பலி செய்து - பூ இட்டுப் பாலி.
 2. காப்புக்கடை நிறுத்தி - மதிலும் வாலிலும் அமைத்து.
 3. கடவுள் மங்கலம் - கடவுட்குரிய மங்கல விழா; கடவுட்-
டன்மை எய்துவித்தல் என்றலும் உண்டு.

உக. வாழ்த்துக் காதை

உரைப்பாட்டு மடை

குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், (கண்ணகிப் படிமத்துக்குக்) கடவுள் மங்கலம் செய்த பின்னாள், (மாடலன் கூறியவற்றால்)...பெருந்துன்பம் எய்திக் காவற் பெண்டும் அடித் தோழியும், கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடிச் 'சேயிழையைக் காண்டும்' என்று மதுரை மாநகர் புகுந்து...அடைக்கலம் இழந்து உயிரிழந்த இடைக்குல மகளிடம் எய்தி, ஐயை (என்னும்) அவள் மகளோடும் வையை ஒருவழிக் கொண்டு மாமலை மிசையேறிக் கோமகள் தன் கோயில் புக்கு, நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்மன்.

தேவந்தி சொல்

முடிமன்னர் மூவரும் காத்தோம்பும் தெய்வ
வடபே ரிமய மலையிற் பிறந்து

- 1 கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத் தோளிக்குத் தோழிநான், கண்டிர்;
2 சோண்டார் பாவைக்குத் தோழிநான், கண்டிர்;

-
1. கடுவரல் - விரைந்த நீர் வருகையுடைய.
2. சோண்டார் பாவை - சோழநாட்டிற் பிறந்த பாவையாகிய கண்ணகி.

காவற்பெண்டு சொல்

- ¹மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
²கடம்படாள் காதல் கணவன்கைப் பற்றிக்
³குடம்புகாக் கூவல் கொடுங்கானம் போந்த
 தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான், கண்டிர்;
 தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான், கண்டிர்.

அடித்தோழி சொல்

- ⁴தற்பயந்தாட் சில்லைத் தன்னைப் புறங்காத்த
 எற்பயந் தாட்கும் எனக்கும்ஓர் சொல்லில்லை;
⁵கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த
 பொன்தொடி நங்கைக்குத் தோழிநான், கண்டிர்;
 பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான், கண்டிர்.

தேவந்தி அரற்று

- செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
⁶எய்த உணரா திருந்தேன்; மற்று என்செய்தேன்!
 மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்,
⁷அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ, தோழி;
⁸அம்மாயி தன்வீவும் கேட்டாயோ, தோழி.

1. மடம்படு சாயலாள் - அழகு பெருந்திய சாயலையுடைய கண்ணகி.

2. கடம்படாள் - சினந்து வெகுளாள்.

3. குடம்புகாக் கூவல் - வறண்ட குளம்.

4. தற்பயந்தாள் - தன்னைப் பயந்த தாய்.

5. கற்புக் கடம்பூண்டு - கற்பைக் கடனாக மேற்கொண்டு.

6. எய்த உணராது - தெளிய அறியாமல்.

7. அவ்வை - அன்னை.

8. அம்மாயி - கணவனைப் பயந்த தாய்.

காவற் பெண்டு அரற்று

கோவலன் தன்னைக் ¹குறுமகன் கோள்இழைப்பக்
காவலன் தன்உயிர் நீத்ததுதான் கேட்டுஏங்கிச்
சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை;
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை.

அடித்தோழி அரற்று

காதலன் தன்வீவும் காதலிநீ பட்டதூஉம்
²ஏதிலார் தாம்சூறும் ஏச்சுரையும் கேட்டுஏங்கி,
³போதியின்கீழ் மாதவர்முன் ⁴புண்ணியதானம் புரிந்த
மாதவி தன் துறவும் கேட்டாயோ? தோழி;
மணிமேகலை துறவும் கேட்டாயோ? தோழி.

தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது

⁵ஐயம்தீர் காட்சி அடைக்கலம் காத்தோம்ப
வல்லாதேன், பெற்றேன் மயல்என் றுயிர்நீத்த
அவ்வை மகள் இவள்தான் ⁶அம்மணம் பட்டிலா
வையெயிற்று ஐயையைக் கண்டாயோ? தோழி;
⁷மாமி மடமகளைக் கண்டாயோ? தோழி.

-
1. குறுமகன் கோள் இழைப்ப - புல்லிய கொல்லன் கொலை குழி.
 2. ஏதிலார் - அயலார்.
 3. போதி - போதி மரம்.
 4. புண்ணியதானம் - புண்ணியப் பயன்தரும் அறச்செயல்.
 5. ஐயம்தீர் காட்சி - மெய்யுணர்வையுடைய கவுந்தியடிக
இஃது அன்மொழித் தொகை.
 6. அம் மணம் பட்டிலா - தன் தாயாகிய மாதரி இருந்திருந்
தால் செய்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்த அந்த மணம்
செய்துகொள்ளாது கழிந்த.
 7. மாமி - மாதரி.

இவ்வண்ணம் கண்ணகிக் கோட்டத்தில், அவள் திருமுன் நின்று, தேவந்தி முதலாயினார் தம் ஆற்றாமையைச் சொல்லியும் அரற்றியும் துயருறுங் காலத்தில், விண்ணிடத்தே மின்னற்கொடிபோலக் கண்ணகியார் கடவுள் வடிவில் செங்குட்டுவன் காணத் தோன்றியருளினார். அது கண்டதும் அவன் மிக்க வியம்புற்றுக் கூறுவான்,

செங்குட்டுவன் கூற்று

என்னே இஃது! என்னே இஃது!

என்னே இஃது! என்னேகொல்!

¹ பொன்னம் சிலம்பின்

புனைமேகலை வளைக்கை

நல்வயிரப் பொந்தோட்டு

² நாவலம் பொன் இழைசேர்

மின்னுக் கொடிஒன்று

³ மீவிசம்பில் தோன்றுமால்.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுள் நல்லணி
காட்டியது!

தென்னவன் தீதிலன்; தேவர்கோன் றன்கோயில்

நல்விருந் தாயினான்; நான் அவன் றன்மகள்;

வென்வேலான் குன்றில் விளையாட்டு ⁴ யான் அகலேன் :

என்னோடும் தோழிமீர் எல்லீரும் ⁵ வம்எல்லாம்.

1. பொன்னம் சிலம்பு - பொற் சிலம்பு.

2. நாவலம் பொன் - சாம்புநதம் என்னும் பொன் வகை.

3. மீவிசம்பில் - விசம்பின்மேல்.

4. யான் அகலேன் - யான் நீங்கேன்.

5. வம் - வம்மின்.

இது நிகழ்கின்ற காலத்தே, இவரைக் கண்டும் வியந்தும் செங்குட்டுவன் கோயில் மகளிர் பலர் கண்ணகியார் கோட்டத்தின் முன் வந்திருந்தனர்; அவர்கள் இனிக் கூறுகின்றனர்.

வஞ்சி மகளிர் சொல்

- ¹ வஞ்சியீர்! ² வஞ்சி யிடையீர்! மறவேலான்
³ பஞ்சடி ஆயத்தீர்! எல்லீரும் வம்எல்லாம்;
 செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று
⁴ எம்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த
 பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்எல்லாம்
 பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்எல்லாம்

ஆயத்தார் சொல்

- ⁵ வானவன் எங்கோ மகள்என்றும்; ⁶ வையையார்
 கோனவன்தான் பெற்ற கொடிஎன்றாள்—வானவனை
 வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
 வாழ்த்துவாள் ⁷ தேவ மகள்.

1. வஞ்சியீர் - வஞ்சிநாட்டு மகளிர்காள்.

2. வஞ்சி இடையீர் - வஞ்சிக்கொடி போலும் இடையினையுடையீர்.

3. பஞ்சடி ஆயத்தீர் - செம்பஞ்ச ஊட்டிய காலையுடைய ஆயமகளிரே.

4. எம்கோ - எங்கள் அரசனாகிய சேரன் முறைநா-முறையையுடைய நா.

5. யாம் எம்கோவாகிய வானவன் மகள் என்றும்; அவன்தான் வையையார் கோனாகிய அவன் பெற்ற கொடி என்றாள்; வானவனை நாம் வாழ்த்துவோமாக. தேவமகள் வையையார் கோமானை வாழ்த்துவாள். வானவன் - சேரன்.

6. வையையார் - பாண்டியர்.

7. தேவ மகள் - கண்ணகி.

வாழ்த்து

¹தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ;
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை
சூழும் மதுரையார் கோமான் தன் தொல்குலமே;

²மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீள்முடிமேல் ஏற்றினான் வாழியரோ;
வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;

எல்லாநாம்

காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்

³பூவிரி கூந்தல் புகார்.

அம்மாளை வரி

வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மாளை
ஓங்கரணம் காத்த ⁴உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில்முன் நெறிந்த சோழன்காண் அம்மாளை
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மாளை.

1. தொல்லை வினை - பழைய வினை.

2. மலையரையன் பெற்ற பாவை-இமயமலையிடத்துப் பெற்ற
கண்ணகிப் படிமம்.

3. பூவிரி கூந்தல் - பூக்களைச் சூடிய விரிந்த கூந்தலை யுடையாய்.

4. உரவோன் - தூங்கெயில் ஏறிந்த தொடித்தோட் செம்பியன்.

கந்துக வரி

பின்னு முன்னும் எங்கனும்
¹பெயர்ந்துவந் தெழுந்துலாய்
 மின்னும் மின் இளங்கொடி
 வியல் நிலத் திழிந்தெனத்
 தென்னன் வாழ்க வாழ்க என்று
 சென்றுபந் தடித்துமே;
 தேவர் ஆர மார்பன் வாழ்க
 என்றுபந் தடித்துமே,

ஊசல் வரி

ஓரைவர் ஈரைம் பதின்மர் ²உடன்றெழுந்த
 போரில் பெருஞ்சோறு போற்றுது தான் அளித்த
 சேரன் ³பொறையன் ⁴மலையன் திறம்பாடிக்
⁵கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
⁶கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்.

வள்ளைப் பாட்டு

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
⁷பூங்காஞ்சி நீழல் ⁸அவைப்பார் புகார் மகளிர்;

-
1. பெயர்ந்து உலாய் - பெயர்ந்து உலாவி.
 2. உடன்று எழுந்த - மாறுபட்டுழுந்த.
 - 3-4. பொறையன், மலையன் என்பன சேரற்குரிய பெயர் வகைகள்.
 5. கார் செய் குழல் - கரிய கூந்தல்.
 6. கடம்பெறிந்த வார்த்தை - நெடுஞ்சேரலாதன் கடம்பரை வென்று அவர் காவல் மரமாகிய கடம்பு மரத்தைத் தடிந்த செய்தி.
 7. பூங்காஞ்சி - பூக்களையுடைய காஞ்சி மரம்.
 8. அவைப்பார் - குற்றுவார்.

¹ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் ²வம்பலர்தார்ப்
³பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல்
பாவைமார் ⁴ஆரிக்கும் பாடலே பாடல்.

⁵பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் ⁶குறுவரே;

⁷வானவர்கோன் ஆரம் வயங்கியதோள் ⁸பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்.

⁹வேப்பந்தார் ¹⁰நெஞ்சுணக்கும் பாடலே பாடல்.

¹¹சந்துரல் பெய்து¹² தகைசால் அணிமுத்தம்
வஞ்சி மகளிர் குறுவரே ¹³வான்கோட்டால்;

¹⁴கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல்;
பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்.

1. ஆழிக்கொடித் திண் தேர் - கொடிகட்டிய ஆழி பூட்டிய தேர். செம்பியன் - சோழன்.

2. வம்பலர் தார் - புதிய பூக்களால் தொடுத்த மாலை.

3. பாழித் தடவரைத் தோள் - வலிய பெரிய மலை போன்ற தோள்.

4. ஆரிக்கும் - ஆர்த்துப் பாடும்.

5. பாடல்சால் முத்தம் - பெருமை பொருந்திய முத்துக்கள்.

6. குறுவர் - குற்றவர்.

7. வானவர்கோன் - இந்திரன்.

8. பஞ்சவன் - பாண்டியன்.

9. வேப்பந் தார் - வேப்பம்பூவால் தொடுத்த மாலை.

10. நெஞ்சு உணக்கும்-நெஞ்சைப் புலர்விக்கும்; மகிழ்விக்கும் எனினுமாம்.

11. சந்து - சந்தனம்.

12. தகை - அழகு.

13. வான்கோடு - யானையின் வெண்கோடு.

14. கடந்தடுதார்ச் சேரன் - வஞ்சியாது நின்று போருடற்றும் மாலையணிந்த சேரன்.

ஆங்கு.

தீள்நில மன்னர் நெடுவில் பொறையன்நல்

¹தாள்தொழார் வாழ்த்தல் தமக்கரிது; ²குழ் ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி
செங்குட் டுவன்வாழ்க என்று.

1. தாள்தொழார் தமக்கு வாழ்த்தல் அரிது.

2. குழ்ஒளிய - மிக்க ஒளியினையுடைய.

௩௦. வரந்தரு காலை

¹வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை

²கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்

தேவந்நி கையைச் செவ்விதின் நோக்கி

³வாய்எடுத் தரற்றிய மணிமே கலையார்?

யாது அவள் துறத்தற்கு ஏது? ஈங்கு உரைஎன

விருப்பத்தோடு வினவினன். அவற்கு, அத் தேவந்தி
 “அரசே, மணிமேகலை யென்பவள் கோவலனுக்கு மாதவி
 வயிற்றில் பிறந்த மகளாவாள். அவள் வளர்ந்து காமக்
 குறிப்பு நிகழும் பருவம் எய்தியபோதும் அக்குறிப்பு
 இன்றியிருந்தனள்; அதனால், செல்வர் எவரும் அவளைக்
 கொள்ளக் கருதிற்றலர்; கூத்து முதலாயினவும் அவள்
 பயிலவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி என்
 பாள் இதனை மாதவிபால் சொல்லி வருந்த, அம்மாதவி
 தானும் அதற்கிணங்காது, மணிமேகலையைக் கணிகையர்
 கோலத்தே விடக் கருதாது, அவள் கூந்தலைக் களைந்து
 இந்திர விகார மடைந்து பௌத்த தருமத்தை மேற்
 கொள்ளச் செய்தனள். அவளும் பௌத்த தருமம்
 உரைக்கும் அறவண அடிகளிடம் அறமறிந்து பௌத்த
 பிக்குணியாயினள்; இச்செய்தியை எனக்கு அவ்
 அறவண வடிகளே யுரைத்தார்; இவ்வாறு அறம்
 கொள்ளுதற்குரிய பருவம் இல்லாத காலத்தே, அவள்
 அதுகொண்டு மாறினளே, என்று கருதியே யான்
 அரற்றினேன்,” எனக் கூறினள். பின்பு அவள் பேரில்

1 வடதிசை வணக்கிய - வடவாரிய மன்னரை வணங்கச் செய்த.

2 கடவுட் கோலம் - கடவுள் நல்லணி.

3 வாய்எடுத்து அரற்றிய-வாய்விட்டுக் குரலெடுத்து அழுத.

பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் ஏறி நின்றது-
அவள் கூந்தல் குலைந்தது.

துடித்தனள் புருவம்; ¹ துவர்இதழ்ச் செவ்வாய்
² மடித்தெயி றரும்பினள்; வருமொழி மயங்கினள்;
திருமுகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ³ ஓச்சினள்; கால்பெயர்த்து எழுந்தனள் ;
பலர் ⁴ அறி வாராத் தெருட்சியள்; ⁵ மருட்சியள்;
⁶ உலறிய நாவினள்; உயர்மொழி கூறி,

“மாடல, யான் பாசண்டச் சாத்தன் ; கண்ணகிக்-
கடவுளைப் பரவுதற்கு இங்கே வந்துள்ள மகளிருள்
அரட்டன் என்னும் செட்டியின் இரட்டைப் பெண்களும்,
ஆடக மாடத்தில் உள்ள திருமாலுக்கு வழிபாடு புரியும்
¹சேடக் குடும்பியின் சிறுமியும் வந்திருக்கின்றனர். அம்
மூவர் பேரிலும் உன் ²கரகத்தில் இருக்கும் நீரைத்-
தெளிப்பாயாக; அது நீ மங்கலாதேவி கோயிற்கு வந்து
அதன் வாயிலில் நின்ற போது என்னுற் கொடுக்கப்-
பட்டதன்றோ? இந்நீர் அம்மங்கல மடந்தையின்
கோட்டத்தருகிலுள்ள மலையிடத்தே இருக்கும் சுனைகள்

1. துவர் இதழ் - சிவந்த இதழ்.
2. எயிறு அரும்பினள் - எயிறு தோன்ற நகைத்தனள்.
3. ஓச்சினள் - னையை நீட்டி விரித்தனள்.
4. அறிவாராத் தெருட்சியள் - அறிய வாராத அறிவுத்-
தெளிவு உடையவள்.
5. மருட்சியள் - தன் பெண்மையறியாது பேசுவதால்-
மருண்டிருந்தவள்.
6. உலறிய நா - வற்றிய நா.
7. சேடக்குடும்பி - திருவடி பிடிப்பான். சடகோபம் எடுப்-
பவன் என்றும் கூறுவர்.
8. கரகம் - செம்ப.

பலவற்றுள் இடையே காணப்படும் சுனைநீர், வெண்கடுகும் முருக்கம் பூவும் போன்ற நுண்ணிய கற்களோடு மாவைக் கரைத்தாற்போன்ற தன்மையுடையது; அதன்கண் மூழ்கியாடுவோர் பண்டைப் பிறப்பின் செய்திகளையறிவர்; இந்நீரை அவர்மேல் தெளிப்பின், மழலை மொழி வழங்கும் அம்மகளிர், பண்டைப் பிறப்புணர் வுடைய ராவர்; நீயே அதனைச் செய்து, காண்," என்றாள். செங்குட்டுவன் இது கேட்டு வியந்து மாடலனை நோக்க, அவனும், தேவந்திகையின் பண்டை வரலாற்றினைக் கூறி, "பாசண்டச் சாத்தன் ;

¹ மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்

அங்குறை மறையோ னாகத் தோன்றி,

² உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து

³ குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்;

ஆங்கது கொண்டு போந்தேன், ஆதலின்

சங்கு ⁴ இம் மறையோள் தன்மேல் தோன்றி

அந்நீர் தெளிஎன்று ⁵ அறிந்தோன் கூறினன்;

மன்னர் கோவே! மடந்தையர் தம்மேல்

தெளித்து சங்கு அறிகுவம்"

என்று சொல்லித் தெளித்தான். உடனே அச் சிறு ஊயர் மூவருள், ஒருத்தி பண்டைப் பிறவியில் கண்ணகிக்குத் தாயாகியவ ளாதலால், அந்நிலை யுணர்வே கொண்டு,

1. மங்கல மடந்தை - மங்கலா தேவி.

2. உறித்தாழ் கரகம் - உறியிடத்தே தாழ்ந்த செம்பு.

3. குறிக்கோள் கூறி - இதைக் குறிப்பாய் வைத்துக்கொள்; இது கொள்ளத் தக்கது என்று சொல்லி.

4. மறையோள் - பார்ப்பணி.

5. அறிந்தோன் - பாசண்டச் சாத்தன்.

புகழ்ந்த காதலன் ¹போற்று ஒழுக்கின்
 இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்;
²ஏதில் நன்னாட்டு யாருமில் ஒருதனிக்
 காதலன் தன்னொடு கடுந்துய ருழந்தாய்;
 யான்பெறு மகனே; என் துணைத் தோழி,
³வாந்துயர் நீக்கும் மாதே! வாராய்,

என்று உரைத்தாள். மற்றொருத்தி முன்னைப் பிறவியில் கோவலனுக்குத் தாயாகியவ ளாதலால், அவ்வுணர்வே கொண்டு,

என்றோ டிருந்த ⁴இலங்கிழை நங்கை
 தன்றோடு ⁵இடையிருள் தனித்துய ருழந்து
 போனதற் கிரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
 யான் அது பொறேஎன்; என்மகன், வாராய்,

என்று வருந்தினாள். மூன்றாமவள் பழம்பிறப்பில் மாதரியாதலால், அவளது உணர்வே தலைக்கொண்டு,

வருபுனல் வையை ⁶வாந்துறைப் பெயர்ந்தேன்;
⁷உருகெழு மூதூர் ⁸ஊர்க்குறு மாக்களின்
 வந்தேன், கேட்டேன், மனையிற் கானேன்
 எந்தாய், இனையாய், யாங்கு ஒளித்தாயோ?

1. போற்று ஒழுக்கின் - பொருந்தா ஒழுக்கத்தால்.

2. ஏதில் நன்னாடு - அயலதாகிய நல்நாடு; பாண்டி நாடு.

3. வாந்துயர் - மிக்க துன்பம்

4. இலங்கு இழை - விளங்குகின்ற இழை.

5. இடையிருள் - உள்ளிருளில்.

6. வாந்துறைப் பெயர்ந்தேன் - பெரிய நீர்த்துறைக்குச்

சென்றேன்.

7. உருகெழு மூதூர் - அழகு பொருந்திய மதுரை.

8. ஊர்க்குறு மாக்கள் - ஊர்ச் சிறுவர்கள்.

என்று சொல்லிப் புலம்பினள். இவ்வாறு இம் மொழி நிரம்பாச் சிறுமியர் முதியோர்போல மொழிந்து அரற்றக்கண்டு வியப்புற்ற குட்டுவன், மீட்டும் மாடலன் முகத்தை நோக்க, அவன், தன் உண்மையுணர்வால் உற்றதையுணர்ந்து, “இச் சிறுமியர் மூவரும் முன்னைப் பிறவியில், கோவலன் மனைவியாகிய கண்ணகியார்பால் பேரன்புகொண்டிருந்தவர்; ஆயினும், விண்ணுலகு புக்க அவரோடு தாமும் செல்வதற்கேற்ற நல்லறத்தைச் செய்யாமையால், இம்மகளிர் இருவரும் அரட்டன் செட்டிபால் இரட்டைப்பெண்களாய்ப் பிறந்தனர். மாதரி, கோவலன் கண்ணகி என்ற அவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்ததோடு, திருமால் பொருட்டுக் குரவைக் கூத்தாடிய நல்வினையுடையவளாய் இருந்ததனால், அத் திருமாலின் திருவடி பிடிப்பான் குடியில் பிறந்தாள். இவர் பிறப்பால்,

நல்திறம் புரிந்தோர் ¹பொற்படி எய்தலும்,

²அற்புளம் சிறந்தோர் ³பற்றுவழிச் சேறலும்,

அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,

பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,

புதுவ தன்றே; ⁴தொன்றியல் வாழ்க்கை;

ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி,

மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,

செய்தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,

⁵கையகத் தனபோல் கண்டனை யன்றே;

1. பொற்படி - பொன்னுலகம்.

2. அற்புளம் - அன்புற்ற உள்ளம்.

3. பற்றுவழிச் சேறல் - நிலத்தே பற்றுள்ளவிடத்தே பிறத்தல்.

4. தொன்றியல் வாழ்க்கை - பழைதான இயல்பின்ற வாழ்க்கை.

5. கையகத்தனபோல் - கைமேற் கண்டது போல

ஊழிதோ றூழி உலகம் காத்து
நீடு வாழியரோ, நெடுந்தகை!

என்று சொல்லி முடித்தான். இது கேட்டு மகிழ்ந்த
செங்குட்டுவன், கண்ணகிக் கடவுள்து நாடோறும்
பூசனைக்கேற்ற ஏற்பாடுகளையும் விழாவுகளை நிறுத்தியும்
மேதகச்செய்து, பூவும் புகையும் விரையும் தேவந
திகையைச் செய்யுமாறு பணித்துத் தானும் அந்நாள்
கோட்டத்தை மும்முறை வலம்வந்து வணங்கி நின்று
ருள். அவன் முன்பு,

அருஞ்சிறை நீங்கிய ஆரியமன்னரும், 106

1 பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்
கடல்குழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

கண்ணகியாரை வணங்கிப் பரவி, “இச் சேரமான்
செய்யும் நாளணிபோல, யாம் செய்யும் நாளணி
வேள்வியிலும் எழுந்தருளி வரம் தரவேண்டும்,” என
வேண்டினர். அப்போழ்தில் வானத்தே ஒரு குரல்
எழுந்து, “தந்தேன் வரம்,” என்று மொழிந்தது. இக்
குரல் கேட்ட மன்னர் கூட்டத்தே பெரு மகிழ்ச்சிப்
பேரொலி யெழுந்தது. பின்பு மன்னர் அனைவரும்,
மாடல மறையோனுடன் கண்ணகியின் திருவடியில்
வீழ்ந்து பரவினர். அவருடன் (இந்நூலையெழுதும்
இளங்கோ ஆகிய) யானும் சென்றிருந்தேன். என்
எதிரே, தேவந்திகைமேல் கண்ணகித் தெய்வம்
தோன்றி,

வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை

நுந்தை ² தாள்நிழல் இருந்தோய், நின்னை

1. பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னர் - பண்டே
வஞ்சியில் சிறைப்பட்ட மன்னர்.

2. தாள்நிழல் - ஆதரவில், உடன் (இருந்தபோதில்)

அரசு வீற்றிருக்கும் ¹திருப்பொறி உண்டு என்று
²உரைசெய்தவன்மேல் உருத்து நோக்கி,
³கொங்குநீர் நறுந்தார்க் கொடித்தேர்த் தாணச்
செங்குட் டுவன் தன் ⁴செல்லல் நீங்க
⁵பகல்செல் வாயில் ⁶படியோர் தம்முன்
அகலிடப் ⁷பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்டுநெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து! என

என் திறம் உரைத்தனள்; யானும் இந்நூலால்
அவள் திறமும் இதுகாறும் உரைத்துப் போந்தேன்.
யான் கூறிய இத் திறத்தைக் கேட்ட,

⁸திருத்தகு நல்லீர்,
⁹பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; ¹⁰புறஞ்சொல் போற்றுமின்;
ஊனுண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்யுமின்; தவம்பல தாங்குமின்;
செய்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
¹¹பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;

-
1. திருப்பொறி - அரசாளுதற்குரிய குறிசன்.
 2. உரை செய்தவன் - சொன்ன சிமித்திகன்.
 3. கொங்கு - தேன்.
 4. செல்லல் - துன்பம்.
 5. பகல் செல் வாயில் - கிழக்கு வாயில்.
 6. படியோர் - நிலத்தவர்.
 7. பாரம் - அரசபாரம்.
 8. திருத்தகு நல்லீர் - நல்வினைப் பேற்றினையுடைய நல் லோர்களே.
 9. பரிவு - துன்பம்.
 10. புறஞ்சொல் - புறம் கூறும் சொல்.
 11. பொய்க்கரி - பொய்ச் சான்று.

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
¹பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
 பிறர்மனை அஞ்சுமின்; ²பிழையுயிர் ஓம்புமின்;
³அறமனை காமின்; அல்லவை கடிமின்;
 கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
⁴வெள்ளைக் கோட்டியும் ⁵விரகினில் ஒழிமின்;
 இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா;
⁶உளநாள் வரையாது ⁷ஒல்லுவது ஒழியாது.
 செல்லும் தேரத்துக் குறுதுணை தேடுமின்.

-
1. பிறவோர் - அறவுணர்வில்லாத பிறர்
 2. பிழையுயிர் - மரிக்கிற உயிர்.
 3. அறமனை - மனையறம்.
 4. வெள்ளைக் கோட்டி - பயனில்லாத சொற்களைச் சொல்லும் கூட்டம்.
 5. விரகினில் - ஒழித்தற்குரிய சூழ்ச்சியால்.
 6. உளநாள் - உள்ள நாள்.
 7. ஒல்லுவது ஒழியாது - சாரக்கடவனான இன்ப தன்பகைகள் சார்வது நீங்காது.

நூற் கட்டுரை

குமரி வேங்கடம் குணகுட ¹கடலா
²மண்திணி மருங்கின் ³தண்தமிழ் வரைப்பில்
⁴செந்தமிழ் ⁵கொடுந்தமிழ் என்று ⁶இருபகுதியின்
⁷ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
 மக்கள் தேவர் என இரு சர்க்கும்
 ஒத்த ⁸மரபின் ⁹ஒழுக்கொடு ¹⁰புணர
¹¹எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
¹²இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
 அவற்று வழிப்படுஉம் ¹³செவ்விசிறந் தோங்கிய
¹⁴பாடலும் ¹⁵எழாலும் ¹⁶பண்ணும் ¹⁷பாணியும்

1. கடலா - கடல் எல்லையாக.
2. மண்திணி மருங்கு - மண்திணிந்த நிலவுலகு.
3. தண் - இனிய
4. செந்தமிழ் - செந்தமிழ் நாடு.
5. கொடுந்தமிழ் - கொடுந்தமிழ் நாடு.
6. இருபகுதியின் - இரு பகுதியினும் அமைந்த வெண்க.
7. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், கெய்தல், பாலை.
8. மரபின் - தன்மைபிணையுடைய.
9. ஒழுக்கு - நல்லொழுக்கம்.
10. புணர - பொருந்த.
11. எழுத்தும் அவ்வெழுத்தினாலய சொல்லும் என்றற்கு 'எழுத்தொடு புணர்ந்த சொல்' எனப்பட்டது.
12. இழுக்கா யாப்பு - எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றிலக்கணத்தினின்றும் வழுவதலில்லாத செய்யுட்கள்.
13. செவ்வி - அமைதி.
14. பாடல் - பாட்டு.
15. எழால் - யாழ்.
16. பண் - இசை.
17. பாணி - தாளம்.

1. அரங்கு ²விலக்கே ³ஆடல் என்று அனைத்தும்
 ஒருங்குடன் தழீஇ ⁴உடம்படக் கிடந்த
⁵வரியும் ⁶குரவையும் ⁷சேதமும் என்று இவை
 தெரிவுறு வகையால் செந்தமிழ் ⁸இயற்கையில்
 ஆடிநன் ¹⁰னிழலில் நீடிருங் குன்றம்
 காட்டு வார்ப்போல் கருத்து வெளிப்படுத்து
¹¹மணிமேகலை மேல் ¹²உரைப்பொருள் முற்றிய
 சிலப்பதிகாரம் முற்றும்.



-
1. அரங்கு - ஆடரங்கு.
 2. விலக்கு - இசை, நாடக நூல்களில் ஆகாவென விலக்கிய விலக்குகள்.
 3. ஆடல் - கூத்து.
 4. உடம்பட - ஒற்றுமை யெய்த.
 5. வரி - வரிப்பாட்டு.
 6. குரவை - குரவைக் கூத்து
 7. சேதம் - கூத்து.
 8. இயற்கையில் - மரபால்.
 9. ஆடி - கண்ணாடி.
 10. சிழல் - ஒளி.
 11. நான்கு உறுதிப் பொருள்களுள் சிலப்பதிகாரம் அறம் முதலிய மூன்றும் மணிமேகலை வீடுங் கூறுதலின் மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் என்றார்.
 12. உரைப்பொருள் - உரைத்தற்குரியதாகிய பொருள்

கழக வெளியீடு : ஈஈஈ

பதிப்பாளர் :

திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,

தலைமை நிலையம் :

1/140, பிரகாசம் சாலை, சென்னை-1.

கிளை நிலையங்கள் :

திருநெல்வேலி-6.

மதுரை-1. கோயமுத்தூர்-1. சும்பகோணம்.

திருச்சி-2.

அப்பர் அச்சகம், சென்னை-1.